



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,734 — FRIDAY, NOVEMBER 12, 1954

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers:—	
Preliminary Notices	1807	Western Province	—
Final Orders	1811	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1811
Province of Uva	1811	Notices under the Land Development Ordinances	—
Province of Sabaragamuwa	1811	Land Redemption Notices	1827
		Miscellaneous Land Notices	1828
		Lands under Peasant Proprietor Scheme	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 3,009 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of November, 1954, such land will be declared under section 6 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 28th day of September, 1954

B K ABAYARATNE,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of the envelopes containing claims in pursuance of the above notice

Notes—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kumbukgolla in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North: The village limit of Bulanewewa:

East: The village limits of Bulanewewa, Thaladiggala and Belyakanda.

1807—J. N. B 30761-320 (11/54)

E 1

South: The village limit of Kandemoragolla. Part of cart track from Kandemoragolla. (The village limit of Kandemoragolla.) The village limit of Kandemoragolla,

West: Part of Hewanella Oya (the village limit of Henaya Rotawewa.)

Block Survey Village Plan No 354

Lot No	Name of Land.	Extent A, R, P
1	Hewanella Oya (stream) (half area)	6 0 37
2	Kongahamulayayamukalana (reservation along Hewanella Oya and Kule Ela)	3 3 9
3	Kongahamuleyayemukalana (reservation along Kule Ela)	1 0 5
4	Kule Ela (stream) (dry)	0 1 16
5	Kule Ela (stream) (dry)	1 0 12
6	Vilakolapitiye Kumbura (reservation along stream)	3 0 22
7	Vilakolapitiye Kumbura	19 0 12
8	—Irrigation Channel	0 0 20
9	—Irrigation Channel	0 3 10
10	Wewatennehena (reservation along stream)	0 3 21
11	Wewatennehena	30 3 33
12	—Road and reservation	1 1 32
13	—Road and reservation	1 0 35
13a	—Masonry well	0 0 1
14	Wewatennehena	4 3 23
15	Wewatennehena	117 0 14
16	Wewatennehena (reservation along irrigation channel)	1 1 30
17	Kule Ela (stream)	1 1 28
18	Wewatennehena (reservation along stream)	1 3 21
19	—Foot path	0 0 9
20	—Road and reservation	2 0 20
21	Kongahamulahena (reservation along stream)	7 1 4
22	Kapukotuwahena	62 1 1
22a	—Masonry well	0 0 1
23	—Road and reservation	1 1 20
24	Ittegala	1 2 13
25	—Road and reservation	0 2 7

Lot No	Name of Land	Extent A. R. P.	Lot No	Name of Land	Extent A. R. P.
26	Tanahenewattu	7 1 10	107	Millawanehena	0 1 24
27	Madugasgala	1 1 7	108	Millawanehena (reservation along cart track)	0 0 36
28	Tanahena	1 0 19	109	Millawanehena (reservation along cart track)	0 1 31
29	Tanahenewatta	3 3 30	110	Millawanehena	9 2 10
30	Tanahenewatta	0 2 27	111	Millawanehena	1 0 14
31	Tanahenewatta (reservation along foot path)	0 0 33	112	—Cart track (half area)	0 0 15
32	—Foot path	0 0 9	113	Lassanam Mukalana	3 2 5
33	Tanahenewatta (reservation along stream)	1 2 38	114	Gedaraagawahena	3 0 13
34	Tanahenewatta (reservation along stream)	1 2 27	115	Kudumirisseyaya (reservation along P W D road)	1 1 33
35	Wewdahena Ela (stream)	1 1 29	116	Kudumirisseyaya	5 0 3
36	Wewgawahena (reservation along stream)	1 3 9	117	Kudumirisseyaya (reservation along Kudumirisseyaya)	2 0 19
37	—P. W. D. road	1 3 32	118	Kudumirisseyaya	10 0 7
38	Wewdahena	30 3 16	119	Kudumirisseyaya (reservation along Kudumirisseyaya)	0 1 39
39	Himbutuwalgala Tankotuwa, Wewdahena	1 0 1	120	Kudumirisseyaya (reservation along Kudumirisseyaya)	0 1 20
40	Himbutuwalgalthankotuwa, Wewdahena (reservation along P. W. D. road)	0 0 15	121	Kudumirisseyaya (reservation along Kudumirisseyaya)	1 2 19
41	—Cart track	0 1 37	122	Kudumirisseyaya (reservation along Kudumirisseyaya)	1 2 26
42	Wewdahena (reservation along stream)	0 2 35	123	Kudumirisseyaya (reservation along Kudumirisseyaya)	0 1 26
43	Wewdahena	2 3 8	124	Kudumirisseyaya (reservation along stream)	1 2 5
44	Wewdahena	20 2 14	125	Kudumirisseyaya	22 3 30
45	Wewgawahena	2 3 27			
46	Wewgawahena (reservation along stream)	1 3 16			
47	—Footpath	0 0 5			
48	Wewgawahena (reservation along foot-path)	0 0 13			
49	Wewgawahena	0 2 24			
50	Wewgawahena (reservation along tank bund)	0 0 21			
50½	Wewgawahena (reservation along Wan ela)	0 0 9			
51	—Harrow ela, Wan ela	0 0 18			
52	Wewgawahena	4 1 17			
54	—Harrow ela	0 0 13			
56	Pattiyagawahena, Tanahena (reservation along stream)	3 2 30			
57	Wewgawahena (reservation along stream)	* 1 21			
58	Wambotuhenukalana (reservation along stream)	9 1 34			
59	—Irrigation channel	2 2 21			
60	—Road	3 0 18			
61	Kiule ela kumbura	56 3 38			
62	—Stream	0 0 22			
63	Palugahawalamukalana (reservation along stream)	5 2 15			
64	—Stream	0 2 11			
65	—Irrigation channel	0 1 1			
66	Omarawe Mukalana or Wambotuhenukalana	270 2 10			
67	—Footpath	0 0 14			
68	—Cart track	0 2 18			
69	Wattakkahena	27 3 26			
70	Wattakkahena	3 2 15			
71	Wattakkahena, Nuulawanehena (reservation along cart track)	0 1 34			
72	Wattakkahena (reservation along cart track)	0 1 0			
73	Wattakkahena (reservation along cart track)	0 0 27			
74	Wattakkahena	1 1 30			
75	Wattakkahena	1 3 34			
76	Wattakkahena	4 2 11			
77	Wattakkahena (reservation along stream)	2 3 27			
78	Meegahamula ela (stream) (dry)	0 3 7			
79	Gedaraagawahena (reservation along stream)	0 2 34			
80	Wattakkahena (reservation along stream)	1 0 14			
81	Wattakkahena (reservation along Harrow ela)	0 0 9			
82	Palugedaraagawahena	2 2 18			
83	Gedaraagawahena	3 0 16			
84	Wattakkahena	5 2 7			
85	Gedaraagawahena	5 3 19			
86	Gedaraagawahena (reservation along tank bund)	0 0 23			
88	—Footpath	0 0 9			
89	Kumbukgollewewa	5 2 10			
90	—Footpath	0 0 13			
91	Millawanehena	21 3 4			
92	—Rook	1 0 38			
93	Galkotuwenenukalana (reservation along stream)	3 0 4			
94	Kudumirisseyaya (reservation along stream) (dry)	0 1 7			
95	Kudumirisseyaya (reservation along stream) (dry)	0 1 2			
96	Kudumirisseyaya	6 1 37			
97	Kudumirisseyaya	0 2 31			
98	Kudumirisseyaya (reservation along Kudumirisseyaya)	0 3 36			
99	Kudumirisseyaya (reservation along stream)	0 3 52			
100	Kudumirisseyaya (reservation along Kudumirisseyaya)	0 1 28			
101	Kudumirisseyaya (reservation along Kudumirisseyaya)	0 1 37			
102	Kudumirisseyaya	2 2 20			
103	Kudumirisseyaya	2 0 16			
104	Kudumirisseyaya	1 2 26			
105	Gedaraagawahena (reservation along P. W. D. road)	0 2 11			
106	Millawanehena (reservation along foot-path)	0 0 7			

Total 887 3 16

(Matale S O No 12—1954)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,010 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of November, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 30th day of September, 1954

M. M. PILLAI,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Kottukachchiya (part of) in the Perawli Pattuwa of the Denala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries—

North. Part of cart tracks—lots 3½ and 3 (the village limit of Mellankulama in Puttalam Pattu and Gravets), part of cart track—lot 3 (the village limit of Nayankalma in Rajawanni Pattuwa), the village limit of Nayankalma in Rajawanni Pattuwa.

East. The village limits of Kilavanehiya and Puliyankulama in Rajawanni Pattuwa, the village limit of Kachchumaduwa part of Wan Ela (the village limit of Kachchumaduwa), the village limit of Kachchumaduwa, part of Wan Ela (the village limit of Kachchumaduwa), the village limit of Kachchumaduwa part of mam road from Puttalam to Kurunegala (the village limit of Kachchumaduwa), the village limit of Kachchumaduwa, the boundary limits of F. T. P. 2.

South. The boundary limits of F. T. P. 2, the village limit of Mammange in Pandita Pattuwa;

West. Part of Pita Ela (the village limit of Halmillewa), the village limit of Halmillewa, the village limit of Mellankulama in Puttalam Pattu and Gravets.

Block Survey Village Plan No. 3,208

Lot No	Name of Land	Extent A. R. P.
1	Idellawakele and Bogahapathakele	49 1 7
2	Palugahahena	104 3 20
3	—Cart track (half area)	0 1 25
3½	—Cart track (half area)	0 0 32
4	Palugahahena	94 3 24
5	Palugahahena (reservation for Irrigation Channel)	2 2 23
6	—Irrigation Channel	0 3 12
7	—Bund and cart track	2 2 8

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A	R	F			A	R	F
8	Idellawakole	45	3	27	93	—Bund	0	0	17
9	Idellawakole (reservation for dry stream)	6	2	23	94	—Channel	0	0	21
10	Mola Dola (stream) (dry)	0	1	16	95	Palugahakole (reservation along Wan Ela)	1	3	37
11	Wan Ela (stream) (dry)	3	1	0	96	Palugahakole	2	0	34
12	Meegahakole (reservation along dry streams)	9	1	37	97	—Channel	0	0	22
13	Mola Dola and Pita Ela (stream) (dry)	1	2	3	100	—Foot path	0	0	7
14	Meegahakole (reservation along Mala Dola)	2	0	24	101	Helambagahahena (reservation along irrigation channel)	0	0	10
16	Meegahakole (reservation along Pita Ela)	1	0	11	103	Helambagahawatta	0	0	23.8
17	Horow Ela (channel)	0	1	23	104	Ambagahawatta (reservation along irrigation channel)	0	1	5
18	Helambagahahena (reservation for Horow Ela)	0	3	2	105	—Channel	0	0	6
19	Helambagahahenakumbura	2	0	7	106	Helambagahahena (reservation along irrigation channel)	0	0	16
20	Helambagahahena	6	1	18	107	Helambagahahena	0	2	8.4
21	—Bund	1	0	10	108	Kachchumaduwakole	0	1	6
22	—Irrigation Channel	0	1	4	110	Siyambalagahawatta	0	1	31.3
23	Helambagahahena (reservation for irrigation channel)	0	1	33	111	Helambagahawatta (reservation along main road)	0	0	20
24	Helambagahahena	5	0	27	112	Helambagahawatta	0	1	1
25	—Main road contains a part of channel	6	2	9	113	Divulgahawatta (reservation along main road)	0	0	20
26	Viharamakole	10	0	24	116	—Main road (half area)	0	0	33
27	Viharamakole	37	3	31	117	Kosgahawatta (reservation along stream)	0	0	21
28	Viharamakole (reservation along main road)	1	2	32	118	—Foot path	0	0	5
29	—Minor road	2	2	2	119	—Ela (dry)	0	0	7
30	Viharamakole (reservation along minor road)	0	1	36	120	Kosgahawatta (reservation along stream)	0	1	18
31	Viharamakole	11	3	2	122	Kosgahawatta (reservation along ela)	0	0	23
32	Viharamakole	18	2	0	123	Kosgahawatta (reservation along channel)	0	3	20
33	—Minor road	1	2	21	124	—Channel	0	0	2
34	Helambagahahena (reservation along irrigation channel)	0	1	38	126	Meegahawatta (reservation along stream)	0	0	17
35	Veh Ela (stream)	0	0	10	128	Meegahawatta (reservation along stream)	0	3	30
37	Ratmalwakole (reservation for Wan Ela)	2	2	20	129	—Minor road	0	1	30
38	Idellawakole	6	2	35	130	Meegahawatta (reservation for minor road)	0	0	7
39	Pita Ela (stream) (dry)	1	0	4	134	—Channel	0	0	8
40	Idellawakole (reservation along stream)	2	3	29	140	Kaandagahahena	0	1	29
41	Idellawakole	22	1	1	145	Kottukachchiya Ela (stream)	1	0	17
42	Kumbukgommanekele (reservation for streams)	0	3	13	146	—Foot path	0	0	3
43	Wan Ela (stream) (dry) (half area)	0	2	3	146½	—Channel	0	0	6
44	Ratmalwakole (reservation for stream)	0	1	33	149	Kottukachchiya Ela (stream—dry)	0	2	14
45	—Channel and Horow Ela	0	0	14	150	Divulgahahena, Wan Ela Kele (reservation for streams)	3	2	10
46	Kumbukgommanekele (reservation along irrigation channel)	0	0	22	151	Maha Dola (stream) (dry)	0	1	20
47	Kumbukgommanekele (reservation for stream)	2	1	4	152	Divulgahahena (reservation for streams)	3	1	36
48	Wan Ela and Pita Ela (stream) (dry)	0	2	34	153	Pita Ela (stream) (dry)	0	3	5
49	Kumbukgommanekele and Kumbukgommanekele (reservation along streams)	0	2	32	154	Palugahahena and Divulgahahena (reservation for Pita Ela)	2	3	31
50	Horow Ela (channel)	0	0	18	154½	Palugahahena	0	2	10
50½	Wan Ela (stream) (dry) (half area)	0	0	24	155	Palugahahena (reservation along road)	0	0	7
51	—Channel (half area)	0	0	10	156	—Cart track	0	0	12
52	Kumbukgommanekele (reservation for stream)	0	3	19	157	Godayayahena	0	2	29
53	Wan Ela (stream) (dry)	4	0	32	158	—Main road	1	2	6
54	Palugahakole (reservation along Wan Ela)	6	2	25	159	Helambagahahena	49	0	30
55	Palugahakole	2	1	38	160	—Foot path	0	0	13
56	Palugahakole and Palugahahena	2	0	3	161	Helmbagahahena	28	2	39
57	—Bund	0	3	2	162	—Main road	1	3	30
58	—Channel	0	1	26	163	Bogahapothakole	6	3	26
59	Palugahahena and Viharamakole (reservation along irrigation channel)	0	2	10	164	Bogahapothakole and Bogahapothakolehena	4	1	28
60	—Bund	0	0	10	164	Matehorowatta, Matehorowwatta and Helambagahahena	49	2	11
61	Palugahakole, Palugahahena, Viharamakole Viharamakole Weeragahakole	31	1	5	165	Helambagahahena and Godayayahena	245	0	29
62	Viharamakole (reserved as means of access)	0	1	29	166	Godayayahakole	51	0	38
63	Palugahawatta (reservation along minor road)	1	1	7	167	Godayayahena (reservation along stream)	0	3	25
64	Viharamakole and Palugahahena (reservation along minor road)	1	2	15	168	—Stream (dry)	0	0	28
65	Viharamakole (reservation for means of access)	0	2	13	169	Godayayahena (reservation along stream)	0	2	27
66	Viharamakole	50	0	0	170	Kottukachchiyewewa (tank and bund)	328	3	8
67	Viharamakole	108	2	24	171	Pita Ela (stream) (half area)	0	1	38
68	Viharamakole	17	3	3					
69	—Minor road	1	1	23					
70	Palugahawatta	0	3	18					
71	Viharamakole	0	2	0					
72	Viharamakole (reservation along cart track)	0	0	14					
73	—Cart track	0	0	13					
74	Viharevatta and Pansalwatta (reservation along streams)	3	2	3					
75	Pita ela (stream) (dry)	0	3	37					
76	Pansalwatta (reservation along tank bund)	0	0	38					
77	—Channel	0	0	1					
78	Pansalwatta	0	3	36					
79	—Cart track	0	0	14					
80	Ambagahawattakole and Pansalwatta (reservation along Horow Ela)	0	3	31					
81	Horow Ela (channel—abandoned)	0	3	39					
82	Palugahakole (reservation along streams)	2	0	39					

Total 1,482 2 16 5

(Puttalam S O No 8—1954)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,011 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 12th day of November, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 30th day of September 1954

M. M. PILLAI,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Kachchumaduwa in the Perawli Pattuwa of the Demala Hatpattuwa of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries—

North: The village limits of Kottukachchiya (part) and Pulyankulama,

East: The village limits of Pulyankulama, Mukkalya and Pahgama;

South: Boundary limit of F T P 2,

West: The village limit of Kottukachchiya (part), part of main road (the village limit of Kottukachchiya (part)—), the village limit of Kottukachchiya (part), part of Wan Ela (the village limit of Kottukachchiya (part)—), the village limit of Kottukachchiya (part), part of Wan Ela (the village limit of Kottukachchiya (part)—) the village limit of Kottukachchiya (part).

Block Survey Village Plan No 3,209

Lot No.	Name of Land	Extent A R. P.	Lot No.	Name of Land	Extent A R. P.
1	Andiyakadawalakale and Bogahapathakele	83 2 29	44	Siyambalagahahena	0 3 13
2	—Foot path	0 1 22	45	Siyambalagahahena	0 3 1
3	Bogahapathakele (reservation along stream—dry)	0 2 6	46	Siyambalagahahena (reservation along foot path)	0 0 18
4	—Stream (dry)	0 0 10	47	Siyambalagahahena (reservation along foot path)	0 0 22
5	Bogahapathakele	187 1 28	48	Siyambalagahahena	1 0 18
6	—Foot path	0 1 11	49	Wan Ela (stream)	2 1 27
7	Bogahapathakele (reservation along stream—dry)	4 1 16	50	Kachchumaduwekele (reservation along Wan Ela)	3 1 1
8	—Stream (dry)	0 1 14	51	Kachchumaduwekele	3 0 10
9	Bogahapathakele	222 0 21	52	Kachchumaduwekele (reservation and foot path)	0 0 5
10	Bogahapathakele (reservation for Karuwelagaha Ela)	6 2 2	53	—Foot path	0 0 4
11	Karuwelagaha Ela (stream) (dry)	0 2 18	54	Kachchumaduwekele	0 0 15
12	Bogahahena (reservation for Karuwelagaha Ela)	1 1 1	55	—Channel (half area)	0 0 10
13	Bogahapathakele (reservation for Karuwelagaha Ela)	0 1 28	56	Palugahakumbura	0 2 5
14	Bogahapathakele	0 1 25	57	Palugahakumbura	0 1 20
15	Bogahahena	84 0 39	58	Dangahahena	0 0 33
16	Helambagahakele, Idellawakele and Bogahahena	69 1 21	59	Palugahakumbura	0 0 10
17	Idellawakele and Bogahahena (reservation for irrigation channel)	1 2 3	60	Palugahakumbura	0 0 15
18	—Irrigation channel	0 1 31	61	Helambagahahena and Dangahahena	0 0 5
19	Idellawakele (reservation along irrigation channel)	0 3 3	62	Ambagahawatta (reservation along channel)	0 0 5
20	—Cart track and bund	0 3 6	63	—Path	0 0 24
21	Helambagahakele, Idellawakele and Idalawekele	28 0 28	64	Ambagahawatta (reservation along channel)	0 0 13
22	Helambagahakele	1 3 8	65	Kachchumaduwekele (reservation along irrigation channel)	0 1 24
23	Kachchumaduwekela	0 1 5	66	—Channel	0 0 13
24	Helambagahakele	0 0 20	67	Kachchumaduwekele (reservation along irrigation channel)	0 1 9
25	Helambagahakele, Idellawakele and Idalawekele (reservation along Mala Dola)	0 1 6	68	Kachchumaduwekele	0 0 26
26	Mala Dola (stream) (dry)	0 0 2	69	Kachchumaduwekele (reservation along Wan Ela—dry)	3 3 20
27	Wan Ela (stream) (dry) (half area)	0 2 3	70	Wan Ela (dry)	1 0 16
28	Ratmalawalakele (reservation along Wan Ela—dry)	3 2 9	71	Siyambalagahahena (reservation along Wan Ela—dry)	1 0 3
29	Wan Ela (stream) (dry) (half area)	0 0 25	72	—Bund	0 2 36
30	—Stream (dry)	0 3 36	73	Siyambalagahahena (reservation along tank bund)	2 2 11
31	Helambagahakele, Kachchumaduwekele and Siyambalagahahena (reservation along stream—dry)	10 0 1	74	Kachchumaduwekele	0 0 2
32	Helambagahakele	7 0 11	75	Durilgahakele (reservation for streams—dry)	0 1 32
33	Helambagahahena, Kachchumaduwekele and Siyambalagahahena (reservation along irrigation channel)	1 2 16	76	Wan Ela (stream) (dry)	0 0 13
34	—Channel	0 1 14	77	Divulgahakele	1 0 31
35	Helambagahahena, Kachchumaduwekele and Siyambalagahahena (reservation along irrigation channel)	1 2 18	78	—Main road (half area)	0 0 32
36	Helambagahakele and Helambagahahena	4 2 23	79	Divulgahakele	0 3 35
37	Helambagahakele and Siyambalagahahena (reservation along tank and bund)	6 2 2	80	—Road	0 1 21
38	—Foot path	0 0 13	81	Helambagahahena	2 0 38
39	—Foot path	0 0 2	82	Kachchumaduwekewa (tank and bund)	205 3 29
40	—Channel	0 0 4	83	Bogahapathakele (reservation along Mukkalya Ela)	11 2 6
41	—Bund	0 0 7	84	Mukkalya Ela (stream) (dry)	1 3 4
42	Kachchumaduwekele and Siyambalagahahena (reservation along Wan Ela)	1 1 33	85	Bogahapathakele (reservation along Mukkalya Ela)	11 1 31
			86	—Foot path	0 1 3
			87	Bogahapathakele	182 1 24
			88	Bogahapathakele (reservation along Ellukuttuwawewa Ela—dry)	1 3 30
			89	Ellukuttuwawewa Ela (stream) (dry)	0 2 15
			90	Helambagahahena (reservation along Ellukuttuwawewa Ela)	2 0 16
			91	Helambagahahena	65 1 9
			92	Bogahapathakele	3 1 24
			93	Cashew Station (plantation by the Department of Agriculture)	243 1 10
			94	Cashew Station (reservation along Ihala Anikuttuwa Ela)	6 3 11
			95	Ihala Anikuttuwa Ela (stream)	2 0 1
			96	—Ela (dry)	0 0 31
			97	—Mam road	7 1 32
			98	Bogahapathakele	2 3 0
			99	—Footpath	0 0 11
			100	Pahala-anikuttuwakele	18 2 31
			101	Bogahapathakele and Pahala-anikuttuwakele (reservation along stream)	4 2 9
			102	Bogahapathakele (reservation along Thala Anikuttuwa Ela)	0 3 38
			103	Bogahapathakele	33 2 29
			104	—Footpath	0 0 17
			105	Pahala-anikuttuwakele (reservation along streams—dry)	4 1 20
			106	Pahala-anikuttuwakele (reservation along streams—dry)	8 1 37
			107	Pahala-anikuttuwakele (reservation along streams—dry)	1 1 28
			108	Pahala-anikuttuwa Ela (stream) (dry)	0 2 4
			109	Pahala-anikuttuwakele (reservation along streams—dry)	0 3 21
			110	Pahala-anikuttuwakele	63 0 29
			111	—Stream (dry)	0 2 34
			112	Pahala-anikuttuwakele (reservation along streams—dry)	0 0 30
			113	Pahala-anikuttuwakele (reservation along streams—dry)	0 2 22
			114	Pahala-anikuttuwakele	2 0 28
			115	Pahala-anikuttuwakele	2 0 28
			116	Pahala-anikuttuwakele	2 0 28
			117	Pahala-anikuttuwakele	2 0 28
			118	Pahala-anikuttuwakele	2 0 28
			119	Pahala-anikuttuwakele	2 0 28
			120	Pahala-anikuttuwakele	2 0 28
				Total	1,644 1 15

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Notification

IT is hereby notified for general information that the sub-divisional lot No. 48 appearing immediately after sub-divisional lot No. 46 (part of lot 22) in the schedule to the Settlement Order No. 1,185 (Kurunegala) published at page 1629 of Part III (Lands) of the *Government Gazette* No. 10,724 of October 15, 1954, is a Printer's error and should read as sub-divisional lot No. 47.

Colombo, November 5, 1954.

M. W. F. ABEYAKOON,
Settlement Officer.

Land Sales by the Government Agents

PROVINCE OF UVA

Badulla No. 203.—The Government Agent, Province of Uva will, on Monday, January 10, 1955, at 10 a.m., at Badulla Kachcheri, put up to auction or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. One allotment of land situated in the Wellawaya Division of the Badulla District.

Final village plan No. 306. Village—Haldummulla (part) Claimant—Crown

Lot No.	Name of Land	Name of Applicant	Description	Extent			Upset Price per Acre Rs. c.
				A	R	P.	
79	Katugodellepatana <i>alias</i> Tawalammandiya	—	Garden, encroached by R. V. Arumugam of Haldummulla	0	0	12	160 0

For Settlement under L. O. 383 (B).

Further information regarding the land may be obtained from the Government Agent, Province of Uva. (His No. LB 8466) and its plan from the Surveyor-General

Land Commissioner's Department,
P. O. Box 500,
Colombo, October 26, 1954.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

PROVINCE OF SABARAGAMUWA

No. L. 5612/Lg. 319.

Kegalla No. 93.—The Assistant Government Agent, Kegalla will on Thursday, December 30, 1954, at 10 a.m., at the Kegalla Kachcheri, put up for settlement or otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Two allotments of land situated in the Belgal Korale, Division of the Kegalla District of the Province of Sabaragamuwa

Preliminary plan No. A 247 Village—Meneripitiya. Claimant—Crown

Lot No.	Name of Land	Name of Applicant	Description	Extent			Upset Price per lot Rs. c.
				A	R	P.	
2	Nawinnawattia	—	Garden contains rubber about 30 years old, encroachment by Dr. W. M. Muller of Kotahena, Colombo	0	1	18	21 0
3	Do.	—	Garden contains rubber and coconut 20-30 years old, encroachment by Dr. W. M. Muller of Kotahena, Colombo	0	2	36	31 0

For Settlement under L. O. 383.

Further information regarding this land can be obtained from the Assistant Government Agent, Kegalla, and the plan of it from the Surveyor-General.

Land Commissioner's Office,
Colombo, October 26 1954

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 34 of 1954

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct each Assistant Government Agent mentioned in Column 1 of the Schedule here on, or any other officer of the crown authorized by him in that behalf to take possession, for and on behalf of His Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that Schedule.

Colombo, October 26, 1954

P. B. BULANKULAMB,
Minister of Lands and Land Development.

SCHEDULE

The land shown as—

Column 1	Column 2
J. 65/LB. 1280—The Assistant Government Agent, Matara District	Lots 54 and 55 in supplement No. 2 to final village plan 508
J. 1637/A. 3181—The Assistant Government Agent, Puttalam District	Lot 166 in supplement No. 2 to final village plan 240A

THE LAND ACQUISITION ORDINANCE (CHAPTER 203)

Order No. 35 of 1954

BY virtue of the powers vested in me by section 12 (1) of the Land Acquisition Ordinance (Chapter 203, as amended by section 2 of Ordinance No. 51 of 1947, and adapted by the Order in the proclamation under section 88 (1) of the Ceylon (Constitution) Order in Council, 1946, published in the *Government Gazette Extraordinary* No. 9,773 of September 24, 1947), I hereby direct the Assistant Government Agent mentioned in column I of the Schedule hereto, or any other officer of the Crown authorized by him in that behalf to take possession, for and on behalf of His Majesty, of the land respectively described in the corresponding entries in column 2 of that Schedule.

Colombo, October 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Column 1

SCHEDULE

Column 2

F. 572/LH. 447—The Assistant Government Agent, Kalutara . . . Lot 31 in preliminary plan A 22

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 553 OF 1954

Reference No. LD. 4218/J/AL/497.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Panchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

I

SCHEDULE

II

Government Agent, Assistant Government Agent,
or other authorized officer

Description of Land

The Government Agent, Central Province, or
other officer authorized by him

Lot 1 in preliminary plan A 1,603.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 554 OF 1954

Reference No. LA/7272/J/AL/586.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Panchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

I

SCHEDULE

II

Government Agent, Assistant Government Agent,
or other authorized officer

Description of Land

The Government Agent, North-Western Province,
or other officer authorized by him

Lot 65 in supplement No. 2 to final village plan 203

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 555 OF 1954

Reference No. Q. 4714/J/LLD/602/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Panchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

II

Government Agent, Assistant Government Agent,
or other authorized officer

Description of Land

The Government Agent, Western Province, or other
officer authorized by him

Lots 1 and 2 in preliminary plan A 3,447

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 556 OF 1954

Reference No. LA 996/J/LG/2658.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I <i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	II <i>Description of land</i>
The Government Agent, Northern Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,883

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 557 OF 1954

Reference No. Q. 4662/J/LLD/391/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 26, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I <i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	II <i>Description of land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 3,485

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 558 OF 1954

Reference No. LA/LRO/54/74—J54 L62.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 26, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I <i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	II <i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 98, 99, 100 and 101 in supplement 1 to final village plan 2,358

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 559 OF 1954

Reference No. LA/LRO/54/71—J54 L33.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 27, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I <i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	II <i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 1,291

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 560 OF 1954

Reference No LD 4303/J/PT/786.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, November 2, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent, or other authorized officer</i>	<i>Description of land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Remaining portion of lot 1 not covered by Order No 169 of 1954, published in <i>Government Gazette</i> No 10,662 of April 9, 1954, under section 36 and lot 2 in preliminary plan A 1,958

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 561 OF 1954

Reference No. LP. 6542/J/TW/2963.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 28, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of land</i>
The Government Agent, Southern Province or other officer authorised by him	Lots 1, 2, 3, 4 and 5 in preliminary plan A 1,540

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 562 OF 1954

Reference No. LD. 4629/J/TW/2442.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, October 27, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of land</i>
The Government Agent, Central Province, or other officer authorized by him	Lot 3 in preliminary plan A 2,011

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

③ I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) A portion, in extent about 08·8 perches from the land called Halgahakumbura, situated at Waturugama, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—
North, east and south by the remaining portions of the same land;
West by Oya.
- (2) A portion, in extent about 09·8 perches from the land called Tennewaturakumbura, situated at Waturugama, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—
North, south and west by remaining portions of same land;
East by Oya.
- (3) A portion, in extent about 03·2 perches from the land called Arabandana Kumbura, situated at Waturugama, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—
North and west by remaining portions of same land,
East by Oya;
South by part of Mr. K. A. Gunawardane's land.
- (4) A portion, in extent about 03·1 perches from the land called Kohla Kumbura, situated at Waturugama, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—
North by part of Mr. Carolis Appu's land;
East by Oya;
South and west by remaining portions of same land.

(5) A portion, in extent about 3 perches from the land called Kohila Kumbura, situated at Waturugama, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—

North by part of Mr. K. A. Luvis Appuhamy's land;
East and south by remaining portions of same land;
West by Oya.

(6) A portion in extent about 02 8 perches from the land called Arabandana Kumbura, situated at Waturugama, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows:—

North and east by remaining portions of same land;
South by part of Mr. Jamis Singho's land,
West by Oya.

Ref. Q. 4750/J54 L136.
Colombo, September 8, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 0 A. 1 R. 09 P., from the land called Medillakumbura, situated at Pahalagama, Salpiti Korale, Colombo District, and bounded as follows:—

North, east and west by the remaining portions of the same land,
South by Oya.

(2) A portion, in extent about 0 A. 1 R. 08 6 P., from the land called Hettigekumbura, situated at Welmilla, Salpiti Korale, Colombo District; and bounded as follows:—

North by Oya;
East, south and west by the remaining portions of the same land.

Ref. No. Q 4788/J54 L183,
Colombo, October 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 4 perches, from the lands called Panrigahawatta and Nugagahawatta, situated at Moratuwella Salpiti Korale, Colombo District; and bounded as follows:—

North by Uswatta Road;
East by portion of the same land;
South by Fernando Place,
West by foot path.

Ref. No. Q 4792/J54 LG 296
Colombo, October 26, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 21.5 perches, from the private road leading to Mr. Alwin's land, situated at Battaramulla, Hewagama Korale, Colombo District; and bounded as follows:—

North and west by land belonging to Mr. F. J. Dias Bandaranayake;
East by land belonging to Mr. H. D. David;
South by Battaramulla-Pannipitiya P. W. D. Road.

Ref. No. Q. 4505/J54 LG305,
Colombo, October 14, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

Two portions, totalling 0 A 0 R 04.9 P., out of the land called Galkandewatta, being parts of assessment No. 12, Sea Beach Road, situated at Pattiya North and Pattiya South, Ward No 3, within the Urban Council Limits of Panadura, Kalutara District, surveyed and more particularly described as lots 8 and 9 in preliminary plan A 1,641 and said to be claimed by H. W. J. Dias of Panadura.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. L H. 201A/J/HLG/1979.
Colombo, November 11, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference My No. LP/B. 91.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The following six allotments of lands, situated in the villages of Boraluhen, Hattaka and Pitigala, Bentota Wallawiti Korale, Galle District:—

- (1) A portion, in extent about 4 20 perches, out of the land called Walagawapathiya; and bounded as follows:—
North and east by remaining portions of the same land;
South by the land called Dolagawapathiya;
West by the land called Talgahawatta.
- (2) A portion, in extent about 1 80 perches, out of the land called Dalagawapathiya; and bounded as follows:—
North by the land called Walagawapathiya;
East by the remaining portion of the same land;
South by Akadadola;
West by the land called Talgahawatta.
- (3) A portion, in extent about 7 80 perches, out of the land called Talgahawatta; and bounded as follows:—
North, east and west by the remaining portions of the same land;
South by Akadadola.
- (4) A portion, in extent about 2 40 perches, out of the land called Divulgahawatta; and bounded as follows:—
North by Akadadola;
East, south and west by the remaining portions of the same land.
- (5) A portion, in extent about 1 80 perches, out of the land called Divulgahawatta; and bounded as follows:—
North, east, south and west by remaining portions of the same land.
- (6) A portion, in extent about 4 60 perches, out of the land called Divulgahawatta; and bounded as follows:—
North and south by remaining portions of the same land;
East by the land called Boraluhenakumbure;
West by Waterhole.

Ref. No J54 L171.
Colombo, August 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

L. A. 2949.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that land in extent about 2 acres, situated in Perathuveli Village, Tampalakamam Pattu, Trincomalee District; bounded as follows:—

- North by private garden and forest land claimed by Mr. W. S. Nathan and Dr. V. K. Kasinathan;
East by Crown land,
South by private paddy land claimed by Mr. W. S. Nathan and Dr. V. K. Kasinathan;
West by private paddy land and claimed by (1) Mr. W. S. Nathan, Uyarapulam, Anaicoddai, (2) Dr. V. K. Kasinathan, Uyarapulam, Anaicoddai, and (3) Mr. S. Wadivelpillay, Uyarapulam, Anaicoddai.

Ref. No. J54 L247.
Colombo, September 30, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

No. LA/ED/9/54.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 8,078 sq. ft., out of the land called Bogahamulawatta, situated in Alawwa Village, Alawwa Palata, Dambadeni Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

- North by land claimed by Mr. D. S. Arangalla;
East by land claimed by Mr. U. B. Alawwa and School property;
South by land claimed by Mr. P. C. Jayasundera,
West by land claimed by Mr. Ukku Banda.

Ref. No. J54 E162.
Colombo, September 29, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions of land, in extent approximately 0 09 acres (being parts of lots 162 and 163 in Village plan 778), out of the lands called Jasingegoda, Naraddawa and Hungirarehenyaya, situated at Embilipitiya Udagama Village, Diyapitagama Pattu, Kolonna Korale, Ratnapura District; and bounded as follows:—

- North by Embilipitiya-Panamure P. W. D. Road;
East by Madampe-Nonagama P. W. D. Road,
South by Jasin, Jalath, Jagoda Nindagama land;
West by Jasin, Jalath, Jagoda and Embilipitiya-Panamure P. W. D. Road.

Ref. No. J. 54 T 219/LL/A/5694.
Colombo, October 29, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Two portions totalling in extent about 12 4 perches, out of the land bearing assessment No 152 (part), Old Road, Weralupe, (part of lot 1 in Ratnapura Town Plan No. L 19/59-2 East) and of the land called Jumbug haarawa, Galgodeniya, &c. (part of Lot 80 in Final Village Plan 347), situated at Weralupe, within the Urban Council Limits of Ratnapura, Udappattu South, Kuruwiti Korale, Ratnapura District; and bounded as follows:—

North by P. W. D. M. Road;
East by Paddy Field;
South by Hoceela at culvert 55/2;
West by P. W. D. M. Road.

Ref No. J 54 T 188/LL/A/5688.
Colombo, October 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

An extent of about 2 acres of land called G. Jottehe iyaya (being part of lot 18 AY in F. V. P. 67), situated at Patagama Village, Palle Pattu, Nawadun Korale, Ratnapura District, and bounded as follows:—

North by Kadiyana Dola;
East by Patagama Harvaya,
South by Kadagama Estate,
West by Kadagama Estate.

Ref No. J 54 E 188/LL/A 5690.
Colombo, October 29, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Revocation of Vesting Order Section 36 A

No. LM 5516/J/LG/2952.

WHEREAS, by an order dated May 26, 1953, made under section 36, proviso (a), of the Land Acquisition Act, No. 9 of 1950, and published in *Government Gazette*, No. 10,535 of June 5, 1953, the land more fully described in the schedule hereto has vested in Her Majesty.

And whereas possession of the said land has not yet been taken for and on behalf of Her Majesty.

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, in the exercise of the powers conferred on me under section 36A of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, do hereby revoke the said order dated May 26, 1953, and published in *Government Gazette*, No. 10,535 of June 5, 1953.

Colombo, October 12, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

A portion, in extent about 400 sq. ft., out of the land called Gurunnachohillage Kumbura *alias* Gedaralanga Kumbura, situated in Pitihuma Village, Village Headman's Division No. 51A of Paranakuru Korale, Kegalla District; and bounded as follows:—

North by the land claimed by the late Mr. D. B. Amarakoon and others,
East by the land claimed by Mr. Kiri Banda,
South by the paddy field claimed by Master Ananda Amarakoon,
West by the land claimed by the late Mr. D. B. Amarakoon and others

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q 3501C/J/TW/801.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which are required for a public purpose:—

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent
				A. R. P.
1	Gorakagahawatta <i>alias</i> Kahatagahawatta, parts of assessment Nos. 443, 445, 447 and 449, Main Street	Garden and building	H. Thelma Fernando, H. Odri Fernando, H. Iris Fernando, H. Enid Fernando and H. Vernon Fernando, all of Moratuwella	0 0 26.55
2	Gorakagahawatta <i>alias</i> Kahatagahawatta, part of assessment No. 437, Main Street	Garden and part of a permanent building	W. Sera Caroline Fernando, Rawatawatta	0 0 33.28
3	Gorakagahawatta <i>alias</i> Kahatagahawatta, part of assessment No. 433, Main Street	do.	B. Kathonis Fernando, Kahapola	0 0 8.66
4	Gorakagahawatta <i>alias</i> Kahatagahawatta, part of assessment No. 431, Main Street	do.	B. M. Joseph Peter Anthony Mendis, Rawatawatta	0 0 18.54
5	Madangahawatta and Kahatagahawatta, part of assessment No. 429, Main Street	Garden and 2 masonry walls	G. H. Perera of Rawatawatta	0 0 32.63
6	Kahatagahawatta, parts of assessment Nos. 425 and 425/1, Main Street	Garden, a permanent building, a temporary building and part of a masonry wall	V. C. Peter Annet Daisy of Rawatawatta	0 0 9.60
7	Masonry drain	Part of masonry drain	U. C., Moratuwa	0 0 1.58
8	Madangahawatta, part of assessment No. 423, Main Street	Garden, permanent building and a wall	C. V. Rasiah, Rawatawatta	0 0 13.28

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A.	R.	P.
9	Madangahawatta, part of assessment No. 419, Main Street	Garden, 4 masonry walls and part of a permanent building	The Holy Emmanuel Church, The Bishop of Colombo	0	0	13.55
10	Madangahawatta, part of assessment No. 417, Main Street	Garden, a temporary and a permanent building	B Josaline Regina Mendis, Rawatawatta	0	0	5.19
11	Madangahawatta, parts of assessment Nos. 415 and 417/1, Main Street	Garden, a temporary and a permanent buildings and part of a permanent building	D. Daniel Fernando and B Muriel Fernando, both of Rawatawatta	0	0	8.89
12	Madangahawatta, parts of assessment Nos 403, 405, 407 and 411, Main Street	Garden, 3 temporary buildings and one permanent building	M. L. Don Jinadasa Appuhamy, Rawatawatta	0	0	19.48
13	Madangahawatta, part of assessment No. 401, Main Street	Garden, a temporary building and a permanent building	B Richard Joseph Mendis, Rawatawatta	0	0	3.84
14	Madangahawatta, part of assessment No. 399, Main Street, and parts of assessment Nos. 2, 4, 6 and 8, Charles Place	Garden with a temporary building and a permanent building	S. A. Ponnambalam, Rawatawatta	0	0	8.94
15	Madangahawatta, part of assessment No. 401, Main Street	Garden	B. Richard Joseph Mendis, Rawatawatta	0	0	2.13
16	Madangahawatta, parts of assessment Nos 385, 387, 389 and 391, Main Street	do.	K. K. P. M. Don Peduru Francisco Fernando, Rawatawatta	0	0	0.03
17	Madangahawatta, parts of assessment Nos. 393, 395 and 397, Main Street	Garden with a permanent building, a temporary building, a drain and a well	B George Mendis, Rawatawatta	0	0	14.8
18	Madangahawatta, parts of assessment Nos. 360, 362 and 366, Main Street	Garden with a permanent building	D A Francisca Fernando Wirasuriya of Rawatawatta	0	0	3.16
19	Kuruthupalai—Madangahawatta, part of assessment No 358, Main Street, and part of assessment No. 15, De Soysa Road	Garden with part of a permanent building and part of a temporary building	B. Ellen Mendis, S I Cicilda Silva and S M Trixie Silva, all of Rawatawatta	0	1	9.42
20	Kuruthupalai—Madangahawatta, part of assessment No. 17, De Soysa Road	Garden with a permanent building, a well, a drain and part of a temporary building	W L Meraya Fernando, Rawatawatta	0	0	22.77
21	Madangahawatta, part of assessment No 21, De Soysa Road	Garden and part of a permanent building	T John Cicil Peris, Rawatawatta	0	0	2.75
22	Madangahawatta, part of assessment No 23, De Soysa Road	do.	M. Abraham Dias, Rawatawatta	0	0	4.11
24	Madangahawatta, part of assessment No 25, De Soysa Road	do.	M. Saduris Dias of Ratmalana	0	0	3.19
25	Madangahawatta, part of assessment No 27, De Soysa Road	Garden, no cultivation	Mrs. T S. Peris, Rawatawatta	0	0	0.81
26	Kuruthupalai—Madangahawatta, parts of assessment Nos 350, 352 and 354, De Soysa Road	Garden with 3 permanent buildings part of a permanent building, part of a well and a drain	Bank of Chettinard Corporation, Colombo	0	0	16.02
27	Madangahawatta, parts of assessment Nos 385, 387, 389 and 391, Main Street	Garden, parts of a temporary and a permanent building	K K. P. M. Don Peduru Francisco Fernando, Rawatawatta	0	0	16.06
28	Madangahawatta, parts of assessment Nos 377, 379 and 381, Main Street	Garden with a permanent and two temporary buildings	Roland Hendricus de Silva and Claris Regina Muriel de Silva, Uyana	0	0	22.26
29	Premises bearing assessment No. 371, Main Street	Permanent building	B George Mendis, Rawatawatta	0	0	1.99
30	Madangahawatta, part of assessment No 357/8, Main Street	Garden with part of a permanent building	M K P Samuel Reginald Perera and M K. P. John Marcus Cyril Perera, Rawatawatta	0	0	4.62
31	Premises bearing assessment Nos 365, 367 and 369, Main Street	Permanent building	do.	0	0	5.10
32	Madangahawatta, part of assessment No. 357/7, Main Street	Garden with part of a permanent building	M K. P John Marcus Cyril Perera, Rawatawatta	0	0	5.36
33	Premises bearing assessment No. 363, Main Street	Permanent building	B. A Mendis, Uyana	0	0	1.53
34	Madangahawatta, parts of assessment Nos. 359 and 361, Main Street	Garden with a permanent building	M. K. P Samuel Reginald Perera, Rawatawatta	0	0	10.50
35	Madangahawatta, parts of assessment Nos 347, 349, 351, 353, 355 and 357, Main Street	Garden with a permanent building and part of a drain	E. H. Cooray of Moratuwella	0	0	24.00
37	Madangahawatta, parts of assessment Nos. 343, and 345, Main Street	Garden with a permanent building, part of a permanent building and part of a wall	J. L. Fernando of Bambalapitiya	0	0	17.50
38	Premises bearing parts of assessment Nos. 328, 330, 332 and 334, Main Street	Part of permanent building	Mrs Beatrice Peris, Rawatawatta	0	0	0.40
39	Madangahawatta, part of assessment No. 326, Main Street	Garden with a wall and parts of 2 walls	do.	0	0	0.57
40	Madangahawatta, part of assessment No 324, Main Street	Garden with 2 walls	O. T F Senaratne, Palmyra Avenue, Bambalapitiya	0	0	2.99
41	Madangahawatta, part of assessment No 341, Main Street	Garden with a permanent building	D C de S. Wijesuriya, Rawatawatta	0	0	5.63
42	Madangahawatta, parts of assessment Nos. 337 and 339, Main Street	Garden with a permanent building and a temporary building	Holy Emmanuel Church, The Bishop of Colombo	0	0	6.10
43	Madangahawatta, part of assessment No. 335, Main Street	Garden	B. J. Mendis, C/o V. H. of Idama	0	0	3.53
44	Panderyagahawatta, parts of assessment Nos. 331 and 333, Main Street	Garden with permanent building and part of a permanent building	P Carlina Wesleyana Gomes, Iahala Indibedda, Moratuwa	0	0	6.24
45	Madangahawatta, parts of assessment Nos 314, 316, 318 and 320, Main Street	Garden with part of a permanent building	A. T. J. de Mel of Uyana	0	0	8.40
46	Ketakerellagahawatta, part of assessment No 310, Main Street	Garden (no cultivation)	T Thomas Fernando, Rawatawatta	0	0	2.40
47	Panderyagahawatta, parts of assessment Nos 327 and 329, Main Street	Garden with part of permanent building and a wall	Mrs. J M. Fernando, 19th Lane, Colpetty	0	0	7.22
48	Panderyagahawatta, part of assessment No. 325, Main Street	Garden with part of a permanent building and 2 walls	Dr. A. M. Fernando, Dehiwala	0	0	5.94

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
49	Ketakelagahawatta, part of assessment No 310/1, Mam Street	Garden (no cultivation)	B. Joseph, Rawatawatta	0 0 1 88
50	Cart track	Part of cart track	T. Thomas Fernando and B. L. Joseph Samuel, Rawatawatta	0 0 1 24
51	Ketakelagahawatta, parts of assessment Nos 300, 302 and 304, Mam Street	Garden with part of a permanent building	Mrs. Doris M. de Silva, Moratuwella	0 0 4 58
52	Panderyagahawatta, part of assessment No 325, Mam Street	do.	J. C. Mendis, Rawatawatta	0 0 3 71
53	Panderyagahawatta, part of assessment No 321, Mam Street	Garden with part of a permanent building and a wall	Mrs. M. A. de Silva, Oriental Drug Store, Colpetty, and J. C. Mendis of Rawatawatta	0 0 3 29
54	Premises bearing parts of assessment Nos 292, 294, 296 and 298, Mam Street	Part of a permanent building	B. Samson Albert Silva, Rawatawatta	0 0 7 67
56	Ketakelagahawatta part of assessment No 290, Mam Street	Garden with part of a permanent building, 3 walls and part of a wall	W. James de Alwis, Rawatawatta	0 0 15 10
57	Panderyagahawatta, part of assessment No. 319, Mam Street	Garden with 2 walls and part of a permanent building	Mrs. S. H. Mendis, V. L. Benjamin Mendis, Rawatawatta, C. S. H. Mendis, Rubber Commissioner's Depot, Akuressa	0 0 6 33
58	Prince and Princess of Wales Colleges and premises, parts of assessment Nos 309 and 315, Mam Street	Garden with a wall and part of a permanent building	Prince of Wales and Princess of Wales Colleges Manager — E. L. F. de Soysa, Kutteriyawa Estate, Laxapathya	0 0 12 63
59	Gorakagahawatta, part of assessment No 288, Mam Street	Garden with 2 walls and part of a permanent building	E. Srimath Jayaratne de Silva of Rawatawatta	0 0 8 69
60	Gorakagahawatta, part of assessment No. 286, Mam Street	do	Mrs. M. D. G. Helen Perera of Rawatawatta	0 0 14 88
61	Gorakagahawatta, part of assessment No. 282, Mam Street	Garden with 2 walls	Mrs. M. G. R. Lizette Salgado of Rawatawatta	0 0 15 80
62	Gorakagahawatta, part of assessment No. 280, Mam Street	Garden with a permanent building and a temporary building	W. D. A. William Perera and W. D. V. Edmund Perera, Rawatawatta	0 0 17 59
63	Gorakagahawatta, part of assessment No 272/1, Mam Street	Garden with part of a wall and 2 parts of road	Cyrl D. Fernando, "Mahaweli", Rawatawatta	0 0 24 33
64	Kahatagahawatta, part of assessment No 268, Mam Street	Garden with a wall and part of a wall	Mrs. K. D. P. Grace de Silva of Rawatawatta	0 0 11 05
65	Kahatagahawatta, part of assessment No 266, Mam Street	Garden with part of a permanent building and part of wall	T. Robert Wilson Fernando, Rawatawatta	0 0 8 85
66	Premises bearing assessment No 258, Mam Street and assessment No. 31, Church Avenue	Garden with a permanent building, 2 temporary buildings, parts of 2 permanent buildings, 2 walls and part of a wall	Holy Emmanuel Church, The Archbishop of Colombo	0 0 25 92
67	Madangahawatta, part of assessment No. 303, Mam Street	Garden with part of a wall	K. P. Peter Perera, Idama, Moratuwa	0 0 4 42
68	Madangahawatta, part of assessment No 301, Mam Street	Garden with part of a building	W. Charles Perera, Idama, Moratuwa	0 0 1 06
69	Madangahawatta, parts of assessment Nos. 297 and 299, Mam Street	Garden with part of a permanent building	G. Simon Gomes of Idama	0 0 2 12
70	Madangahawatta, part of assessment No. 295, Mam Street	Garden with part of a building	M. Walter Fernando and M. Sydney Fernando, both of Idama, Moratuwa	0 0 2 23
71	Madangahawatta, parts of assessment Nos. 291 and 293, Mam Street	Garden with 2 walls and part of a permanent building	P. K. Dias of Idama, Moratuwa	0 0 11 34
72	Premises bearing assessment No 256, Mam Street	Garden with a wall, 2 walls and drain	Moratuwa Social Service Society, Dr. K. J. de Silva, Moratuwella	0 0 25 59
73	Madangahawatta, part of assessment No 287, Mam Street	Garden with 3 walls, a well and part of bathroom	D. P. L. Nellie Pathma Sirisena of Idama, Moratuwa	0 0 39 34
74	Premises bearing assessment No 254, Mam Street	Garden with a wall and part of a permanent building	M. W. Samuel Ivan Fernando, Idama	0 0 6 15
75	Cart tract	Part of cart tract	M. S. Neville Hilton Fernando, Idama, Moratuwa	0 0 0 31
76	Premises bearing assessment No 250, Mam Street	Garden with part of a wall	W. Clara Olivia Loo Fernando, Idama	0 0 1 28
77	Premises bearing assessment No. 246, Mam Street	Garden (no cultivation)	M. S. Neville Hilton Fernando, Idama	0 0 0 07
78	Delgahawatta <i>alias</i> Omgahawatta, part of assessment No 285	Garden with 2 walls and part of a permanent building	W. P. M. Thomas Fernando, Idama	0 0 8 39
79	Omgahawatta, part of assessment No 283, Mam Street	Garden and part of a permanent building	M. Mary Florence Lolita. Dias, Idama	0 0 5 87
81	Delgahawatta, part of assessment No 281, Mam Street	Garden with part of a permanent building, 1 permanent building and paved floor	D. Salme Beatrice Fernando, Idama	0 0 12 22
82	Omgahawatta <i>alias</i> Delgahawatta, part of assessment No. 277, Mam Street	Garden with 2 walls and part of a permanent building	M. B. Charles Bernard Mendis, Idama	0 0 20 39
83	Premises bearing assessment No 273, Mam Street	Garden	Moratuwa Tamil Christian Association:—George David, Harbour Engineer's Department, Mutwal	0 0 24 14
84	Mandappe-Keenagahawatta, part of assessment No. 271, Mam Street	Garden with 2 walls	M. Jane Anne Gartrude Gomes, Idama	0 0 8 57
85	Mandappe-Keenagahawatta, part of assessment No 269, Mam Street	Garden with 3 walls	M. B. C. Coorey and M. L. Meraya Coorey, both of Idama	0 0 17 95
86	Mandappe-Keenagahawatta, part of assessment No. 267, Mam Street	Garden with a temporary building and part of a permanent building	M. Henry Victor Fernando, Idama	0 0 7 45

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent		
				A	R.	P.
87	Mandappe-Keenagahawatta, part of assessment No. 265, Main Street	Garden with 2 walls and part of a permanent building	S. K. D. Snyadoris Senasekera, Idama	0	0	7.37
88	Mandappe-Keenagahawatta, part of assessment No. 263, Main Street	Garden with a wall, a temporary building and part of a permanent building	M. Don Solomon of Idama	0	0	8.05
89	Mandappe-Keenagahawatta, parts of assessment Nos. 259, 261, Main Street	Garden with part of a permanent building	B. Jane Catherine Bolonna, Idama	0	0	6.54
90	Madangahawatta, part of assessment No. 257, Main Street	Garden with a permanent building and temporary building	W. Juwanis Peiris, Idama	0	0	3.08
91	Madangahawatta, parts of assessment Nos. 253 and 255, Main Street	Garden with 2 permanent buildings and a wall	Vincent Alexander Nethasinghe of Idama	0	0	11.67
92	Madangahawatta, part of assessment No. 249, Main Street	Garden with 2 walls, a well and part of a permanent building	K. Helen Beatrice Peiris and K. Edward Edgar Fernando, Idama	0	0	9.53
93	Madangahawatta, part of assessment No. 247/1, Main Street	Garden and part of a well	M. L. Don Jinadasa Appuhamy, Rawatawatta	0	0	6.41
94	Madangahawatta, part of assessment No. 247, Main Street	Garden with a permanent building, a temporary building, 2 walls and part of a temporary building	Clement Martin Perera of Idama	0	0	14.41
95	Madangahawatta, part of assessment No. 245, Main Street	Garden, a permanent building and a temporary building	R. Magge Madalena Silva of Idama	0	0	4.08
96	Madangahawatta, parts of assessment Nos. 241 and 243, Main Street	Garden with a permanent building and part of a temporary building	B. Jane Catherine Bolonna of Idama	0	0	4.75
97	Madangahawatta, part of assessment No. 239, Main Street	Garden with a permanent building, a temporary building and a well	R. Allen Silva, Kadalana, Moratuwa	0	0	4.81
98	Madangahawatta, part of assessment No. 237, Main Street	Garden with a permanent building and a temporary building	H. Winifred Fonseka, Idama	0	0	6.06
99	Madangahawatta, part of assessment No. 235, Main Street	Garden with a permanent building	W. Cicim Matilda Peiris of Idama	0	0	2.78
100	Madangahawatta, part of assessment No. 233, Main Street	do	W. E. Helena Peiris, Idama	0	0	2.34
101	Madangahawatta, part of assessment No. 229, Main Street	do	W. Arnolis Peiris, Idama	0	0	2.48
102	Madangahawatta, parts of assessment Nos. 229, 233 and 235, Main Street	Garden with a part of a wall	W. C. Matilda Peiris, W. E. Helena Peiris and W. Arnolis Peiris, Idama	0	0	6.67
103	Madangahawatta, part of assessment No. 227, Main Street	Garden with a wall, part of a wall and part of a permanent building	W. C. Walwin Abraham Fernando, Uyana	0	0	14.03
104	Madangahawatta, part of assessment No. 225, Main Street	Garden with 2 walls and part of a permanent building	W. G. Sextus Abraham Fernando, W. O. Catherine Johana Fernando and W. J. F. Abraham Fernando of Idama	0	0	18.25
105	Madangahawatta, parts of assessment Nos. 221 and 223, Main Street	Garden with 3 walls and permanent building	W. Lucas Silva, Idama	0	0	14.45
106	Dawatagahawatta <i>alias</i> Madangahawatta, part of assessment No. 217, Main Street	Garden with a permanent building and a temporary building	K. A. Victor Perera, Idama	0	0	15.26
107	Madangahawatta, part of assessment No. 215, Main Street	Garden	W. D. T. Abraham Fernando, Idama	0	0	13.70
107½	Madangahawatta, part of assessment No. 215, Main Street	Garden with part of a permanent building	do.	0	0	1.53
108	Madangahawatta, parts of assessment Nos. 209, 211 and 213, Main Street	Garden with a building, 1 temporary building, 2 walls and a drain	W. J. M. Carline Peiris, W. C. V. P. Fernando, Hilda Malani Peiris, all of Idama and A. P. M. Peiris of Uyana	0	0	14.33
109	Madangahawatta, part of assessment No. 207, Main Street	Garden with a temporary building, a drain, 2 walls and part of a permanent building	J. M. Silva, Excise Inspector, Marawila	0	0	33.38
110	Madangahawatta, parts of assessment Nos. 2, 6 and 8, St. Joseph Street and part of assessment No. 205, Main Street	Garden with a permanent building, part of a permanent building, a temporary building and part of a temporary building	W. Z. Lowe, Superintendent, Village Works, Bindunuwewa, Bandarawela	0	0	15.18
111	Premises bearing part of assessment No. 186, Main Street	Garden with a wall and part of permanent building	M. Regna Margret Peiris, Idama	0	0	3.71
112	Premises bearing assessment Nos. 174, 178 and 180, Main Street	Garden with parts of 2 permanent buildings, parts of 3 walls	M. Jerathius Peiris, Uyana	0	0	7.07
113	Premises bearing parts of assessment Nos. 170 and 172, Main Street	Garden with part of a permanent building	M. S. Mohamed, M. M. K. Marikkar, M. S. M. Seeni Mohideen, M. S. M. Seeni Umma, M. S. M. Ali Fathima, M. S. M. M. Ayisha Umma, M. S. M. Mutu Amna Umma, M. P. Mutu Tamby, M. M. Mohamed Sultan, S. S. Seeni Segu Umma and Seeni Umma, all of Kajurankudi, Ramnad District, South India, M. S. M. Omar Saibo, M. M. Mohideen Pichchai, 387, Rawatawatta, M. P. A. S. Abothahir, 33, Digarolla, Moratuwa	0	0	1.72

Lot.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
114	Madangahawatta, parts of assessment Nos. 189, 191, 193, 195, 197 and 199, Main Street	Garden with parts of 2 permanent buildings, part of a temporary building, part of a wall, 3 walls and part of a drain	B. Charles Anthony Mendis, Uyana	0	0	13.2
		<i>Lots 1-10 on January 19, 1955, at 9.30 a.m.</i>				
		<i>Lots 11-20 on January 19, 1955, at 2.30 p.m.</i>				
		<i>Lots 21-30 on January 21, 1955, at 9.30 a.m.</i>				
		<i>Lots 31-40 on January 21, 1955, at 2.30 p.m.</i>				
		<i>Lots 41-50 on January 25, 1955, at 9.30 a.m.</i>				
		<i>Lots 51-60 on January 25, 1955, at 2.30 p.m.</i>				
		<i>Lots 61-70 on January 27, 1955, at 9.30 a.m.</i>				
		<i>Lots 71-80 on January 27, 1955, at 2.30 p.m.</i>				
		<i>Lots 81-90 on February 1, 1955, at 9.30 a.m.</i>				
		<i>Lots 91-100 on February 1, 1955, at 2.30 p.m.</i>				
		<i>Lots 101-114 on February 3, 1955, at 9.30 a.m.</i>				

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, as above and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 5, 1955, the nature their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 6, 1954

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. Q. 3510/J/HLG/357.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,430. Villages—Makandana and Nivungama		Extent
			Names of Claimants	A. R. P.	
1	Millagahakumbura	Paddy field	A. C. W. Peiris, Kaldemulla Road, Laxapathiya	..	0 0 0 4
2	Hangaramawatta	Coconut garden	M. D. Thegas, c/o H. W. Weeraratne, Kaldemulla	..	0 0 7.9
3	Do.	do.	M. D. Podisunghe, M. D. Themis, M. D. Jamis Appu, M. D. Sadris, M. D. Thegas, M. D. Sidoris, M. D. Engohamy, M. D. Gunasena, M. D. Weerasena, M. D. Dharmasena, M. D. Abeysela, M. D. Sirisena, M. D. Piyasena, M. D. Premasena, M. D. Dharmasena, and M. D. Leelawathie, all of Makandana	..	0 0 10.4
4	Godellewatta	Part of garden (no cultivation)	W. Abeyratne, Batuwandara, Madapatha	..	0 0 4.1
5	Do.	do.	do.	..	0 0 1.2
6	Do	Coconut garden	Mrs D. Helena Abeyratne Hamine, Makandana	..	0 0 11.4
7	Do	Part of garden (no cultivation)	do.	..	0 0 0.5
8	Makulugahawatta alias Godellewatta	Garden	G. D. Elias Singho, Makandana	..	0 0 5.9
9	Godellewatta	Coconut garden	P. A. D. Noris, Makandana	..	0 0 4.2
10	Makulugahakottanuwu	Paddy field	P. D. Seduris, Makandana	..	0 0 1.6
11	Do	do.	P. D. Velun, Nivungama	..	0 0 1.6
12	Do.	do.	H. D. Aron Singho, Siyabalagoda	..	0 0 1.9
13	Do.	do.	P. A. D. Noris, Makandana	..	0 0 1.8
14	Indigahabokutta	do.	do.	..	0 0 5.0
15	Kajugahakurunduwatta	Garden	P. D. Dotchahamy, Nivungama	..	0 0 8.2
31	Acharigewatta alias Kochchiyawatta	Coconut garden	P. D. Sadris, P. D. Hendrick and P. D. Pabilis, all of Nivungama	..	0 0 28.7
32	Ambalanpitiyewatta	Garden	do.	..	0 0 7.5
33	Kurunduwatta	Coconut garden	W. A. Boteju, W. Simon Boteju, W. Mathias Boteju, W. N. Boteju, W. W. Boteju, W. T. Boteju, W. H. Boteju and T. Sethuhamy, all of Moraenda, and W. M. Boteju, Nivungama	..	0 0 7.4
34	Ambalanpitiyewatta	do	P. D. Pundusunghe, Mrs. N. D. Coorey and N. O. G. Coorey, all of Moraenda	..	0 0 12.4
35	Kahatagahawatta	do	P. D. Sadris, P. D. Pabilis, P. D. Hendrick, all of Nivungama, P. D. Podisunghe, P. D. Suman, P. D. John, W. Abnan Boteju, W. M. Boteju, W. Simon Boteju, W. Sopmona Boteju, and J. D. Podisunghe, all of Moraenda	..	0 0 4.0
36	Gorakagahawatta	do	P. D. Podisunghe, P. D. Pabilis Appu, P. D. Sadris, P. D. Jane Nona, P. D. Suman and P. D. Hendrick, Nivungama, and P. D. Noris, P. D. Deonis, P. D. John Singho, P. D. Piloris, P. D. Lewis Singho, D. P. Padukka, H. A. S. Perera and W. Charis Boteju, all of Moraenda, and P. D. Rosalin Nona of Nikape	..	0 0 1.0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on January 4, 1954, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before December 20, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 6, 1954.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No Q 4665/J/LLD 388/53

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Hadawakagahawatta, assessment No. 18 1/1, Edmonton Road	Waste land	M. P. Spencer of 18 1/1, Edmonton Road, Kirillapone	0	0	5 25
2	Hadawakagahawatta (No assessment number)	Road	do.	0	0	5 37
3	Hadawakagahawatta, assessment No. 18 1/2, Edmonton Road	Garden with a cadjan wood building	K D D. Edward of 1, Edmonton Road, Kirillapone	0	0	12 82

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on January 5, 1955, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 22, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, November 6, 1954.

A ST V. WIJEMANNE,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD. 4724

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

A portion of land called Rodupellandahena in extent 0 A 3 R 32 5 P., situated in Ellepologammedda Village, Palispattu West Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No. A 2172, and presently claimed by Miss K. W. M. Kamala Menike of Kotandeniya, Hendeniya, Peradeniya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on December 21, 1954, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 14, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, November 3, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the lands getting submerged under the Nalanda Oya Reservoir Scheme, to wit:—

Supplement No. 1 to F. V. P 31 Village—Walmoruwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
392	Pallemetihakkekumbura	Paddy field	Heen Banda Ratnayake	0	3	27
393	Do.	Paddy field contains 3 lunumidella trees 5 years	Abeysinha Mudiyanse Heen Banda	0	2	10
394	Metihakkekumbura	Paddy field contains 1 lunumidella tree 5 years	Pahalagedara Mudiyanse	0	1	6
395	Do.	Paddy field	Heen Banda Ratnayake	0	1	25
396	Metihakkepillawa	Paddy field (abandoned)	Pahalagedara Mudiyanse	0	0	23
397	Gonamadehena	Chena	Liyanagedera Lokumenika, ditto Dissanayake	1	1	5
403	Do.	do.	Watawanagedera Kalu Banda, ditto Ukku Banda and Dambagahagedera Appuhamy	0	2	31
403½	Ditto Metihakkekumbura	Chena and paddy field	Kulatunga Mudiyanse Ran Menika, ditto Appuhamy and ditto Loku Menika	0	2	0
404	Gonamadehena	Chena	Dambagahagedera Ukku Banda	0	0	14
405	Metihakkekumbura	Paddy field	H. G. Kalumenika and Herat Mudiyanse Heen Banda	0	1	27
406	Do.	do.	Dambagahagedera Punchumenika	0	0	28
407	Do.	do.	K. Ranmenika, K. Appuhamy and K. Lokumenika	0	0	28
407½	Do.	do.	B. M. Punchu Banda	0	1	22
408	Do.	do.	Herath Mudiyanse Heen Banda and Watawanagedera Kalu Banda	0	0	19
408½	Wambotugalahena	Chena	Dambagahagedera Bisomenika of Melpitiya, Naula	0	2	0
409	Metihakkekumbura	Paddy field and paddy field (abandoned)	K. M. Ranmenika and K. M. Appuhamy	0	0	29
410	Do.	do.	Dambagahagedera Ukku Banda, ditto Appuhamy	0	2	6
411	Wambotugalahena	Chena	Henayalagedera Kalu Ridi	0	2	6
412	Metihakkekumbura	Paddy field and paddy field (abandoned)	Watawanagedera Kalu Banda, ditto Ukku Banda	0	2	10
			Heen Banda Ratnayake	0	2	29
			Paddy field	0	2	23
			Paddy field (abandoned)	0	0	6
			Total	0	2	29
413	Do.	do.	Abeysinha Mudiyanse Heen Banda, Dambagahagedera Loku Mudiyanse and Dambagahagedera Ukku Banda	0	1	32
			Paddy field	0	1	26
			Paddy field (abandoned)	0	0	6
			Total	0	1	32

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
414	Metihakkekumbura	Paddy field and paddy field (abandoned)	Ratnayake Mudiyanse Heen Banda	0 0 30
			Paddy field	A B P 0 0 23
			Paddy field (abandoned)	0 0 7
			Total ..	0 0 30
415	Do	do.	Herat Mudiyanse Ukku Banda, Dambagahagedera Mudiyanse, Abeysinha Mudiyanse Appuhamy and Kulatunga Mudiyanse Rammenika	0 1 37
			Paddy field	A B P 0 1 21
			Paddy field (abandoned)	0 0 16
			Total ..	0 1 37
416	Metihakkekamatta	Threshing floor	Herat Mudiyanse Ukku Banda and others	0 0 17
417	Karakalayayahena	Chena	Liyangedera Loku Menika and ditto Dissanayake	1 1 18
418	Do	do	G. K. W. Gunadasa of Market, Kandy	1 3 25
419	Do	do	Herat Mudiyanse Appuhamy, ditto Punchirala and ditto Ukku Banda	1 0 6
420	Do	do	G. K. Piyasena	1 3 19
422	Karakolayaya	Chena contains 13 jak, 10 coconut, 7 kaju and 1 lime tree 2 years and 1 mango tree 10 years	G. K. Piyasena	1 2 7
423	Do	Chena	Liyangedera Loku Menika, ditto Dissanayake ..	1 1 13
423½	Do	do	Dissanayake Mudiyanse Appuhamy, Dambagahagedera Mudiyanse and Dambagahagedera Ukku Banda	0 0 14
424	Edandukottehena	do.	Dambagahagedera Mudiyanse	1 0 28
425	Palleweledandakottekumbura	Paddy field	Dambagahagedera Mudiyanse, ditto Ukku Banda and ditto Kalu Banda	0 2 24
426	Pallewela	Paddy field and chena	Gurunnehagedera Tikirappu	1 1 4
427	Pallewelekumbura	Paddy field	Liyangedera Kiri Banda	0 1 14
428	Do	do.	Gurunnehagedera Andirishami	0 1 20
429	Unumetennakumbura	do	Banneka Mudiyanse Punchi Banda and Herat Mudiyanse Ukku Banda	0 1 6
430	Do	do.	Herat Mudiyanse Ukku Banda	0 0 31
431	Do	Paddy field (abandoned)	Banneka Mudiyanse Punchi Banda and Liyangedera Rammenika	0 1 34
432	Do	Paddy field	Dambagahagedera Dingiramma and ditto Punchi Banda	0 0 21
433	Pallewelekumbura	do	Banneka Mudiyanse Punchi Banda	0 3 6
435	Do	do.	Inalawatawanegedera Mudiyanse and Ratnayake Mudiyanse Heen Banda	0 1 25
436	Godakumbura	Paddy field (abandoned)	Herat Mudiyanse Ukku Banda	0 1 1
437	Pallewelekumbura	Paddy field	Herat Mudiyanse Ukku Banda, Dambagahagedera Heen Ukku Banda and Banneka Mudiyanse Punchi Banda	0 1 21
438	Do	do.	Dambagahagedera Ukku Banda, ditto Mudiyanse and ditto Appuhamy	0 0 26
439	Do	do	Dambagahagedera Dingiri Amma and ditto Punchi Banda	0 2 9
439½	Do	do	Adikaram Mudiyanse Dambagahagedera Kiri Banda and Dissanayake Mudiyanse Kalu Banda	0 0 26
440	Pallewelekumbura Godakumbura Ambagahalandehena	Paddy field Paddy field (abandoned) Chena	Liyangedera Loku Menika, ditto Dissanayake, ditto Rammenika	1 3 4
			Paddy field	A B P 1 0 13
			Paddy field (abandoned)	0 1 19
			Chena	0 1 12
			Total	1 3 4
441	Weligodehena	Chena	Ratnayake Mudiyanse Heen Banda	0 1 21
442	Weligodewatte	Garden contains 26 coconut and 13 jak trees 15 years, 2 mango, 1 kitul, 3 orange and 3 lime trees 10 years, 11 halmilla trees 8 years and 9 kapok trees 5 years	Abeysinha Mudiyanse Appuhamy and Abeysinha Mudiyanse Gunawardhena	0 2 26
443	Pallewelekumbura	Paddy field	Abeysinha Mudiyanse Heen Banda, Dambagahagedera Mudiyanse, Herat Mudiyanse Ukku Banda, Kulatunga Mudiyanse Rammenika and Kulatunga Mudiyanse Appuhamy	0 1 18
444	Do	do	Banneka Mudiyanse Punchi Banda	0 0 31
445	Do	do.	Watawanegedera Kalu Banda, Herat Mudiyanse Ukku Banda, Kulatunga Mudiyanse Rammenika, Kulatunga Mudiyanse Appuhamy and Kulatunga Mudiyanse Loku Menika	0 1 1
446	Do	do.	Liyangedera Dingiri Banda	0 1 25
447	Do	do	Watawanegedera Kalu Banda, Herat Mudiyanse Ukku Banda, Kulatunga Mudiyanse Rammenika, ditto Appuhamy, ditto Loku Menika	0 0 25
448	Weligodewatte	Garden contains 26 coconut and 3 jak trees 22 years, 1 del tree 4 years and 1 arecanut tree 5 years	Abeysinha Mudiyanse Heen Banda	0 1 26
449	Pallewelekumbura	Paddy field	B. M. Dingiri Banda	0 2 39
450	Godakumbura	Paddy field (abandoned)	Abeysinha Mudiyanse Appuhamy, ditto Heen Banda, ditto Gunawardhena	0 0 31
451	Ambagahalandehena	Chena	Dambagahagedera Ukku Banda, ditto Kalu Banda, ditto Appuhamy	0 0 25
452	Godakumbura	Paddy field (abandoned)	Dambagahagedera Loku Mudiyanse and Pahalgedera Dingiri Banda	0 1 39

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
453	Ambagahalandehena	.. Chena said to be paddy (abandoned 35 years)	Watawanagedera Dingiri Menka	0	1 21
454	Ambagaslanda	. Garden contains 9 coconut, 3 kitul, 11 jak, 3 oranges, 1 kaju and 8 kapok trees 10 years	Abeysinha Mudiyansele Heen Banda and Abeysinha Mudiyansele Gunawardhena	0	2 2
455	Pallewelekumbura	. Paddy field	Liyanagedera Loku Menka, ditto Dissanayake and ditto Ram Menka	0	2 10
456	Do	. do.	Dambagahagedera Dingiri Amma, Herat Mudiyansele Dingiri Amma and Paranagama, Pallepola Dissanayake Mudiyansele Tikiri Banda, all of Ehelapola, Pallepola	0	2 9
457	Do. do.	Adikaranayake Mudiyansele Dambagahagedera Loku Ukku Banda, Adikaranayake Mudiyansele Dambagahagedera Dingiri Banda and Adikaranayake Mudiyansele Dambagahagedera Mutu Menka	0	1 29
458	Weligodawatte	.. Garden contains 2 coconut trees 20 years, 2 coconut and 2 lunumidella trees 7 years, 1 mara tree 5 years and 1 kitul tree 3 years	Banneka Mudiyansele Punchi Banda	0	1 5
459	Weligodawatta, Ambagaslanda	Garden (no cultivation) and paddy field	Liyanagedera Loku Menka, ditto Dissanayake and ditto Ram Menka	0	2 19
462	Ambagaslanda	.. Chena	Dambagahagedera Appuhamy, ditto Mudiyanse, ditto Heen Mudiyanse, Heratgedera Appuhamy and ditto Ukku Banda	0	0 6
464	Pallewelekumbura	Paddy field	Liyanagedera Loku Menka, ditto Dissanayake and ditto Ram Menka	0	1 21
465	Do. ..	do.	Dambagahagedera Loku Mudiyanse	0	1 20
466	Weligodehena	Garden contains 3 kapok trees 6 years	Dambagahagedera Kalu Banda and ditto Mudiyanse	0	0 6
467	Do. Chena ..	Herat Mudiyansele Punchirale	0	0 8
468	Pallewelekumbura	.. Paddy field contains a masonry well	D. G. Ukku Banda and another. Well constructed by V. C	0	0 5
470	Do.	.. Paddy field	Dambagahagedera Ukku Banda, ditto Loku Ukku Banda, ditto Dingiri Banda and ditto Mutu Menka	0	1 35
471	Do. do.	Herat Mudiyansegedera Punchirale, Herat Mudiyansegedera Appuhamy, Herat Mudiyansegedera Ukku Banda and Banneka Mudiyansele Punchi Banda	0	2 11
472	Do	dq.	Liyanagedera Dmgiri Amma	0	1 3
473	Wewawatta	.. Garden contains 3 coconut, 2 jak, 3 arecanut and 1 mango tree 40 years	Herat Mudiyansele Punchirale and Herat Mudiyansele Appuhamy	0	0 26
474	Pallewelekumbura	.. Paddy field contains 1 coconut tree 50 years	Banneka Mudiyansele Punchi Banda	0	2 26
475	Do.	Paddy field	Abeysinha Mudiyansele Heen Banda	0	1 7
476	Halelekumbura	.. do.	A. M. Gunawardena	0	1 7
477	Do.	.. do.	I. W. Ukkumenika	0	1 11
478	Do.	.. do.	D. G. Mudiyanse, A. M. Heen Banda, K. M. Ranmenika and H. G. Ukku Banda	0	2 2
479	Do	.. do.	D. G. Mudiyanse, D. G. Ukku Banda and D. G. Heen Ukku Banda	0	0 34
480	Pallewikaradeniyakumbura	Paddy field and paddy field (abandoned)	D. M. Appuhamy, D. M. Loku Banda, A. M. Appuhamy, A. M. Ukku Banda, D. G. Ukku Banda, D. G. Mudiyanse and D. G. Loku Mudiyanse	0	3 15
483	Bambaragahaelehen	Chena	H. Punchirala	0	0 3
484	Do.	do.	B. M. Dmgiri Banda	0	0 4
485	Do. do.	B. M. Punchi Banda	0	0 2
486	Do. do.	H. G. Ukku Banda	0	0 2
487	Do. do.	G. Tikurappu	0	0 9
488	Do. do.	B. M. Punchi Banda	0	0 9
490	Bambaragahaelekumbura	Paddy field	W. Punchirale and W. Menikrala	0	1 26
491	Do	do.	H. Appuhamy	0	1 17
492	Do.	do.	H. B. Ratnayaka	0	0 27
493	Do.	do.	H. Ukku Banda	0	0 17
494	Do	do.	H. G. Appuhamy	0	1 18
495	Do.	do.	H. B. Ratnayake	0	1 25
496	Do.	do.	H. Ukku Banda	0	0 36
497	Do.	do.	B. M. Dmgiri Banda	0	1 18
498	Do.	do.	B. M. Dingiri Banda and D. M. Punchamma	0	2 2
499	Do. do.	Dissanayakemudiyansele Appuhamy	0	0 38
500	Do.	do.	Banneka Mudiyansele Punchi Banda, Herat Mudiyansele Punchirala, ditto Appuhamy and ditto Ukku Banda	0	3 23
501	Waragolleyayehena	Chena ..	Dambagahagedera Ukku Banda, ditto Mudiyanse	0	1 1
502	Welipelekumbura	Paddy field	Dissanayakemudiyansele Loku Banda and Dissanayake Mudiyansele Pmchamma	0	2 15
503	Do.	.. do.	Walmoruwa Temple (Chief Trustee M. K. Gnanakara Thero of Walmoruwa Temple)	0	1 31
504	Do.	do.	Abeysinhe Mudiyansele Appuhamy	0	2 20
505	Do. do.	Walmoruwa Temple (Chief Trustee M. K. Gnanakara Thero of Walmoruwa Temple)	0	0 24
506	Waragolleyayehena	Chena	Watawanagedera Kalu Banda, ditto Ukku Banda	0	1 36
507	Do. do.	Adikaramnayake Mudiyansele Appuhamy and Adikaramnayake Mudiyansele Ukku Banda	0	0 36
508	Dalupothekumbura	.. Paddy field	Adikaramnayake Mudiyansele Mudiyanse and Adikaramnayake Mudiyansele Punchi Banda	0	1 1
509	Kanugolleyayehena	.. Chena	Abeysinghe Mudiyansele Appuhamy, Abeysinghe Mudiyansele Gunawardena and Abeysinghe Mudiyansele Loku Menka	0	1 5
510	Do. do.	D. M. Appuhamy and Adikaramnayake Mudiyansele Mudiyanse	0	1 21
511	Dalupothekumbura	.. Paddy field	Adikaramnayake Mudiyansele Ukku Banda, Adikaramnayake Mudiyansele Kiri Banda and Dissanayake Mudiyansele Kalubanda	0	1 25

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
512	Dalupothekumbura	Paddy field	Dissanayake Mudiyansele Punchi Banda	0 1 34
513	Do	do	Dissanayake Mudiyansele Dinguramma of Malpitiya, Naula	0 2 34
514	Waragollehenyaya	Chena	I W Kalu Banda	0 0 8
515	Dalupothekumbura	Paddy field contains an earth well	Dissanayake Mudiyansele Punchi Banda	0 3 3
516	Do	Paddy field	Ratnayake Mudiyansele Heen Banda	0 1 11
517	Do	do.	Ratnayake Mudiyansele Heen Banda	0 0 12
Total				52 2 33

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents before me at Nalanda Resthouse, on December 22, 1954, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Matale, November 6, 1954

A. L. PERERA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 702/LE.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired —

Name of land. Hewanwewapatana—Lots 3 and 4 in preliminary plan No. A 1,689.

Extent. 0 acres, 2 roods, 15.4 perches

Situation: In Kadadorapitiya, Thalagama village, Udapane Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province.

Description. Lot 3—Tea 25 years contains 2 temporary zinc latrines and 1 mango tree 4 years.

Lot 4—Tea 25 years contains 7 gravelia, 5 turpentine and 1 mango tree 10 years

Claimant. Kandassamy Suppiah of Pundalu Oya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on December 27, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 20, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, October 28, 1954.

C. J. SERASINGHA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LP 6433/LPA/69.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz., acquisition of land for the construction of an anicut with flank bunds and field channels across Galaboda-Ela

Description of the land to be acquired —

Lot	Name of Land	P. P. A 1529 Description	Village—Lelwela Ihala. Name of Claimant	Extent A. R. P.
1	Kitulgahakumbura and Millagahakumbura	Paddy field and owita contains vegetables and part of an irrigation channel	G. N. D. Nagahawatta of Unanwitiya, L. G. Ehyas, L. G. Abehyas, K. G. Bastian Silva, K. G. Johans, K. G. Coranels, K. G. Sirisena and T. P. G. Ruban, all of Lelwela (held in common)	0 0 33.2
2	Liyaddekumbura	Paddy field contains a coconut tree 15 years and a part of an irrigation channel	G. N. D. Nagahawatta of Unanwitiya, L. G. Ehyas, L. G. Abehyas, K. G. Bastian Silva, K. G. Johans and T. P. G. Ruban, all of Lelwela (held in common)	0 0 16.3
3	Kandaaddarakumbura	Paddy field contains part of irrigation channel	Hers of Charles Jayawardena, Marshall Jayawardena, Jane Alice Jayawardena and K. G. Johans, all of Lelwela (held in common)	0 0 15.8
4	Lokugekumbura	do.	G. G. Johans, G. G. Davit, L. G. Piya-tissa, L. G. Udayaratna and Bantus Jayawardena, all of Lelwela	0 0 27.9
5	Kurundekanda	Owita contains vegetables	L. G. Udayaratna of Lelwela	0 0 3.1
6	Kurundeaddara owita	Owita contains 5 breadfruit, 1 jak and 2 coconut trees and plantains 5 years	K. G. Johans of Lelwela Ihala	0 0 9.0
7	Kurundakandaaddarakumbura	Paddy field contains part of an irrigation channel, bund and sluice	A Guruge, K. G. Anderis, K. G. Johans, M. D. Jayawardena, Kumarage Jayanoris and S. Amarasinghe, all of Lelwela (held in common)	0 0 26.8
8	Hiriketiye-kumbura alias Gamagedivela	Paddy field covered by bund	D. G. Mahahyana of Lelwela Pahala	0 0 4.0
9	Hiriketiye-kumbura	Paddy field contains owita and part of irrigation channel	G. D. S. Karunatileke of Hiribura Road, Galle, and Mrs. W. G. N. Perera of Ettaligoda, Galle	0 0 17.5
10	Do	Paddy field	E. D. Jayawardena of Lelwela	0 0 2.2
11	Do	Paddy field, owita, part of irrigation channel	E. D. Jayawardena of Lelwela	0 0 15.8
12	Do	Paddy field, owita, part of channel, bund and anicut	G. G. Jamis of Lelwela Pahala	0 0 30.0
13	Do	Paddy field and part of channel	E. D. Jayawardena of Lelwela	0 0 9.8
14	Do	do.	G. G. Enochamy of Lelwela Pahala	0 0 7.0
15	Do	Paddy field covered by bund	G. D. S. Karunatileke of Hiribura Road, Galle, and Mrs. W. G. N. Perera of Ettaligoda, Galle	0 0 17.2
16	Laolugahakumbura	Paddy field and part of channel	R. Suriyaarachchi of Lelwela Pahala	0 0 4.3
17	Do	do.	L. N. Piyadasa of Lelwela Pahala	0 0 5.2
18	Do	Owita	do.	0 0 1.4
19	Do	Paddy field and part of channel	R. Wickremasekera of Lelwela Pahala	0 0 1.7
20	Do	do.	E. D. Jayawardena of Lelwela Pahala	0 0 1.4
21	Do	do.	L. G. Udayaratne of Lelwela Pahala	0 0 1.5

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
22	Laolugahakumbura	Paddy field and part of channel	L. G. Jayawardena of Lelwela Pahala	0	0	3 3
23	Do.	do	D. A. Jayawardena of Lelwela Pahala	0	0	6 9
24	Do.	Paddy field and part of channel and owita	do	0	0	10 0
25	Gedaraaddaraowita	Owita contains 6 arecanut trees 15 years	K. G. Anderis Appu and D. A. Jayawardena, both of Lelwela Pahala	0	0	0 7
26	Gedaraaddarakumbura	Paddy field and part of channel	W. Jayawardena, B. Jayawardena, R. Jayawardena, S. Jayawardena, Cecilia Jayawardena, Cecilia A. Gunasekera, all of Lelwela Pahala (held in common)	0	0	14 2
27	Liyaddegoda Kebella	Paddy field and owita contains 3 rubber trees 20 years, and part of a channel and private foot path	Don Alexander Jayawardena of Lelwela Pahala	0	0	7 0
28	Pitahyadda	Paddy field and owita and part of channel 2½ ft. wide	Don William Jayawardena, Lauris Dias Jayawardena, Marshall Jayawardena, Gurugamage Jamsi, Gurugamage Johnis, Kanapeddala Gamage Isiris, Liyanaachchi [Mathenis and Lelwela Liyanage Priyattisa, all of Lelwela Pahala (held in common)]	0	0	9 0
29	Gonakoladeniya	Paddy field	E. Jayawardena of Lelwela	0	0	8 9
Total				2	0	2 5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Government School, Lelwela, on December 22, 1954, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 15, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kacheheri,
Galle, November 2, 1954.

C. VISWASAM,
Assistant Government Agent.

N.B.—Please quote reference No. in all letters in this connection.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/AL/1619/LD 7350

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

SCHEDULE

Supplement No. 4 to F. V. P. 633 Village—Ranakeliya South

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
256	Seporigama	Coconut garden contains 5 coconut trees 20–30 years old, and paddy field contains a live fence	C. H. Weerasingha, 17, Jamburugasmulla Road, Nugegoda	0	0	12 6
			(Coconut Paddy)	0	0	12 8
				0	0	25 4
257	Do.	Paddy field	K. P. Weerasingha, Puwakdandawa, Tangalla	0	1	20 9
258	Kulatunga Idama	Paddy field	Heirs of late Mr. K. H. Elyas Appu—(1) S. D. Kulatunga, Kamburugamuwa, (2) S. Kulatunga, Kamburugamuwa, (3) Wilfred Kulatunga, Kamburugamuwa, (4) Alfred Kulatunga, Kamburugamuwa, (5) P. Kulatunga, Palatota, Kalutara, (6) Richard Kulatunga, Fort, Matara, (7) Sujatha de Silva, c/o J. S. Cooray, Bank of Ceylon, Batticaloa, (8) Lakshmi de Silva, 23, Campbell Avenue, Maradana, (9) Swarna de Silva, University, Peradeniya	0	1	38 3
259	Wickramasuriya Idama	do	Mrs. W. P. Singho Appu, Nuwara Elyas	0	0	37 5
260	Do.	do	do.	0	0	34 8
261	Attikkawa Idama	do.	Mrs. D. A. Sangohamy, Yodakandiya, Tissae	0	0	19 8
262	Bawage Idama	do	S. Bawa, U. L. M. Haniffa, D. A. Maryan and Mrs. Sittamma, all of Hambantota	0	2	20 6
263	Do.	Coconut garden contains 4 coconut trees 15 years old	do.	0	0	13 6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Hambantota Kacheheri, on January 11, 1955, at 10 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 3, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Hambantota, November 2, 1954

J. J. RAJANAYAGAM,
Additional Assistant Government Agent.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY SECTION 4 (1) OF THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Reference No. J/TW/420/LM 5033.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by section 4 (1) of the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following allotments of lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Preliminary Plan No. A 721 Village—Tholangamuwa

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
15	Leimeykumbura	Paddy field	K. A. Dingiri Menika, K. R. Peiris Appuhami, K. R. Carobs Singho, K. R. John Singho, H. M. Gabo Naide, all of Morawaka, Nelundeniya	0	0	12 1
21	Delgahamulakumbura	Waste land	D. P. Panchurala, K. A. Rammenika, K. A. Panchurala, K. A. Mudiyanse, S. T. Ukku Banda, S. T. Dingiri Appuhami, D. P. Ranhami and S. T. Rammenika, all of Tolangamuwa	0	0	4 6
22	Mahakumbura	Waste land	D. P. Mudiyanse, D. P. Davith Singho, D. P. Ukku Banda, A. A. Kiri Banda, H. A. Rammenika, H. A. Dingiri Amma, D. P. Rammenika, all of Tolangamuwa, and D. M. P. Appuhami of Mangedara, Warakapola	0	0	6 5

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A.	R.	P.
23	Delambure Muttettuwa	Waste land	Mrs. C. G. C. Weerasuriya of Nelundoniya, D. P. Brampy Singho of Tolangamuwa, W. T. Kirmenika of Etnawala, Warakapola, and D. M. P. Appuhami of Mangedara, Warakapola	0	0	18
24	Dolamburo Muttettuwa	Waste land	do.	0	0	10.2
26	Dunumadalawa	Waste land	D. D. Panchirala of Tolangamuwa	0	0	4.3
Total				0	0	39.5

All persons interested in the aforesaid allotments of land, are hereby required to appear before me at Tholangamuwa Dharma-salawa, on January 5, 1955, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before December 29, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the computation of such amount.

The Kachcheri,
Kegalla, November 3, 1954.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent, Kegalla, and
Acquiring Officer of Kegalla District.

Land Redemption Notices

No. Q. 4814/LRO/APL 1955.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954.

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Panchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 9, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule					
Preliminary plan No. A.3,714. Village—Kimbulpitiya					
Lot	Name of Land	Description	Name of Claimant		Extent
					A. R. P.
1	Delgahawatta alias Millagahawatta	Coconut garden	D. Robert	Stephen Fernando,	Kimbulpitiya, 3 0 7
2	Do.	do	do.	do.	0 0 7
4	Do.	do.	do.	do.	0 0 4
5	Do.	do.	do.	do.	1 1 20
6	Do.	do.	do.	do.	0 0 9
Total					4. 2. 7

LA 2952.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Anton Rothwell McHeyzer, Assistant Government Agent of the Trincomalee District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Trincomalee Kachcheri, on December 7, 1954, at 10 a.m.; and

(b) notify to me in writing on or before November 25, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Trincomalee, November 5, 1954.

ANTON R. McHEYZER,
Assistant Government Agent.

Schedule					
Supplement-No. 1 to Inset No. 11 to F. T. P. 7. Village—Mallikativu					
Lot	Name of Land	Description	Name of Claimant		Extent
					A. R. P.
920	Pannankudandu adikadu Panadichena vaval	Paddy field and chena	Appukuddy Kanapathipilla,	Headmaster of T/Valatod-	5 0 2
921	Do.	do.	dam Government Tamil Mixed School, Ichchilam-	pattai via Mutur	0 0 14
Total					5 0 16

LA. 2953.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Anton Rothwell McHeyzer, Assistant Government Agent of the Trincomalee District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Trincomalee Kachcheri, on December 7, 1954, at 10 a.m.; and

(b) notify to me in writing on or before November 25, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Trincomalee, November 5, 1954.

ANTON R. McHEYZER,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
922	Thampiyaveli	Paddy field	Vanthamby Kandappan, Chunnia of Main Street, Trincomalee	0	0 5
923	Do.	do.	do.	4	3 8
924	Do.	do.	do.	0	0 18
				4	3 31

Miscellaneous Land Notices

No. LL/C. 1447.

NOTICE is hereby given that the Government Agent, Province of Sabaragamuwa, will receive sealed tenders for the lease of the right to put up temporary boutiques on the under-mentioned sites on Crown Land, situated along the route to Sripadastana during the pilgrimage season, 1955. A separate tender should be submitted for each boutique site.

2. The tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tender for boutique site—Sripadastana Route", will be received at the Ratnapura Kachcheri until 10.30 a.m. on December 6, 1954, when they will be opened and all persons making tenders will be required to be present or satisfy the Government Agent by some duly accredited agent or agents that the tender is bona fide.

3. The person whose tender is accepted will be required to deposit the full amount of his tender at once in cash and to take out the necessary lease permit.

4. The Government Agent, Province of Sabaragamuwa, reserves to himself the right, without question, of rejecting any or all tenders, and the right of accepting any portion of a tender.

5. The Government Agent shall have discretion to put up the boutique sites to auction if the tenders are unsatisfactory, and at such auction to reject any bids.

6. The successful tenderer undertakes to provide proper protection from flies for all food in his boutique; failure to comply with this provision will render the lease liable to cancellation.

7. The successful tenderer shall provide each boutique with at least one cement squatting plate set up as a proper latrine under the instructions of the Sanitary Authorities. A security in Rs. 25 per boutique on this account must be deposited by each successful tenderer. This will be refunded if a latrine is constructed before January 1, 1955. Otherwise, this security will be utilized to construct a latrine.

8. The sites leased must be vacated by June 1, 1955, at latest.

9. Any further information can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa.

- (1) Nilihela—2 sites, one on the lower side of the road and the other adjoining the ambalama
- (2) Getanetula—1 site.
- (3) Indikatupana Galgotta—1 site.
- (4) Mellamalakandura—1 site.
- (5) Pawanella—1 site.
- (6) Eratne Tummodera—2 sites, one at Eratne Tummodera and the other on Crown Land across Tummodera river on Eratne road.
- (7) Dharmarajagala—1 site.
- (8) Medahinne—1 site
- (9) Settagangula—1 site.
- (10) Crown land near Herumandya-gallaella on Eratne Road—1 site.
- (11) Crown land near Getanetulemmattekeduyagawa—1 site.
- (12) Gonatenneheletenne between Heramitipana and Mellamalakandura—1 site.
- (13) Lot No. 5 in V. P. 436—near Maskelhya Ganga—1 site.
- (14) Indikatupana-Hatton route—1 site.
- (15) Indikatupana-Eratne route—1 site.
- (16) Crown land between Ihalapawanella and Nilihela at the place where the foot path from Bulathwelduwa meets the route to Sripadastana—1 site.
- (17) Lot 22 on F. V. P. 326 Paratalakanda—1 site.
- (18) Andriyamalatenne—1 site.
- (19) Gurugalhela Ismatta—1 site.
- (20) Demalamalahinna Tenna—1 site.
- (21) Diyabthemmenenage Ambalamalanga—1 site.
- (22) Lot 30 in F. V. P. 433 Pawanella—1 site.
- (23) Lot 5 in V. P. 435 Mapanana—1 site
- (24) Lot 151 in F. V. P. 349 Guruluwana—1 site.
- (25) Suduwella Heengangula—1 site.
- (26) Heramitipana—1 site.

The Kachcheri,
Ratnapura, November 12, 1954.

C LUDEKENS,
for Government Agent.

ANURADHAPURA NEW TOWN, LEASE OF SITES FOR RESIDENTIAL PURPOSES

NOTICE is hereby given that the Government Agent, North-Central Province, will entertain applications for the preferential lease of 121 sites in Anuradhapura New Town for residential purposes.

2. The following order of priority will be observed in the selection of persons to receive leases —

- (a) Owners or lessees of land acquired by the Government for the preservation of the ancient city and tenants of buildings demolished in the existing town for the Preservation Scheme;
- (b) Owners of lands in Stage 1 of the New Town Anuradhapura whose lands have been acquired for the development of the New Town;
- (c) Owners of lands who had been notified that their lands will be acquired for the preservation of the ancient city provided they have held continuous ownership for a period of at least five years immediately prior to the notice of sale;
- (d) Owners of lands in the Old Town, provided they have held continuous ownership for a period of at least five years immediately prior to the notice of sale;
- (e) Owners of lands in Stages 2 and 3 of the New Town whose lands have been acquired for the development of the New Town;
- (f) Persons who own no lands in the Old Town but who have a place of permanent residence in the Old Town.

Applications from other persons will only receive consideration if any sites are still available after the disposal of applications received from persons within the above categories.

3. The following sites are available for lease:—

- (a) Fifteen one-acre blocks;
- (b) Ten three-quarter acre blocks;
- (c) Forty-nine half-acre blocks;
- (d) Forty-seven quarter-acre blocks

No person will be selected for more than one site.

4. Applications for leases should be addressed to the Government Agent, North-Central Province, Anuradhapura, and should reach him before 3 p.m. on January 15, 1955. Every application should contain the following information inter alia:—

- (a) full particulars of any lands belonging to or occupied by the applicant that have been, or are likely to be acquired, by Government;
- (b) full particulars regarding permanent residence in the Old Town where the application is made on that ground;
- (c) the extent of the site the applicant desires to take on lease;
- (d) the approximate value of the building which the applicant is prepared to erect.

5. A Land Kachcheri will be held to consider the applications received and to select persons to receive the leases. Applicants will be informed of the date, time and place of the Land Kachcheri and they should be prepared to attend it personally or by agents duly authorized in writing to represent them. Those who fail to do so will forego their chances. Every selected applicant will be required to enter into a lease containing the following conditions, amongst others:—

- (a) the lease will be for a term of 99 years;
- (b) the lessee shall pay an annual rent calculated at 4 per cent. of the unimproved value of the land;
- (c) the lessee shall, at his own expense and within two years from the commencement of the lease, erect and complete on the land a building in accordance with plans previously approved by the Government Town Planner;
- (d) the lessee shall commence building operations on the land within one year from the commencement of the lease;
- (e) the lessee shall use the land for residential purpose but for no other purpose;
- (f) the lessee shall not erect more than one building on the land except with the prior written consent of the Government Agent, North-Central Province.

6. Further information as to the location of the sites or on any other matter may be obtained from the Government Agent, North-Central Province.

The Kachcheri,
Anuradhapura, November 3, 1954.

H C GOONEWARDENA,
Government Agent.

ඉඩම්

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යාව

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 3,009 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොගොත් ප්‍රයෝජන යක් යැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954ජේ නොවැම්බර් මස 12වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගතයට මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්‍යාවේ 5. (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යාවේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954ජේ සැප්තැම්බර් මස 28වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය

බී කේ. අබයරත්න, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියා.

*** නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන් වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවච්චල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ඊලික් හටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් යැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරියාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොගොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොගොත් ඉඩම්වලට අයිති කම්කීම හැරියට හැරගනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යොමාත්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කිසි සිවිම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාසයේ කන්දපල්ල කොරළේ කුඹුක්ගොල්ල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දැක්වෙන සියලුම බිම්කඩවි, එනම්—

- උතුරට— බුලතේවැව යන ගමේ මායිම;
කැණනහිරිට— බුලතේවැව, ඉහළදිගේගල සහ බෙලියනන්ද යන ගම්වල මායිම;
දකුණට කන්දෙමොරගොල්ල, යන ගමේ මායිම, කන්දෙමොර ගොල්ල සිට ඇති කරත්ත පාරේ කොටසක් (කන්දෙමොරගොල්ල යන ගමේ මායිම), කන්දෙමොරගොල්ල යන ගමේ මායිම,
මත්තාහිරිට. හැවත් ඇල්ල බිමේ කොටසක් (හේනාගරොටවැව යන ගමේ මායිම).

ලංකා මැණිමේ හම් සිතියම නො. 354

Table with 3 columns: බිම් කඩවිය, ඉඩමේ නම, ප්‍රමාණය අරු ප.
1. හැවත් ඇල්ල මග (දියපාර) (හරිකොටසක්) 6 0 37
2. කේන්ගහමුලයාගමුකලාන (හැවත් ඇල්ල මග සහ කීල්ලේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම) 3 3 9
3. කේන්ගහමුලේ යාගේ මුකලාන (කීල්ලේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම) 1 0 5
4. කීල්ලේ ඇල (දියපාර) (හිඳුණ) 0 1 16
5. කීල්ලේ ඇල (දියපාර) (හිඳුණ) 1 0 12
6. විලකොලපිටියෙකුඹුර (දියපාර, දිගේ ඉතුරු කරපු බිම) 3 0 22
7. විලකොලපිටියෙකුඹුර 19 0 12
8. වාරිමාළි ඇල 0 0 20
9. වාරිමාළි ඇල 0 3 10
10. වැවතැන්තෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 0 3 21
11. වැවතැන්තෙහේන 30 3 33
12. පාර සහ ඉතුරු කරපු බිම 1 1 32
13. පාර සහ ඉතුරු කරපු බිම 1 0 35
13 1/2. ගඟටත් බඳින ලද ලීද 0 0 1
14. වැවතැන්තෙහේන 4 3 23
15. වැවතැන්තෙහේන 117 0 14
16. වැවතැන්තෙහේන (වාරිමාළි ඇල දිගේ ඉතුරු කරපු බිම) 1 1 30

Table with 3 columns: බිම් කඩවිය, ඉඩමේ නම, ප්‍රමාණය අරු ප.
17. කීල්ලේ ඇල (දියපාර) 1 1 28
18. වැවතැන්තෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 1 3 31
19. අභිපාර 0 0 9
20. පාර සහ ඉතුරු කරපු බිම 2 0 20
21. කේන්ගහමුලයාගමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 7 1 4
22. කපුකොටුවහේන 62 1 1
22 1/2. ගඟටත් බඳින ලද ලීද 0 0 1
23. පාර සහ ඉතුරු කරපු බිම 1 1 20
24. ඉත්තල 1 2 13
25. පාර සහ ඉතුරු කරපු බිම 0 2 7
26. තණතෙහේන 7 1 10
27. මුහුගේගල 1 1 7
28. තණතෙහේන 1 0 19
29. තණතෙහේන 3 3 30
30. තණතෙහේන 0 2 27
31. තණතෙහේන (අභිපාර දිගේ ඉතුරු කරපු බිම) 0 0 33
32. අභිපාර 0 0 9
33. තණතෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 1 2 33
34. තණතෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 1 2 27
35. වැවදහේන ඇල (දියපාර) 1 1 29
36. වැවතෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 1 3 9
37. ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාර 1 3 32
38. වැවදහේන 10 3 16
39. හිඹුටුවේ ගලපත්තියකොටුව, වැවදහේන 1 0 1
40. හිඹුටුවේ ගලපත්තියකොටුව, වැවදහේන (ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම) 0 0 15
41. කරත්ත පාර 0 1 37
42. වැවදහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 0 2 35
43. වැවදහේන 2 3 8
44. වැවදහේන 20 2 14
45. වැවතෙහේන 2 3 27
46. වැවතෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 1 3 16
47. අභිපාර 0 0 5
48. වැවතෙහේන (අභිපාර දිගේ ඉතුරු කරපු බිම) 0 0 18
49. වැවතෙහේන 0 2 24
50. වැවතෙහේන (වැව කේන්ද්‍රය දිගේ ඉතුරු කරපු බිම) 0 0 21
50 1/2. වැවතෙහේන (වත් ඇල දිගේ ඉතුරු කරපු බිම) 0 0 9
51. ගොරොචි ඇල, වත් ඇල 0 0 18
52. වැවතෙහේන 4 1 17
54. ගොරොචි ඇල 0 0 18
56. පව්වියාගමහේන, තණතෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 3 2 30
57. වැවතෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 4 1 21
58. වම්කොටුවහේන මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 9 1 34
59. වාරිමාළි ඇල 2 2 21
60. පාර 3 0 18
61. කීල්ලේ ඇල්ල කුඹුර 56 3 38
62. දියපාර 0 0 22
63. පලුගහවලමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 5 2 15
64. දියපාර 0 2 11
65. වාරිමාළි ඇල 0 0 1
66. බමරාමුකලාන හෝ වම්කොටුවහේන මුකලාන 270 2 10
67. අභිපාර 0 0 14
68. කරත්ත පාර 0 2 18
69. වව්වක්කහේන 27 3 26
70. වව්වක්කහේන 3 2 15
71. වව්වක්කහේන, කීල්ලේ වනහේන (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම) 0 1 34
72. වව්වක්කහේන (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම) 0 1 0
73. වව්වක්කහේන (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම) 0 0 27
74. වව්වක්කහේන 1 1 30
75. වව්වක්කහේන 1 3 34
76. වව්වක්කහේන 4 2 11
77. වව්වක්කහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 2 3 27
78. විගහමුල ඇල (දියපාර) (හිඳුණ) 0 0 3 7
79. ගෙදරගමහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 0 2 34
80. වව්වක්කහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) 1 0 14
81. වව්වක්කහේන (ගොරොචි ඇල දිගේ ඉතුරු කරපු බිම) 0 0 9
82. පැලුගෙදරගමහේන 2 2 19

බිම්කරවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
83	ගෙදරගාවගේන	3 0 16
84	වවටක්කගේන	5 2 7
85	ගෙදරගාවගේන	5 3 19
86	ගෙදරගාවගේන (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 23
88	—අඩපාර	0 0 9
89	කුඩුමිස්සේගේ ආල (දියපාර) (හිඳුණු)	5 2 10
90	—අඩපාර	0 0 13
91	මිල්ලවනේගේන	21 3 4
92	—ගල	1 0 38
93	ගල්කොටුවෙගේනෙහිකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 0 4
94	කුඩුමිස්සේගේ ආල (දියපාර) (හිඳුණු)	0 1 7
95	කුඩුමිස්සේගේ ආල (දියපාර) (හිඳුණු)	0 1 2
96	කුඩුමිස්සේගේගය	6 1 37
97	කුඩුමිස්සේගය	0 2 31
98	කුඩුමිස්සේගය (කුඩුමිස්සේගේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 36
99	කුඩුමිස්සේගය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 32
100	කුඩුමිස්සේගය (කුඩුමිස්සේගේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 28
101	කුඩුමිස්සේගය (කුඩුමිස්සේගේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 37
102	කුඩුමිස්සේගය	2 2 20
103	කුඩුමිස්සේගය	2 0 16
104	කුඩුමිස්සේගය	1 2 26
105	ගෙදරගාවගේන (ප්‍රසිද්ධ වැව් දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 11
106	මිල්ලවනේගේන (අඩපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 7
107	මිල්ලවනේගේන	9 1 24
108	මිල්ලවනේගේන (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 35
109	මිල්ලවනේගේන (කරත්ත පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 31
110	මිල්ලවනේගේන	9 2 10
111	මිල්ලවනේගේන	1 0 14
112	—කරත්ත පාර (හරිකොටසක්)	0 0 15
113	ලක්ෂනම්බුකලාන	3 2 5
114	ගෙදරගාවගේන	3 0 13
115	කුඩුමිස්සේගය (ප්‍රසිද්ධ වැව් දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 33
116	කුඩුමිස්සේගය	5 0 3
117	කුඩුමිස්සේගය (කුඩුමිස්සේගේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 19
118	කුඩුමිස්සේගය	10 0 7
119	කුඩුමිස්සේගේ ආල (දියපාර) (හිඳුණු)	0 1 39
120	කුඩුමිස්සේගය (කුඩුමිස්සේගේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 20
121	කුඩුමිස්සේගය	1 2 19
122	කුඩුමිස්සේගය	1 2 26
123	කුඩුමිස්සේගය (කුඩුමිස්සේගේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 26
124	කුඩුමිස්සේගය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 5
125	කුඩුමිස්සේගය	22 3 30
මුළු ගණන		887 3 16

මහලේ නි නි 12-1954.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනිතය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 3,010 (පුත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954වේ නොවැම්බර් මස 12වන දින පටන් තුන්මසකක් ඇතුළත මෙහි පහත අන්කර්ත** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනිතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනිතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954වේ ඔක්තෝබර් මස 30 වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදී.

ආම්. ආම් පිල්ලෙයි.

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියා

** නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ අදාළතා ලෙස සටහන් කළ යුතුය.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරියාගෙන්ද ඒ වශයේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙකී ඉඩම්වලට කොපොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොගොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කරවිය අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නඩු ඒ පිළිබඳව යටපත්න දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවරවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමළ හත්පත්තුවේ පෙරවිලිපත්තුවේ කොටුකවරිය (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දැක්වෙන සියලුම බිම්කරවි, එනම් —

උතුරට: කරත්ත පාරවල්වල කොටසක්—නො 3½ සහ 3 දරණ බිම්කරවි (පුත්තලම් පත්තුවේ සහ කඩවත්වල බෙල්ලන්කුලම යන ගමේ මායිම), කරත්ත පාරේ කොටසක්—නො 3 දරණ බිම්කරවිය (රජවත්ති පත්තුවේ නයන්කල්ම යන ගමේ මායිම), රජවත්ති පත්තුවේ නයන්කල්ම යන ගමේ මායිම;

නැගෙනහිරට රජවත්ති පත්තුවේ කිලිනොච්චිය සහ පුලියන්කුලම යන ගම්වල මායිම, කවිච්චුවම යන ගමේ මායිම, වත්ආලේ කොටසක් (කවිච්චුවම යන ගමේ මායිම), වත්ආලේ කොටසක් (කවිච්චුවම යන ගමේ මායිම), කවිච්චුවම යන ගමේ මායිම, පුත්තලමේ සිට කුරුණෑගල දක්වා ඇති මහපාරේ කොටසක් (කවිච්චුවම යන ගමේ මායිම), කවිච්චුවම යන ගමේ මායිම, නො 2 දරණ අවසාන වෙට්පේ සිතියමේ මායිම සීමාවල්; දකුණට. නො 2 දරණ අවසාන වෙට්පේ සිතියමේ මායිම සීමාවල්, පශ්චිත පත්තුවේ මමිතිඅත්තේ යන ගමේ මායිම,

බස්නාහිරට පිට ආලේ කොටසක් (හල්මිල්ලාව යන ගමේ මායිම), හල්මිල්ලාව යන ගමේ මායිම, පුත්තලම් පත්තුවේ සහ කඩවත්වල මෙල්ලන්කුලම යන ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 3,208

බිම්කරවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	ඉදෙල්ලාවකැලේ සහ වෝගහපානකැලේ	49 1 7
2	පලුගහගේන	104 3 20
3	—කරත්තපාර (හරිකොටසක්)	0 1 25
3½	—කරත්තපාර (හරිකොටසක්)	0 0 32
4	පලුගහගේන	94 3 24
5	පලුගහගේන (වාරිමාගී ආල සඳහා ඉතුරු කරපු බිම)	2 2 23
6	—වාරිමාගී ආල	0 3 12
7	—කණ්ඩිය සහ කරත්තපාර	2 2 8
8	ඉදෙල්ලාවකැලේ	45 3 27
9	ඉදෙල්ලාවකැලේ (හිඳුණු දියපාරට ඉතුරු කරපු බිම)	6 2 23
10	මොල දෙල (දියපාර) (හිඳුණු)	0 1 16
11	වත් ආල (දියපාර) (හිඳුණු)	3 1 0
12	මිහකැලේ (හිඳුණු දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	3 1 37
13	මොලදෙල සහ පිට ආල (දියපාර) (හිඳුණු)	1 2 3
14	මිහකැලේ (මලදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 24
16	මිහකැලේ (පිට ආල දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 11
17	හොරොච්චි ආල (ආල)	0 1 23
18	හෙලබිගහගේන (හොරොච්චි ආල පිහිස ඉතුරු කරපු බිම)	0 3 2
19	හෙලබිගහගේනකුඹුර	2 0 7
20	හෙලබිගහගේන	6 1 18
21	—කණ්ඩිය	1 0 10
22	—වාරිමාගී ආල	0 1 4
23	හෙලබිගහගේන (වාරිමාගී ආල පිහිස ඉතුරු කරපු බිම)	0 1 33
24	හෙලබිගහගේන	5 0 27
25	—ආලේ කොටසක් අඩංගු ප්‍රධාන මාගිය	6 2 9
26	විහාරගමකැලේ	10 0 24
27	විහාරගමකැලේ	37 3 31
28	විහාරගමකැලේ (මහපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 22
29	—පුළු පාර	2 2 2
30	විහාරගමකැලේ (පුළුපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 36
31	විහාරගමකැලේ	11 3 2
32	විහාරගමකැලේ	18 2 0
33	—පුළුපාර	1 2 21
34	හෙලබිගහගේන (වාරිමාගී ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 38

බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
37	වැරිඳු (දියපාර)	0 0 10
38	රත්මල්වලකැලේ (වෘන්ආල පිණිස ඉතුරු කරපු බිම)	2 2 20
39	ඉදෙල්ලවකැලේ	6 2 35
40	පිට ආල (දියපාර) (හිඳුණු)	1 0 4
41	ඉදෙල්ලවකැලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 29
42	ඉදෙල්ලවකැලේ	22 1 1
43	කුඹුක්කොම්මකොළේ (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 13
44	වෘන්ආල (දියපාර) (හරිකොටසක්)	0 2 3
45	රත්මල්වලකැලේ (දියපාර පිණිස ඉතුරු කරපු බිම)	0 1 23
46	—ආල සහ හොරොම්ආල	0 0 14
47	කුඹුක්කොම්මකොළේ (වෘන්ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 22
48	කුඹුක්කොම්මකොළේ (දියපාර පිණිස ඉතුරු කරපු බිම)	2 1 4
49	වෘන්ආල සහ පිටආල (දියපාර) (හිඳුණු)	0 2 31
50	කුඹුක්කොම්මකොළේ සහ කුඹුක්කොම්මකොළ කැලේ (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 32
50½	හොරොම් (ආල)	0 0 18
52	වෘන්ආල (දියපාර) (හරිකොටසක්)	0 0 24
53	—ආල (හරිකොටසක්)	0 0 10
56	කුඹුක්කොම්මකොළේ (වෘන්ආලට ඉතුරු කරපු බිම)	0 3 19
57	වෘන්ආල (දියපාර) (හිඳුණු)	4 0 32
58	පලුගහකැලේ (වෘන්ආල දිගේ ඉතුරු කරපු බිම)	6 2 25
59	පලුගහකැලේ	2 1 38
60	පලුගහකැලේ සහ පලුගහකොන්න	2 0 3
61	කණ්ණිය	0 3 2
62	—ආල	0 1 26
63	පලුගහකොන්න සහ විහාරගමකැලේ (වෘන්ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 40
64	කණ්ණිය	0 0 40
65	පලුගහකැලේ, පලුගහකොන්න, විහාරගමකැලේ, විහාරගමකැලේ, වීරගහකැලේ	31 1 5
67	විහාරගමකැලේ (යෑම ඊමේ මාංගියට වෙන් කර තිබේ)	0 1 20
69	පලුගහවත්ත (සුළු පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 7
70	විහාරගමකැලේ සහ පලුගහකොන්න (සුළුපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 15
71	විහාරගමකැලේ (යෑම ඊමේ මාංගිය පිණිස වෙන් කරන ලද බිම)	0 2 13
74	විහාරගමකැලේ	50 0 0
75	විහාරගමකැලේ	103 2 24
76	විහාරගමකැලේ	17 3 9
76½	—සුළුපාර	1 1 23
78	පලුගහවත්ත	0 3 18
80	විහාරගමකැලේ	0 2 0
81	විහාරගමකැලේ (කරත්තපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 44
82	—කරත්තපාර	0 0 12
83	විහාරවත්ත සහ පත්තල්වත්ත (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	3 2 3
84	පිටආල (දියපාර) (හිඳුණු)	0 3 37
85	පත්තල්වත්ත (වැව් කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 38
86½	—ආල	0 0 1
87	පත්තල්වත්ත	0 3 36
88	කරත්තපාර	0 0 14
89	අඹගහවත්තකැලේ සහ පත්තල්වත්ත (හොරොම් ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 31
90	හොරොම්ආල (ආල—අත්හරිනලද)	0 3 39
92	පලුගහකැලේ (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 89
93	කණ්ණිය	0 0 17
94	—ආල	0 0 21
95	පලුගහකැලේ (වෘන්ආල දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 87
96	පලුගහකැලේ	2 0 34
97½	—ආල	0 0 22
100	—අඹපාර	0 0 7
101	හෙලඹගහකොන්න (වෘන්ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 10
103	හෙලඹගහවත්ත	0 0 23 8

බිම් කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
104½	අඹගහවත්ත (වෘන්ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 5
105	—ආල	0 0 6
106	හෙලඹගහකොන්න (වෘන්ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 16
107	හෙලඹගහකොන්න	0 2 8 4
108	කම්මිඳුවකැලේ	0 1 6
110	සියඹලගහවත්ත	0 1 31.3
111	හෙලඹගහවත්ත (ප්‍රධාන මාංගිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 20
112	හෙලඹගහවත්ත	0 1 1
115	දිවුල්ගහවත්ත (ප්‍රධාන මාංගිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 20
116	—ප්‍රධාන මාංගිය (හරිකොටසක්)	0 0 33
117	කොස්ගහවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 21
118	—අඹපාර	0 0 5
119	—ආල (හිඳුණු)	0 0 7
120	කොස්ගහවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 48
122	කොස්ගහවත්ත (ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 23
123	කොස්ගහවත්ත (ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 20
123½	—ආල	0 0 5
124	—ආල	0 0 17
126	මිහගවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 2½
128	මිහගවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 30
129	—සුළුපාර	0 1 30
130	මිහගවත්ත (සුළුපාර පිණිස ඉතුරු කරපු බිම)	0 0 7
134	—ආල	0 0 3
140	කරදගහකොන්න	0 1 29
145	කොට්ටකම්මිඳු ආල (දිවුපාර)	1 0 17
146	—අඹපාර	0 0 3
146 1/3	—ආල	0 0 6
149	කොට්ටකම්මිඳු ආල (දියපාර—හිඳුණු)	0 2 14
150	දිවුල්ගහකොන්න, වෘන්ආල කැලේ (දියපාරවල් වලට ඉතුරු කරපු බිම)	3 2 10
151	මහදෙල (දියපාර) (හිඳුණු)	0 1 20
152	දිවුල්ගහකොන්න (දියපාරවල් වලට ඉතුරු කරපු බිම)	3 1 36
152½	පිටආල (දියපාර) (හිඳුණු)	0 3 5
153	පලුගහකොන්න සහ දිවුල්ගහකොන්න (පිටආලට ඉතුරු කරපු බිම)	2 3 31
154	පලුගහකොන්න	0 2 10
154½	පලුගහකොන්න (පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 7
155	—කරත්තපාර	0 1 12
156	ගොඩගහකොන්න	0 2 29
157	—ප්‍රධාන මාංගිය	1 2 6
158	හෙලඹගහකොන්න	49 0 30
159	—අඹපාර	0 0 13
160	හෙලඹගහකොන්න	28 2 39
161	—ප්‍රධාන මාංගිය	1 3 30
162	බෝගහපොතකැලේ	6 3 26
163	බෝගහපොතකැලේ සහ බෝගහපොතකැලේ කොන්න	4 1 28
164	මානෝහොරොම්වත්ත, මානෝහොරොම්වත්ත සහ හෙලඹගහකොන්න	49 2 11
165	හෙලඹගහකොන්න සහ ගොඩගහකොන්න	245 0 29
166	ගොඩගහකැලේ	31 0 38
167	ගොඩගහකොන්න (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 25
168	—දියපාර (හිඳුණු)	0 0 28
169	ගොඩගහකොන්න (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 27
170	කොට්ටකම්මිඳු වෙලව (වැව් කණ්ණිය)	328 3 8
171	පිටආල (දියපාර) (හරිකොටසක්)	0 1 33

මුළු ගණන 1,482 2,165

ප්‍රත්තලම නි. නි 8—1954

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත
නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 23,011 (ප්‍රත්තලම)

මෙහි පහත සඳහන් උපලෙඛකයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොසොයා, ප්‍රදේශනායක් වූයේ යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම්, එම 1954෧෪

නොවැම්බර් මස 12වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන** මා මෙහි ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසත්තක ඉඩමකි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වස 1954ටේ සැප්තැම්බර් මස 30වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය

ඇම්. ඇම්. පීල්ලෙයි,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලිපුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරියාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොගොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොදොන් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැටියට භාරගනු ලැබේ.

(ආ) මෙම දැන්වීම යටතේ පළමුවන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වන මායිම්වලට මැදිහි නඩුදු ඒ පිළිබඳව යපොක්ත දැන්වීම යටතේ ඒහාසකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ දෙමලහත්පත්තුවේ පරවිලි පත්තුවේ කම්මලුවෙහි යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම්කඩවි, එනම් —

උතුරට කොට්ඨකම්විය (කොටසක්) සහ පුලියන්කුලම යන ගම්වල මායිම්;

නැගෙනහිරට: පුලියන්කුලම, මුක්කලිය සහ පලිගම යන ගම්වල මායිම්;

දකුණට නො. 2 දරණ අවසාන වෙස්පේ සිතියමේ මායිම් සීමාව;

බස්නාහිරට කොට්ඨකම්විය (කොටසක්) යන ගමේ මායිම, මහ පාලේ කොටසක් [කොට්ඨකම්විය (කොටසක්) යන ගමේ මායිම], කොට්ඨකම්විය (කොටසක්) යන ගමේ මායිම, වාන්ඇලේ කොටසක් [කොට්ඨකම්විය (කොටසක්) යන ගමේ මායිම], කොට්ඨකම්විය (කොටසක්) යන ගමේ මායිම, වාන්ඇලේ කොටසක් [කොට්ඨකම්විය (කොටසක්) යන ගමේ මායිම], කොට්ඨකම්විය (කොටසක්) යන ගමේ මායිම,

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 3,209

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප.
1	අඩංගුකම්වලකැලේ සහ බෝගහපානකැලේ	83 2 29
2	—අඩපාර	0 1 22
3	බෝගහපානකැලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) (හිඳුණු)	0 2 6
4	—දියපාර (හිඳුණු)	0 0 10
5	බෝගහපානකැලේ	187 1 28
6	—අඩපාර	0 1 11
7	බෝගහපානකැලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) (හිඳුණු)	4 1 16
8	—දියපාර (හිඳුණු)	0 1 14
9	බෝගහපානකැලේ	222 0 21
10	බෝගහපානකැලේ (කරුවලගහ ඇල පිණිස ඉතුරු කරපු බිම)	6 2 2
11	කරුවලගහ ඇල (දියපාර) (හිඳුණු)	0 2 18
12	බෝගහපානකැලේ (කරුවලගහ ඇල පිණිස ඉතුරු කරපු බිම)	1 1 1
13	බෝගහපානකැලේ (කරුවලගහ ඇල පිණිස ඉතුරු කරපු බිම)	0 1 28
14	බෝගහපානකැලේ	0 1 25
15	බෝගහපානකැලේ	84 0 39
16	හෙලඹගහකැලේ, ඉදෙල්ලවකැලේ සහ බෝගහ පේන	69 1 21
17	ඉදෙල්ලවකැලේ සහ බෝගහපේන (වාරිමාගී ඇල පිණිස ඉතුරු කරපු බිම)	1 2 3
18	—වාරිමාගී ඇල	0 1 31
19	ඉදෙල්ලවකැලේ (වාරිමාගී ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 3
20	—කරත්තපාර සහ කණ්ණිය	0 3 6
21	හෙලඹගහකැලේ, ඉදෙල්ලවකැලේ සහ ඉදලාවේ කැලේ	28 0 28

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප.
22	හෙලඹගහකැලේ	1 3 8
23	කම්මලුවෙහිවෙල	0 1 5
24	හෙලඹගහකැලේ	0 0 29
25	හෙලඹගහකැලේ, ඉදෙල්ලවකැලේ සහ ඉදලාවේ කැලේ (මලදෙල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 6
26	මලදෙල (දියපාර) (හිඳුණු)	0 0 2
27	වාන්ඇල (දියපාර) (හිඳුණු) (හරිකොටසක්)	0 2 3
28	රත්මලවලකැලේ (වාන්ඇල දිගේ ඉතුරු කරපු බිම) (හිඳුණු)	3 2 9
30	වාන්ඇල (දියපාර) (හිඳුණු) (හරිකොටසක්)	0 0 25
31	—දියපාර (හිඳුණු)	0 3 36
32	හෙලඹගහකැලේ, කම්මලුවෙහිකැලේ සහ සියඹලා ගහපේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) (හිඳුණු)	10 0 1
33	හෙලඹගහකැලේ	7 0 11
34	හෙලඹගහපේන, කම්මලුවෙහිකැලේ සහ සියඹලා ගහපේන (වාරිමාගී ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 16
35	—ඇල	0 1 14
36	හෙලඹගහපේන, කම්මලුවෙහිකැලේ සහ සියඹලා ගහපේන (වාරිමාගී ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 18
37	හෙලඹගහකැලේ සහ හෙලඹගහපේන	4 2 23
38	හෙලඹගහකැලේ සහ සියඹලාගහපේන (වැව අභ කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	6 2 2
39	—අඩපාර	0 0 13
40	—අඩපාර	0 0 2
41	—ඇල	0 0 4
42	—කණ්ණිය	0 2 7
43	කම්මලුවෙහිකැලේ සහ සියඹලාගහපේන (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 33
44	සියඹලාගහපේන	0 3 13
45	එම	0 3 1
46	එම (අඩපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 18
47	එම (එම)	0 0 22
48	සියඹලාගහපේන	1 0 18
49	—වාන්ඇල (දියපාර)	2 1 27
50	කම්මලුවෙහිකැලේ (වාන්ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	3 1 1
51	කම්මලුවෙහිකැලේ	3 0 10
52	එම (ඉතුරු කරපු බිම සහ අඩපාර)	0 0 5
53	—අඩපාර	0 0 4
54	කම්මලුවෙහිකැලේ	0 0 15
56	—ඇල (හරිකොටසක්)	0 0 10
57	පලුගහකුඹුර	0 2 5
58	එම	0 1 20
59	දන්ගහපේන	0 0 33
60	පලුගහකුඹුර	0 0 10
61	හෙලඹගහපේන සහ දන්ගහපේන	0 0 15
62	අඹගහවත්ත (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 5
63	—පවුපාර	0 0 24
64	අඹගහවත්ත (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 13
67	කම්මලුවෙහිකැලේ (වාරිමාගී ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 24
68	—ඇල	0 0 13
69	කම්මලුවෙහිකැලේ (වාරිමාගී ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 9
70	කම්මලුවෙහිකැලේ	0 0 26
73	කම්මලුවෙහිකැලේ (වාන්ඇල දිගේ ඉතුරු කරපු බිම) (හිඳුණු)	3 3 20
74	—වාන්ඇල (හිඳුණු)	1 0 16
75	සියඹලාගහපේන (වාන්ඇල දිගේ ඉතුරු කරපු බිම) (හිඳුණු)	1 0 3
76	—කණ්ණිය	0 2 36
77	සියඹලාගහපේන (වැව කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 11
78	කම්මලුවෙහිකැලේ	0 0 2
81	දුරිල්ගහකැලේ (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම) (හිඳුණු)	0 1 32
82	වාන්ඇල (දියපාර) (හිඳුණු)	0 0 13
83	දිවුල්ගහකැලේ	1 0 31
84	—ප්‍රධාන මාගීය (හරිකොටසක්)	0 0 32
85	දිවුල්ගහකැලේ	0 3 35
86	—පාර	0 1 21
87	හෙලඹගහපේන	2 0 38
88	කම්මලුවෙහිවැව (වැව සහ කණ්ණිය)	205 3 22
89	බෝගහපානකැලේ (මුක්කලිය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	11 2 6
90	මුක්කලිය ඇල (දියපාර) (හිඳුණු)	1 3 4

බිම්කර්තෘ	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.	බිම්කර්තෘ	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
91	බෝගහපානකැලේ (මුක්කලිය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	11 1 31	108	බෝගහපානකැලේ (නුරඅතිකුට්ටුව ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 38
92	—අඹපාර	0 1 3	109	බෝගහපානකැලේ	33 2 29
93	බෝගහපානකැලේ	182 1 24	110	—අඹපාර	0 0 17
94	බෝගහපානකැලේ (ඇල්ලිකුට්ටුව වැව ඇල දිගේ ඉතුරු කරපු බිම (හිඳුණ)	1 3 30	111	පහළ-අතිකුට්ටුවකැලේ	4 1 20
95	ඇල්ලිකුට්ටුව වැව ඇල (දියපාර) (හිඳුණ)	0 2 15	112	පහළ-අතිකුට්ටුවකැලේ (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම) (හිඳුණ)	8 1 37
96	හෙලඹගහහේන් න (ඇල්ලිකුට්ටුව වැව ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 16	113	පහළ-අතිකුට්ටුවකැලේ (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම (හිඳුණ)	1 1 28
97	හෙලඹගහහේන් න	55 1 3	114	පහළ-අතිකුට්ටුව ඇල (දියපාර) (හිඳුණ)	0 2 4
98	බෝගහපානකැලේ	3 1 24	115	පහළ-අතිකුට්ටුවකැලේ (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම (හිඳුණ)	0 3 21
99	කපු ගොවිපළ (කෘෂිකම් දෙපාර්තමේන්තුව මගින් වඩන ලද)	243 1 10	116	පහළ-අතිකුට්ටුවකැලේ	63 0 23
100	කපු ගොවිපළ (ඉහළ අතිකුට්ටුව ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	6 3 11	117	පහළ-අතිකුට්ටුවකැලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම (හිඳුණ)	0 2 34
101	ඉහළ-අතිකුට්ටුව ඇල (දියපාර)	2 0 1	118	—දියපාර (හිඳුණ)	0 0 20
102	—ඇල (හිඳුණ)	0 0 31	119	පහළ-අතිකුට්ටුවකැලේ (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම (හිඳුණ)	0 2 22
103	මහපාර	7 1 32	120	පහළ-අතිකුට්ටුවකැලේ	2 0 28
104	බෝගහපානකැලේ	2 3 0			
105	—අඹපාර	0 0 11			
106	පහළ-අතිකුට්ටුවකැලේ	18 2 31			
107	බෝගහපානකැලේ සහ පහළ-අතිකුට්ටුවකැලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	4 2 9			
				මුළු ගණන	1,644 1 15

පත්තර්ම නි නි 9—1954

දිසාපතිවරුන් විසින් ඉඩම් අලෙවිකිරීම

බදුල්ල 203.—ලංච දිසාවේ ඒජන්තු උත්තෘන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1955ගේ ජනවාරි මස 10වෙනි දිනට පෙරවරු 10ව බදුපි කම්බේරියේදී වෙන්දේසි කිරීමට විකුණනු ලබන නොහොත් වෙන අන්දමකින් කිසිදුකාරයට යොදවන ලද ඉඩම්.

බදුපි දිස්ත්‍රික්කයේ යටිකිඳ කොට්ඨාශයේ පිහිටා තිබෙන බිම් කැබලි 02කින්

මුල් සිතියමේ නො. ඇෆ්. ඩී පී 306. ගම්—හල්දුම්මුල්ල (අසාධක)

කැබැල්ල : 79.

ඉඩමේ නම : කටුගොඩෙල්ලේ පහත නොහොත් තවලම් ඔත්ඹිය. අයිතිකම් කියන්නා : ආණ්ඩුව.

විස්තරය : වත්ත, හල්දුම්මුල්ලේ ඇෆ්. ඩී. ඇර. මුගම් බලගත්කාරයෙන් අල්ලාගත් ඉඩම.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 12.

අක්කරයක තක්සේරු මිල : රු. 160.

අයුත්තෙන් අල්ලාගත් අයට නො. 383(බී) දරණ ඉඩම් ආඥාව යටතේ නිරවුල් කිරීමට පිණිසයි.

මෙම ඉඩම් කුට්ටිය විකිණීමට ගැන දැනගැනීමට උවමනා වූ විට පුරුකා ලවේ දිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තුමාගෙන් දැනගත්ව පුළුවනි. ඒවායේ සැලැත් කොළඹ සර්වේයර් ජනරාල් තුමාගෙන් ලබාගත හැක.

ඒ. කේ. ඇර්. අසරජප, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා වෙතුවට.

වම් 1954ක්වූ මක්තෝබර් මස 26වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය.

අංකය : ඇල්/5612/ඇල්.පී. 319.

කැබැල්ල 93.—සබරගමු දිසාවේ කැබැල්ල දිස්ත්‍රික්කයේ උප ඒජන්තු උත්තෘන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 30වෙනි දිනට මුහුණපතින්ද උදේ 10ට කැබැල්ලේ කම්බේරියේදී බේරුම් කර දෙක්ව යොදවන ලද ඉඩම්.

සබරගමු පළාතේ කැබැල්ල දිසාවේ බෙල්ලේ කොට්ඨාශයේ පිහිටා තිබෙන බිම් කැබලි දෙකක්

මුල් සිතියමේ නො. ඒ. 247. ගම්—මොන්ට්පිටිය.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : නාවික්කෝ වත්ත. අයිතිකම් කියන්නා : රජය.

විස්තර : කොළඹ කොටගේනේ පදිංචි බඩලිච්චි. ඇම්. මලර් දෙස්තර මහත්මයා විසින් අවසර නැතිව අල්ලාගෙන තිබෙන අවුරුදු 30 පමණ වයස්වූ රබර් වගාව ඇති බිම් කැබැල්ල.

ප්‍රමාණය : අ. 0, රූ. 1, ප. 18.

බිම් කැබැල්ලේ තක්සේරු මිල : රු. 21.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : නාවික්කෝ වත්ත. අයිතිකම් කියන්නා : රජය.

විස්තර : කොළඹ කොටගේනේ පදිංචි බඩලිච්චි. ඇම්. මලර් දෙස්තර මහත්මයා විසින් අවසර නැතිව අල්ලාගෙන තිබෙන අවුරුදු 20-30 අතර වයස්වූ රබර් සහ පොල් වගාව ඇති බිම් කැබැල්ල.

ප්‍රමාණය : අ. 0, රූ. 1, ප. 36.

බිම් කැබැල්ලේ තක්සේරු මිල : රු. 31.

අංක 383 දරණ ඉඩම් අණසක පනත යටතේ බේරුම්කර දීමට පිණිසයි.

මෙම ඉඩම් ගැන වැඩි විස්තර කැබැල්ලේ උප ඒජන්තු තුමාගෙන්ද එහි සැලැත්ම ගැන කාරණා කොළඹ සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැක.

ඒ. කේ. ඇර්. අසරජප, ඉඩම් කොමසාරිස්තුමා වෙතුවට.

වම් 1954ක්වූ මක්තෝබර් මස 26 වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය.

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජු.ඒ බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

යාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලා විට කෝරළේ බොරලුගේ නගත්තක සහ පිරිවල නමැති ගම්වල පිහිටි මෙහි පහත සඳහන් ඉඩම් කැබලි සය.

(1) වලගොවපරිය නමැති ඉඩමෙන් බිම් ප්‍රමාණය පර්චස් 4.20ක් පමණ ඇති කැබැල්ලක්, ඊට මායිම්:—
උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමෙහිම ඉතිරි කොටස්;
දකුණට දෙලගොවපරිය නමැති ඉඩම;
බස්නාහිරට තලගහවත්ත නමැති ඉඩම.

(2) දෙලගොව පරිය නමැති ඉඩමෙන් බිම් ප්‍රමාණය පර්චස් 180ක් පමණ ඇති කැබැල්ලක්, ඊට මායිම්:—
උතුරට: වලගොවපරිය නමැති ඉඩම;
නැගෙනහිරට: එම ඉඩමෙහිම ඉතිරි කොටස;
දකුණට: අකද දෙදළ;
බස්නාහිරට: තලගහවත්ත නමැති ඉඩම.

(3) තලගහවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 7.80ක පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, ඊට මායිම්:—
උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට: එම ඉඩමෙහිම ඉතිරි කොටස්;
දකුණට: අකදදෙදළ.

(4) දිවුලගහවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 2.40ක පමණ බිම් ප්‍රමාණය ඇති ඉඩම් කැබැල්ලක්, ඊට මායිම්:—
උතුරට: අකදදෙදළ;
නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමෙහිම ඉතිරි කොටස.

(5) දිවුලගහවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 1.80ක පමණ බිම් ප්‍රමාණය ඇති කොටසක්, ඊට මායිම්:—
උතුරට, නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමෙහිම ඉතිරි කොටස්.

(6) දිවුලගහවත්ත නමැති ඉඩමෙන්, පර්චස් 4.60ක පමණ බිම් ප්‍රමාණය ඇති කැබැල්ලක්, ඊට මායිම්:—
උතුරට සහ දකුණට: එම ඉඩමෙහිම ඉතිරි කොටස්;
නැගෙනහිරට. බොරලුගේ න කුඹුර නමැති ඉඩම;
බස්නාහිරට: වතුරවල.

පී. ඩී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය: ජේ/54 ඇල් 171 ඇල් පීබී/91.

වම් 1954ක් වූ අගෝස්තු මස 18 වැනි දින කොළඹදීය.

අංකය ඇල් ඒ/ජීබී/9/54.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ (සංශෝධිත) පණනින් සංශෝධනය කරනු ලැබූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජු.ඒ බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

තුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි හත්පත්තුවේ අලව්ව පළාතේ අලව්ව නම් ගමෙහි පිහිටි බේරගහමුලවත්ත නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි වම් අඩි 8,078ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට: ඇස්. ඩී. අරත්ගල්ල මහතාට හිමි ඉඩම;
නැගෙනහිරට: යූ ඩී අලව්ව මහතාට හිමි ඉඩම, සහ පාසැල් ඉඩම.
දකුණට: පී ඩී ජයසුන්දර මහතාට හිමි ඉඩම;
බස්නාහිරට උක්කුබන්ඩා මහතාට හිමි ඉඩම.

පී. ඩී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය. ජේ/54 ඊ/162.

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 29 වැනි දින කොළඹදීය.

ඇල්. ඒ. 2949.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වෙනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජු.ඒ බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ නම්පලගමුව පත්තුවේ පෙරාතුවෙලි යන ගමේ පිහිටි අක්කර දෙකක් පමණ වූ ඉඩමට මායිම්:—

උතුරට: බිබිලිමි. ඇස්. නාදන් මහතාට හා ඩී කේ කාසිනාදන් දෙස්තර මහතාට අයිති පොද්ගලික වතු හා කැලෑ ඉඩම;
නැගෙනහිරට: රජඳය, ඉඩම;
දකුණට: බිබිලිමි. ඇස්. නාදන් මහතාට හා ඩී. කේ. කාසිනාදන් දෙස්තර මහතාට අයිති පොද්ගලික කුඹුරු ඉඩම,
බස්නාහිරට: පොද්ගලික කුඹුරු ඉඩම.

අයිතිකම් කියන්නෝ: (1) බිබිලිමි ඇස්. නාදන් මහතා, උයර පුලම්, ආනෙකෝට්ටේ; (2) ඩී කේ. කාසිනාදන් දෙස්තර මහතා, උයර පුලම්, ආනෙකෝට්ටේ; (3) ඇස්. වඩිලේට්ටේ මහතා, උයර පුලම්, ආනෙකෝට්ටේ

පී. ඩී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය: ජේ. 54 ඇල්. 247.

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 30 වැනි දින කොළඹදීය.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් අත්පත්කර ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය වූ පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජු.ඒ බණ්ඩා මුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ හේවගම කෝරළේ බත්තරමුල්ලේ - පිහිටි අල්විත් මහත්මයාගේ ඉඩමට පැමිණීමට තිබෙන පුද්ගලික පාරෙන් පාර්චස් 21.5ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: ඇස් ජේ. ඩයස් බණ්ඩාරනායක මහතාට අයිති ඉඩම;
නැගෙනහිරට: එච් ඩී බේවිඩි මහතාට අයිති ඉඩම,
දකුණට: බත්තරමුල්ලේ - පත්තර් පරිය ප්‍රසිඬ පාර

පී. ඩී. මුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 14 වැනි දින කොළඹදීය.

අංකය කිව 4792/පේ 54 ඇල්ප 296

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් අත්පත්කර ගැනීමේ (සංශෝධන) ආඥාපනතේ සංශෝධනය වූ පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ මොරටුවැල්ලේ පිහිටි පත්පිහඬවත්ත, සහ නුගහආවත්ත යන ඉඩම්වලින් පාර්ච්ස් 4ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් -

- උතුරට උස්වත්ත පාර,
- නැගෙනහිරට එම ඉඩමේම කොටසක්;
- දකුණට ප්‍රසාන්ත පෙදෙස;
- බස්නාහිරට අඹිපාර.

පි. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 26 වැනි දින කොළඹදීය

අංකය කිව 4768/පේ 54 ඇල් 183

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් අත්පත්කර ගැනීමේ (සංශෝධන) ආඥාපනතේ සංශෝධනය වූ පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ පහලගම පිහිටි මැහිල්ලගමකුඹුර යන ඉඩමෙන් රූ.ඩි 1යි, පර්ච්ස් 9ක් පමණ ප්‍රමාණය, ඊට මායිම් -

- උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
- දකුණට මය

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්පිටි කෝරළේ වැල්මිල්ල යන ගමේ පිහිටි ගෙවරියේකුඹුර යන ඉඩමෙන් රූ.ඩි 1යි, පර්ච්ස් 8ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් -

- උතුරට මය;
- නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්;

පි. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 22 වැනි දින කොළඹදීය

අංකය කිව 4750/පේ 54 ඇල් 136

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් අත්පත්කර ගැනීමේ (සංශෝධන) ආඥාපනතේ සංශෝධනය වූ පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ මැදපත්තුවේ වතුරුගම පිහිටි තෝන්ත වතුර කුඹුර යන ඉඩමෙන් පාර්ච්ස් 8ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් -

- උතුරට, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
- බස්නාහිරට මය

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ මැදපත්තුවේ වතුරුගම පිහිටි තෝන්ත වතුර කුඹුර යන ඉඩමෙන් පාර්ච්ස් 9ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් -

- උතුරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
- නැගෙනහිරට මය

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ මැදපත්තුවේ වතුරුගම පිහිටි අරබන් දකුණුර යන ඉඩමෙන් පාර්ච්ස් 3.2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් -

- උතුරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
- නැගෙනහිරට මය
- දකුණට, කේ ඒ ගුණවර්ධන මහතාට අයිති ඉඩමේ කොටසක්

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ මැදපත්තුවේ වතුරුගම පිහිටි කොහිලකුඹුර යන ඉඩමෙන් පාර්ච්ස් 3.1ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් -

- උතුරට කයෝලිස් අප්පු මහතාගේ ඉඩමේ කොටසක්;
- නැගෙනහිරට මය;
- දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම කොටස්.

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ මැදපත්තුවේ වතුරුගම පිහිටි කොහිලකුඹුර යන ඉඩමෙන් පාර්ච්ස් 3ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් -

- උතුරට ප්‍රවිස් අප්පු මහතාගේ ඉඩමේ කොටසක්;
- නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස්;
- බස්නාහිරට මය.

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ මැදපත්තුවේ වතුරුගම පිහිටි අරබන් දකුණුර යන ඉඩමෙන් පාර්ච්ස් 2.8ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් -

- උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
- දකුණට ජේම්ස් සිංහේ මහතාගේ ඉඩමේ කොටසක්,
- බස්නාහිරට මය.

පි. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 8 වැනි දින කොළඹදීය

1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උව මනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කළුතර දිස්ත්‍රික්කයේ පාණදුරා නගර සභාව තුළ නො 3 කොණ්ඩාගේ පරිවරණ උතුර සහ දකුණ ඩී. බී. පාර්ච්ස් වර්පණම් නො. 12 කොටස් වශයෙන් සඳහන්වන ගල්කන්දෙවත්ත නමැති අ. 0, රූ. 0, ප 4.9ක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති මුල් ජලානේ නො. ඒ 1,641 ලොට් 8 සහ 9 වශයෙන් සඳහන්වන පාණදුරේ පදිංචි එච්. බී.බී.ලී. ජේ. බයස් මහත් බිසෝ අයිතිකම් භීයන ඉඩම් කැබැලි දෙක.

පි. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා අත්සන්කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ, සාමර. ලෝකමිත්‍රාන.

අංකය ඇල් එච් 201෪/පේ එච් ඇල් 3/1979 වම් 1952ක් වූ නොවැම්බර් මස 11 වැනි දින කොළඹදීය.

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනොත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෝ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරනු ලැබූ 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුඩ් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුමිටි කෝරළේ දකුණු උඩපත් තුළ රත්නපුර නගර සභා සීමා තුළ වෙරළපේ යන ගමෙහි පිහිටි නැගෙනහිර අංක 4෦෦ 19/59-2 දරණ රත්නපුර නගර සභා භූමියේ ලොට් 1 දරණ කැබැල්ලේ කොටසක් වූ වෙරළපේ මල්වි රෝහල අංක 152 (කොටස) දරණ ඉඩමෙන් සහ ඇප්. වි. පී. 347 හෝ අංක 80 දරණ කැබැල්ලේ කොටසක් වූ ජම්බුගහඅරාව, ගල්ගොඩ දෙතිය ආදී ඉඩමෙන්ද පර්චස් 12 4 විශාල ඉඩම් කැබලි දෙකක් වේ, ඊට මායිම් —

- උතුරට : ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ මහා මායිම,
- නැගෙනහිරට කුඹුරක් ;
- දකුණට අංක 55/2 බෝක්කුවේ හීන් ඇල ;
- බස්නාහිරට ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ මහා මායිම.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : ජේ 54 ටී 188/ඇල්.ඇල්/ඒ 5688

වම් 1954 ක් වූ මක්තෝම්බර් මස 18 වැනි දින කොළඹදීය.

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනොත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෝ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරනු ලැබූ 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුඩ් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කොලොන්න කෝරළේ දියපොතගම පත්තුවේ ඇඹිලිපිටිය උඩගම නමැති ගමේ පිහිටි (අංක 778 ගම් සභා භූමියේ අංක 162 සහ 163 දරණ ලොට්ටල කොටස් වූ) ජායන්ගෙගොඩ, නරද්දව, සහ හිඟුරොහරේන්ගොඩ, උතුරට ඇඹිලිපිටිය—පනාමුරේ ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාරද නැගෙනහිරට මැදම පෙර නොනාගම ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාරද දකුණට ජායන්, ජාලත්, ජාගොඩ නින්දගම ඉඩමද, බස්නාහිරට ජායන්, ජාලත්, ජාගොඩ සහ ඇඹිලිපිටිය—පනාමුරේ ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාරද යන මායිම් තුළ ඉඩම්වලින් දළ වශයෙන් අක්කර 0.09 ක් විශාල ඉඩම් කැබලි වේ

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : ජේ 54 ටී 219/ඇල්.ඇල්/ඒ 5694

වම් 1954 ක් වූ මක්තෝම්බර් මස 29 වැනි දින කොළඹදීය.

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනොත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෝ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරනු ලැබූ 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ජුඩ් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ පල්ලේ පත්තුවේ පාතගම නමැති ගමේ පිහිටි (අංක 67 දරණ ඇප් 1) ඒ ප්‍රාතයේ ලොට් 18 ඒ වඩ දරණ කැබැල්ලේ කොටසක් වූ ගල්පොත්තෙහි පත්තිය; උතුරට කදිරුන දෙලද නැගෙනහිරට පාතගම පත්තියද දකුණට කන්දෙගම වත්තද බස්නාහිරට කන්දෙගම වත්තද යන මායිම් තුළ ඉඩමෙන් අක්කර දෙකක් පමණ විශාල කොටසක් වේ

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය : ජේ 54 ටී 168/ඇල්.ඇල්/ඒ 5690.

වම් 1954 ක් වූ මක්තෝම්බර් මස 29 වැනි දින කොළඹදීය

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනොත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

බලය පැවරීමේ ආඥාපත්‍රය අවලංගු කිරීමයි
අංක 36 (ඒ) දරණ ඡේදය

1950 හෝ අංක 9 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ ආඥාපණනෙන් අංක 36 දරණ ඡේදයේ අතුරු ව්‍යවස්ථාවේ "ඒ" අක්‍ෂරය දරණ අනුඡේදය යටතේ වම් 1953 හෝ මැයි මස 26 වෙනි දින නිකුත් කරන ලද ව 1953 හෝ ජූනි මස 5 වෙනි දින හා අංක 10,535 දරණ රජයේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිඬකරනලද ආඥාවෙන් මෙහි පහත උප ලෙඛනයෙහි විස්තර කරනු ලබන ඉඩමේ බලය රජයට පැවරුණු හෙයින්ද,

උක්ත ඉඩමෙහි අයිතිය, මේ දක්වා රජය වෙනුවෙන් අත්පත් නොකර ගන්නාලද හෙයින්ද,

යන මෙහි කැරුණු නිසා වම් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධන වූ 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ ආඥාපණනෙන් අංක 36 දරණ ඡේදයේ "ඒ" අක්‍ෂරය දරණ අනුඡේදයෙන්, මා වෙත පැවරී ඇති බලතල අනුව ඉහත සඳහන්, 1953 හෝ ජූනි මස 5 වෙනි දින අංක 10,535 දරණ රජයේ ගැසට් පත්‍රයේ වම් 1953 හෝ මැයි මස 26 වෙනි දින ප්‍රසිඬ කරන ලද ආඥාව අවලංගු කරන බව ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති තැන්පත් ජුඩ් බණ්ඩා බුලත්කුලමේ වන මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
අංකය : ඇල්. ඇම් 5516/ජේ/ඇල්. ජ් 2952

වම් 1954 දේ මක්තෝම්බර් මස 12 වෙනි දින කොළඹදීය.

උපලෙඛනය

කැලපු දිස්ත්‍රික්කයේ පරණකුරු කෝරළේ අංක 51 ඒ දරණ ගම් මුලදැති කොටසේ පිරිහුඬ ගමේ පිහිටි ගුරුන්කෘතිපිල්ලාගේ කුඹුර හෙවත් ගෙදර ලහ කුඹුර නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වන මායිම්වලින් සීමාවන ප්‍රමාණයෙන් වම් අඩි 400 ක් පමණ වූ බිම් කැබලි ලක් ඊට මායිම් —

- උතුරට : කැසිගිය හී බී අමරකෝන් මහතාට සහ තවත් අයට අයිති ඉඩම ;
- නැගෙනහිරට : කිරිබණ්ඩා මහතාට අයිති ඉඩම ;
- දකුණට : ආනඤ අමරකෝන් කුමාරවත්ට අයිති ඉඩම ;
- බස්නාහිරට : කැසිගිය හී බී අමරකෝන් මහතාට සහ තවත් අයට අයිති ඉඩම

අංකය : කීම් 3510/ජේ/එච්.ඇල්. ජ් 357.

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනොත් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දත්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය වූ පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දන්වමි සිටිමි

ලබාගැනීමට බලපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—
මූලික ප්ලාන් නො ඒ 3,430 ගම—මාකන්දන සහ නිවුන්ගම

- කැබැල්ල : 1.
- ඉඩමේ නම මිල්ලගහකුඹුර
- විස්තරය කුඹුර
- අයිතිකම් කියත්තා ඒ සී. ඩබ්ලිව්. පීට්ස්, කල්දෙමුල්ල පාර, ලකුපතිය.
- ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 0.4.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම හත්තරුවවත්ත විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා ඇම් ඩී තේරිය, එච් ඩබ්ලිව් විරත්න සැට්, කල්දෙමුල්ල, ලක්ෂ්මි ප්‍රමාණය අ 0, රු 0, ප 79

කැබැල්ල : 3.

ඉඩමේ නම හත්තරුවවත්ත විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නෝ ඇම්. ඩී පොඩ්සිංකො, ඇම් ඩී. තේරිය, ඇම් ඩී ජේමිස් අප්පු, ඇම් ඩී සාදිරිස්, ඇම් ඩී තේරිය, ඇම් ඩී සිඤ්චිස්, ඇම් ඩී එංකොසාමි, ඇම් ඩී ගුණසේන, ඇම් ඩී විරසේන, ඇම් ඩී ධම්මසේන, ඇම් ඩී අබේසිලි, ඇම් ඩී සිරිසේන, ඇම් ඩී පියසේන, ඇම් ඩී ප්‍රේමසේන, ඇම් ඩී ධම්මසේන සහ ඇම් ඩී ලියාවතී, සියලුදෙනාම මාකන්දන ප්‍රමාණය අ 0, රු 0, ප 104

කැබැල්ල : 4.

ඉඩමේ නම ගොඩැල්ලෙවත්ත විස්තරය වගානැති ඉඩම

අයිතිකම් කියන්නා ඩබ්ලිව් අබේරත්න, ඩබ්ලිව්දර, මඩපාන ප්‍රමාණය අ 0, රු 0, ප 41

කැබැල්ල : 5.

ඉඩමේ නම ගොඩැල්ලෙවත්ත විස්තරය වගානැති ඉඩම

අයිතිකම් කියන්නා ඩබ්ලිව් අබේරත්න, ඩබ්ලිව්දර, මඩපාන ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

කැබැල්ල : 6.

ඉඩමේ නම ගොඩැල්ලෙවත්ත විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා ඩී ගෙලේන අබේරත්න සාමිනේ, මාකන්දන ප්‍රමාණය අ 0, රු 0, ප 114

කැබැල්ල : 7.

ඉඩමේ නම ගොඩැල්ලෙවත්ත විස්තරය වගානැති ඉඩම

අයිතිකම් කියන්නා ඩී ගෙලේන අබේරත්න සාමිනේ, මාකන්දන ප්‍රමාණය අ 0, රු 0, ප 05

කැබැල්ල : 8.

ඉඩමේ නම මකුලුගහකොට්ටනු විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා ජී ඩී එලියස් සිංකො, මාකන්දන ප්‍රමාණය අ 0, රු 0, ප 59

කැබැල්ල : 9.

ඉඩමේ නම ගොඩැල්ලෙවත්ත විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා පී ඒ ඩී තෝරිස්, මාකන්දන ප්‍රමාණය අ 0, රු 0, ප 42

කැබැල්ල : 10.

ඉඩමේ නම මකුලුගහකොට්ටනු විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා පී ඩී සේදිරිස්, මාකන්දන ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

කැබැල්ල : 11.

ඉඩමේ නම මකුලුගහකොට්ටනු විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා පී ඩී වෙලුන්, නිවුන්ගම ප්‍රමාණය අ 0, රු 0 ප 16

කැබැල්ල : 12.

ඉඩමේ නම මකුලුගහකොට්ටනු විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා එච් ඩී ආරොන් සිංකො, සියම්ලාගොඩ ප්‍රමාණය අ 0, රු 0 ප. 19

කැබැල්ල : 13.

ඉඩමේ නම මකුලුගහකොට්ටනු විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා පී ඒ ඩී තෝරිස්, මාකන්දන ප්‍රමාණය අ 0, රු 0, ප 18

කැබැල්ල : 14.

ඉඩමේ නම ඉදිගහබොකුට්ට විස්තරය කුඹුර

අයිතිකම් කියන්නා පී ඒ ඩී තෝරිස්, මාකන්දන ප්‍රමාණය අ 0, රු 0, ප. 5

කැබැල්ල : 15.

ඉඩමේ නම කපුගහකුරුඳුවත්ත විස්තරය ඉඩම

අයිතිකම් කියන්නා පී. ඩී දෙව්වෙහාමි, නිවුන්ගම ප්‍රමාණය අ 0, රු 0, ප. 8.2

කැබැල්ල : 31.

ඉඩමේ නම ආචාරියවත්ත තොහොත් කොච්චියවත්ත විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නෝ පී ඩී. සාදිරිස්, පී ඩී ගොන්දරිස් සහ පී ඩී පබ්ලිස්, නිවුන්ගම ප්‍රමාණය අ 0, රු 0, ප 28 7

කැබැල්ල : 32.

ඉඩමේ නම අම්බලන්පිටියවත්ත විස්තරය ඉඩම

අයිතිකම් කියන්නෝ පී ඩී සාදිරිස්, පී ඩී ගොන්දරිස් සහ පී. ඩී. පබ්ලිස්, නිවුන්ගම ප්‍රමාණය අ 0, රු 0, ප 75

කැබැල්ල : 33.

ඉඩමේ නම කුරුඳුවත්ත විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නෝ ඩබ්ලිව් ඒ බොනෝස්, ඩබ්ලිව් සයිමන් බොනෝස්, ඩබ්ලිව් මනියස් බොනෝස්, ඩබ්ලිව් ඇන්. බොනෝස්, ඩබ්ලිව් ඩබ්ලිව් බොනෝස්, ඩබ්ලිව්. පී. බොනෝස්, ඩබ්ලිව් එච්. බොනෝස් සහ පී ජේතුසාමි, මොරඇන්ද සහ ඩබ්ලිව් ඇම්. බොනෝස්, නිවුන්ගම. ප්‍රමාණය අ 0, රු 0, ප 74

කැබැල්ල : 34.

ඉඩමේ නම අම්බලන්පිටියවත්ත විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නෝ පී ඩී පුංචිසිංකො, ඇන්. ඩී කුරේ තෝනා සහ ඇන්. ඩී කුරේ, මොරඇන්ද ප්‍රමාණය අ 0, රු 0, ප 12 4

කැබැල්ල : 35.

ඉඩමේ නම කහටහනවත්ත විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නෝ : පී ඩී සාදිරිස්, පී ඩී පබ්ලිස්, පී ඩී ගොන්දරිස්, නිවුන්ගම, පී ඩී පොඩ්සිංකො, පී ඩී සිමන්, පී ඩී ජෝන්, ඩබ්ලිව් ඒලුන් බොනෝස්, ඩබ්ලිව් ඇම් බොනෝස්, ඩබ්ලිව් සයිමන් බොනෝස්, ඩබ්ලිව් සොපිනෝන බොනෝස් සහ ජේ. ඩී. පොඩ් සිංකො, මොරඇන්ද ප්‍රමාණය අ 0, රු 0, ප 4.

කැබැල්ල : 36.

ඉඩමේ නම ගොරකහනවත්ත විස්තරය පොල් ඉඩම

අයිතිකම් කියන්නෝ : පී. ඩී පොඩ්සිංකො, පී. ඩී. පබ්ලිස් අප්පු, පී ඩී සාදිරිස්, පී ඩී. ජේන්තෝනා, පී. ඩී. සිමන් සහ පී. ඩී ගොන්දරිස්, නිවුන්ගම, පී ඩී. තෝරිස්, පී. ඩී දියෝන්ස්, පී ඩී ජෝන් සිංකො, පී. ඩී. පිලෝරිස්, පී ඩී. ලුචිස් සිංකො, ඩී. පී. පාදුක්ක, එච්. ඒ ඇස් පෙරේරා සහ ඩබ්ලිව් චාර්ලිස් බොනෝස්, මොරඇන්ද සහ පී ඩී ඉරුහලින් තෝනා, නිකපෙ ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටියා සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ ජනවාරි මස 4 වැනි දින පූර්වගත 9300 කොළඹ කවිවේදියේදී මා සම්මුඛව සහ සුදායි.

නවද වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභවයක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇති මා වෙත පිටපත් දෙකක් යැවීමට ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ට් වි විජේමාන්ත,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 6 වැනි දින
කොළඹ කවිවේදියේදීය

අංකය කිව් 350/බ/ජේ/විබිලිව් 801

1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තියේ 7 වැනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950වේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
මූලික ප්ලාන් නො ඒ 3,094 ගම්—රාවතවත්ත ඉඩම සහ මොරවුමැල්ල

කැබැල්ල : 1
ඉඩමේ නම . කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 443, 445, 447 සහ 449 දරණ ඉඩම්වලින් කොටස්, ගොරකගහවත්ත නොහොත් කහටගහවත්ත

විස්තරය ඉඩම සහ ගොඩනැගිල්ල
අයිතිකම් කියන්නෝ එව් තෙල්ම ප්‍රනාන්දු, එච් ඔබ්බි ප්‍රනාන්දු, එච් අයිපිස් ප්‍රනාන්දු, එච් ඉතිච් ප්‍රනාන්දු සහ එච් වානන් ප්‍රනාන්දු, මොරවුමැල්ල
ප්‍රමාණය අ 0, රු 0, ප 26 55

කැබැල්ල : 2.
ඉඩමේ නම ගොරකගහවත්ත නොහොත් කහටගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 437ක් කොටසක්
විස්තරය ඉඩම සහ ගොඩනැගිල්ලේ කොටසක්
අයිතිකම් කියන්නා බිම්බිලි හේර කැරලයින් ප්‍රනාන්දු, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 33 26

කැබැල්ල : 3
ඉඩමේ නම ගොරකගහවත්ත නොහොත් කහටගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 433ක් කොටසක්
විස්තරය ඉඩම සහ ගොඩනැගිල්ලේ කොටසක්
අයිතිකම් කියන්නා බී කතෝතිස් ප්‍රනාන්දු, කහපොල
ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 66

කැබැල්ල : 4
ඉඩමේ නම ගොරකගහවත්ත නොහොත් කහටගහවත්ත කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 431ක් කොටසක්.
විස්තරය ඉඩම සහ ගොඩනැගිල්ලේ කොටසක්
අයිතිකම් කියන්නා බී ඇම් ජෝසප් පිට් ඇන්තනි මැන්ඩිස්, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 18 54

කැබැල්ල : 5.
ඉඩමේ නම මාදන්ගහවත්ත නොහොත් කහටගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 429ක් කොටසක්
විස්තරය ඉඩම සහ තාප්ප දෙක
අයිතිකම් කියන්නා ජී. එච් පෙරේරා රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 32 63

කැබැල්ල : 6.
ඉඩමේ නම කහටගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො. 425 සහ 425/1 දරණ ඉඩම්වලින් කොටස්
විස්තරය . ඉඩම සහ ගොඩනැගිල්ල, තාවකාලික ගොඩනැගිල්ල සහ තාප්පෙන් කොටසක්
අයිතිකම් කියන්නා බී සී පිට් ඇන්ට් බේසි රාවතවත්ත,
ප්‍රමාණය අ 0, රු 0, ප 9 60.

කැබැල්ල : 7.
ඉඩමේ නම . ඇහිලිය
විස්තරය : ඇහිලියේ කොටසක්
අයිතිකම් කියන්නා මොරවු පලාග් ආණ්ඩු සභාව
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 1 58

කැබැල්ල : 8.
ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 423ක් කොටසක්
විස්තරය ඉඩම, ගොඩනැගිල්ල සහ තාප්පය
අයිතිකම් කියන්නා සී වෙලයිදන් රාසසිය, රාවතවත්ත
ප්‍රමාණය අ. 0, රු 0, ප 13 28.

කැබැල්ල : 9
ඉඩමේ නම . මාදන්ගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 419ක් කොටසක්.
විස්තරය ඉඩම, ගොඩනැගිල්ලේ කොටසක් සහ තාප්ප 4ක්
අයිතිකම් කියන්නා කොළඹ අග්‍රරාජගුරු ප්‍රසාද්න් වහන්සේ
ප්‍රමාණය අ 0, රු 0, ප 13 55

කැබැල්ල : 10
ඉඩමේ නම මාදන්ගහවත්ත කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 417ක් කොටසක්.
විස්තරය ඉඩම, තාවකාලික සහ සරීර ගොඩනැගිලි
අයිතිකම් කියන්නා බී ජොසප් රෙජින මැන්ඩිස්, රාවතවත්ත
ප්‍රමාණය . අ 0, රු 0, ප 5 19

කැබැල්ල : 11.
ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 415 සහ 417/1ක් කොටසක්
විස්තරය ඉඩම තාවකාලික ගොඩනැගිල්ල, සරීර ගොඩනැගිල්ල සහ සරීර ගොඩනැගිල්ලක කොටසක්
අයිතිකම් කියන්නෝ බී බැනියල් ප්‍රනාන්දු සහ බී මීච්චියල් ප්‍රනාන්දු, දෙදෙනාම රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 89

කැබැල්ල : 12.
ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 408, 405, 407 සහ 411 දරණ ඉඩම්වල කොටස්
විස්තරය තාවකාලික ගොඩනැගිලි 3ක් සහ සරීර ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා ඇම් ඇල් දෙන් ජිනදස අප්පුකම්, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 19 48

කැබැල්ල : 13
ඉඩමේ නම . මාදන්ගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 401ක් කොටසක්
විස්තරය තාවකාලික ගොඩනැගිල්ලක් සහ සරීර ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා බී ඊවඩ් ජෝසප් මැන්ඩිස්, රාවතවත්ත.
ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 84

කැබැල්ල : 14.
ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො 399ක් කොටසක් සහ මාල්ස් පෙදෙසේ පිහිටි වරිපණම් නො 2, 4, 6 සහ 8ක් කොටස්.
විස්තරය තාවකාලික ගොඩනැගිල්ලක් සහ සරීර ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : ඇස් ඒ පොන්නම්බලම්, රාවතවත්ත
ප්‍රමාණය : අ 0, රු 0, ප 8 94

කැබැල්ල : 15.
ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිධයේ පිහිටි වරිපණම් නො. 401ක් කොටසක්.
විස්තරය ඉඩම
අයිතිකම් කියන්නා : බී. ඊවඩ් ජෝසප් මැන්ඩිස්, රාවතවත්ත.
ප්‍රමාණය අ 0, රු 0 ප 2 13.

කැබැල්ල : 16

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 385, 387, 389 සහ 391න් කොටස්

විස්තරය ඉඩම අයිතිකම් කියන්නා කේ කේ පී ඇම් දෙත් ජේදුරු පුත්සිසිකො පාර්සිනාන්ඩු, රාවතවත්ත ප්‍රමාණය අ 0, රු 0 ප 003

කැබැල්ල : 17

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 393, 395 සහ 397 දරණ ඉඩම්වල කොටස්.

විස්තරය සර් ගොඩනැගිල්ලක්, තාවකාලික ගොඩනැගිල්ලක්, ඇගිලිය සහ ලිදක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා බී ජෝර්ජ් මැන්ඩිස්, රාවතවත්ත ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 14 08

කැබැල්ල : 18

ඉඩමේ නම මාදන්ගහවත්ත කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 360, 362 සහ 366 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය සර් ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා බී ඇලිස් පුත්සින පුනාන්දු විරසුරිය, රාවතවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 16

කැබැල්ල : 19.

ඉඩමේ නම කුර්තුවලෙයි මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 358න් කොටසක් සහ ද සොයිස පාරේ පිහිටි වරිපණම් නො 15න් කොටසක්

විස්තරය සර් ගොඩනැගිල්ලකින් කොටසක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලකින් කොටසක් ඇති ඉඩම.

අයිතිකම් කියන්නෝ බී ඇලන් මැන්ඩිස්, ඇස් අයි සිසිල් ද සිල්වා සහ ඇස් ඇම් ටීරිස් සිල්වා, රාවතවත්ත ප්‍රමාණය අ 0, රු. 1 ප 9 42.

කැබැල්ල : 20.

ඉඩමේ නම කුර්තුවලෙයි මාදන්ගහවත්ත, ද සොයිස පාරේ පිහිටි වරිපණම් නො. 17න් කොටසක්

විස්තරය තාවකාලික ගොඩනැගිල්ලක කොටසක්, සර් ගොඩ නැගිල්ලක්, ලිදක් සහ ඇගිලියක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා බිබ්ලිම් ලියනෝර මෙරියා පුනාන්දු රාවතවත්ත ප්‍රමාණය : අ 0, රු 0, ප 22 77

කැබැල්ල : 21.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, ද සොයිස පාරේ පිහිටි වරිපණම් නො 21 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තරය තාවකාලික ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා ඩී. ජෝන් සිසිල් පිරිස් රාවතවත්ත ප්‍රමාණය අ 0, රු 0 ප 2 75

කැබැල්ල : 22.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, ද සොයිස පාරේ පිහිටි වරිපණම් නො. 23න් කොටසක්

විස්තරය සර් ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා ඇම් ඒබ්‍රහම් බයස්, රාවතවත්ත ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 4 11

කැබැල්ල : 24.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, ද සොයිස පාරේ පිහිටි වරිපණම් නො 25න් කොටසක්.

විස්තරය සර් ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා ඇම් සාදිරිස් බයස්, රත්මලාන ප්‍රමාණය අ 0, රු. 0 ප 3 19

කැබැල්ල : 25

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත ද සොයිස පාරේ පිහිටි වරිපණම් නො. 27න් කොටසක්.

විස්තරය වගා නැති ඉඩම අයිතිකම් කියන්නා ඩී. ඇස් පිරිස් නෝනා රාවතවත්ත ප්‍රමාණය අ. 0, රු 0, ප 0 81

කැබැල්ල : 26

ඉඩමේ නම කුර්තුවලෙයි මාදන්ගහවත්ත, ද සොයිස පාරේ පිහිටි වරිපණම් නො 350 352 සහ 354 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය සර් ගොඩනැගිලි 3ක්, ගොඩනැගිල්ලක කොටසක්, ලිදක කොටසක් සහ ඇගිලියක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා වෙච්චිනාඩි කෝපරේනන් බැන්කුව. කොළඹ ප්‍රමාණය අ 0, රු 0 ප 16 02

කැබැල්ල : 27.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 385, 387, 389 සහ 391 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය සර් සහ තාවකාලික ගොඩනැගිලි 2ක කොටස් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා කේ කේ පී ඇම් දෙත් ජේදුරු පුත්සිසිකො පාර්සිනාන්ඩු, රාවතවත්ත ප්‍රමාණය අ 0 රු 0, ප 16 06

කැබැල්ල : 28

ඉඩමේ නම මාදන්ගහවත්ත කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 377, 379 සහ 381 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය තාවකාලික ගොඩනැගිලි 2ක් සහ සර් ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නෝ ආර් එච් ද සිල්වා සහ සී රෙජිනා මියුරියල් සිල්වා, උයන ප්‍රමාණය අ 0 රු 0 ප 22 26

කැබැල්ල : 29

ඉඩමේ නම කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 371 දරණ ඉඩම.

විස්තරය සර් ගොඩනැගිල්ල අයිතිකම් කියන්නා බී ජෝර්ජ් මැන්ඩිස්, රාවතවත්ත ප්‍රමාණය අ 0, රු 0. ප 1 99

කැබැල්ල : 30

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 357/8 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තරය සර් ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නෝ ඇම් කේ පී ඩබ්ලිව් රෙජිනෝල්ඩ් පෙරේරා සහ ඇම් කේ පී ජෝන් මාකස් සිරිල් පෙරේරා, රාවතවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 62

කැබැල්ල : 31.

ඉඩමේ නම කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 365, 367 සහ 369 දරණ ඉඩම්

විස්තරය සර් ගොඩනැගිල්ල අයිතිකම් කියන්නෝ ඇම් කේ පී ඩබ්ලිව් රෙජිනෝල්ඩ් පෙරේරා සහ ඇම් කේ පී ජෝන් මාකස් සිරිල් පෙරේරා, රාවතවත්ත ප්‍රමාණය අ 0, රු 0 ප 5 10

කැබැල්ල : 32

ඉඩමේ නම මාදන්ගහවත්ත කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො. 357/7 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තරය සර් ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා ඇම් කේ පී ජෝන් මාකස් සිරිල් පෙරේරා රාවතවත්ත ප්‍රමාණය අ 0, රු 0 ප 5 36

කැබැල්ල : 33

ඉඩමේ නම කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො 363 දරණ ඉඩම

විස්තරය සර් ගොඩනැගිල්ල අයිතිකම් කියන්නා බී ඒ. මැන්ඩිස්, උයන ප්‍රමාණය අ 0 රු 0 ප 1 53

කැබැල්ල : 34

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්චි පිහිටි වරිපණම් නො. 359 සහ 361 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය සර් ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම අයිතිකම් කියන්නා ඇම් කේ. පී ඩබ්ලිව් රෙජිනෝල්ඩ් පෙරේරා, රාවතවත්ත ප්‍රමාණය අ 0 රු 0, ප 10 50

කැබැල්ල : 35.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 347, 349, 351, 353, 355 සහ 357 දරණ ඉඩම්වලින් කොටස් විස්තරය සඳිර ගොඩනැගිල්ලක් සහ ඇගිලියක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඊ එච් කුණේ, මොරවුමැල්ල ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

කැබැල්ල : 37

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 343 සහ 345 දරණ ඉඩම්වලින් කොටස් විස්තරය සඳිර ගොඩනැගිල්ල සහ සඳිර ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ජේ ඇල් ප්‍රනාන්දු, බම්බලපිටිය ප්‍රමාණය අ 0, රු 0, ප. 1750

කැබැල්ල : 38.

ඉඩමේ නම කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 328, 330, 332 සහ 334න් කොටස් විස්තරය සඳිර ගොඩනැගිල්ලක කොටසක් අයිතිකම් කියත්තා බියච්චිස් පිරිස් නෝනාමහත්මිය, රාවතාවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 040

කැබැල්ල : 39.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො. 326න් කොටසක් විස්තරය තාප්පයක් සහ තාප්ප දෙකක කොටස් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා බියච්චිස් පිරිස් නෝනාමහත්මිය, රාවතාවත්ත ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 057

කැබැල්ල : 40.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො. 324න් කොටසක් විස්තරය තාප්ප දෙකක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඩී ඩී. ඇල් ජේනාරත්න, පැල්මගිර ඇවනිච්චි, බම්බලපිටිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 299

කැබැල්ල : 41

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 341න් කොටසක් විස්තරය සඳිර ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඩී ඩී ද ඇස් විජේසූරිය, රාවතාවත්ත ප්‍රමාණය අ. 0, රු 0, ප. 563

කැබැල්ල : 42.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො. 337 සහ 339න් කොටස් විස්තරය සඳිර ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා හෝලි එම්. නුවෙල් පල්ලිය, කොළඹ අග රාජගුරු ප්‍රසාදීන්වහන්සේ. ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 610.

කැබැල්ල : 43.

මාදන්ගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 335න් කොටසක් විස්තරය ඉඩම අයිතිකම් කියත්තා බී ජේ මැන්ඩිස්, ඉඩම ගම්මුල්ලදිනිකාන හානේ ප්‍රමාණය අ 0, රු 0, ප. 353

කැබැල්ල : 44

ඉඩමේ නම පන්දේපියගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 331 සහ 333න් කොටස් විස්තරය සඳිර ගොඩනැගිල්ලක් සහ ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඩී කර්ලින වෙස්ලියාන ගෝමස්, ඉහළ ඉදිබැද්ද ප්‍රමාණය අ 0, රු 0, ප 624

කැබැල්ල : 45

ඉඩමේ නම මාදන්ගහවත්ත කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 314, 316, 318 සහ 320න් කොටස් විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඒ ටී ජේ දමුල්ල ප්‍රමාණය අ 0, රු 0, ප 849

කැබැල්ල : 46

ඉඩමේ නම කැටකැරුල්ලගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 310න් කොටසක් විස්තරය වගානැති ඉඩම අයිතිකම් කියත්තා ටී තෝමස් ප්‍රනාන්දු, රාවතාවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 240

කැබැල්ල : 47.

ඉඩමේ නම පන්දේපියගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො. 327 සහ 329න් කොටස් විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්පයක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ජේ ඇම්. ප්‍රනාන්දු නෝනා, 19 වැනි මාවත කොල්ලුපිටිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 722

කැබැල්ල : 48.

ඉඩමේ නම පන්දේපියගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 325න් කොටසක් විස්තරය සඳිර ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්ප 2ක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඒ ඇම් ප්‍රනාන්දු දෙස්තර මහත්මිය, දෙතිවල. ප්‍රමාණය අ 0, රු 0, ප 594

කැබැල්ල : 49.

ඉඩමේ නම කැටකැරුල්ලගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 310/1න් කොටසක් විස්තරය වගා නැති ඉඩම අයිතිකම් කියත්තා බී ජෝසප් සැමුවෙල්, රාවතාවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 188

කැබැල්ල : 50.

ඉඩමේ නම කරත්ත පාර විස්තර කරත්ත පාර අයිතිකම් කියත්තා ටී. තෝමස් ප්‍රනාන්දු සහ බී ජෝසප් සැමුවෙල්, රාවතාවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 124

කැබැල්ල : 51

ඉඩමේ නම කැටකැරුල්ලගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 300, 302 සහ 304 දරණ ඉඩම්වල කොටස් විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම. අයිතිකම් කියත්තා ඩෝරිස් ඇම් ද සිල්වා නෝනාමහත්මිය, මොරවුමැල්ල ප්‍රමාණය අ 0, රු 0, ප 458

කැබැල්ල : 52.

ඉඩමේ නම පන්දේපියගහවත්ත, කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො 325න් කොටසක් විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ජේ ඩී මැන්ඩිස්, රාවතාවත්ත. ප්‍රමාණය අ 0, රු 0, ප 371

කැබැල්ල : 53.

ඉඩමේ නම පන්දේපියගහවත්ත කෙලින් විවිඤ්ච පිහිටි වරිපණම නො. 321න් කොටසක් විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්පයක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තෝ ඇම් ඒ ද සිල්වා නෝනාමහත්මිය, මරියන්වල් බර්න්ස් ජවෝරුව, කොල්ලුපිටිය සහ ජේ. ඩී. මැන්ඩිස්, රාවතාවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 329

කැබැල්ල : 54.

ඉඩමේ නම : කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 292, 294, 296 සහ 298න් කොටසක්.

විස්තරය සඳර ගොඩනැගිල්ලක කොටසක්
අයිතිකම් කියත්තා බී කැමසන් ඇල්බට් සිල්වා රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 767

කැබැල්ල : 56.

ඉඩමේ නම : කැටකැලහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 290න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක්, තාප්ප තුනක් සහ තාප්පයක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා බබලිවි, ජේම්ස් ද අල්විස්, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 15 10

කැබැල්ල : 57.

ඉඩමේ නම පන්දේපියගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 319න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්ප 2ක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තෝ ඇස් එච් මැක්සිස් නෝනා, බී ඇල් බෙන්ජමින් මැක්සිස්, රාවතවත්ත, සී ඇස් එච් මැක්සිස්, රබර්ට් ඩේවිඩ්ස්, අකුරැස්ස
ප්‍රමාණය අ 0, රු 0, ප 633

කැබැල්ල : 58.

ඉඩමේ නම වේල්ස් කුමාර කොලීජිය සහ කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 309 සහ 315න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්පයක් ඇති ඉඩම.
අයිතිකම් කියත්තෝ වේල්ස් කුමාර කොලීජී හාරකරු, ඊ ඇල් ඇප් ද සොයිසා, කුටිවෙරියාව ඇස්වෙරි, ලක්ෂ්මි
ප්‍රමාණය අ 0, රු 0, ප 12 63

කැබැල්ල : 59.

ඉඩමේ නම ගොරකහවත්ත කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 288න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්ප 2ක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා ඊ ඇස් ජයරත්න ද සිල්වා, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 69

කැබැල්ල : 60.

ඉඩමේ නම ගොරකහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 286න් කොටසක්.

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්ප 2ක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා ඇම් බී ජී හෙලන් පෙරේරා නෝනාමහත්මිය, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 14 88

කැබැල්ල : 61.

ඉඩමේ නම ගොරකහවත්ත කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 282න් කොටසක්.

විස්තරය තාප්ප දෙකක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා ඇම් ජී ආර් ඇල් සල්සුද නෝනා මහත්මිය, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0 රු 0, ප 15 80.

කැබැල්ල : 62.

ඉඩමේ නම ගොරකහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 280න් කොටසක්

විස්තරය සඳර ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තෝ බබලිවි බී ඒ විලියම් පෙරේරා සහ බබලිවි බී වි ඇබ්මන් පෙරේරා, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 17.59.

කැබැල්ල : 63.

ඉඩමේ නම ගොරකහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 272/1න් කොටසක්

විස්තරය තාප්පයක කොටසක් ඇති ඉඩම,
අයිතිකම් කියත්තා සීවිල් බී ප්‍රනාන්දු, "මහවැලි", රාවතවත්ත.
ප්‍රමාණය අ 0, රු 0, ප 24 38

කැබැල්ල : 64.

ඉඩමේ නම කහවගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 268න් කොටසක්

විස්තරය තාප්පයක් සහ තාප්පයක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා කේ බී පී ලෝස් ද සිල්වා නෝනාමහත්මිය, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 05

කැබැල්ල : 65

ඉඩමේ නම කහවගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 266න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක්, තාප්පයක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා ටී රොබට් විලියම් ප්‍රනාන්දු, රාවතවත්ත
ප්‍රමාණය අ 0, රු 0 ප 8 85

කැබැල්ල : 66

ඉඩමේ නම කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 258 සහ 2෦෪වී ඇවනිට් පාරේ පිහිටි වරිපණම් නො 31 දරණ ඉඩම

විස්තරය සඳර ගොඩනැගිල්ලක්, තාවකාලික ගොඩනැගිල්ල 2ක්, සඳර ගොඩනැගිල්ල 2ක කොටසක්, තාප්ප 2ක් සහ තාප්පයක කොටසක් ඇති ඉඩම.
අයිතිකම් කියත්තා හෝලි එම්.හුවෙල් පල්ලිය කොළඹ අගුරුප් ඇරු ප්‍රමාදීන් මහත්මයාණන්
ප්‍රමාණය අ 0, රු 0, ප 25 92

කැබැල්ල : 67.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 303න් කොටසක්

විස්තරය තාප්පයක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා කේ පී. පිට්ටි පෙරේරා, ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 42

කැබැල්ල : 68

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 301න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා බබලිවි මාර්ටින් පෙරේරා, ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 06

කැබැල්ල : 69.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 297 සහ 299න් කොටසක්

විස්තරය සඳර ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා ජී සයිමන් ගෝමිස්, ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 12

කැබැල්ල : 70

ඉඩමේ නම මාදන්ගහවත්ත කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 295න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තෝ ඇම් වෝල්ටර් ප්‍රනාන්දු සහ ඇම් සිබිනි ප්‍රනාන්දු, ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 23

කැබැල්ල : 71.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 291 සහ 293න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්ප 2ක් ඇති ඉඩම.
අයිතිකම් කියත්තා පී ජැක් පියදස බසන්, ඉඩම
ප්‍රමාණය : අ 0, රු 0, ප 11 34

කැබැල්ල : 72

ඉඩමේ නම කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 256 දරණ ඉඩම

විස්තරය තාප්ප 3ක් සහ ඇගිලියක් ඇති ඉඩම
අයිතිකම් කියත්තා කේ ජේ ද සිල්වා දෙස්තර මහත්මිය, මොරවුල්ල
ප්‍රමාණය අ 0, රු 0 ප 25 50

කැබැල්ල : 73.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 287න් කොටසක්.

විස්තරය තාප්ප 3ක්, ලීදක් සහ තාන කාමරයක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා බී පී ඇල්. නෙලිපත්ම සිව්වේන, ඉඩම ප්‍රමාණය අ 0, රු. 0, ප 39 34

කැබැල්ල : 74.

ඉඩමේ නම කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 254 දරණ ඉඩම.

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්පයක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඇම් විල්ප්‍රඩ් සැමුවෙල් අයිවන් ප්‍රනාන්දු, ඉඩම

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6 15.

කැබැල්ල : 75

ඉඩමේ නම කරත්ත පාර විස්තරය කරත්ත පාරේ කොටසක්

අයිතිකම් කියත්තා ඇම් ස්ටැන්ලි නැවිල් හිල්ටන් ප්‍රනාන්දු, ඉඩම ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 31

කැබැල්ල : 76

ඉඩමේ නම කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 250 දරණ ඉඩම

විස්තරය තාප්පයක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා බබ්ලිඩ් ක්ලැරිස් ඔලිවියා උ ප්‍රනාන්දු, ඉඩම ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 1 28

කැබැල්ල : 77.

ඉඩමේ නම කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 246 දරණ ඉඩම

විස්තරය වගාකැති ඉඩම අයිතිකම් කියත්තා ඇම් ස්ටැන්ලි නැවිල් හිල්ටන් ප්‍රනාන්දු, ඉඩම ප්‍රමාණය අ 0, රු. 0, ප 0 07

කැබැල්ල : 78.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත නොහොත් ඔම්ගහවත්ත, වරිපණම් නො 285න් කොටසක්.

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්ප 2ක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා. බබ්ලිඩ් පී ඇම් තෝමස් ප්‍රනාන්දු, ඉඩම. ප්‍රමාණය අ 0, රු. 0, 8 39

කැබැල්ල : 79

ඉඩමේ නම ඔම්ගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො. 283න් කොටසක්.

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම. අයිතිකම් කියත්තා ඇම් මේරි ෆීපාලොරන්ස් ලොලිත බයස්, ඉඩම. ප්‍රමාණය. අ 0, රු. 0, ප 5 87

කැබැල්ල : 81.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 281න් කොටසක්.

විස්තරය ගොඩනැගිල්ලක් සහ ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා: බී සලිතා බයවිස් ප්‍රනාන්දු, ඉඩම ප්‍රමාණය අ 0, රු. 0, ප 12 22

කැබැල්ල 82

ඉඩමේ නම ඔම්ගහවත්ත නොහොත් දෙල්ගහවත්ත කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 277න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්ප දෙකක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා: ඇම් බී වැල්ස් ඔර්නාඩ් මැන්දිස්, ඉඩම. ප්‍රමාණය අ 0, රු. 0, ප 20 39

කැබැල්ල : 83

ඉඩමේ නම කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 273 දරණ ඉඩම

විස්තරය ඉඩම අයිතිකම් කියත්තා මොරටුව දෙමල කතෝලික සංගමය සභාපති ජෝර්ජ් ඩේවිඩ්, වරායේ ඉංජිනේරු කාර්යාලය, මෝදර ප්‍රමාණය අ 0, රු. 0 ප. 24 14

කැබැල්ල : 84.

ඉඩමේ නම : මන්ඩප්පෙ-කීනගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 271න් කොටසක්

විස්තරය තාප්ප දෙකක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඇම්. ජේන් ඇන් ගාර්ට්ලි හේමස්, ඉඩම ප්‍රමාණය. අ 0 රු. 0, ප. 8.57.

කැබැල්ල : 85.

ඉඩමේ නම මන්ඩප්පෙ-කීනගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 269න් කොටසක්

විස්තරය : තාප්ප 3ක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තෝ ඇම් බී ක්‍රිස්ටෝපර් කුරේ සහ ඇම් ඇල් මෙරයා කුරේ, ඉඩම ප්‍රමාණය අ 0, රු. 0, ප 17 95

කැබැල්ල : 86.

ඉඩමේ නම මන්ඩප්පෙ-කීනගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 267න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් සහ භාවකාරීක ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඇම් හෙන්රි වික්ටර් ප්‍රනාන්දු, ඉඩම ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 7.45.

කැබැල්ල : 87.

ඉඩමේ නම මන්ඩප්පෙ-කීනගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 265න් කොටසක්

විස්තරය. ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්ප දෙකක් ඇති ඉඩම. අයිතිකම් කියත්තා ඇස් කේ දෙත් සියදෝරිස් සේනාසේකර, ඉඩම. ප්‍රමාණය : අ 0, රු. 0 ප 7 37.

කැබැල්ල : 88.

ඉඩමේ නම මන්ඩප්පෙ-කීනගහවත්ත, ජකලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො. 263න් කොටසක්

විස්තරය. තාප්පයක්, භාවකාරීක ගොඩනැගිල්ලක් සහ ගොඩ නැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා ඇම් දෙත් සලමොන්, ඉඩම ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 8 05

කැබැල්ල : 89.

ඉඩමේ නම මන්ඩප්පෙ-කීනගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි, වරිපණම් නො 259න් සහ 261න් කොටස්

විස්තරය ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා. බී ජේන් කැනරින් බොලොන්න, ඉඩම. ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6 54

කැබැල්ල : 90.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 257න් කොටසක්

විස්තරය ගොඩනැගිල්ලක් සහ භාවකාරීක ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තා බබ්ලිඩ්. ජුවානිස් පිරිස්, ඉඩම ප්‍රමාණය අ 0. රු. 0, ප. 3 08

කැබැල්ල : 91.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො 253 සහ 255 දරණ ඉඩම්වල කොටස්

විස්තරය ගොඩනැගිල්ල 2ක් සහ තාප්පයක ඇති ඉඩම. අයිතිකම් කියත්තා. වින්සන්ට් ඇලෙක්සන්ඩර් තෙන්නසිංහ, ඉඩම ප්‍රමාණය අ. 0. රු. 0, ප 11 67

කැබැල්ල : 92.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කෙලින් විවිඳේ පිහිටි වරිපණම් නො. 249න් කොටසක්

විස්තරය : ගොඩනැගිල්ලක කොටසක්, තාප්ප දෙකක් සහ ලීදක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තෝ කේ. හෙලන් බියවිස් පිරිස් සහ කේ ඇඩ්විඩ් ඇඩ්විස ප්‍රනාන්දු, ඉඩම. ප්‍රමාණය අ 0, රු. 0, ප 9 53

කැබැල්ල : 93.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 247/1න් කොටසක්
විස්තරය ලිදක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා ඇම් ඇල් දෙත් ජනදාස අප්පුහාමි, රුවන ටත්ත
ප්‍රමාණය අ 0, රු 0, ප 6 41

කැබැල්ල : 94.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 247න් කොටසක්.
විස්තරය : ගොඩනැගිල්ලක්, තාවකාලික ගොඩනැගිල්ලක්, තාප්ප දෙකක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : ක්ලැංකට් මොරිස් පෙරේරා, ඉඩම
ප්‍රමාණය : අ 0, රු 0 ප 14 41

කැබැල්ල : 95.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 245න් කොටසක්
විස්තරය : ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : ආර් මැති මදලේන සිල්වා ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 4 08

කැබැල්ල : 96.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 241 සහ 243න් කොටසක්.
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා : බී ජේන් කැතරින් බොලොන්න, ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 75

කැබැල්ල : 97.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 239න් කොටසක්
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක්, තාවකාලික ගොඩනැගිල්ලක් සහ ලිදක් ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා : ආර් ඇලන් සිල්වා, කඩලාන, මොරටුව
ප්‍රමාණය : අ. 0, රු 0, ප 4 81

කැබැල්ල : 98

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 237න් කොටසක්
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : එච් විනිප්‍රබ් පොත්සේකා, ඉඩම
ප්‍රමාණය අ 0 රු 0, ප 6 06

කැබැල්ල : 99.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 235න් කොටසක්
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : බබිලිබ් සිසිලිත් මැට්ට්ට් පිරිස්, ඉඩම
ප්‍රමාණය : අ 0 රු 0 ප 2 78

කැබැල්ල : 100.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 233න් කොටසක්
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා : බබිලිබ් ඊ හෙලේනා පිරිස්, ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප 2 34

කැබැල්ල : 101.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 229න් කොටසක්
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම.
අයිතිකම් කියන්නා : බබිලිබ් අර්නෝලිස් පිරිස්, ඉඩම
ප්‍රමාණය : අ. 0 රු. 0 ප 2.48.

කැබැල්ල : 102.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 229, 233 සහ 235න් කොටසක්
විස්තරය : තාප්පයක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : බබිලිබ් සිසිලිත් මැට්ට්ට් පිරිස්, බබිලිබ් ඊ හෙලේනා පිරිස්, බබිලිබ් අර්නෝලිස් පිරිස්, ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප 6 67

කැබැල්ල : 103

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 227න් කොටසක්
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක කොටසක්, තාප්පයක් සහ තාප්පයක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : බබිලිබ් කානරි මොල්ලිත් ඒබ්‍රහම් ප්‍රනාන්දු, උයන
ප්‍රමාණය : අ 0, රු 0, ප 14 03

කැබැල්ල : 104

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 225න් කොටසක්
විස්තරය : ගොඩනැගිල්ලක කොටසක් සහ තාප්ප දෙකක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : බබිලිබ් ජ සෙස්ටන්ස් ඒබ්‍රහම් ප්‍රනාන්දු, බබිලිබ් ඩී. කැතරින් ජොහාන ප්‍රනාන්දු සහ බබිලිබ් ජස්ටිස් පිලික්ස් ඒබ්‍රහම් ප්‍රනාන්දු, ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප 18 25

කැබැල්ල : 105.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 221 සහ 223න් කොටසක්.
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක් සහ තාප්ප 3ක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : බබිලිබ් ප්‍රකාශ් සිල්වා, ඉඩම
ප්‍රමාණය අ 0, රු 0, ප 14 45

කැබැල්ල : 106.

ඉඩමේ නම : දඹවගහවත්ත නොයොත් මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 217න් කොටසක්
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : කේ ඒ වික්ටර් පෙරේරා, ඉඩම
ප්‍රමාණය : අ 0 රු 0 ප 15 26

කැබැල්ල : 107.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 215න් කොටසක්
විස්තරය : ඉඩම
අයිතිකම් කියන්නා : බබිලිබ් ඩී ටී ඒබ්‍රහම් ප්‍රනාන්දු, ඉඩම.
ප්‍රමාණය : අ 0, රු 0, ප 13 70

කැබැල්ල : 107 1/2.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 215න් කොටසක්.
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : බබිලිබ් ඩී ටී ඒබ්‍රහම් ප්‍රනාන්දු, ඉඩම.
ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 53

කැබැල්ල : 108.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 209, 211 සහ 213න් කොටසක්
විස්තරය : සරීර ගොඩනැගිල්ලක්, තාවකාලික ගොඩනැගිල්ලක්, තාප්ප 2ක් සහ ඇගිලියක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : බබිලිබ් ජේ මුර්ලි මැට්ට්ට් පිරිස්, බබිලිබ් සී විවික් ප්‍රසාන්දු, හිල්ඩා මැලනි පිරිස්, ඉඩම සහ ඒ පී ඇම් පිරිස්, උයන
ප්‍රමාණය අ 0, රු 0, ප 14 33

කැබැල්ල : 109.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත, කෙලින් විවිදේ පිහිටි වරිපණම් නො 207න් කොටසක්
විස්තරය : තාවකාලික ගොඩනැගිල්ලක්, නාන කාමරයක කොටසක්, ඇගිලියක්, තාප්ප 2ක් සහ සරීර ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම
අයිතිකම් කියන්නා : ජේ. ඇම් පිල්වා, සුරා ඉන්ස්ටැක්ටර් මහතා, මාර්ට්ට්ට්
ප්‍රමාණය අ 0, රු 0, ප 33 38.

කැබැල්ල : 110.

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, කැන්ට් ජේසප් විවිගේ පිහිටි වරිපණම් නො 4, 6 සහ 8න් කොටස් සහ කෙලින් විවිගේ පිහිටි වරිපණම් නො 205න් කොටසක්

විස්තරය සඳීර ගොඩනැගිල්ලක්, සඳීර ගොඩනැගිල්ලක කොටසක්, තාවකාලික ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික ගොඩ නැගිල්ලක කොටසක් ඇති ඉඩම

අයිතිකම් කියත්තා. බබ්ලිව් ඉසාඩ් ලොව්, බිංදුණු වැව, බණ්ඩාරවෙල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 15 18

කැබැල්ල : 111.

ඉඩමේ නම කෙලින් විවිගේ පිහිටි වරිපණම් නො 186න් කොටසක්

විස්තරය තාප්පයක් සහ සඳීර ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම

අයිතිකම් කියත්තා. ඇම් රජපාන මාලුට් පිපිස්, ඉඩම

ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 71

කැබැල්ල : 112.

ඉඩමේ නම කෙලින් විවිගේ පිහිටි වරිපණම් නො 174, 178 සහ 180 දරණ ඉඩමවලින් කොටස්

විස්තරය සඳීර ගොඩනැගිලි 2ක කොටස්, තාප්ප 3ක කොටස් ඇති ඉඩම

අයිතිකම් කියත්තා. ඇම් ජේරමියස් පිපිස්, උයන

ප්‍රමාණය අ 0, රු 0, ප 7 07

කැබැල්ල : 113.

ඉඩමේ නම කෙලින් විවිගේ පිහිටි වරිපණම් නො 170 සහ 172 දරණ ඉඩමවලින් කොටස්

විස්තරය සඳීර ගොඩනැගිල්ලක කොටසක් ඇති ඉඩම

අයිතිකම් කියත්තෝ ඇම් ඇස් මොහොමමඩ්, ඇම් ඇම් ජෝ මරික්කර්, ඇම් ඇස් ඇම් සීනි මොහිබින්, ඇම් ඇස් ඇම් සීනි උම්ම, ඇම් ඇස් ඇම් අලි පැරිම, ඇම් ඇස් ඇම් මාරියන් අයිස උම්ම, ඇම් ඇස් ඇම්. මුතු අමින උම්ම, ඇම් පි මුතු තම්මි, ඇම් ඇම් මොහොමමඩ් සුල්ටාන්, ඇස් ඇස් සීනි ජේගු උම්ම, සියලු දෙනාම කජ්රන්කුඩි, රම්නාඩ්, අනුඤ්ඤ ඉන්දියාව, ඇම් ඇස් ඇම් මම සබ්බු, ඇම් ඇම් මොහිබින් පිච්චේ දෙදෙනාම 287, රුවනවත්ත සහ ඇම් පි ඒ සෙයිසාඩ් අබොදෙයාර්, 33, දියාරොල්ල, මොරටුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 72

කැබැල්ල : 114.

මාදන්ගහවත්ත, කෙලින් විවිගේ පිහිටි වරිපණම් නො 189, 191, 193, 195, 197 සහ 199න් කොටස්.

විස්තරය සඳීර ගොඩනැගිලි 2ක කොටස්, තාවකාලික ගොඩ නැගිල්ලක කොටසක්, තාප්පයක කොටසක්, තාප්ප 3ක් සහ ඇගිලියක් ඇති ඉඩම

අයිතිකම් කියත්තා බී. චාල්ස් ඇත්තනි මැන්ඩස්, උයන

ප්‍රමාණය අ 0, රු 0, ප 13 32

- කැබලි 1-10 වම් 1955ක්වූ ජනවාරි මස 19 වැනි දින පූර්වහාන 9 30
කැබලි 11-20 වම් 1955ක්වූ ජනවාරි මස 19 වැනි දින අපරහාන 2 30
කැබලි 21-30 වම් 1955ක්වූ ජනවාරි මස 21 වැනි දින පූර්වහාන 9 30
කැබලි 31-40 වම් 1955ක්වූ ජනවාරි මස 21 වැනි දින අපරහාන 2 30
කැබලි 41-50 වම් 1955ක්වූ ජනවාරි මස 25 වැනි දින පූර්වහාන 9 30
කැබලි 51-60 වම් 1955ක්වූ ජනවාරි මස 25 වැනි දින අපරහාන 2 30
කැබලි 61-70 වම් 1955ක්වූ ජනවාරි මස 27 වැනි දින පූර්වහාන 9 30
කැබලි 71-80 වම් 1955ක්වූ ජනවාරි මස 27 වැනි දින අපරහාන 2 30
කැබලි 81-90 වම් 1955ක්වූ පෙබරවාරි මස 1 වැනි දින පූර්වහාන 9 30
කැබලි 91-100 වම් 1955ක්වූ පෙබරවාරි මස 1 වැනි දින අපරහාන 2 30
කැබලි 101-114 වම් 1955ක්වූ පෙබරවාරි මස 3 වැනි දින පූර්වහාන 9 30

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ඉහත සඳහන් දින සහ එකී වේලාවට කොළඹ කච්චේරියේදී මා සම්මුඛ විආ යුතුයි

තවද වම් 1955ක්වූ ජනවාරි මස 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ට් වි විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උපඒජන් තතුමා වම් 1954ක්වූ නොවැම්බර් මස 6 වැනි දින කොළඹ කච්චේරියේදීය.

අංකය කිව් 4665/ජේ/ඇල්ඇල්බී/388/53

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන * 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් වම් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ජලාගාර නො ඒ 3,732 ගම්—කිරිල්ලපොන්න

කැබැල්ල : 1.

ඉඩමේ නම හැඩවකගහවත්ත, ඇඩමන්ටන් පාරේ පිහිටි වරිපණම් නො. 18 1/1 දරණ ඉඩම

විස්තර මුඩුබිම

අයිතිකම් කියත්තා ඇම් පී ස්පැන්සර් මහත්මයා, 1/1, ඇඩමන්ටන් පාර, කිරිල්ලපොන්න

ප්‍රමාණය අ 0 රු 0, ප 5 25

කැබැල්ල : 2

ඉඩමේ නම හැඩවකගහවත්ත විස්තර පාර

අයිතිකම් කියත්තා ඇම් පී ස්පැන්සර් මහත්මයා 1/1 ඇඩමන්ටන් පාර කිරිල්ලපොන්න

ප්‍රමාණය අ 0 රු 0 ප 5 37

කැබැල්ල : 3.

ඉඩමේ නම හැඩවකගහවත්ත, ඇඩමන්ටන් පාරේ පිහිටි වරිපණම් නො 18 1/2 දරණ ඉඩම

විස්තර ඉඩම සහ ලැලි ගසා අතු සෙවිලි කළ ගොඩනැගිල්ල

අයිතිකම් කියත්තා යෝ ඩී ඩී ඇඩවඩ්, නො 1, ඇඩමන්ටන් පාර, කිරිල්ලපොන්න

ප්‍රමාණය අ 0, රු 0 ප 12 82

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ ජනවාරි මස 5 වැනි දින පූර්වහාන 9 30ට කොළඹ කච්චේරියේදී මා සම්මුඛ විආ යුතුයි

තවද වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ට් වි විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන් තතුමා

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 6 වෙනි දින කොළඹ කච්චේරියේදීය

අංකය ඇල්බී 4724

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානුම්බර කොට්ඨාසයේ පැලිස්පත්තු බටහිර කෝරළේ ඇල්ලේපොලා ගම්මුද්දේ පිහිටි රෝවු පැල්ලසුයේන නමැති ඉඩමෙන් කොටසක්වූ ප්‍රමාණයෙන් අක්කර 0, රු.බී 3, පර්චස් 32 5ක්වූ ඉඩම නොහොත් මූලික ජලාගාර නො ඒ 2,172 ලොට් 1 යනුවෙන් විස්තර කරනලද දුනට පේරාදෙණියේ හේන්දෙණියේ කොටුදෙණියෙහි පදිංචි කේ බබ්ලිව් ඇම් කමලා මැණිකෝ විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954෧෪ දෙසැම්බර් මස 21වෙනි දින පෙරවර 10 30ට මහනුවර කම්වේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1954෧෪ දෙසැම්බර් මස 14වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගියන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

රේන් රයිඩ්
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආඥාවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 3 වැනි දින
මහනුවර කම්වේරියේදීය

අංකය ඇල් ඩී 702/ඇල් ෮

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආඥාව අදාළකරන බැව් 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
ඉඩමේ නම හේවන්වැව පහන—මුල් ජලාත් නො 1,689 ලොට් 3 සහ 4 කැබලි

ප්‍රමාණය අක්කර 0, රූ. 2, පර්චස් 15 1/2
පිහිටීම මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොට්ඨාසයේ උඩපතේ කෝරළේ කබ්දෙරපිටිය ඉහලගම ගමේ

විස්තර ලොට් 3—තේ අවුරුදු 25යි, තාවකාලික වැසිකිලි 2ක් සහ අවුරුදු 4 ඇති අඹගහක් වේ
ලොට් 4—තේ අවුරුදු 25යි, ඉැවිලිය 7යි, ටර්පන් ටයිත් 5 සහ අවුරුදු 10 ඇති අඹගහක් වේ

අයිතිකම් කියන්නා කන්දසම් සුප්පසියා පුඩවමය

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ දෙසැම්බර් මස 27 වෙනි දින ලද්දේ 10ට නුවරඑළිය කම්වේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954ක්වූ දෙසැම්බර් මස 20වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගියන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සී ජේ සේරසිංහ,
නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආඥාවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 28වෙනි දින
නුවරඑළිය කම්වේරියේදීය

ආණ්ඩුවේ කටයුත්තකට එ නම් —නාලකුමය ජලාග ව්‍යාපාරය පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස '203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ' පස්වෙනි කාණ්ඩයේ කරතිබෙන පංශාර්තුවල ප්‍රකාරයට ඉඩම් - හා ඉඩම් සංවිධිනය පිළිබඳ ඇමතිතුමාගෙන්, නිසිආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම් —
අවසාන ගම් සිතියමේ නො 31 අතිරේක නො 1 ගම—වල්මෝරුව

කැබැල්ල : 392.

ඉඩමේ නම පල්ලේ මැටිහක්කේ කුඹුර
විස්තරය මඩකුඹුර
අයිතිකම්, කියන්නා හීන්බණ්ඩා රත්නායක
ප්‍රමාණය අ 0 රූ 3, ප 27

කැබැල්ල : 393

ඉඩමේ නම පල්ලේ මැටිහක්කේ කුඹුර
විස්තරය අවුරුදු 5ක් වයසැති පුත්තේදැල්ල ගස් 3ක් ඇති මඩකුඹුර.
අයිතිකම් කියන්නා අයිතිසිංහ මුදියන්සේලාගේ හීන්බණ්ඩා
ප්‍රමාණය අ 0, රූ, 2, ප 10.

කැබැල්ල : 394.
ඉඩමේ නම මැටිහක්කේ කුඹුර.
විස්තරය අවුරුදු 5ක් වයසැති පුත්තේදැල්ල ගසක් ඇති මඩකුඹුර.
අයිතිකම් කියන්නා පහලගෙදර මුදියන්සේ.
ප්‍රමාණය අ 0, රූ 1, ප 6

කැබැල්ල : 395
ඉඩමේ නම මැටිහක්කේ කුඹුර
විස්තරය මඩකුඹුර
අයිතිකම් කියන්නා හීන්බණ්ඩා රත්නායක.
ප්‍රමාණය අ 0, රූ 1, ප 25

කැබැල්ල : 396.
ඉඩමේ නම මැටිහක්කේ පිල්ලැව.
විස්තරය මඩකුඹුර (අත්හරින ලද)
අයිතිකම් කියන්නා පහලගෙදර මුදියන්සේ
ප්‍රමාණය අ 0, රූ 0, ප 23

කැබැල්ල : 397.
ඉඩමේ නම : හේනමඩහේන
විස්තරය : හේන
අයිතිකම් කියන්නෝ ලියනගෙදර ලොකුමැණිකා සහ ලියනගෙදර දිසානායක
ප්‍රමාණය අ 1, රූ 1, ප 5

කැබැල්ල : 403.
ඉඩමේ නම හේනමඩහේන
විස්තරය : හේන
අයිතිකම් කියන්නෝ වටවනගෙදර කළුබණ්ඩා, වටවනගෙදර උක්කුබණ්ඩා සහ දඹගහගෙදර අප්පුහම්
ප්‍රමාණය අ. 0, රූ 2, ප 31

කැබැල්ල : 403 1/2
ඉඩමේ නම හේනමඩහේන, මැටිහක්කේ කුඹුර
විස්තරය : හේන සහ මඩකුඹුර
අයිතිකම් කියන්නෝ කුලතුංග මුදියන්සේලාගේ රම්මැණිකා, කුලතුංග මුදියන්සේලාගේ අප්පුහම් සහ කුලතුංග මුදියන්සේලාගේ ලොකුමැණිකා.

ප්‍රමාණය මඩකුඹුර අ 0, රූ 1, ප 16; හේන අ 0, රූ 0, ප. 24
එකතුව : අ. 0, රූ 2, ප. 0.

කැබැල්ල : 404.
ඉඩමේ නම හේනමඩහේන
විස්තරය : හේන
අයිතිකම් කියන්නා දඹගහගෙදර උක්කු බණ්ඩා
ප්‍රමාණය අ 0, රූ 0, ප 14

කැබැල්ල 405
ඉඩමේ නම මැටිහක්කේ කුඹුර.
විස්තරය මඩකුඹුර
අයිතිකම් කියන්නෝ එච් ජී කළුමැණිකා සහ හේරත් මුදියන්සේලාගේ දඹගහගෙදර පුංචිමැණිකා
ප්‍රමාණය අ 0, රූ 1, ප 27

කැබැල්ල : 406.
ඉඩමේ නම මැටිහක්කේ කුඹුර
විස්තරය මඩකුඹුර
අයිතිකම් කියන්නෝ කේ රත්මැණිකා, කේ. අප්පුහම් සහ කේ ලොකුමැණිකා
ප්‍රමාණය අ 0, රූ 0, ප 28

කැබැල්ල : 407.
ඉඩමේ නම මැටිහක්කේ කුඹුර
විස්තරය මඩකුඹුර.
අයිතිකම් කියන්නා ඩී. ඇම් පුංචිබණ්ඩා.
ප්‍රමාණය අ 0, රූ. 1, ප 22.

කැබැල්ල : 407 1/2.
 ඉඩමේ නම : මැටිහක්කෝකුඹුර
 විස්තරය : මඩකුඹුර.
 අයිතිකම් කියන්නෝ : හේරත් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා සහ වට්ටානෝගෙදර කළුබණ්ඩා.
 ප්‍රමාණය අ 0, රු 0, ප. 19

කැබැල්ල : 408.
 ඉඩමේ නම : මැටිහක්කෝකුඹුර
 විස්තරය : මඩකුඹුර.
 අයිතිකම් කියන්නා : මේල්පිටියේ පදිංචි දඹගහගෙදර බිසෝ මැණිකා
 ප්‍රමාණය අ 0, රු 2, ප 0

කැබැල්ල : 408 1/2.
 ඉඩමේ නම : වම්බොවුගලහේන
 විස්තරය : හේන
 අයිතිකම් කියන්නෝ : කේ ඇම රත්මැණිකා සහ කේ ඇම, අප්පුහාමි
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 29

කැබැල්ල : 409.
 ඉඩමේ නම : මැටිහක්කෝකුඹුර
 විස්තරය : මඩකුඹුර සහ අතහැර දැමූ මඩකුඹුර
 අයිතිකම් කියන්නෝ : දඹගහගෙදර උක්කුබණ්ඩා සහ දඹගහ ගෙදර අප්පුහාමි
 ප්‍රමාණය අ 0, රු 2, ප 6
 [මඩකුඹුර අ 0, රු 2, ප 3, මඩකුඹුර (අතහැර දැමූ) අ 0, රු 0, ප 3, එකතුව අ 0, රු 2, ප 6]

කැබැල්ල : 410.
 ඉඩමේ නම : මැටිහක්කෝකුඹුර
 විස්තරය : මඩකුඹුර සහ අත හරිනලද මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා : හේනායලාගෙදර කළුබණ්ඩා.
 ප්‍රමාණය අ 0, රු 2, ප. 6
 [මඩකුඹුර අ 0, රු 1, ප 38, මඩකුඹුර (අතහරින ලද) අ 0, රු 0, ප. 8, එකතුව අ 0, රු 2, ප 6]

කැබැල්ල : 411.
 ඉඩමේ නම : වම්බොවුගලහේන
 විස්තරය : හේන
 අයිතිකම් කියන්නෝ : වට්ටානෝගෙදර කළුබණ්ඩා සහ වට්ටානෝ ගෙදර උක්කුබණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 2, ප. 10.

කැබැල්ල : 412.
 ඉඩමේ නම : මැටිහක්කෝකුඹුර
 විස්තරය : මඩකුඹුර සහ මඩකුඹුර (අතහරින ලද)
 අයිතිකම් කියන්නා : තීන්බණ්ඩා රත්නායක
 ප්‍රමාණය අ 0, රු 2, ප 29
 [මඩකුඹුර අ 0, රු 2, ප 23, මඩකුඹුර (අතහරින ලද) අ 0, රු 0, ප 6, එකතුව අ 0, රු 2, ප 29]

කැබැල්ල : 413.
 ඉඩමේ නම : මැටිහක්කෝකුඹුර
 විස්තරය : මඩකුඹුර සහ මඩකුඹුර (අතහරින ලද)
 අයිතිකම් කියන්නෝ : අබේසිංහ මුදියන්සේලාගේ අප්පුහාමි, දඹගහගෙදර ලොකුමුදියන්සේ සහ දඹගහගෙදර උක්කුබණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 1, ප 32
 [මඩකුඹුර අ 0, රු 1, ප 26, මඩකුඹුර (අතහරින ලද) අ 0, රු 0, ප 6, එකතුව අ 0, රු 1, ප 32]

කැබැල්ල : 414.
 ඉඩමේ නම : මැටිහක්කෝකුඹුර
 විස්තරය : මඩකුඹුර සහ මඩකුඹුර (අතහරින ලද)
 අයිතිකම් කියන්නා : රත්නායක මුදියන්සේලාගේ තීන්බණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 30
 [මඩකුඹුර අ 0, රු 0, ප 23, මඩකුඹුර (අතහරින ලද) අ 0, රු 0, ප. 7, එකතුව අ 0 රු, 0, ප. 30]

කැබැල්ල : 415.
 ඉඩමේ නම : මැටිහක්කෝකුඹුර.
 විස්තරය : මඩකුඹුර සහ මඩකුඹුර (අතහරින ලද).
 අයිතිකම් කියන්නෝ : හේරත් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා, දඹගහගෙදර මුදියන්සේ, අබේසිංහ මුදියන්සේලාගේ අප්පුහාමි සහ කුලතුංග මුදියන්සේලාගේ රම්මැණිකා
 ප්‍රමාණය අ 0, රු. 1, ප 37.
 (මඩකුඹුර අ 0, රු. 1, ප 21, මඩඅතහරින ලද මඩකුඹුර අ 0, රු 0, ප 16; එකතුව අ 0, රු 1, ප 37)

කැබැල්ල : 416
 ඉඩමේ නම : මැටිහක්කෝ කමත
 විස්තරය : කමත
 අයිතිකම් කියන්නෝ : හේරත් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා සහ අනික් අය
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප 17

කැබැල්ල : 417.
 ඉඩමේ නම : කරකොලයායහේන
 විස්තරය : හේන
 අයිතිකම් කියන්නෝ : ලියනගෙදර ලොකුමැණිකා සහ ලියනගෙදර දිසානායක
 ප්‍රමාණය අ 1, රු 1, ප 18

කැබැල්ල : 418.
 ඉඩමේ නම : කරකොලයායහේන
 විස්තරය : හේන
 අයිතිකම් කියන්නා : මහනුවර මාර්කට්ටි ජී කේ බිබ්ලිමි ගුණදස
 ප්‍රමාණය අ 1, රු 3, ප 25

කැබැල්ල : 419
 ඉඩමේ නම : කරකොලයායහේන
 විස්තරය : හේන
 අයිතිකම් කියන්නෝ : හේරත් මුදියන්සේලාගේ අප්පුහාමි, හේරත් මුදියන්සේලාගේ සුචිරාල සහ හේරත් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා
 ප්‍රමාණය අ 1, රු 0, ප 6

කැබැල්ල : 420.
 ඉඩමේ නම : කරකොලයායහේන
 විස්තරය : හේන
 අයිතිකම් කියන්නා : ජී. කේ පියසේන
 ප්‍රමාණය අ 1, රු 3, ප 19

කැබැල්ල : 422
 ඉඩමේ නම : කරකොලයාය
 විස්තරය : අවුරුදු 2ක් පමණ ඇති කොස් ගස් 13ක්ද පොල් ගස් 10ක්ද කජු ගස් 7ක්ද දෙහිගස් 1ක් සහ අවුරුදු 10ක් ඇති අඹ ගසක්ද තිබේ
 අයිතිකම් කියන්නා : ජී කේ පියසේන
 ප්‍රමාණය අ 1, රු 2, ප 7.

කැබැල්ල : 423.
 ඉඩමේ නම : කරකොලයාය
 විස්තරය : හේන
 අයිතිකම් කියන්නෝ : ලියනගෙදර ලොකුමැණිකා සහ ලියනගෙදර දිසානායක
 ප්‍රමාණය අ 1, රු 1, ප 13

කැබැල්ල : 423 1/2.
 ඉඩමේ නම : කරකොලයාය
 විස්තරය : හේන.
 අයිතිකම් කියන්නෝ : දිසානායක මුදියන්සේලාගේ අප්පුහාමි, දඹගහගෙදර මුදියන්සේ සහ දඹගහගෙදර උක්කු බණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 0 ප 14

කැබැල්ල : 424.
 ඉඩමේ නම : එදන්වුකොට්ටේන.
 විස්තරය : හේන
 අයිතිකම් කියන්නා : දඹගහගෙදර මුදියන්සේ
 ප්‍රමාණය අ 1, රු 0, ප 28.

කැබැල්ල : 425.

ඉඩමේ නම : පල්ලේවෙල එදන් හුකොටේ කුඹුර

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ දඹලහගොදර මුදියන්සේ, දඹලහගොදර උක්කු බණ්ඩා සහ දඹලහගොදර කළු බණ්ඩා

ප්‍රමාණය : අ 0, රු 2, ප 24

කැබැල්ල : 426

ඉඩමේ නම : පල්ලේවෙල

විස්තරය : මඩකුඹුර යහ සේන

අයිතිකම් කියන්නා ගුරුන්කහල ගොදර විකිරි අප්පු

ප්‍රමාණය අ 1 රු 1, ප 4

(මඩකුඹුර අ 1, රු 0, ප 33, සේන අ 0, රු 0, ප 11, එකතුව අ 1, රු 1, ප 4)

කැබැල්ල : 427

ඉඩමේ නම : පල්ලේවෙලකුඹුර

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නා ලියනගොදර කිරිබණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු 1, ප 14

කැබැල්ල : 428.

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර.

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නා ගුරුන්කහල ගොදර අන්දිරිස්සාමි

ප්‍රමාණය අ 0, රු 1, ප 20

කැබැල්ල : 429.

ඉඩමේ නම : උනුමේතැන්නකුඹුර

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ : බන්තක මුදියන්සේලාගේ පුංචි බණ්ඩා සහ සේරන් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 6

කැබැල්ල : 430.

ඉඩමේ නම : උනුමේතැන්නකුඹුර

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නා සේරන් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 31.

කැබැල්ල : 431.

ඉඩමේ නම : උනුමේතැන්නකුඹුර

විස්තරය : අතහරින ලද මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ බන්තක මුදියන්සේලාගේ පුංචි බණ්ඩා සහ ලියනගොදර රම්මැණිකා

ප්‍රමාණය අ 0, රු 1, ප 34

කැබැල්ල : 432.

ඉඩමේ නම : උනුමේතැන්නකුඹුර.

විස්තරය : මඩකුඹුර.

අයිතිකම් කියන්නෝ දඹලහගොදර සිංහිරි අම්මා සහ දඹලහගොදර පුංචි බණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 21

කැබැල්ල : 433

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නා : බන්තක මුදියන්සේලාගේ පුංචි බණ්ඩා.

ප්‍රමාණය අ 0, රු. 3, ප 6

කැබැල්ල : 435.

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර.

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නා : ඉහලටටවන ගොදර මුදියන්සේ සහ රත්නායක මුදියන්සේලාගේ හීන්බණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු 1, ප 25

කැබැල්ල : 436.

ඉඩමේ නම : ගොඩකුඹුර

විස්තරය : අතහරින ලද මඩකුඹුර

අයිතිකම් කියන්නා : සේරන් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා.

ප්‍රමාණය අ 0, රු 1, ප. 1

කැබැල්ල : 437.

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ හේරන් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා, දඹලහගොදර හීන් උක්කු බණ්ඩා සහ බන්තක මුදියන්සේලාගේ පුංචි බණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු 1, ප 21

කැබැල්ල : 438

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ. දඹලහගොදර උක්කු බණ්ඩා, දඹලහගොදර මුදියන්සේ සහ දඹලහගොදර අප්පුසාමි.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

කැබැල්ල : 439.

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර.

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ දඹලහගොදර සිංහිරි අම්මා සහ දඹලහගොදර පුංචි බණ්ඩා

ප්‍රමාණය අ. 0, රු 2, ප 9

කැබැල්ල : 439½.

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ අදිකාරම් මුදියන්සේලාගේ දඹලහගොදර කිරි බණ්ඩා සහ දිසානායක මුදියන්සේලාගේ කළු බණ්ඩා.

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 26

කැබැල්ල : 440.

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර ගොඩකුඹුර අඹලහගොදරදේවේන

විස්තරය : මඩකුඹුර අතහරින ලද මඩකුඹුර සහ සේන

අයිතිකම් කියන්නෝ. ලියනගොදර ලොකුමැණිකා, ලියනගොදර දිසානායක සහ ලියනගොදර රම්මැණිකා

ප්‍රමාණය අ. 1, රු 3, ප 4

(මඩකුඹුර අ 1, රු 0, ප 13, අතහරින ලද කුඹුර අ 0, රු. 1, ප. 19, සේන අ 0, රු 1, ප 12, එකතුව අ 1. රු 3, ප 4)

කැබැල්ල : 441.

ඉඩමේ නම : වැලිගොඩගේන

විස්තරය : සේන

අයිතිකම් කියන්නා රත්නායක මුදියන්සේලාගේ හීන් බණ්ඩා රත්නායක.

ප්‍රමාණය අ 0, රු 1, ප 21

කැබැල්ල : 442.

ඉඩමේ නම : වැලිගොඩගේන

විස්තරය අවුරුදු 15ක් පමණ ඇති කොස් ගස් 13ක් සහ පොල් ගස් 26ක්ද අවුරුදු 10ක් පමණ ඇති අඹගස් 2ක්ද කිතුල් ගස්ක්ද දෙවම් ගස් 3ක් සහ දෙති ගස් 3ක්ද අවුරුදු 8ක් ඇති හල්මිල්ල ගස් 11ක් සහ අවුරුදු 5ක් ඇති කොට්ට ගස් 9ක්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නෝ අබේසිංහ මුදියන්සේලාගේ අප්පුසාමි සහ එම ගුණවර්ධන

ප්‍රමාණය අ 0, රු 2, ප 26

කැබැල්ල : 443.

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර

විස්තරය : මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ අබේසිංහ මුදියන්සේලාගේ හීන් බණ්ඩා, දඹලහගොදර මුදියන්සේ, හේරන් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා, කුලතුංග මුදියන්සේලාගේ රම්මැණිකා සහ කුලතුංග මුදියන්සේලාගේ අප්පුසාමි

ප්‍රමාණය. අ 0, රු 1, ප. 18.

කැබැල්ල : 444.

ඉඩමේ නම : පල්ලේවෙල කුඹුර

විස්තරය : මඩකුඹුර.

අයිතිකම් කියන්නා බන්තක මුදියන්සේලාගේ පුංචි බණ්ඩා.

ප්‍රමාණය අ 0, රු 0 ප. 31

කැබැල්ල : 445.

ඉඩමේ නම පල්ලේවෙල කුඹුර

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ වටවානේ ගෙදර කළු බණ්ඩා, හේරන් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා, කුලතුංග මුදියන්සේලාගේ රම් මැණිකා, කුලතුංග මුදියන්සේලාගේ අප්පුහම් සහ කුලතුංග මුදියන්සේලාගේ ලොකු මැණිකා

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 1

කැබැල්ල : 446

ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නා ලියනගෙදර හිංගිරිබණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 25

කැබැල්ල : 447.

ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර

විස්තර මඩකුඹුර.

අයිතිකම් කියන්නෝ වටවානේගෙදර කළුබණ්ඩා, හේරන් මුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා, කුලතුංග මුදියන්සේලාගේ රම් මැණිකා, කුලතුංග මුදියන්සේලාගේ අප්පුහම් සහ කුලතුංග මුදියන්සේලාගේ ලොකු මැණිකා

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 25

කැබැල්ල : 448.

ඉඩමේ නම වැලිගොඩවත්ත

විස්තර අවුරුදු 22ක් ඇති පොල්ගස් 26ක් සහ කොස් ගස් 3ක්ද අවුරුදු 4ක දෙල් ගසක්ද අවුරුදු 5ක් ඇති පුවක් ගසක්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා අබේසිංහ මුදියන්සේලාගේ හීන්බණ්ඩා

ප්‍රමාණය අ. 0, රු. 1, ප 26

කැබැල්ල : 449.

ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර.

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නා බී ඇම් හිංගිරිබණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු. 2, ප 39

කැබැල්ල : 450.

ඉඩමේ නම ගොඩකුඹුර

විස්තර අනාභිජනලද මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ අබේසිංහ මුදියන්සේලාගේ අප්පුහම්, අබේසිංහ මුදියන්සේලාගේ හීන්බණ්ඩා සහ අබේසිංහ මුදියන්සේලාගේ ගුණවඩින

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 31

කැබැල්ල : 451.

ඉඩමේ නම අඹගස්ලත්දේහේන

විස්තර හේන

අයිතිකම් කියන්නෝ දෙඹගහගෙදර උක්කුබණ්ඩා, දෙඹගහ ගෙදර කළුබණ්ඩා සහ දෙඹගහගෙදර අප්පුහම්.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 25

කැබැල්ල : 452.

ඉඩමේ නම ගොඩකුඹුර.

විස්තර අනාභිජනලද මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ දෙඹගහගෙදර ලොකුමුදියන්සේ සහ පහළගෙදර හිංගිරිබණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 39

කැබැල්ල : 453

ඉඩමේ නම අඹගහලත්දේහේන

විස්තර අවුරුදු 35කට පෙර අනාභිජන ලද හේන (වී ගොවිතැන් කරනලද)

අයිතිකම් කියන්නා වටවානේගෙදර හිංගිරිමැණිකා

ප්‍රමාණය අ 0, රු. 1, ප. 21

කැබැල්ල : 454.

ඉඩමේ නම අඹගස්ලත්ද

විස්තර අවුරුදු 10ක් ඇති පොල්ගස් 9ක්ද කිතුල්ගස් 3ක්ද කොස් ගස් 11ක්ද දොඩම් ගස් 3ක්ද කපුගසක් සහ කොට්ට ගස් 8ක් ඇති ඉඩම

අයිතිකම් කියන්නෝ අබේසිංහ මුදියන්සේලාගේ හීන්බණ්ඩා සහ අබේසිංහ මුදියන්සේලාගේ ගුණවඩින

ප්‍රමාණය අ 0, රු. 2 ප 2

කැබැල්ල : 455

ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ ලියනගෙදර ලොකුමැණිකා, ලියනගෙදර දිසානායක සහ ලියනගෙදර රම්මැණිකා

ප්‍රමාණය අ 0, රු. 2, ප 10

කැබැල්ල : 456.

ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ දඹගහගෙදර හිංගිරි අම්මා, හේරන් මුදියන්සේලාගේ හිංගිරි අම්මා සහ පරනගම පල්ලේපොල දිසානායක මුදියන්සේලාගේ විහිටිබණ්ඩා

ප්‍රමාණය අ 0 රු. 2, ප 9

කැබැල්ල : 457.

ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර.

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ අදිකාරනායක මුදියන්සේලාගේ දඹගහ ගෙදර ලොකු උක්කු බණ්ඩා, අදිකාරනායක මුදියන්සේලාගේ දඹගහ ගෙදර හිංගිරි බණ්ඩා සහ අදිකාරනායක මුදියන්සේලාගේ දඹගහ ගෙදර මුතුමැණිකා

ප්‍රමාණය අ 0, රු. 1, ප. 29

කැබැල්ල : 458.

ඉඩමේ නම වැලිගොඩවත්ත

විස්තර අවුරුදු 20ක් පමණ ඇති පොල් ගස් 2ක්ද අවුරුදු 7ක් ඇති පොල් ගස් 2ක් සහ ලුණුමිදුල්ල ගස් 2ක්ද අවුරුදු 5ක් ඇති මාරු ගස් 1ක් සහ අවුරුදු 3ක් ඇති කිතුල් ගස් 1ක්ද ඇති ඉඩම

අයිතිකම් කියන්නා බත්තක මුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා.

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 5

කැබැල්ල : 459

ඉඩමේ නම වැලිගොඩවත්ත, අඹගස්ලත්ද, පල්ලේවෙලකුඹුර

විස්තර වහාවක් නොමැති ඉඩම සහ මඩ කුඹුර.

අයිතිකම් කියන්නෝ ලියනගෙදර ලොකු මැණිකා, ලියනගෙදර දිසානායක සහ ලියනගෙදර රම්මැණිකා

ප්‍රමාණය අ 0, රු. 2, ප 19

කැබැල්ල 462.

ඉඩමේ නම අඹගස්ලත්ද

විස්තර හේන

අයිතිකම් කියන්නෝ දඹගහගෙදර අප්පුහම්, දඹගහගෙදර මුදියන්සේ, දඹගහගෙදර හීන් මුදියන්සේ, හේරන්ගෙදර අප්පුහම් සහ හේරන්ගෙදර උක්කු බණ්ඩා.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6

කැබැල්ල : 464.

ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නෝ ලියනගෙදර ලොකු මැණිකා, ලියනගෙදර දිසානායක සහ ලියනගෙදර රම්මැණිකා

ප්‍රමාණය අ 0, රු. 1, ප. 21

කැබැල්ල : 465

ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නා දඹගහගෙදර ලොකු මුදියන්සේ

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 20

කැබැල්ල : 466.

ඉඩමේ නම වැලිගොඩවත්ත

විස්තර අවුරුදු 6ක් ඇති කොට්ට ගස් 3ක් ඇති ඉඩම

අයිතිකම් කියන්නෝ දඹගහගෙදර කළුබණ්ඩා, දඹගහගෙදර මුදියන්සේ

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6

කැබැල්ල : 467.
 ඉඩමේ නම වැලිගොඩගේන
 විස්තර හේන
 අයිතිකම් කියන්නා හේරත් මුදියන්සේලාගේ පුංචිරාල
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 8

කැබැල්ල : 468.
 ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර
 විස්තර සිමෙන්තියෙන් බඳින ලද ශ්‍රීදක් ඇති මඩකුඹුර.
 අයිතිකම් කියන්නා. ඩී ජී උක්කුබණ්ඩා සහ වෙන අයෙක්
 (ශ්‍රීද ගම්කායකී සහව මගින් සාදවන ලදී)
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල : 470
 ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර.
 විස්තර මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා. දඹගහගෙදර උක්කුබණ්ඩා, දඹගහගෙදර
 ලොකු බණ්ඩා, දඹගහගෙදර සිංහිරිබණ්ඩා සහ දඹගහගෙදර
 මුතුමැණිකා
 ප්‍රමාණය. අ 0, රු 1, ප 35

කැබැල්ල : 471.
 ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර.
 විස්තර මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා හේරත් මුදියන්සේලාගෙදර පුංචිරාල,
 හේරත් මුදියන්සේලාගෙදර අප්පුහාමි, හේරත් මුදියන්සේලා
 ගෙදර උක්කුබණ්ඩා සහ බත්තක මුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා,
 ප්‍රමාණය අ 0, රු 2, ප. 11.

කැබැල්ල : 472
 ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර
 විස්තර. මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා ලියනගෙදර සිංහිරිඅම්මා
 ප්‍රමාණය අ 0, රු. 1, ප. 3.

කැබැල්ල : 473.
 ඉඩමේ නම වැවවත්ත.
 විස්තර අවුරුදු 40ක් ඇති පොල්ගස් 3ක්ද කොස් ගස් 2ක්ද
 පුවක්ගස් 3ක් සහ අම් ගසක්ද ඇති ඉඩම
 අයිතිකම් කියන්නා හේරත් මුදියන්සේලාගේ පුංචිරාල සහ
 හේරත් මුදියන්සේලාගේ අප්පුහාමි
 ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 26

කැබැල්ල : 474.
 ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර
 විස්තර අවුරුදු 50ක් ඇති පොල් ගසක් ඇති මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා බත්තක මුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 2, ප. 26

කැබැල්ල : 475
 ඉඩමේ නම පල්ලේවෙලකුඹුර
 විස්තර මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා අමෙසිංහ මුදියන්සේලාගේ හීන්බණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 1, ප 7

කැබැල්ල : 476
 ඉඩමේ නම හාලිඇලකුඹුර
 විස්තර මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා ඒ ඇම් ගුණවර්ධන
 ප්‍රමාණය අ 0, රු 1, ප 7

කැබැල්ල : 477.
 ඉඩමේ නම හාලිඇලකුඹුර
 විස්තර. මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා අයි බබ්ලිම් උක්කුබණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 1, ප 11.

කැබැල්ල : 478.
 ඉඩමේ නම හාලිඇලකුඹුර.
 විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නා ඩී ජී මුදියන්සේ, ඒ ඇම් හීන්බණ්ඩා,
 හේ ඇම් රම්මැණිකා සහ එච් ජී උක්කුබණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 2, ප 2

කැබැල්ල : 479.
 ඉඩමේ නම හාලිඇලකුඹුර
 විස්තර : මඩකුඹුර.
 අයිතිකම් කියන්නා ඩී ජී මුදියන්සේ, ඩී ජී උක්කුබණ්ඩා
 සහ ඩී ජී හීන් උක්කුබණ්ඩා.
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 34

කැබැල්ල 480.
 ඉඩමේ නම පල්ලේකොරදෙනියකුඹුර
 විස්තර මඩකුඹුර සහ අත්හරින ලද මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා ඩී ඇම් අප්පුහාමි, ඩී ඇම් ලොකුබණ්ඩා,
 ඒ. ඇම් අප්පුහාමි, ඒ. ඇම් උක්කුබණ්ඩා, ඩී ජී. උක්කුබණ්ඩා, ඩී
 ජී මුදියන්සේ සහ ඩී ජී ලොකුමුදියන්සේ
 ප්‍රමාණය අ. 0, රු 3, ප 15

කැබැල්ල : 483.
 ඉඩමේ නම බබරගහඇලගේන
 විස්තර හේන
 අයිතිකම් කියන්නා එච් පුංචිරාල
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 3

කැබැල්ල 484
 ඉඩමේ නම බබරගහඇලගේන
 විස්තර හේන
 අයිතිකම් කියන්නා ඩී ඇම් සිංහිරිබණ්ඩා.
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 4

කැබැල්ල : 485.
 ඉඩමේ නම බබරගහඇලගේන
 විස්තර හේන
 අයිතිකම් කියන්නා ඩී ඇම් පුංචිබණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 2

කැබැල්ල : 486.
 ඉඩමේ නම බබරගහඇලගේන.
 විස්තර හේන
 අයිතිකම් කියන්නා එච් ජී උක්කුබණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 2

කැබැල්ල : 487.
 ඉඩමේ නම : බබරගහඇලගේන
 විස්තර හේන.
 අයිතිකම් කියන්නා ජී. පිකිරිඅප්පු
 ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 9

කැබැල්ල : 488
 ඉඩමේ නම බබරගහඇලගේන
 විස්තර හේන
 අයිතිකම් කියන්නා ඩී. ඇම් පුංචිබණ්ඩා
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 9.

කැබැල්ල : 490
 ඉඩමේ නම බබරගහඇලලේකුඹුර
 විස්තර. මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා බබ්ලිම් පුංචිරාල සහ බබ්ලිම් මැණික්රාල.
 ප්‍රමාණය. අ 0 රු 1 ප 26

කැබැල්ල : 491.
 ඉඩමේ නම බබරගහඇලලේකුඹුර
 විස්තර මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා එච් අප්පුහාමි,
 ප්‍රමාණය අ 0, රු. 1, ප 17

කැබැල්ල : 492.
 ඉඩමේ නම බබරගහඇලලේකුඹුර
 විස්තර මඩකුඹුර
 අයිතිකම් කියන්නා එච්. බී රත්නායක
 ප්‍රමාණය අ 0, රු 0, ප 27.

කැබැල්ල : 493.

ඉඩමේ නම : බබරගහඇලේකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තා එච් උක්කුබණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 17

කැබැල්ල : 494.

ඉඩමේ නම : බබරගහඇලේකුඹුර.
විස්තර මඩකුඹුර.
අයිතිකම් කියත්තා එච් ජී අප්පුහාමි.
ප්‍රමාණය අ 0, රු 1, ප. 18

කැබැල්ල : 495.

ඉඩමේ නම : බබරගහඇලේකුඹුර
විස්තර . මඩකුඹුර.
අයිතිකම් කියත්තා එච්. බී රත්නායක.
ප්‍රමාණය අ 0, රු 1, ප 25

කැබැල්ල : 496.

ඉඩමේ නම : බබරගහඇලේකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තා එච් උක්කුබණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 36

කැබැල්ල : 497.

ඉඩමේ නම : බබරගහඇලේකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තා බී ඇම්. සිංහිපිබණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු. 1, ප 18

කැබැල්ල : 498.

ඉඩමේ නම : බබරගහඇලේකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තෝ බී ඇම් සිංහිපිබණ්ඩා සහ බී. ඇම් පුංචි අම්මා
ප්‍රමාණය අ 0, රු 2 ප 2

කැබැල්ල : 499.

ඉඩමේ නම : බබරගහඇලේකුඹුර.
විස්තර මඩකුඹුර.
අයිතිකම් කියත්තා දිසානායකමුදියන්සේලාගේ අප්පුහාමි
ප්‍රමාණය අ 0, රු 0, ප 38

කැබැල්ල : 500.

ඉඩමේ නම : බබරගහඇලේකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තෝ බන්තකමුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා, හේරත් මුදියන්සේලාගේ පුංචිරාජ, හේරත් මුදියන්සේලාගේ අප්පුහාමි සහ හේරත් මුදියන්සේලාගේ උක්කුබණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 3, ප 23

කැබැල්ල : 501.

ඉඩමේ නම : වරගොල්ලෙයාගේහේන
විස්තර හේන
අයිතිකම් කියත්තෝ දඹගහගෙදර උක්කුබණ්ඩා, දඹගහගෙදර මුදියන්සේ.
ප්‍රමාණය අ 0, රු 1, ප 1

කැබැල්ල : 502.

ඉඩමේ නම : වැලිපැලේකුඹුර
විස්තර : මඩකුඹුර
අයිතිකම් කියත්තෝ දිසානායකමුදියන්සේලාගේ ලොකුබණ්ඩා, දිසානායකමුදියන්සේලාගේ ජී.ඒ.අම්මා
ප්‍රමාණය අ 0, රු 2, ප 15

කැබැල්ල : 503.

ඉඩමේ නම : වැලිපැලේකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තා : වල්මෝරුවේ පන්සල (ප්‍රධාන භාරකාර නැන වල්මෝරුව පන්සලේ ඥාතාරාකාර සමාජික වහන්සේ)
ප්‍රමාණය අ 0, රු 1, ප. 31.

කැබැල්ල : 504.

ඉඩමේ නම : වැලිපැලේකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තා : අබේසිංහ මුදියන්සේලාගේ අප්පුහාමි
ප්‍රමාණය අ 0, රු 2, ප. 20

කැබැල්ල : 505.

ඉඩමේ නම : වැලිපැලේකුඹුර
විස්තර මඩකුඹුර.
අයිතිකම් කියත්තා වල්මෝරුවේ පන්සල (ප්‍රධාන භාරකාර නැන වල්මෝරුව පන්සලේ ඥාතාරාකාර සමාජික වහන්සේ).
ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

කැබැල්ල : 506.

ඉඩමේ නම : වරගොල්ලෙයාගේහේන
විස්තර හේන
අයිතිකම් කියත්තෝ වටවනගෙදරකළුබණ්ඩා සහ වටවනගෙදර උක්කු බණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 1, ප 36

කැබැල්ල : 507.

ඉඩමේ නම : වරගොල්ලෙයාගේහේන
විස්තර හේන
අයිතිකම් කියත්තෝ : අදිකාරම්නායකමුදියන්සේලාගේ අප්පුහාමි සහ අදිකාරම්නායකමුදියන්සේලාගේ උක්කුබණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 36.

කැබැල්ල : 508

ඉඩමේ නම : දලුපොතෝකුඹුර.
විස්තර මඩකුඹුර.
අයිතිකම් කියත්තෝ අදිකාරම්නායකමුදියන්සේලාගේ මුදියන්සේ සහ අදිකාරම්නායකමුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 1, ප 1

කැබැල්ල : 509

ඉඩමේ නම : කනුගොල්ලේයාගේහේන
විස්තර හේන
අයිතිකම් කියත්තෝ අබේසිංහ මුදියන්සේලාගේ අප්පුහාමි, අබේ සිංහ මුදියන්සේලාගේ ලුණුවිටින සහ අබේසිංහ මුදියන්සේලාගේ ලොකු මැණිකා.
ප්‍රමාණය අ. 0, රු 1, ප 5

කැබැල්ල : 510.

ඉඩමේ නම : කනුගොල්ලේයාගේහේන
විස්තර හේන
අයිතිකම් කියත්තෝ බී ඇම් අප්පුහාමි සහ අදිකාරම්නායක මුදියන්සේලාගේ මුදියන්සේ.
ප්‍රමාණය අ 0, රු 1, ප 21

කැබැල්ල : 511.

ඉඩමේ නම : දලුපොතෝකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තෝ අදිකාරම්නායකමුදියන්සේලාගේ උක්කු බණ්ඩා, අදිකාරම්නායකමුදියන්සේලාගේ කිපිබණ්ඩා සහ දිසානායක මුදියන්සේලාගේ කළුබණ්ඩා
ප්‍රමාණය අ. 0, රු. 1, ප 25

කැබැල්ල : 512.

ඉඩමේ නම : දලුපොතෝකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තා දිසානායකමුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 1, ප 34.

කැබැල්ල : 513

ඉඩමේ නම : දලුපොතෝකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තා දිසානායකමුදියන්සේලාගේ සිංහිපිඅම්මා, මේල්පිපිය, නාඋල
ප්‍රමාණය අ 0, රු 2, ප 34.

කැබැල්ල 514

ඉඩමේ නම වරායොල්ලේගේත්තයාය
විස්තර හේන
අයිතිකම් කියන්නා අයි බඩලිච්චි කළුබණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 8

කැබැල්ල 515

ඉඩමේ නම දඳුපොහෝකුඹුර
විස්තර මුදුක් ඇති මඩකුඹුර
අයිතිකම් කියන්නා දිසානායකමුදියන්සේලාගේ පුංචිබණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 3 ප 3

කැබැල්ල 516

ඉඩමේ නම දඳුපොහෝකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියන්නා රත්නායකමුදියන්සේලාගේ භීන්බණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 1, ප 11.

කැබැල්ල 517

ඉඩමේ නම දඳුපොහෝකුඹුර
විස්තර මඩකුඹුර.
අයිතිකම් කියන්නා රත්නායකමුදියන්සේලාගේ භීන්බණ්ඩා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

එකතුව: අ. 52, රු. 2, ප. 33.

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලාපනාච නිබේන බව පොදුජනාධිපති දනගැන්ම සඳහා ගවෙති වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ ශාඛදෙනම නමුත්ම නොහොත් තමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1954ක් වූ දෙසැම්බර් මස 22 වෙනි දින පෙරවරු 9ට නාලන්දේ නානායකමළුදි මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අත්දමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනත් ඊට ඇත්තාවූ තමුත්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

ඒ ඇල් පෙරේරා,
මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ නොවැම්බර් මස 6 වැනි දින
මාතලේ කවච්චියේදීය

සම්බන්ධ අංකය ඇල් පී ඒ 69

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරනලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය වූ 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

පොදු කටයුත්ත ගලබොව ඇල පැතිවෙලි බැම සහ ඇලවල් ශාඛදීම සඳහා.

මූලික සිතියමේ නො ඒ 1529 ගම-ලේල්වල ඉහල

කැබැල්ල 1.

ඉඩමේ නම කිතුල්ගහකුඹුර සහ මීල්ලගහකුඹුර
විස්තරය කුඹුර සහ මීටිට-එලවළු සහ වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් තිබේ

අයිතිකම් කියන්නා උනන්විටියේ ජී ඇන් ඩී නාගවත්තා, ලේල්වල ඇල් ජී එලියස්, ඇල් ජී අබේලියස්, කේ ජී බණ්ඩියන් සිල්වා, කේ ජී ජොහානිස්, කේ ජී කොර්නෝලියස්, කේ ජී සිරිසේන සහ පී පී ජී රුබන් (ගවුලේ බුක්ති විදි)

ප්‍රමාණය අ 0, රු 0, ප 332

කැබැල්ල 2.

ඉඩමේ නම ලියද්දෙ කුඹුර
විස්තරය කුඹුරෙහි අවුරුදු 15 වූ පොල්ගසක්ද වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක්ද තිබේ

අයිතිකම් කියන්නා උනන්විටියේ ජී ඇන් ඩී නාගවත්තා; ලේල්වල ඇල් ජී එලියස්, ඇල් ජී අබේලියස්, කේ ජී බණ්ඩියන් සිල්වා, කේ ජී ජොහානිස් සහ පී පී ජී රුබන් (ගවුලේ බුක්ති විදි)

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 163,

කැබැල්ල 3.

ඉඩමේ නම කන්දඅද්දර කුඹුර
විස්තරය කුඹුරෙහි වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් තිබේ

අයිතිකම් කියන්නා ලේල්වල මාලේ ජයවර්ධන, ජේන් ඇලිස් ජයවර්ධන, කේ ජී ජොහානිස්, වැලිස් ජයවර්ධනගෙන් පැවත එන උරුමක්කරයෝ (ගවුලේ බුක්ති විදි)

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 158

කැබැල්ල 4.

ඉඩමේ නම ලොකුගෙ කුඹුර
විස්තරය කුඹුරෙහි වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් තිබේ

අයිතිකම් කියන්නා ලේල්වල ජී ජී ජොහානිස්, ජී ජී දුචින්, ඇල් ජී පියතිස්ස, ඇල් ජී උදයරත්න සහ බැන්විස් ජයවර්ධන (ගවුලේ බුක්ති විදි)

ප්‍රමාණය අ 0, රු 0, ප 279.

කැබැල්ල 5.

ඉඩමේ නම කුරුන්දෙකන්ද
විස්තරය මීටිටෙහි එලවලු තිබේ
අයිතිකම් කියන්නා ලේල්වල, ඇල් ජී උදයරත්න

ප්‍රමාණය අ 0, රු 0, ප 31

කැබැල්ල 6.

ඉඩමේ නම කුරුන්දේඅද්දරමීටිට.
විස්තරය: මීටිටෙහි අවුරුදු 5ක් වූ දෙල්ගස් 5ක්ද කොස් ගසක්ද පොල්ගස් 2ක්ද තිබේ

අයිතිකම් කියන්නා ලේල්වල ඉහල කේ ජී ජොහානිස්
ප්‍රමාණය අ 0, රු 0, ප 9

කැබැල්ල 7.

ඉඩමේ නම කුරුන්දකන්දඅද්දර කුඹුර
විස්තරය කුඹුර, වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් තිබේ

අයිතිකම් කියන්නා ලේල්වල ඒ ගුරුගෙ, කේ ජී අන්දිප්ප්, කේ ජී ජොහානිස්, ඇම් ඩී ජයවර්ධන, කුමාරගේ ජන්දේප්ප්, ඇස් අමරසිංහ (ගවුලේ බුක්ති විදි)

ප්‍රමාණය අ 0 රු 0, ප 268

කැබැල්ල 8.

ඉඩමේ නම හිරිකැටියෙකුඹුර නොහොත් ගමගෙදිවෙල
විස්තරය වේල්ලක් ඇති කුඹුර
අයිතිකම් කියන්නා ලේල්වල පහල ඩී සී මහලියන

ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

කැබැල්ල 9

ඉඩමේ නම හිරිකැටියෙකුඹුර
විස්තරය කුඹුර සහ මීටිට, වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් තිබේ

අයිතිකම් කියන්නා ගාල්ලේ හිරිඹුර පාරේ ජී ඩී ඇස් කරුණා තිලක සහ ගාල්ලේ ඇත්තිලියොඩ බිබ්ලිච් ජී ඇන් පෙරේරා මහත්මිය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 175

කැබැල්ල 10

ඉඩමේ නම හිරිකැටියෙකුඹුර
විස්තරය කුඹුර
අයිතිකම් කියන්නා ලේල්වල ඊ ඩී ජයවර්ධන

ප්‍රමාණය අ 0, රු 0, ප 22

කැබැල්ල 11:

ඉඩමේ නම හිරිකැටියෙකුඹුර
විස්තරය කුඹුර සහ මීටිට, වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතු ඇලක් සහ වේල්ලක් තිබේ.

අයිතිකම් කියන්නා ලේල්වල ඊ ඩී ජයවර්ධන

ප්‍රමාණය අ 0, රු 0, ප 158

කැබැල්ල 12

ඉඩමේ නම හිරිකැටියෙකුඹුර
විස්තරය: කුඹුර සහ මීටිට, වාරිමාගී දෙපාර්තමේන්තුව සතු ඇලක්, වේල්ලක් සහ බැමකක් තිබේ

අයිතිකම් කියන්නා ලේල්වල පහල ජී ජී ජේමිස්,
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 309

කැබැල්ල : 13.

ඉඩමේ නම : හිරිකැටියෙකුඹුර
විස්තරය : කුඹුර සහ වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක්.
අයිතිකම් කියන්නා : ලේල්වල ඊ ඩී ජයවර්ධන.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 98.

කැබැල්ල : 14.

ඉඩමේ නම : හිරිකැටියෙකුඹුර.
විස්තරය : කුඹුර සහ වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක්.
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල ජී. ජී එනොහාම්.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 7

කැබැල්ල : 15.

ඉඩමේ නම : හිරිකැටියෙකුඹුර
විස්තරය : කුඹුර, වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු, වේල්ලක් තිබේ
අයිතිකම් කියන්නා : ශාල්ලේ ඇත්තිලියොඩ බඩලිමි, ජී ඇන්.
පෙරේරා මහත්මිය, ජී ඩී ඇස් කරුණාතිලක.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 172

කැබැල්ල : 16.

ඉඩමේ නම : ලාමුගහකුඹුර
විස්තරය : කුඹුර, වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් තිබේ.
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල ආර්. සුරියආරච්චි
ප්‍රමාණය : අ. 0, රු. 0; ප. 43.

කැබැල්ල : 17.

ඉඩමේ නම : ලාමුගහකුඹුර
විස්තරය : කුඹුර, වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් තිබේ
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල ඇල් ඇන් පියදස.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 52.

කැබැල්ල : 18.

ඉඩමේ නම : ලාමුගහකුඹුර.
විස්තරය : ඕවිට.
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල ඇල් ඇන් පියදස.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 14

කැබැල්ල : 19

ඉඩමේ නම : ලාමුගහකුඹුර.
විස්තරය : කුඹුර සහ වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක්
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල ආර් වික්‍රමසේකර
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 17

කැබැල්ල : 20.

ඉඩමේ නම : ලාමුගහකුඹුර
විස්තරය : කුඹුර සහ වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක්
අයිතිකම් කියන්නා : ඊ ඩී. ජයවර්ධන
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 14.

කැබැල්ල : 21

ඉඩමේ නම : ලාමුගහකුඹුර
විස්තරය : කුඹුර සහ වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක්.
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල ඇල් ජී ඊදයරත්න.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 15

කැබැල්ල : 22.

ඉඩමේ නම : ලාමුගහකුඹුර
විස්තරය : කුඹුර සහ වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක්
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල ඇල්. ජී. ජයවර්ධන.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 33.

කැබැල්ල : 23.

ඉඩමේ නම : ලාමුගහකුඹුර.
විස්තරය : කුඹුර සහ වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක්.
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල ඩී. ඒ. ජයවර්ධන
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 69

කැබැල්ල : 24.

ඉඩමේ නම : ලාමුගහකුඹුර.
විස්තරය : කුඹුර සහ ඕවිට, වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් තිබේ
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල ඩී ඒ. ජයවර්ධන.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 10

කැබැල්ල : 25.

ඉඩමේ නම : ගෙදරඅද්දර ඕවිට
විස්තරය : අවුරුදු 15ක් වූ සුවක්ගස් 6ක් ඇති ඕවිට.
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල කේ ජී අන්දිරිස් අප්පු සහ ඩී ඒ ජයවර්ධන (හවුලේ බ්‍රික්කි විදී)
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 07.

කැබැල්ල : 26.

ඉඩමේ නම : ගෙදරඅද්දර කුඹුර
විස්තරය : කුඹුර, වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් තිබේ
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල බඩලිමි ජයවර්ධන, ඩී ජයවර්ධන, ආර් ජයවර්ධන, ඇස්. ජයවර්ධන, සිසිලියා ජයවර්ධන, සිසිලියා ඒ ගුණසේකර
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 142

කැබැල්ල : 27.

ඉඩමේ නම : ලියද්දෙගොඩ කැබැල්ල
විස්තරය : කුඹුර සහ ඕවිට, අවුරුදු 20ක් වූ රබර් ගස් 3ක් ද වාරි මානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් ද පුද්ගලික අභිපාරක් ද තිබේ
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල දෙත් ඇලක්සන්ඩර් ජයවර්ධන
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 175

කැබැල්ල : 28.

ඉඩමේ නම : පිටලියද්ද.
විස්තරය : කුඹුර සහ ඕවිට, වාරිමානී දෙපාර්තමේන්තුව සතු ඇලක කොටසක් (අඩි 2½ පළල)
අයිතිකම් කියන්නා : ලේල්වල පහල දෙත් විලියම් ජයවර්ධන, ලැයිප්ස් බයස් ජයවර්ධන, මාෂල් ජයවර්ධන, ගුරුගමගේ ජේමිස්, ගුරුගමගේ ජේෂානිස්, කනපෙද්දලගමගේ ඉසේපිස්, ලියනාච්චි මරිනෝනිස්, ලේල්වල ලියනගේ පියතිස්ස
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 9

කැබැල්ල : 29.

ඉඩමේ නම : ගෝනකොලදෙකිය
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා : ලේල්වල ඊ ජයවර්ධන
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 89
එකතුව : අ. 2, රු. 0, ප. 25.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසර 1954 දෙසැම්බර් මස 22 වැනි දින පෙරවරු 10.30ට ලේල්වල ආණ්ඩුවේ පාඨශාලාවේදී මා සම්මුඛවීය සුතුයි

තවද වසර 1954 දෙසැම්බර් 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සටහනක්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති බව වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින්න දැනුම්දිය සුතුයි

ඩී. විස්වාසම්,
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

වසර 1954ක් වූ නොවැම්බර් මස 2වෙනි දින
ශාල්ලේ කවිවේරයේදීය.

මේ සම්බන්ධව එවන කෑම ලියවිල්ලකම පහත දක්වෙන අංකය ලියා එවනු.

අංකය ඡේ/ඒආල/1619/ඇල් 7350

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීම ආඥාව අදහස් කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

උපලෙඛනය

නො. 633 දරණ ගම්බද අවසාන සිතියමේ නො. 4 දරණ අතිරේකය ගම්-රනකෙළිය දකුණ

කැබැල්ල : 256.

ඉඩමේ නම : සේපරිගම.

විස්තරය : අවුරුදු 20-30 වසරකට පොල්ගස් පහසින් යුත් පොල් ඉඩම සහ පැලඹුණි වැවකින් යුත් කුඹුර

අයිතිකම් කියත්තා : ජී. එච්. විරසිංහ මහතා. 17. ජම්බුගස්මුල්ල පාර, නුගේගොඩ.

ප්‍රමාණය : පොල්—අ. 0, රූ. 0, ප. 12.8.

කුඹුර—අ. 0, රූ. 0, ප. 12.8

එකතුව : අ. 0, රූ. 0, ප. 25.4.

කැබැල්ල : 257.

ඉඩමේ නම : සේපරිගම

විස්තරය : කුඹුර.

අයිතිකම් කියත්තා : කේ. පී. විරසිංහ මහතා, පුවත්දණ්ඩාව නංගල්ල.

ප්‍රමාණය : අ. 0, රූ. 1, ප. 20.9

කැබැල්ල : 258.

ඉඩමේ නම : කුලතුංග ඉඩම

විස්තරය : කුඹුර.

අයිතිකම් කියත්තෝ කැසිඩියා රෝ එච් එලියස් අප්පුහාමි මහතාගේ උරුමකරුගේ වන, (1) එස්. ඩී. කුලතුංග මහතා, කඹුරුගමුව; (2) එස්. කුලතුංග මහතා, කඹුරුගමුව; (3) විල්පුඩ කුලතුංග මහතා, කඹුරුගමුව; (4) ඇල්පුඩ කුලතුංග මහතා, කඹුරුගමුව; (5) පී. කුලතුංග මහතා, පලාතොට, කළුතර; (6) ජවන කුලතුංග මහතා, නොවුට, මාතර; (7) සුරියා ද සිල්වා මැතිණිය, ජේ එස් ද සිල්වා මහතා බාපේ ලංකා බැංකුව, මඩකලපුව; (8) ලක්ෂ්මී ද සිල්වා මැතිණිය, 23, කැමබල් ඇවිණි, මරදාන; (9) සවර්ණ ද සිල්වා මැතිණිය, විශ්ව විද්‍යාලය, පේරාදෙණිය

ප්‍රමාණය : අ. 0, රූ. 1, ප. 38.8

කැබැල්ල : 259.

ඉඩමේ නම : වික්‍රමසූරිය ඉඩම.

විස්තරය : කුඹුර

අයිතිකම් කියත්තා : බඩලිවි. පී. සිඤ්ඤාඅප්පු මැතිණිය, නුවරඑළිය.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 37.5.

කැබැල්ල : 260.

ඉඩමේ නම : වික්‍රමසූරිය ඉඩම.

විස්තරය : කුඹුර

අයිතිකම් කියත්තා : බඩලිවි. පී. සිඤ්ඤාඅප්පු මැතිණිය, නුවරඑළිය

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 34.8

කැබැල්ල : 261.

ඉඩමේ නම : අරවිකාපු ඉඩම

විස්තරය : කුඹුර

අයිතිකම් කියත්තා : ඩී. ඒ. සිංහඟුම් මැතිණිය, යෝධකණ්ඩිය නිවස

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 19.8

කැබැල්ල : 262.

ඉඩමේ නම : බාවගේ ඉඩම

විස්තරය : කුඹුර

අයිතිකම් කියත්තෝ (1) එස්. බාවා මහතා, හම්බන්තොට; (2) සු. එල්. එම්. හනිපා මහතා, හම්බන්තොට; (3) ඩී. ඒ. මරියන් මහතා, හම්බන්තොට; (4) සිත්ති උමමා මැතිණිය, හම්බන්තොට

ප්‍රමාණය : අ. 0, රූ. 2, ප. 20.6

කැබැල්ල : 263.

ඉඩමේ නම : බාවගේ ඉඩම.

විස්තරය : අවුරුදු පහළොස්සක් වසරකට පොල් ගස් හතරකින් යුත් පොල් ඉඩම

අයිතිකම් කියත්තෝ (1) එස්. බාවා මහතා, හම්බන්තොට; (2) සු. එල්. එම්. හනිපා මහතා, හම්බන්තොට; (3) ඩී. ඒ. මරියන් මහතා, හම්බන්තොට; (4) සිත්ති උමමා මැතිණිය, හම්බන්තොට

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 13.6.

ඉහත සඳහන් ඉඩම්වලට ගිණිකම් අයිතිවාසිකම් සේ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම හමන් ගේ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955 වෛ ජනවාරි මස 11 වෙනි දින උදේ 10.30ට හම්බන්තොට කටවේරියේදී මා සම්මුඛව සුතුයි.

තවද 1955 වෛ ජනවාරි මස 3 වෙනි දිනට මත්තෝ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහයවසත්, එකී ඉඩම් ලබාගැනීම 'ඔන' වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තර වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිකින් දැනුම් දිය යුතුයි

ජේ. ජේ. රාජනායකම්, හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආංකුවේ අතිරේක උප එජන් තනුමා

ටී 1954 වෛ නොවැම්බර් මස 2 වෙනි දින හම්බන්තොට කටවේරියේදීය.

අංකය ඡේ/ටී බඩලිවි/420/ඇල් 5033

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනේ අංක 4 දරණ ඡේදයක් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට රජය අදහස් කරන බැවින් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපණනේ අංක 4 දරණ ඡේදයේ අංක 1 දරණ උප ඡේදයෙන් සංශෝධිතව 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි ඡේදය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් කැබැල්ලේ අංකය ඒ 721 ගම්-නෝලන්ගමුව

කැබැල්ල : 15.

ඉඩමේ නම : රැඩ්ගේ කුඹුර

විස්තරය : කුඹුර

අයිතිකම් කියත්තෝ : නෙලුන්දෙණියේ මොරවක පදිංචි කේ. ඒ. සිංහිරි මැණිකා, කේ. ආර්. පිරිස් අප්පුහාමි, කේ. ආර්. කපේලිය සිඤ්ඤා, කේ. ආර්. ජෝන් සිඤ්ඤා සහ එච්. ඇම් ගබේ නයිදේ

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 12.1

කැබැල්ල : 21.

ඉඩමේ නම දෙල්ගහමුල කුඹුර
විස්තරය මුඩුබිම්

අයිතිකම් කියන්නෝ . තෝලන්ගමුවේ පදිංචි, හි. පී. පුංචිරාල, කේ. ඒ. රත්මැණිකා, කේ ඒ. පුංචිරාල, කේ. ඒ. මුදියන්සේ, ඇස්. පී. උක්කුබණ්ඩා, ඇස් පී. බිංහිරි අප්පුහම්, ඩී. පී. රත්නම් සහ ඇස්. පී. රත්මැණිකා

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 4.6

කැබැල්ල : 22.

ඉඩමේ නම මහකුඹුර
විස්තරය මුඩුබිම්

අයිතිකම් කියන්නෝ . තෝලන්ගමුවේ හි. පී. මුදියන්සේ, හි. පී. දුටුන් සිංහේ, හි පී උක්කුබණ්ඩා, ඒ. ඒ. කිරිබණ්ඩා, එම්. ඒ. රම්මැණිකා, එම්. ඒ. බිංහිරිඅම්මා සහ වරකාපොල මත්ගෙදර පදිංචි හි ඇම් පී අප්පුහම්

ප්‍රමාණය අ 0, රු 0, ප 65

කැබැල්ල : 23.

ඉඩමේ නම දෙලම්බුරේ-මුත්තෙටුව
විස්තරය මුඩුබිම්.

අයිතිකම් කියන්නෝ . තෝලන්ගමුවේ පී ඒ ඩී. ඩබ්ලිව් ඩීරසුරිය, තෝලන්ගමුවේ හි. පී. මුම්පි සිංහේ, වරකාපොල ඇට්ටාමල්, ඩබ්ලිව්. පී. කිරිමැණිකා සහ වරකාපොල මත්ගෙදර හි. ඇම් පී අප්පුහම්

ප්‍රමාණය . අ 0. රු. 0, ප. 18

කැබැල්ල : 24.

ඉඩමේ නම : දෙලම්බුරේ-මුත්තෙටුව.
විස්තරය : මුඩුබිම්.

අයිතිකම් කියන්නෝ . තෝලන්ගමුවේ හි. ජී. ඩී. ඩබ්ලිව්. ඩීරසුරිය, තෝලන්ගමුවේ හි. පී. මුම්පි සිංහේ, වරකාපොල ඇට්ටාමල්, ඩබ්ලිව්. පී. කිරිමැණිකා සහ වරකාපොල මත්ගෙදර හි. ඇම් පී අප්පුහම්

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 10.2.

කැබැල්ල : 26.

ඉඩමේ නම . දුනුමඩලාව
විස්තරය : මුඩුබිම්

අයිතිකම් කියන්නා . තෝලන්ගමුවේ හි. හි. පුංචිරාල

ප්‍රමාණය අ 0, රු 0. ප 4.3

එකතුව : අ. 0, රු. 0, ප. 39.5.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ගේ ජනවාරි මස 5 වැනි දින පූර්වහඟ 9ට තෝලන්ගමුවේ ඩබ්ලිව්. පී. කිරිමැණිකා සහ වරකාපොල මත්ගෙදර හි. ඇම් පී අප්පුහම්

වට දුනුමඩලාව දෙසැම්බර් මස 29වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගෙවීම බැඳුණු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිගසා දුනුමඩලාව යුතුයි

ඇම් ජී. ඩී. පී. ඩබ්ලිව්. සමරසිංහ,
කැගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුපති උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 3 වැනි දින
කැගල්ලේ කවිවෙලියේදීය.

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

ඇල්. ඩී-බී 49/50

අංකය කීම් 4814/ඇල් අර්බ්/ඒපීඇල් 1955.

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත වෙනම වගන්තිය යටතේ මු ප්‍රකාශයයි

මීට යාමට ඇති උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942ගේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගතයුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවන තේරුම් ගතයුතුවූ) වම් 1954දී අංක 39 දරණ ඉඩම් අත්පත්කර ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතක් සංශෝධනය වූ පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කර ගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති වරයාට පුංචි බණ්ඩා මුද්‍රාත්කූලව නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 9 වැනි දින
කොළඹදීය.

උපලෙඛනය

මුල් ඒලැනේ නො ඒ 3,714. ගම-කිබුලපිටිය.

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : දෙල්ගහවත්ත නොහොත් මීල්ලගහවත්ත.
විස්තරය : පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා : හී රොබට් ස්ටීවන් ප්‍රනාන්දු, කිබුලපිටිය, මිගමුව.

ප්‍රමාණය : අ 3, රු. 0, ප 7.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත නොහොත් මීල්ලගහවත්ත
විස්තරය පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා : හී. රොබට් ස්ටීවන් ප්‍රනාන්දු, කිබුලපිටිය, මිගමුව

ප්‍රමාණය . අ 0, රු. 0, ප 7.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත නොහොත් මීල්ලගහවත්ත.
විස්තරය පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා : හී. රොබට් ස්ටීවන් ප්‍රනාන්දු, කිබුලපිටිය, මිගමුව.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම . දෙල්ගහවත්ත නොහොත් මීල්ලගහවත්ත
විස්තරය : පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා : හී රොබට් ස්ටීවන් ප්‍රනාන්දු, කිබුලපිටිය, මිගමුව.

ප්‍රමාණය අ 1, රු. 1, ප. 20

කැබැල්ල : 6.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත නොහොත් මීල්ලගහවත්ත.
විස්තරය : පොල් ඉඩම.

අයිතිකම් කියන්නා : හී. රොබට් ස්ටීවන් ප්‍රනාන්දු, කිබුලපිටිය, මිගමුව.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 9.

එකතුව : අ. 4, රු. 2, ප. 7.

ඇ. ඒ. 2953

ඇ. ඒ. 2952.

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7෧වන වගන්තිය යටතේ දැන්වීමයි

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7෧වන වගන්තිය යටතේ දැන්වීමයි

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප දිසාපති තැන්පත් ඇත්වත් රොන්වෙල් මැක්ගෙයිසර් වන මම 1954 අංක 39 දරණ ආඥාපනතෙහි සංශෝධන 1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් දන්වා සිටිමි.

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප දිසාපති තැන්පත් ඇත්වත් රොන්වෙල් මැක්ගෙයිසර් වන මම 1950෧෪ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ හත්වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් දැනුම් දී සිටිමි

- (1) මෙහි පහත සඳහන් උප ලෙඩකයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1954 දෙසැම්බර් මස 7 වැනි දින පෙරවරු 10ට ත්‍රිකුණාමලේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පෞද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද අයෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ නොවැම්බර් මස 25 වැනි දින හෝ ඊට පෙර හෝ ඉඩම් පිළිබඳව තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙල යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

- 1 මෙහි පහත සඳහන් උප ලෙඩකයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ
- 2 එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- 3 එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 7 වැනි දින පෙරවරු 10ට ත්‍රිකුණාමලේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පෞද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද අයෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ නොවැම්බර් මස 25 වැනි දින හෝ ඊට පෙර හෝ ඉඩම් පිළිබඳව තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙල යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

ඇත්වත් ආර් මැක්ගෙයිසර්, උප දිසාපතිතුමා

ඇත්වත් ආර් මැක්ගෙයිසර්, උප දිසාපතිතුමා.

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 5 වැනි දින ත්‍රිකුණාමලේ කවිචේරියේදීය.

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 5 වැනි දින ත්‍රිකුණාමලේ කවිචේරියේදීය

උපලෙඩකය

අවසාන රෝපේ ජලානේ අංක 7හේ දෙවැනි අතිරේකය ගම—මල්ලිකතිවු.

උපලේඩකය

අවසාන රෝපේ ජලානේ අංක 7හේ 1 වැනි අතිරේකය, ගම—මල්ලිකතිවු.

කැබැල්ල : 922.

ඉඩමේ නම : තම්පියාවෙලි

විස්තර : කුඹුර.

අයිතිකම් කියත්තා : වන්නිතම්බි කන්දප්පර් සිත්තසියා, කෙලින් විදිය, ත්‍රිකුණාමලය

ප්‍රමාණය : අ 0, රූ. 0, ප. 5.

කැබැල්ල : 920.

ඉඩමේ නම : පන්නකුඛන්දු අඹිකඳුපනෙඅඹි වේතවයාල්

විස්තර : කුඹුර හා හේන.

අයිතිවාසිකම් කියත්තා : අප් පුකුට්ටි කනපතිපිල්ලේ, මුදුර් මාණියේ ඉච්චම්පත්තේ වාලෙයි තෝට්ටම්හි රජයේ දෙමළ මුහුණු පාසැලේ මුල්ගුරුතුමා.

ප්‍රමාණය : අ 5, රූ. 0, ප. 2

කැබැල්ල : 923.

ඉඩමේ නම : තම්පියාවෙලි

විස්තර : කුඹුර.

අයිතිකම් කියත්තා : වන්නිතම්බි කන්දප්පර් සිත්තසියා, කෙලින් විදිය, ත්‍රිකුණාමලය.

ප්‍රමාණය : අ 1, රූ. 3, ප. 8.

කැබැල්ල : 921.

ඉඩමේ නම : පන්නකුඛන්දු අඹිකඳුපනෙඅඹි වේතවයාල්.

විස්තර : කුඹුර හා හේන

අයිතිවාසිකම් කියත්තා : අප් පුකුට්ටි කනපතිපිල්ලේ, මුදුර් මාණියේ ඉච්චම්පත්තේ වාලෙයි තෝට්ටම්හි රජයේ දෙමළ මුහුණු පාසැලේ මුල්ගුරුතුමා.

ප්‍රමාණය : අ 0, රූ. 0, ප. 14.

කැබැල්ල : 924.

ඉඩමේ නම : තම්පියාවෙලි.

විස්තර : කුඹුර

අයිතිකම් කියත්තා : වන්නිතම්බි කන්දප්පර් සිත්තසියා, කෙලින් විදිය, ත්‍රිකුණාමලය.

ප්‍රමාණය : අ 0, රූ. 0, ප. 18.

එකතුව : අ. 5, රූ. 0, ප. 16.

එකතුව : අ. 4, රූ. 3, ප. 31.

காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 3,009 (மாததனை).

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எய்ப்புக்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம் ஆடு (நொவெம்பர்) காததினையிற் 13 ந் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிருக்கையொப்ப மிட்டவருக்கு ** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1954 ம் ஆடு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 28 ந் தேதியிலன்றி கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக்கு கந்தோரிற் கொடுக்கப்பட்டது

பீ கே அபயரத்தன,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென நெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடகர்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்தகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லகட்டுள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச்சேர்ந்த கந்தப்பள்ள கோறையிலுள்ள குமபுக்கொள்ள கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகளை இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லகட்டுள்ளிருக்கின்றன —

வடக்கு புலனெவெவ கிராமத்தின் எல்லை, கீழ்க்கு புலனெவெவயினதும் இறையடிக்கல்லினதும் பெலியகந்தயினதும் கிராமங்களின் எல்லைகள்;

தெற்கு. கந்தமொறகொள்ள கிராமத்தின் எல்லை, கந்தமொறகொள்ளையிலிருந்து செல்லும் வண்டிப் பாதையின் ஓர் பாகம் (கந்தமொறகொள்ள கிராமத்தின் எல்லை), கந்தமொறகொள்ள கிராமத்தின் எல்லை,

மேற்கு ஹெவனெல்ல ஓய்வின ஓர் பாகம் (ஹெனயாரெட்டவெவ கிராமத்தின் எல்லை)

இலங்கையளவை கிராமப்படம் இல. 354.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	ஹெவநெல்லைய (அருவி) (அரைவாசி விசாலம்)	6 0 37
2	கோனகஹமுலயாயமுக்கலான (ஹெவனெல்லைய வட்டமும் கிவுலேஎல்லவட்டமும் சேமிப்பு)	3 3 9
3	கோனகஹமுலயாயமுக்கலான (கிவுலே எல்லவட்ட சேமிப்பு)	1 0 5
4	கிவுலேஎல் (அருவி) (வறறிய)	0 1 16
5	கிவுலேஎல் (அருவி) (வறறிய)	1 0 13
6	விலகொலபிட்டியேகுமபுற (அருவியுடன் சேமிப்பு)	3 0 22
7	விலகொலபிட்டியேகுமபுற	19 0 12
8	—நீர்பாசன வாய்க்கால்	0 0 20
9	—நீர்பாசன வாய்க்கால்	0 3 10
10	வெவதெனனேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 21
11	வெவதெனனேறேன	30 3 35
12	—ரேட்டும் சேமிப்பும்	1 1 32
13	—ரேட்டும் சேமிப்பும்	1 0 35
13½	—சாந்துகண்ணறு	0 0 1
14	வெவதெனனேறேன	4 3 23
15	வெவதெனனேறேன	117 0 14
16	வெவதெனனேறேன (நீர்பாசன, வாய்க்காலுடன் சேமிப்பு)	1 1 30

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
17	கிவுலே எல் (அருவி)	1 1 28
18	வெவதெனனேறேன (அருவியுடன் சேமிப்பு)	1 3 31
19	—அடிப்பாதை	0 0 9
20	—ரேட்டும் சேமிப்பும்	2 0 20
21	கோனகஹமுலயேறேன (அருவியுடன் சேமிப்பு)	7 1 4
22	கப்புகொட்டுவேறேன	62 1 1
22½	—சாந்துகண்ணறு	0 0 1
23	—ரேட்டும் சேமிப்பும்	1 1 20
24	இதேக்கல்	1 2 13
25	—ரேட்டும் சேமிப்பும்	0 2 7
26	தனறேனேவத்த	7 1 10
27	மடுக்கைல்	1 1 7
28	தனறேன	1 0 19
29	தனறேனேவத்த	3 3 30
30	தனறேனேவத்த	0 2 27
31	தனறேனேவத்த (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 33
32	—அடிப்பாதை	0 0 9
33	தனறேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	1 2 33
34	தனறேனேவத்த (அருவியுடன் சேமிப்பு)	1 2 27
35	வெவடாறேனஎல் (அருவி)	1 1 29
36	வெவகாவறேன (அருவியுடன் சேமிப்பு)	1 3 9
37	—பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டும்	1 3 32
38	வெவடாறேன	10 3 16
39	ஹிம்புட்டுவெல்கலதனிகொட்டுவ, வெவடாறேன	1 0 1
40	ஹிம்புட்டுவெல்கலதனிகொட்டுவ, வெவடாறேன (பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டும் சேமிப்பு)	0 0 15
41	—வண்டிப்பாதை	0 1 37
42	வெவடாறேன (அருவியுடன் சேமிப்பு)	0 2 35
43	வெவடாறேன	2 3 8
44	வெவடாறேன	20 2 14
45	வெவகாவறேன	2 3 27
46	வெவகாவறேன (அருவியுடன் சேமிப்பு)	1 3 16
47	—அடிப்பாதை	0 0 5
48	வெவகாவறேன (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 18
49	வெவகாவறேன	0 2 24
50	வெவகாவறேன (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 21
50½	வெவகாவறேன (வான எல்லுடன் சேமிப்பு)	0 0 9
51	—ஹொறவஎல், வானஎல்	0 0 18
52	வெவகாவறேன	4 1 17
54	—ஹொறவஎல்	0 0 18
56	பட்டியகாவறேன, தனறேன (அருவியுடன் சேமிப்பு)	3 2 30
57	வெவகாவறேன (அருவியுடன் சேமிப்பு)	1 1 21
58	வம்பொட்டுறேனேழகலான (அருவியுடன் சேமிப்பு)	9 1 34
59	—நீர்பாசன வாய்க்கால்	2 2 21
60	—ரேட்டும்	3 0 18
61	கிவுலேஎல்லேகுமபுற	56 3 38
62	—அருவி	0 0 22
63	புதுகஹவலமுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	5 2 15
64	—அருவி	0 2 11
65	—நீர்பாசன வாய்க்கால்	0 1 1
66	ஓமறுவேழகலான அல்லது வம்பொட்டுறேனே முக்கலான	270 2 10
67	—அடிப்பாதை	0 0 14
68	—வண்டிப்பாதை	0 2 18
69	வட்டக்காறேன	27 3 26
70	வட்டக்காறேன	3 2 15
71	வட்டக்காறேன, நிவுல்லவனறேன (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 1 34
72	வட்டக்காறேன (வண்டிப் பாதையுடன் சேமிப்பு)	0 1 0
73	வட்டக்காறேன (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 27
74	வட்டக்காறேன	1 1 30
75	வட்டக்காறேன	1 3 34
76	வட்டக்காறேன	4 2 21
77	வட்டக்காறேன (அருவியுடன் சேமிப்பு)	2 3 27
78	பீக்கஹமுலஎல் (அருவி) (வறறிய)	0 3 7
79	கெற்காவறேன (அருவியுடன் சேமிப்பு)	0 2 34
80	வட்டக்காறேன (அருவியுடன் சேமிப்பு)	1 0 14
81	வட்டக்காறேன (ஹொறவ எல்லுடன் சேமிப்பு)	0 0 9
82	பாதுகெற்காவறேன	2 3 18
83	கெற்காவறேன	3 0 16
84	வட்டக்காறேன	5 2 7
85	கெற்காவறேன	5 3 19
86	கெற்காவறேன (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 23

காணித துறை	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
88	—அடிப்பாடை	0 0 9
89	குமபுககொலலெவ	5 2 10
90	—அடிப்பாடை	0 0 13
91	மிலவானேறேன	21 3 4
92	—கற்பாறை	1 0 38
93	கலகொடுவேறேனேழககலான (அரு வி யு ட ன சேமிப்பு)	3 0 4
94	குடுமிநிலசேள (அருவி) (வறறிய)	0 1 7
95	குடுமிநிலசேள (அருவி) (வறறிய)	0 1 2
96	குடுமிநிலசேயாய	6 1 37
97	குடுமிநிலசேயாய	0 2 31
98	குடுமிநிலசேயாய (குடுமிநிலசே எலவுடன சேமிப்பு)	0 3 36
99	குடுமிநிலசேயாய(அருவிபுடன சேமிப்பு)	0 3 32
100	குடுமிநிலசேயாய (குடுமிநிலசே எலவுடன சேமிப்பு)	0 1 28
101	குடுமிநிலசேயாய (குடுமிநிலசே எலவுடன சேமிப்பு)	0 1 37
102	குடுமிநிலசேயாய	2 2 20
103	குடுமிநிலசேயாய	2 0 16
104	குடுமிநிலசேயாய	1 2 26
105	கெதற்காவறேன (பிரசித்த வேலைகநதோர ரேட்டுடன சேமிப்பு)	0 2 11
106	மிலவானேறேன (அடிப்பாடையுடன சேமிப்பு)	0 0 7
107	மிலவானேறேன	9 1 24
108	மிலவானேறேன (வண்டிப்பாடையுடன சேமிப்பு)	0 0 35
109	மிலவானேறேன (வண்டிப்பாடையுடன சேமிப்பு)	0 1 31
110	மிலவானேறேன	9 2 10
111	மிலவானேறேன	1 0 14
112	—வண்டிப்பாடை (அரவாசி விசாலம்)	0 0 15
113	லைசனமழகலான	3 2 5
114	கெதற்காவறேன	3 0 13
115	குடுமிநிலசேயாய (பிரசித்த வேலைகநதோர ரேட்டுடன சேமிப்பு)	1 1 33
116	குடுமிநிலசேயாய	5 0 3
117	குடுமிநிலசேயாய (குடுமிநிலசே எலவுடன சேமிப்பு)	2 0 19
118	குடுமிநிலசேயாய	10 0 7
119	குடுமிநிலசேள (அருவி) (வறறிய)	0 1 39
120	குடுமிநிலசேயாய (குடுமிநிலசே எலவுடன சேமிப்பு)	0 1 20
121	குடுமிநிலசேயாய	1 2 19
122	குடுமிநிலசேயாய	1 2 26
123	குடுமிநிலசேயாய (குடுமிநிலசேஎலவுடன சேமிப்பு)	0 1 26
124	குடுமிநிலசேயாய (அருவிபுடன சேமிப்பு)	1 2 5
125	குடுமிநிலசேயாய	22 3 30
மொத்தம்		887 3 16

மாத்தளை தி. உ 12—1954

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
தி 3,010 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோதனைக்கெனும் தமக்கு உரித்துண்டென்று 1954 (ஹி) (நொவெம்பர்) காத்தளக்கம் 12 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிடவருகும்** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டிய செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம (ஹி) (செப்டெம்பர்) புரடாதி மாதம் 30 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம் எம். பிள்ளை,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகலதர்

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்ட கடித உரைகளின் இடது கைப்பக்க மேல் பூதியில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(1) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென் றெய்சி) காணி நிர்ணய உத்தியோகத்தரிட மும் அவைகளின் அளவைப்படிபுகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(2) இக்காணிக் வெவ்வேறிலுள்ள ஷூயுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க,

(3) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேல் மாகாணம், புத்தளம் டிஸ்திரிக், மெமல் ஹபத்தவயைச் சேர்ந்த பெற்றிலிப்பத்துவயிலுள்ள கொடடுக்கச்சிய (ஓர பகுதி) கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகருவிகளினறன்

வடக்கு வண்டிப்பாடையின பாகம்—காணித்துண்டுகள் இல் 3 1/2 ம 3 ம (புத்தளம் பத்தவிலும் நகர எல்லைக்குள்ளும் இருக்கும் மெல்லன் குளம் கிராமத்தின் எல்லை), வண்டிப்பாடையின் ஓர பாகம்—காணித்துண்டு இல் 3 (நஜவனனிப்பத்துவயிலுள்ள நயனகல் கிராமத்தின் எல்லை), நஜவனனி பத்துவயிலுள்ள நயன்கலம் கிராமத்தின் எல்லை,

கிழக்கு நஜவனனிப்பத்துவயிலுள்ள கிலவானெயிய இனதம் புலியனகுளம் இனதம் கிராமங்களின் எல்லைகள், கச்சிமடுவ கிராமத்தின் எல்லை, வானஎலவின் ஓர பாகம் (கச்சிமடுவ கிராமத்தின் எல்லை), கச்சிமடுவ கிராமத்தின் எல்லை, வானஎலவின் ஓர பாகம் (கச்சிமடுவ கிராமத்தின் எல்லை), கச்சிமடுவ கிராமத்தின் எல்லை, புத்தளத்திலிருந்து குருநாகலவரை செல்லும் பிரதான ரேட்டின் ஓர பாகம் (கச்சிமடுவ கிராமத்தின் எல்லை) கச்சிமடுவ கிராமத்தின் எல்லை, இறுதி டொப்போ படம் இல் 2 ன எல்லைகள்,

தெற்கு இறுதி டொப்போ படம் இல் 2 ன எல்லைகள், பண்டித்த பத்துவயிலுள்ள மமினிஅனகே கிராமத்தின் எல்லை,

மேற்கு பிடஎலயின் ஓர பாகம் (ஹலமிலலேவ கிராமத்தின் எல்லை), ஹலமிலலேவ கிராமத்தின் எல்லை, புத்தளம் பத்துவிலும் நகர எல்லைக்குள்ளும் இருக்கும் மெல்லன்குளம் கிராமத்தின் எல்லை

இலகை யளவை கிராமப்படம் இல் 3,208

காணித துறை	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	இடெல்லாவகெலே, போகஹுபாதகெலே	49 1 7
2	பாலுக்கஹேன	104 3 20
3	—வண்டிப்பாடை (அரவாசி விசாலம்)	0 1 25
3 1/2	—ஷெ (ஷெ)	0 0 32
4	பலுக்கஹேன	94 3 24
5	பலுக்கஹேன (நீராசன வாய்க்காலுக்கான சேமிப்பு)	2 2 28
6	—நீராசன வாய்க்கால	0 3 12
7	—அணைக்கடும் வண்டிப்பாடையுடன	2 2 8
8	இடெல்லாவகெலே	45 3 27
9	ஷெ (வறறிய அருவிக்கான சேமிப்பு)	6 2 28
10	மொல்டொல-அருவி (வறறிய)	0 1 16
11	வானஎல் அருவி (வறறிய)	3 1 0
12	கீழ்க்கெலே (வறறிய அருவிக்குடன சேமிப்பு)	3 1 37
13	மொல்டொல, பிடஎல் (அருவி (வறறிய)	1 2 3
14	கீழ்க்கெலே (மல்டொலவுடன சேமிப்பு)	2 0 24
16	கீழ்க்கெலே (பிடஎல்வுடன சேமிப்பு)	1 0 11
17	ஹொறவஎல் (வாய்க்கால)	0 1 23
18	ஹெலம்பகஹேன (ஹொறவஎல்வக்கான சேமிப்பு)	0 3 2
19	ஹெலம்பகஹேனகுமபுற	2 0 7
20	ஹெலம்பகஹேன	6 1 18
21	—அணைக்கடும்	1 0 10
22	—நீராசன வாய்க்கால	0 1 4
23	ஹெலம்பகஹேன (நீராசன வாய்க்காலுக்கான சேமிப்பு)	0 1 33
24	ஹெலம்பகஹேன	5 0 27
25	வாய்க்காலின் ஓர பகுதியைக்கொண்ட பிரதான ரேட்டு	6 2 9
26	ஹொறகமகெலே	10 0 24
27	ஹொறகமகெலே	37 3 31
28	ஷெ (பிரதான ரேட்டுடன் சேமிப்பு)	1 2 22
29	—சிறு ரேட்டு	2 2 2
30	ஹொறகமகெலே (சிறு பாடையுடன சேமிப்பு)	0 1 36
31	ஷெ	11 3 2
32	ஷெ	18 2 0
33	—சிறு பாடை	1 2 21
34	ஹெலம்பகஹேன (நீராசன வாய்க்காலுடன் சேமிப்பு)	0 1 38
37	வெலி எல்—அருவி	0 0 10
38	நடமலவலகெலே (வான எல்வக்கான சேமிப்பு)	2 2 20
39	இடெல்லாவகெலே	6 2 35

காணீத் துணர்	காணீயின் பெயர்	விசாலம் எ ழு. ப	காணீத் துணர்	காணீயின் பெயர்	விசாலம் எ ழு. ப
40	பிட்டளல்—அருவி (வறறிய)	1 0 4	133	—வாயக்கால்	0 0 6
41	இடெல்லவகெலே (அருவியுடன் சேமிப்பு)	2 3 29	134	— ஷே	0 0 2
42	ஷே	22 1 1	136	பீகஹுவத்த, (அருவியுடன் சேமிப்பு)	0 0 17
43	கும்புககொமமெனகெலே (அருவிகளுக்கான சேமிப்பு)	0 3 13	128	ஷே (ஷே)	0 3 30
44	வானளல்—அருவி (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 2 3	129	—சிறு பாதை	0 1 30
45	றடமல்வலகெலே (அருவிக்கான சேமிப்பு)	0 1 23	130	பீகஹுவத்த (சிறு பாதைக்கான சேமிப்பு)	0 0 7
46	—வாயக்காலும் ஹொறவளவும	0 0 14	134	—வாயக்கால்	0 0 3
47	கும்புககொமமெனகெலே (நீர்பாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 22	140	கறந்தகஹறேன	0 1 29
48	கும்புககொமமெனகெலே (அருவிக்கான சேமிப்பு)	2 1 4	145	கொடடுகச்சியளல் (அருவி)	1 0 17
49	வானளவும பிட்டளவும (அருவி) (வறறிய)	0 2 34	146	—அடிப்பாதை	0 0 3
50	கும்புககொமமெனகெலே, கும்புககொமமெனகெலே (அருவிகளுடன் சேமிப்பு)	0 2 32	146	—வாயக்கால்	0 0 6
50	ஹொறவளல் (வாயக்கால்)	0 0 18	149	கொடடுகச்சியளல் (அருவி-வறறிய)	0 2 14
52	வானளல் (அருவி) (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 0 24	150	டிவுலகஹறேன, வானளல்கெலே (அருவிகளுக்கான சேமிப்பு)	3 2 10
53	—வாயக்கால் (அரைவாசி விசாலம்)	0 0 10	151	மஹடொல் அருவி (வறறிய)	0 1 20
56	கும்புககொமமெனகெலே (வான ளவுக்கான சேமிப்பு)	0 3 19	152	டிவுலகஹறேன (அருவிகளுக்கான சேமிப்பு)	3 1 36
57	வானளல் (அருவி) (வறறிய)	4 0 32	153	பிட்டளல்-அருவி (வறறிய)	0 3 5
58	பலுகஹகெலே (வான ளவுடன் சேமிப்பு)	6 2 25	153	பலுகஹறேன, டிவுலகஹறேன (பிட்டளவுக்கான சேமிப்பு)	2 3 31
59	ஷே	2 1 38	154	பலுகஹறேன	0 2 10
60	பலுகஹகெலே, பலுகஹறேன	2 0 3	154	பலுகஹறேன (ரோடருடன் சேமிப்பு)	0 0 7
61	—அணைக்கடடு	0 3 2	155	—வண்டிப்பாதை	0 1 12
62	—வாயக்கால்	0 1 26	156	கொடயாயறேன	0 2 29
63	பலுகஹறேன, விஹாறகமகெலே (நீர்பாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 2 10	157	—பிரதான ரோடடு	1 2 6
64	—அணைக்கடடு	0 0 10	158	ஹெலம்பகஹறேன	49 0 30
65	பலுகஹகெலே, பலுகஹறேன, விஹாறகமகெலே, விஹாறகமகெலே, ஹீறகஹகெலே	31 1 5	159	—அடிப்பாதை	0 0 13
67	விஹாறகமகெலே (போகும் வழிக்கான சேமிப்பு)	0 1 29	160	ஹெலம்பகஹறேன	28 2 39
69	பலுகஹுவத்த (சிறு பாதையுடன் சேமிப்பு)	1 1 7	161	—பிரதான ரோடடு	1 3 30
70	விஹாறகமகெலே, பலுகஹறேன (சிறு பாதையுடன் சேமிப்பு)	1 2 13	162	போகஹபொதகெலே	6 3 26
71	விஹாறகமகெலே (போகும் வழிக்கான சேமிப்பு)	0 2 13	163	போகஹபொதகெலே, போகஹபொதகெலேறேன	4 1 28
74	விஹாறகமகெலே	50 0 0	164	மதேஹொரோவத்த, மதேஹொரோவத்த, ஹெலம்பகஹறேன	49 2 11
75	விஹாறகமகெலே	103 2 24	165	ஹெலம்பகஹறேன, கொடயாயறேன	245 0 29
76	விஹாறகமகெலே	17 3 9	166	கொடயாயகெலே	31 0 38
76	—சிறு பாதை	1 1 23	167	கொடயாயறேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 25
78	பலுகஹுவத்த	0 3 18	168	—அருவி (வறறிய)	0 0 28
80	விஹாறகமகெலே	0 2 0	169	கொடயாயறேன (அருவியுடன் சேமிப்பு)	0 2 27
81	விஹாறகமகெலே (வண்டிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 14	170	கொடடுகச்சியேவெவ (குளமும் அணைக்கடடும்)	328 3 8
82	—வண்டிப்பாதை	0 0 12	171	பிட்டளல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 33
83	விஹாறேவத்த, பனசலவத்த (அருவிகளுடன் சேமிப்பு)	3 2 3			
84	பிட்டளல்-அருவி (வறறிய)	0 3 37			
85	பனசலவத்த (குளத்தின் அணைக்கடடுடன் சேமிப்பு)	0 0 38			
86	—வாயக்கால்	0 0 1			
87	பனசலவத்த	0 3 36			
88	—வண்டிப்பாதை	0 0 14			
89	அம்பகஹுவத்தகெலே, பனசலவத்த (ஹொறவளவுடன் சேமிப்பு)	0 3 31			
90	ஹொறவளல் (வாயக்கால்-பாவியாமல்விடப்பட்)	0 3 39			
92	பலுகஹகெலே (அருவிகளுடன் சேமிப்பு)	2 0 39			
93	—அணைக்கடடு	0 0 17			
94	—வாயக்கால்	0 0 21			
95	பலுகஹகெலே (வான ளவுடன் சேமிப்பு)	1 3 37			
96	பலுகஹகெலே	2 0 34			
97	—வாயக்கால்	0 0 22			
100	—அடிப்பாதை	0 0 7			
101	ஹெலம்பகஹறேன (நீர்பாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 10			
103	ஹெலம்பகஹுவத்த	0 0 23-8			
104	அம்பகஹுவத்த (நீர்பாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 5			
105	—வாயக்கால்	0 0 6			
106	ஹெலம்பகஹறேன (நீர்பாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 16			
107	ஹெலம்பகஹறேன	0 2 8-4			
108	கச்சிமடுவகெலே	0 1 6			
110	சியம்பலகஹுவத்த	0 1 31-3			
111	ஹெலம்பகஹுவத்த (பிரதான ரோடருடன் சேமிப்பு)	0 0 20			
112	ஹெலம்பகஹுவத்த	0 0 1			
115	டிவுலகஹுவத்த (பிரதான ரோடருடன் சேமிப்பு)	0 0 20			
116	—பிரதான ரோடடு (அரைவாசி விசாலம்)	0 0 33			
117	கொலகஹுவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 21			
118	—அடிப்பாதை	0 0 5			
119	—ளல் (வறறிய)	0 0 7			
120	கொலகஹுவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 18			
122	ஷே (ளவுடன் சேமிப்பு)	0 0 23			
123	ஷே (வாயக்காலுடன் சேமிப்பு)	0 3 30			

மொத்தம் 1,482 2 16-5

புத்தளம் நி 8—1954

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 3,011 (புத்தளம்).

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் தற்காலமும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தககேளும் தமக்கு உரித்துண்டென்று 1954 னூ (நொவெம்பர்) காத் திகைமீ 12 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிட்வருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி, அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தின் செய்யவேண்டிய செய்கு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம னூ (செப்டெம்பர்) புரடாதி மாதம் 30 ந தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம் எம் பிள்ளை,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகலதா

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காங்கி உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(a) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென் ரெய்சி) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயா ஜெனரல்) நில அளவைக்காரியகாததரிடமும் றெறுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டு களைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மேல் மாகாணம், புத்தளம் டிஸ்திரிக்ட், டெம்ஸ் ஹத்தப்பதுவகையச் சேர்ந்த பெற்றிலிபத்துவயிலுள்ள கச்சிமடுவ கிராமத்திலே இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லகட்டுவகட்டுகளினரான —

வடக்கு கொடடுகச்சிய (ஓர் பாகம்) இனதும் புலியனருளமயினதும் கிராமங்களின் எல்லைகள் ,

கிழக்கு புலியனருளமயினதும் முக்கலியினதும் பலிகமயினதும் கிராமங்களின் எல்லைகள்

தெற்கு இறுதி டொப்போ படம் இல் 2 ன் எல்லை ,

மேற்கு : கொடடுகச்சிய (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை, பிரதான ரேட்டின் ஓர் பாகம் (கொடடுகச்சிய (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை), கொடடுகச்சிய (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை, வான எலியின் ஓர் பாகம் (கொடடுகச்சிய (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை), கொடடுகச்சிய (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை, வான எலியின் ஓர் பாகம் (கொடடுகச்சிய (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை), கொடடுகச்சிய (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை.

இலங்கையனைவ கிராமப்படம் இல் 3,209

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	ஆண்டியகடவகலையேயும் போகண்பாதகெலேயும்	83 2 29
2	—அடிப்பாதை	0 1 22
3	போகண்பாதகெலே (அருவியுடன் சேமிப்பு-வறறிய)	0 2 6
4	—அருவி (வறறிய)	0 0 10
5	போகண்பாதகெலே	187 1 28
6	—அடிப்பாதை	0 1 11
7	போகண்பாதகெலே (அருவியுடன் சேமிப்பு-வறறிய)	4 1 16
8	—அருவி (வறறிய)	0 1 14
9	போகண்பாதகெலே	222 0 21
10	போகண்பாதகெலே (கருவெலகணுஎலவுககான சேமிப்பு)	6 2 2
11	கருவெலகணுஎல—(அருவி) (வறறிய)	0 2 18
12	போகண்பாதகெலே (கருவெலகணுஎலவுககான சேமிப்பு)	1 1 1
13	போகண்பாதகெலே (கருவெலகணுஎலவுககான சேமிப்பு)	0 1 28
14	போகண்பாதகெலே	0 1 25
15	போகண்பாதகெலே	84 0 39
16	ஹெலம்பகணுகெலே, இடெல்லாவகெலேயும் போகண்பாதகெலேயும்	69 1 21
17	இடெல்லாவகெலேயும் போகண்பாதகெலேயும் (நீர்பாசன வாய்க்கால்களான சேமிப்பு)	1 2 3
18	—நீர்பாசன வாய்க்கால	0 1 31
19	இடெல்லாவகெலே (நீர்பாசன வாய்க்காலுடன் சேமிப்பு)	0 3 3
20	—வண்டியப்பாதையும் அணைக்கட்டுமே	0 3 6
21	ஹெலம்பகணுகெலே, இடெல்லாவகெலேயும் இடெல்லாவகெலேயும் (மல்டொலவுடன் சேமிப்பு)	28 0 28
22	ஹெலம்பகணுகெலே	1 3 8
23	கச்சிமடுவகெலே	0 1 5
24	ஹெலம்பகணுகெலே	0 0 29
25	ஹெலம்பகணுகெலே, இடெல்லாவகெலேயும் இடெல்லாவகெலேயும் (மல்டொலவுடன் சேமிப்பு)	0 1 6
26	மல்டொல (அருவி) (வறறிய)	0 0 2
27	வானஎல-அருவி (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 2 3
28	நத்தமலவகெலே (வானஎலவுடன் சேமிப்பு-வறறிய)	3 2 9
29	வானஎல-அருவி (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 0 25
30	—அருவி (வறறிய)	0 3 36
31	ஹெலம்பகணுகெலே, கச்சிமடுவகெலே, சியம்பலா கணுகெலே (அருவியுடன் சேமிப்பு) (வறறிய)	10 0 1
32	ஹெலம்பகணுகெலே	7 0 11
33	ஹெலம்பகணுகெலே, கச்சிமடுவகெலே, சியம்பலா கணுகெலே (நீர்பாசன வாய்க்காலுடன் சேமிப்பு)	1 2 16
34	—வாய்க்கால	0 1 14
35	ஹெலம்பகணுகெலே, கச்சிமடுவகெலே, சியம்பலா கணுகெலே (நீர்பாசன வாய்க்காலுடன் சேமிப்பு)	1 2 18
36	ஹெலம்பகணுகெலே, ஹெலம்பகணுகெலே	4 2 23
37	ஹெலம்பகணுகெலே, சியம்பலாகணுகெலே (குளத்த தூணும் அணைக்கட்டுணும் சேமிப்பு)	6 2 2
38	—அடிப்பாதை	0 0 13
39	— டீ	0 0 2
40	—வாய்க்கால	0 0 4
41	—அணைக்கட்டு	0 2 7
42	கச்சிமடுவகெலே, சியம்பலாகணுகெலே (வானஎலவுடன் சேமிப்பு)	1 1 33
43	சியம்பலாகணுகெலே	0 3 13
44	— டீ	0 3 1
45	—அடிப்பாதையுடன் சேமிப்பு	0 0 18
46	— டீ (டீ)	0 0 23
47	சியம்பலாகணுகெலே	1 0 18
48	வான எல (அருவி)	2 1 27

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரு. ப.
50	கச்சிமடுவகெலே (வான எலவுடன் சேமிப்பு)	3 1 1
51	— டீ	3 0 10
52	— டீ (சேமிப்பும் அடிப்பாதையும்)	0 0 5
53	—அடிப்பாதை	0 0 4
54	கச்சிமடுவகெலே	0 0 15
55	—வாய்க்கால (அரைவாசி விசாலம்)	0 0 10
56	பாலுகணுகுமபுற	0 2 5
57	— டீ	0 1 20
58	— டீ	0 0 33
59	பலுகணுகுமபுற	0 0 10
60	ஹெலம்பகணுகெலே, டீ	0 0 15
61	அடிப்பாதை	0 0 5
62	—அடிப்பாதை	0 0 24
63	அடிப்பாதை	0 0 13
64	கச்சிமடுவகெலே (நீர்பாசன வாய்க்காலுடன் சேமிப்பு)	0 1 24
65	—வாய்க்கால	0 0 13
66	கச்சிமடுவகெலே (நீர்பாசன வாய்க்காலுடன் சேமிப்பு)	0 1 9
67	கச்சிமடுவகெலே	0 0 26
68	கச்சிமடுவகெலே (வான எலவுடன் சேமிப்பு-வறறிய)	3 3 20
69	—வான எல (வறறிய)	1 0 16
70	சியம்பலாகணுகெலே (வானஎலவுடன் சேமிப்பு-வறறிய)	1 0 3
71	—அணைக்கட்டு	0 2 36
72	சியம்பலாகணுகெலே (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	2 2 11
73	கச்சிமடுவகெலே	0 0 2
74	நிலைகணுகெலே (அருவிகளுக்கான சேமிப்பு-வறறிய)	0 1 32
75	வானஎல (அருவி) (வறறிய)	0 0 13
76	டி.வெலகணுகெலே	1 0 31
77	—பிரதான ரேட்டி (அரைவாசி விசாலம்)	0 0 32
78	டி.வெலகணுகெலே	0 3 35
79	—ரேட்டி	0 1 21
80	ஹெலம்பகணுகெலே	2 0 38
81	கச்சிமடுவகெலே (குளமும் அணைக்கட்டுமும்)	205 3 22
82	போகண்பாதகெலே (முக்கலிய எலவுடன் சேமிப்பு)	11 2 6
83	முக்கலியஎல (அருவி) (வறறிய)	1 3 4
84	போகண்பாதகெலே (முக்கலிய எலவுடன் சேமிப்பு)	11 1 31
85	—அடிப்பாதை	0 1 3
86	போகண்பாதகெலே	182 1 24
87	போகண்பாதகெலே (எல்லிசுட்டுவாவெவ எலவுடன் சேமிப்பு-வறறிய)	1 3 30
88	எல்லிசுட்டுவாவெவஎல (அருவி) (வறறிய)	0 2 15
89	ஹெலம்பகணுகெலே (எல்லிசுட்டுவாவெவ எலவுடன் சேமிப்பு)	2 0 16
90	ஹெலம்பகணுகெலே	55 1 3
91	போகண்பாதகெலே	3 1 24
92	கஜா தேட்டம் (மாண்கள விவசாய இலாகாவால் நாட்டப்படன)	243 1 10
93	கஜா தேட்டம் (இறை அனிகுட்டுவ எலவுடன் சேமிப்பு)	6 3 11
94	இறை அனிகுட்டுவஎல (அருவி)	2 0 1
95	—எல (வறறிய)	0 0 31
96	—பிரதான ரேட்டி	7 1 32
97	போகண்பாதகெலே	2 3 0
98	—அடிப்பாதை	0 0 11
99	பஹல-அறிகுட்டுவகெலே	18 2 31
100	போகண்பாதகெலே, பஹல-அறிகுட்டுவகெலே (அருவி யுடன் சேமிப்பு)	4 2 9
101	போகண்பாதகெலே (தல அனிகுட்டுவ எலவுடன் சேமிப்பு)	0 3 38
102	போகண்பாதகெலே	33 2 29
103	—அடிப்பாதை	0 0 17
104	பஹல-அறிகுட்டுவகெலே	4 1 20
105	பஹல-அனிகுட்டுவகெலே (அருவிகளுடன் சேமிப்பு) (வறறிய)	8 1 37
106	பஹல-அனிகுட்டுவகெலே (அருவிகளுடன் சேமிப்பு)- (வறறிய)	1 1 28
107	பஹல-அனிகுட்டுவஎல (அருவி) (வறறிய)	0 2 4
108	பஹல-அனிகுட்டுவகெலே (அருவிகளுடன் சேமிப்பு) (வறறிய)	0 3 21
109	பஹல-அனிகுட்டுவகெலே	63 0 23
110	பஹல-அறிகுட்டுவகெலே (அருவியுடன் சேமிப்பு) (வறறிய)	0 2 34
111	—அருவி (வறறிய)	0 0 20
112	பஹல-அனிகுட்டுவகெலே (அருவிகளுடன் சேமிப்பு)- (வறறிய)	0 2 22
113	பஹல-அனிகுட்டுவகெலே	2 0 28

மொத்தம் 1,044 1 15

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

இலக்கம் LA/HD/9/54

காணியின் விபரம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கருத்துறைப் பகுதியிலுள்ள பாணநதுறை நகரசபை எல்லைக்குடிக் கும, படடியா வடக்கு, படடியா தெற்கு, வட்டார இல 3, எனப்பதினுள்ள கடற்கரை ரேட்டிலிருக்கும், வரிமதிப்பு இல 12 எனப்பதின பகுதிகள் கொண்டதும், 0 ஏ, 0 ஏ, 0 1/2 ஏ விசாலமுள்ளதுமான கல்கண்டே வத்த என்று சொல்லப்படும் இரண்டு துண்டுகள் காணிகள் அளக்கப் பட்டுப் பிரதமப் இல A 1641 எனப்பதில் 8 ம, 9 ம துண்டுகளென்று விபரிக்கப்பட்டிருக்கின்றது. இது பாணநதுறையிலுள்ள எச் டிபிஎயு ஜே டயல் எனப்பவருக்குரியது என்று சொல்லப்படுகிறது.

மீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் 19 (செப்டம்பர்) புரட்டாதிடீர் 29 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA/HD/9/54
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின்
இலக்கம் J 54 H 162

மீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் 19 (செப்டம்பர்) புரட்டாதிடீர் 22 ந உ

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்

Q 4505/J 54/L 305

காணியின் விபரம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கொழும்பு டிஸ்திரிக், கேவகம் கோறன், பத்தறமுலைக் கிராமத்தில், ஸ்ரீமான அல்லினுடைய பூமிக்குப் போகும் சொந்த ரேட்டில் ஏறக் குறைய 21 5 போசல விசாலமுடைய ஒரு பகுதிக்கெல்லைகள் பின் வருமாறு —

மீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

வடக்கும மேற்கும் ஸ்ரீமான எவ ஜே டயல் வண்டாரநாயக்காவுக்குரிய பூமி,

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இல J 54 L 247

கொழும்பு,

1954 ம் 19 (செப்டம்பர்) புரட்டாதிடீர் 30 ந உ

காணியின் விபரம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மீழ்க்காணும் திரிகோணமலை டிஸ்திரிக் தம்பலகாமப்பற்று பேராறறு வெளி என்னும் கிராமத்தில் 2 ஏ விசாலமுடைய பின்வரும் எல்லைகளைப் பூண்டியுள்ள காணி முழுவதும் —

மீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

வடக்கு திரு டிபிஎயு எஸ் நாதன், டாக்டர் வி கே காகிநாதன் எனப்பவர்க்குரிய சொந்தக் காணியும், காட்டுநிலமும், மீழ்க்கு முடிக்குரிய பூமி, மேற்கு பிரத்தியேக சொந்தமான நெற்காணி, தெற்கு திரு டிபிஎயு எஸ் நாதன், டாக்டர் வி கே காகிநாதன் எனப்பவர்க்குச் சொந்தமான நெற்காணி

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

சொந்தக்காரரின் பெயரும் விலாசமும்

கொழும்பு,

1954 ம் 19 (செப்டம்பர்) புரட்டாதிடீர் 22 ந உ

- (1) திரு டிபிஎயு எஸ் நாதன், உயராபுலம், ஆனைக்கோட்டை
- (2) டாக்டர் வி கே காகிநாதன், திரு டிபிஎயு எஸ் நாதன் மேல் பார்த்து, உயராபுலம், ஆனைக்கோட்டை
- (3) திரு எஸ் வடிவேலிபிள்ளை, உயராபுலம், ஆனைக்கோட்டை

காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம்
மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்

Q 4768/J 54/L 183

காணியின் விபரம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினபடியுமான பிரகடனம்

1 கொழும்பு டிஸ்திரிக், சலபிறிக் கோறன், பகலகம் கிராமத்தில், மெட்டில்ல குமபுற என்னும் பூமியில் ஏறக்குறைய 0 ஏ 1 று 09 பே விசாலக்கொண்ட ஒரு பகுதிக்கெல்லைகள் பின்வருமாறு —

மீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

வடக்கும, மீழ்க்கும், மேற்கும் இந்தப் பூமியின் மிகுதிப் பங்குகள், தெற்கு ஓயா

பீ பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

எஸ் எவ அமரசிங்குற,
நீரந்தரக் காரியதரிசி

இல LH 201 A/J/HLG/1979

கொழும்பு, 1952 ம் 19 (செப்டம்பர்) புரட்டாதிடீர் 11 ந உ

2 கொழும்பு டிஸ்திரிக், சலபிறிக் கோறன், வெலிமில்லக் கிராமத்தில், கெற்றிக்குமபுற என்னும் பூமியில் ஏறக்குறைய 0 ஏ. 1 று. 08 6 போசல விசாலக்கொண்ட ஒரு பகுதிக்கெல்லைகள் பின்வருமாறு

வடக்கு ஓயா, மீழ்க்கும், தெற்கும், மேற்கும் இந்தப் பூமியின் மிகுதிப் பகுதிகள்

1950 ම ජුනියාදු 9 ම ඉලකක කාණි எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ජුනියාදු 39 ම ඉලකක කාණි எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுக்கும் திருத்த சட்டத்தின் பிரகாரம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௫ ஒகடோபர் 26 ந ல

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரி யாரியாலயத்தின் இலக்கம் } Q 4792/J 54/LG 296

காணியின விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலபிறிக் கோறன், மொறடுவெல்லக் கிராமத் தில், பனதிகாக வத்தயும் துக்காகவத்த என்னும் பூமிகளில் ஏறக் குறைய 4 போசுசல விசாலகொண்ட ஒரு பகுதிக் கெல்கைகள் பினவருமாறு —

வடக்கு உசவத்த ரோட ,
கிழக்கு இறநப் பூமியின பகுதி ,
தெற்கு பொன்னடோ யிரேஸ் ,
மேற்கு வழிப்பாதை

1950 ம ජුනියාදු 9 ම ඉලකක කාණි எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ජුනියාදු 39 ම ඉலகக காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௫ ஒகடோபர் 18 ந ல

மாகாண ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } J 54 T 188/LL/A 5688

காணியின விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிறி கோறன், உட்பத்து, தெற்கு, இரத்தினபுரி நகரசபை எல்கைக்குள்ளிருக்கும் வெறுபுபெ கிராமத்தில் பழைய ரோட, வெறுபுபெ வரிப்பன இலக்கம் 152 (பகுதி) உடைய காணியிலும் (இரத்தினபுரி படடி டைபம் L 19/59-2 கிழக்கு இல 1 ம இலக்கத் துண்டின் ஒரு பகுதி) ஜம்புகாக அரால், கல்கொட டெனியா முதலிய காணிகளிலும் (கடைசிக் கிராமப் படம் 347 இல 80 ம இலக்கத் துண்டின் ஒரு பகுதி) இருந்து 12 4 போசுசல விசாலமுள்ள இரண்டு துண்டுகளின் எல்கைகள் —

வடக்கு P W D மெயின ரோட ,
கிழக்கு நெல்லவயல் ,
தெற்கு 55/2 ம இலக்க மதவில் உளை கீள் எல்
மேற்கு P W D மெயின ரோட

1950 ம ජුනියාදු 9 ම ඉலகக காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ජුනியாදු 39 ම ඉலகக காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௫ ஒகடோபர் 29 ந ல

மாகாண ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } J 54 B 168/LL/A-5690

காணியின விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், நவநான கோறன், பல்லெ பத்து, பாதகம் கிராமத்தில் கலபொத்த கெனயாய (கடைசிக் கிராமப்படம் 67 இல 18 AY இலக்கத் துண்டின் ஒரு பகுதி) எனலும் 2 ஏக்கர் விசாலமுள்ள காணியின் எல்கைகள்

வடக்கு கதிறென் டொல் ,
கிழக்கு பாதகம் கெனயாய ,
தெற்கு கந்தகம் எலடேற ,
மேற்கு கந்தகம் எலடேற

1950 ம ජුනියාදු 9 ම ඉலகக காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ජුනியாදු 39 ම ඉலகக காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௫ ஒகடோபர் 29 ந ல

மாகாண ஏசனடுவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } J 54 T 219/LL/A 5694

காணியின விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், கொலன்ன கோறன், யுயாபொத்தகம் பத்து, எம்பிலிபிறறியா உட்கல் கிராமத்தில் யசிககேகொட, நறத்தாவ, கிங்குற ஆறெ கெனயான (கிராமப்படம் 778 இல 162, 163 ம இலக்கத் துண்டுகளின் பகுதிகள்) முதலிய காணிகளிலிருந்து ஏறக்குறைய 0 09 ஏக்கர் விசாலமுள்ள பகுதிகளின் எல்கைகள் —

வடக்கு எம்பிலிபிறறியா-பனாமுறே P W D ரோட ,
கிழக்கு மாதம்பெ-நோனகம் P W D ரோட ,
தெற்கு ஜசின், ஜலத், ஜாகொட நிறக்கம் காணி ,
மேற்கு ஜசின், ஜலத், ஜாகொடவும் எம்பிலிபிறறியா-பனாமுறே P W D ரோட

1950 ம ජුනියාදු 9 ම ඉலகக காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ජුනியாදු 39 ම ඉலகக காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) சட்டத்தின்படியும் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௫ ஒகடோபர் 18 ந ல

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LFB 91
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 L 171

காணியின விபரம்

காலி டிஸ்திரிக், பெந்தொடட வல்லலாவிட்டி கோறனியில், பொறுவேறெண்டகக், பிடிகல் என்னும் கிராமங்களிலுள்ள கீழே சொல்லப்படலான 6 துண்டுகளும் —

(1) வலகாவபதியினில் 4 20 பேசுசல விசாலமுள்ள ஒரு துண்டு எல்கைகள் —

வடக்கு, கிழக்கு அதே காணியில் மீதியுள்ளவை ,
தெற்கு டொலகாவபதிய ,
மேற்கு டலகஹவத்த

(2) டொல்காவபதியினால் 1.80 பேச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் :—

வடக்கு வல்காவபதிய ,
கிழக்கு அதே காணியில் மீதியுள்ளவை ,
தெற்கு அகடடொல ,
மேற்கு டல்கஹவட்ட எனனும் காணி

(3) டல்கஹவட்டினால் 7.80 பேச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு, கிழக்கு, மேற்கு . அதே காணியில் மீதியுள்ளவை ,
தெற்கு அகறடொல.

(4) டிவுல்கஹவத்தயினால் 2.40 பேச்சல விசாலமுள்ள ஒரு துண்டு எல்லைகள் —

வடக்கு அகடடொல ,
கிழக்கு, தெற்கு, மேற்கு அதே காணியில் மீதியுள்ளவை,

(5) டிவுல்கஹவத்தயினால் 1.80 பேச்சல விசாலமுள்ளவ துண்டு எல்லைகள் —

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு . அதே காணியில் மீதியுள்ளவை

(6) டிவுல்கஹவத்தயினால் 4.60 பேச்சல விசாலமுள்ள ஒரு துண்டு. எல்லைகள் —

வடக்கு, தெற்கு அதே காணியில் மீதியுள்ளவை ,
கிழக்கு பொறலுஹேனாகும்புற ,
மேற்கு வேடஹோல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசி பண்டா புலங்கலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்கலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1954 ம ஹி செபரம்பாயி 8 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் }
எசன்குவின இலக்கம் } Q 4750/J 54 L 135
காணி, காணி அபிவிருத்தி மந்திரி }
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

1 கொழும்பு டிஸ்திரிக், சியன கோறனை மேற்கு, மெடபத்தவ, வாருறுகம கிராமத்தில், கல்ககா குமபுற எனனும் பூமியில் ஏறக்குறைய 08.8 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்லைகள் பின்வருமாறு

வடக்கும கிழக்கும தெற்கும இநதப் பூமியின் மிகுதிப் பகுதி மேற்கு ஓயா ,

2. கொழும்பு டிஸ்திரிக், சியன கோறனை மேற்கு மெடபத்தவ வாருறுகம கிராமத்தில், ரெனன வாறுறகுமபுற எனனும் பூமியில் ஏறக்குறைய 09.8 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்லைகள் பின்வருமாறு —

வடக்கும தெற்கும மேற்கும இநதப் பூமியின் மிகுதிப் பகுதி கிழக்கு ஓயா

3. கொழும்பு டிஸ்திரிக் சியன கோறனை மேற்கு மெடபத்தவ, வாருறுகம கிராமத்தில் அறபண்டன குமபுற எனனும் பூமியில் ஏறக்குறைய 03.2 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்லைகள் பின்வருமாறு —

வடக்கும மேற்கும இநதப் பூமியின் மிகுதிப் பகுதி, கிழக்கு ஓயா ,
தெற்கு ஸ்ரீமான கே. எ. குணவாதனைக்குரிய பூமியின் பகுதி ,

4 கொழும்பு டிஸ்திரிக், சியன கோறனை மேற்கு மெடபத்தவ, வாருறுகம கிராமத்தில் கொயிலக் குமபுற எனனும் பூமியில் ஏறக்குறைய 03.1 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : ஸ்ரீமான கரேலில் அபபுவுக்குரிய பூமியின் பகுதி ,
கிழக்கு ஓயா ,
தெற்கும மேற்கும இநதப் பூமியின் மிகுதிப் பகுதி.

5. கொழும்பு டிஸ்திரிக், சியன கோறனை மேற்கு மெடபத்தவ, வாருறுகம கிராமத்தில் ஏறக்குறைய 3 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஸ்ரீமான கே. எ. லுவின அபபுகாய்க்குடைய பூமியின் மிகுதிப் பகுதி ;

கிழக்கும தெற்கும இநதப் பூமியின் மிகுதிப் பகுதி மேற்கு ஓயா

6 கொழும்பு டிஸ்திரிக், சியன கோறனை மேற்கு மெடபத்தவ வாருறுகம கிராமத்தில் ஏறக்குறைய 02.8 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெல்லைகள் பின்வருமாறு —

வடக்கும கிழக்கும இநதப் பூமியின் மிகுதிப் பகுதி தெற்கு ஸ்ரீமான ஜேமிஸ் சிககோவுடைய பூமியின் பகுதி மேற்கு ஓயா

இலக்கம் LM 5516/J/LG/2952

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தால் திருத்தப் படபடி காணி யுரிமைப் பிரகடனத்தை 36 A ம பிரிவின்படி ரத்துச் செய்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 36 A ம பிரிவின்படி 1953 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 26 ந் திகதி வெளியானதும் 1953 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 5 ந் திகதியைக் கொண்ட 10,535 ம இலக்க அரசாங்க “கெசெற” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுமான பிரகடனத்தின் பிரகாரம் கீழ்க்கண்ட அடவணியில் விவரிக்கப்படும் காணி மாடசுமை தகவிய மகாராணியாருக்கு உரிமையாக்கப்பட்டது

ஆனால், குறிப்பிட்ட காணி மாடசுமை தகவிய மகாராணியின் பெயரால் அவருக்காக எடுக்கப்பட்டு உரிமை கொண்டாடப்படவில்லை

ஆகவே, 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்டபடி 36 A ம பிரிவின்கீழ் எனக்குக் கொடுக்கப்பட்ட தத்துவங்களமூலம், காணி, காணியபிவிருத்தி மந்திரி, புளுசி பண்டா புலங்கலம் ஆகிய நான, 1953 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 26 ந் திகதி வெளியானதும் 1953 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 5 ந் திகதியைக்கொண்ட 10,535 ம இலக்க அரசாங்க “கெசெற” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுமான மேற்கூறிய பிரகடனத்தை இத்தால் ரத்து செய்கின்றேன்

பீ. பி. புலங்கலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம ஹி (சுசுடோபர்) ஐப்பசி 12 ந் உ.

அடவணை

கேகாலை டிஸ்திரிக், புறனகுறு கோறனையில், 51 ம இலக்க கிராமத்தலைவரின் பிரிவில், பிறற்றுகம கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளைபுடையதும் குறுமுள்ள ஆசசிலலாகேகுமபுற அலலது கெதறலக்கமபுற எனனும் காணியில் ஒரு பகுதியான 400 சதுர அடி. —

வடக்கு கால்குசென்ற திரு டி. பீ அமரக்கோனும் மறறவா களாலும் உரிமைகூறும் காணி,
கிழக்கு திரு. கிரிபண்டாவால் உரிமைகூறும் காணி,
தெற்கு மாஸ்டா ஆனந்த அமரக்கோனால் உரிமைகூறும் காணி,
மேற்கு கால்குசென்ற திரு டி. பீ அமரக்கோனும் மறறவா களாலும் உரிமைகூறும் காணி

Q 3510/J/HLG/357.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்க விக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இல A 3,430. கிராமம்—மாகநதன, நிவுக்கம்

துண்டு . 1.

காணியின் பெயர் மில்லகஹகுமபுற விபரம் நெலவயல்

உரித்தாளரின் பெயர் : எ. சி. டபிளபு. பீரிஸ், ஹலடமுல்ல ரேட்டு, லக்சபதிய

விசாலம் . எ 0 றா. 0 ப. 4

தலைப்பு : 2.

காணியின் பெயர் ஹங்கரமாவத்த
 விபரம் தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் எம். டி. தேசிகல் மேற்பாத்தன எச். டியெயு
 வீரத்தின, கலமுல்ல
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 07 9

தலைப்பு : 3.

காணியின் பெயர் ஹங்கரமாவத்த
 விபரம் தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் எம். டி. பொடிசிஞ்சேனா, எம். டி. தேசிகல்,
 எம். டி. ஜேமில அபு, எம். டி. சாதிரி, எம். டி. தேசிகல், எம். டி.
 சீதோரி, எம். டி. எஹோஹாமி, எம். டி. குணசேன, எம். டி.
 வீரசேன, எம். டி. தாமசேன, எம். டி. அபயசீல, எம். டி. ஸ்ரீசேன,
 எம். டி. பியசேன, எம். டி. பிரேமசேன, எம். டி. தாமசேன, எம். டி.
 லீலாவதி, இவர்கள் மாகநதனவிலிருப்பவர்கள்
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 10 4

தலைப்பு : 4

காணியின் பெயர் கொடல்வத்த
 விபரம் தோட்டத்தின் பகுதி (பயிரிலை)
 உரித்தாளியின் பெயர் டி. எயு அபயரத்தின பறறுவந்தா மடபத்த
 விசாலம். ஏ 0 ரூ 0 ப 0 4 1

தலைப்பு : 5

காணியின் பெயர் கொடல்வத்த
 விபரம் தோட்டத்தின் பகுதி, (பயிரிலை)
 உரித்தாளியின் பெயர் டி. எயு அபயரத்தின, பறறுவந்தா, மடபத்த
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 1 2

தலைப்பு : 6.

காணியின் பெயர் கொடல்வத்த
 விபரம் தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி டி. ஹெலன் அபயரத்தின ஹாமினே,
 மாகநதன
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 11 4

தலைப்பு : 7.

காணியின் பெயர் கொடல்வத்த
 விபரம் தோட்டத்தின் பகுதி (பயிரிலை)
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி டி. ஹெலன் அபயரத்தின ஹாமினே
 மாகநதன
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 5

தலைப்பு : 8

காணியின் பெயர் மக்கலுக்கறவத்த
 விபரம் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஜி. டி. எலியசுஞ்சேனா, மாகநதன
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 05 9

தலைப்பு : 9.

காணியின் பெயர் கொடல்வத்த
 விபரம் தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் பி. ஏ. டி. நோரிஸ், மாகநதன
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 4 2

தலைப்பு : 10.

காணியின் பெயர் மக்குலுக்கறகொற்றலுவ
 விபரம் நெல் வயல
 உரித்தாளியின் பெயர் பி. டி. சாதிரி, மாகநதன
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 1 6

தலைப்பு : 11

காணியின் பெயர் மக்குலுக்கறகொற்றலுவ
 விபரம் நெல் வயல
 உரித்தாளியின் பெயர் பி. டி. வேலுன், நிவுனகம்
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 1 6

தலைப்பு : 12

காணியின் பெயர் மக்குலுக்கறகொற்றலுவ
 விபரம் நெல்வயல
 உரித்தாளியின் பெயர் எச். டி. ஆரோன் சிஞ்சேனா, சியம்பலக்கொட
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 1 9

தலைப்பு : 13

காணியின் பெயர் மக்குலுக்கறகொற்றலுவ
 விபரம் நெல் வயல
 உரித்தாளியின் பெயர் பி. ஏ. டி. நோரிஸ், மாகநதன,
 விசாலம் ஏ. 0 ரூ 0, ப. 0 1 8,

தலைப்பு : 14.

காணியின் பெயர். இந்
 விபரம் நெல்வயல
 உரித்தாளியின் பெயர் பி. ஏ. டி. நோரிஸ், மாகநதன
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 5 0

தலைப்பு 15

காணியின் பெயர் கஜலுக்கறகொற்றலுவத்த
 விபரம் தோட்டம்
 உரித்தாளியின் பெயர். பி. டி. பொசுசோஹாமி
 விசாலம் ஏ 0 ரூ 0 ப. 08 2

தலைப்பு . 31

காணியின் பெயர் ஆசாரிகேவத்த அல்லது கொச்சியாவத்த
 விபரம் தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் பி. டி. சாதிரி, பி. டி. ஹெனறிக், பி. டி.
 பாபிலிஸ், நிவுனகம்
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 28 7

தலைப்பு - 32.

காணியின் பெயர் அம்பலனபிறறியவத்த
 விபரம் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் பி. டி. சாதிரி, பி. டி. ஹெனறிக், பி. டி.
 பாபிலிஸ், நிவுனகம்
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 07 5

தலைப்பு 33

காணியின் பெயர் குருநகுவத்த
 விபரம் தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் டி. எயு ஏ. பொத்தேஜு, டி. எயு சைமன்,
 பொத்தேஜு, டி. எயு மதியால் பொத்தேஜு, டி. எயு என்
 பொத்தேஜு, டி. எயு டி. எயு பொத்தேஜு, டி. எயு பி. பொத்தேஜு,
 டி. எயு எச். பொத்தேஜு, பி. ஜே. ஹாமி, இவர்கள் மொறண்டாவிலிருப்பவர்கள்,
 டி. எயு எம். பொத்தேஜு, நிவுனகம்.
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 07 4

தலைப்பு : 34

காணியின் பெயர் அம்பலனபிறறியவத்த
 விபரம் தென்னந் தோட்டம்
 பி. டி. எயு புகுசிஞ்சேனா, ஸ்ரீமதி என். டி. ஓ. சூரே, என். ஓ. ஜி.
 குரே, இவர்கள் எல்லாரும் மொறண்டாவில் வசிப்பவர்கள்
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 12 4

தலைப்பு 35

காணியின் பெயர் கஹற்றகஹவத்த
 விபரம் தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் பி. டி. சாதிரி, பி. டி. பாபிலிஸ், பி. டி.
 ஹெனறிக், நிவுனகம், பி. டி. பொடிசிஞ்சேனா, பி. டி. சைமன், பி. டி.
 யோன், டி. எயு அபானபோத்தேஜு, டி. எயு எம். பொத்தேஜு
 டி. எயு சைமன் பொத்தேஜு, டி. எயு சொபி நோனா, பொத்தேஜு,
 ஜே. டி. பொடிசிஞ்சேனா, மொறண்டா
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 4 0

தலைப்பு . 36.

காணியின் பெயர் கொற்குக்கறவத்த
 விபரம் தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் பி. டி. பொடிசிஞ்சேனா, பி. டி. ரொசலின்
 பி. டி. பாபிலிஸ் அபு, பி. டி. சாதிரி, பி. டி. குனே நோனா,
 பி. டி. சிமன், பி. டி. ஹெனறிக், நிவுனகம், பி. டி. நோரிஸ்,
 பி. டி. டி. யோனிஸ், பி. டி. ஜோன்சிஞ்சேனா, பி. டி. லீலோரிஸ்,
 பி. டி. வியல் சிஞ்சேனா, பி. டி. பாதுக்க, எச். ஏ. எஸ். பெரேரா,
 டி. எயு சாலிஸ், பொத்தேஜு, மொறண்டா
 விசாலம் ஏ 0 ரூ 0 ப 0 1 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது
 உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில்,
 அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1955 ம ஆண்டு (ஜூன்வரி,
 தை மாதம் 4 ந திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில்)
 எனமுன்பாக வெளிப்படுத்தப்படும் அக்காணியில் அவர்களுக்குள்ள
 உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான
 நஷ்ட நாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட
 நாட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும்
 1954 ம ஆண்டு (டிசெம்பர்) மாகநி மாதம் 20 ந திகதிக்கு முன்னா
 எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்
 கொள்ளப்படுபின்னா

ஏ செமின் வி ஜியுமான்,
 உதவி அசாடரி எச்சனூர்,

கொழும்புக் கச்சேரி,

1954 ம ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 6 ந டி.

இல 3501 C/J/TW/801

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம்
7 ம பிரிவின்படி சீர்திருத்தியவாறு 1954 ம ஆண்டு 39 ம
இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற சட்டத்தின்படி
அறிவித்தல்

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பத 1950 ம
ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின
(1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க
காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால்
அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபடம் A 3,034. கிராமங்கள்—றவத்தவத்த இடம்,
மொறட்டுமலை

துண்டு 1

காணியின் பெயா கொறக்கஹவத்த அல்லது கஹறக்கஹவத்த,
மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 443, 445, 447, 449 களின்
பகுதிகள்

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும், அழுத்தப்பட்ட சாலைமும்,
30 வருஷஞ்சென்ற 3 தெனீனயும், 2 கமுகம் உள்ள தெனன்ற
தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா ஹெற்றியகந்தகே தெலமா பொனாந்து,
மேறபடி ஓதிரி பொனாந்து, மேறபடி ஐரிஸ் பொனாந்து, மேறபடி எலிட
பொனாந்து, மேறபடி வோனன பொனாந்து, இவர்கள் எல்லாரும்
மொறட்டுவ, மொறட்டுவெல்லியல் வசிப்பவர்கள்

விசாலம் ஏ 0, று 0, ப 26 55

துண்டு 2

காணியின் பெயா கொறக்கஹவத்த அல்லது கஹறக்கஹவத்த,
மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 437 என பகுதி

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும், 11 தெனீனயும், 30
வருஷஞ்சென்ற 1 பலாவும, 9 தெனீனயும், 25 வருஷஞ்சென்ற
1 பெலியும், 15 வருஷஞ்சென்ற 1 ஜம்பு மரமும், 10 வருஷஞ்
சென்ற தெனீனயும், 1 மா, 1 வேம்பும் உள்ள தோட்டம்.

உரிமைகேட்பவரின் பெயா வனருவத்தவடுகே சேர கரோலின்
பொனாந்து, றவத்தவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, று 0, ப 33 26

துண்டு . 3.

காணியின் பெயா கொறக்கஹவத்த அல்லது கஹறக்கஹவத்த,
மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 433 என பகுதி

விபரம் நிரந்தரமான ஒரு கட்டிடத்தின் பகுதியும், 5 வருஷஞ்
சென்ற மூங்கில் பற்றையும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா பொடியபதுகே சுதோனிஸ் பொனாந்து,
கஹப்பால்

விசாலம் ஏ 0, று 0, ப 08 66

துண்டு . 4.

காணியின் பெயா கொறக்கஹவத்த அல்லது கஹறக்கஹவத்த,
மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 431 என பகுதி

விபரம் நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், கல்லால் கட்டப்பட்ட
3 சுவாக்களும் 50 வருஷஞ்சென்ற 1 தெனீனயும், 20 வருஷஞ்சென்ற
1 ஜம்பு மரமும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா மலபுவாதுகே மணுசுலசூரியி, யோசப
பீறறா அந்தோனி மெனடிஸ், றவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, று 0, ப 18 54

துண்டு . 5.

காணியின் பெயா மடங்கஹவத்தயும், கஹறக்கஹவத்தயும், மெயின்
வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 429 என பகுதி

விபரம் இரண்டு கல்லால் கட்டப்பட்ட சுவாக்களும், 30 வருஷஞ்சென்ற
றட்ட டெலமரங்களும் ஒரு தெனீனயும், ஒரு றம்பட்டான மரமும்
உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா ஜி எச பெரேரா, றவற்றவத்த,
மொறட்டுவ

விசாலம் ஏ 0, று 0, ப 32 63

துண்டு . 6.

காணியின் பெயா கஹறக்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 425, 425/1 என பகுதிகள்

விபரம் 30 வருஷஞ்சென்ற ஒரு தெனீனயும், ஒரு நிரந்தரமான
கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும், கல்லால் கட்டப்பட்ட சுவரின்
பகுதியும் உள்ள தெனன்ற தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா வினயகம் கிறேரேமடி பீறறா அன்ற
டெயிசி, றவற்றவத்த

விசாலம் ஏ 0, று 0, ப 09 60,

துண்டு . 7.

காணியின் பெயா கல்லால் கட்டப்பட்ட காண
விபரம் கல்லால் கட்டப்பட்ட காணின் பகுதி
உரிமை கேட்பவரின் பெயா நகாசபை, மொறட்டுவ
விசாலம் ஏ 0, று 0, ப 01 58

துண்டு . 8

காணியின் பெயா மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 423 என பகுதி

விபரம் நிரந்தரமான கட்டிடமும், கல்லால் கட்டப்பட்ட சுவரும்
உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா கிறிஸ்தோமடி வேலாயுதன ராசையா,
றவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, று 0 ப 13 28

துண்டு 9.

காணியின் பெயா மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 419 என பகுதி

விபரம் 20 வருஷஞ்சென்ற 1 பலா, 1 மா, 10 வருஷஞ்சென்ற
சூரிய மரம், ஒரு தோடை, கறசவா, 4 நிரந்தரமாய கட்டிடத்தின்
பகுதியும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா பரிசுத்த எமானுவல் தேவாலயம்
பாபாண்டாவா, கொழும்பு, பாபாண்டாவா லைலம் (வீடு), கொழும்பு,
விசாலம் ஏ 0, று 0, ப 13 55

துண்டு 10

காணியின் பெயா மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 417 என பகுதி

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும்
உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா பலாபுவாதுகே யொலின் ரெஜினு
மெனடிஸ், றவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, று 0, ப 05 19

துண்டு 11

காணியின் பெயா மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 415, 417/1 என பகுதிகள்

விபரம் 15 வருஷஞ்சென்ற 1 சூரிய மரம், 10 வருஷஞ்சென்ற
3 சூரிய மரம், ஒரு நிரந்தரமான கட்டிடம், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும்,
நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா டொடன்பஹுகே டனியல் பொனாந்து,
பமினுவெனடிசு முடியியல் பொனாந்து, இரவாக்களும், மொறட்டுவ
றவற்றவத்தயில் வசிப்பவர்கள்

விசாலம் ஏ 0, று 0, ப 08 80

துண்டு . 12.

காணியின் பெயா மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 403, 405, 407, 411 என பகுதிகள்

விபரம் 40 வருஷஞ்சென்ற 2 தெனீனயும், 15 வருஷஞ்சென்ற
1 தெனீனயும், 10 வருஷஞ்சென்ற 1 சூரிய மரமும், 2 வருஷஞ்
சென்ற 2 பப்பா மரமும், 2 வாழை, 3 நிரந்தரமற்ற கட்டிடமும்,
1 நிரந்தர கட்டிடமும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா லியனகே டொன ஜினதாச அபபுஹாமி,
றவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, று 0, ப 19 48

துண்டு 13.

காணியின் பெயா மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 401 என பகுதி

விபரம் 15 வருஷஞ்சென்ற 1 கமுகு, ஒரு வாழைப்பற்றை, ஒரு
நிரந்தரமான கட்டிடம், ஒரு நிரந்தர கட்டிடம் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா பலபுவாதுகே நிசேட யோசேப மெனடிஸ்
றவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, று 0, ப 03 84

துண்டு 14

காணியின் பெயா மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 399 என பகுதியும், சாஸல் பிளெசிலிருக்கும் வரிமதிப்பு
இல 2, 4, 6, 8 என பகுதிகள்

விபரம் 15 வருஷஞ்சென்ற சூரிய மரமும், 2 வாழைப்பற்றைகளும்,
ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும் உள்ள
தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயா சினனத்தமபி சூறுமுகம் பொனனம்
பலம், றவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, று 0, ப 08 94,

துண்டு : 15.

காணியின் பெயர் மடங்கஹுவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 401 ன பகுதி
 விபரம் ஒரு வாழைப்பற்றையும், 15 வருஷ ஒரு கரும்பும், 40 வருஷஞ்சென்ற ஒரு பெலி மரமும் உள்ள தோட்டம்
 உரிமை கேட்பவரின் பெயர் பலபுவானுகே நிச்சேட யோசேப மெனடியல், நவற்றவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ 0, று 0, ப 02 13

துண்டு : 16.

காணியின் பெயர் மடங்கஹுவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 385, 387, 389, 391 ன பகுதிகள்
 விபரம் பயிரில்லாத தோட்டம்
 உரிமை கேட்பவரின் பெயர் கரிய கறவன பற்றபெண்டி மஹா விதானலாகே டொன பீதறு பிரானசிலகோ, நவற்றவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ 0, று 0, ப 00 03.

துண்டு : 17.

காணியின் பெயர் மடங்கஹுவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 393, 395, 397 ன பகுதிகள்
 விபரம் 40 வருஷஞ்சென்ற 2 தெனீனையும், 5 வாழைப்பற்றையும், ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும், கல்லால் கட்டப்பட்ட காணின் பகுதியும், அழுத்தப்பட்ட நிலமும், கல்லால் கட்டப்பட்ட ஒரு கிணறும் உள்ள தோட்டம்
 உரிமை கேட்பவரின் பெயர் பலபுவானுகே ஜியோஜ மெனடியல், நவற்றவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ 0, று 0, ப 14 08

துண்டு : 18.

காணியின் பெயர் மடங்கஹுவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 360, 362, 362 ன பகுதிகள்.
 விபரம் நிரந்தரமான கட்டிடத்தின் பகுதி உள்ள தோட்டம்
 உரிமை கேட்பவரின் பெயர் டொனபலகே அலிஸ் பிரானசிலு பொனாநது வீரசூரிய, நவற்றவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ 0, று 0, ப 03 16.

துண்டு : 19.

காணியின் பெயர் குாததுபீல மடங்கஹுவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 353 ன பகுதியும், உ சொயசா ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 15 ன பகுதி
 விபரம் 40 வருஷஞ்சென்ற 5 தெனீன, 40 வருஷஞ்சென்ற 1 பிலிங், 40 வருஷஞ்சென்ற 1 சூரிய மரம், ஒரு கழுகு, ஒரு மா, ஒரு ஜில்ல, 10 வருஷஞ்சென்ற கொய்யா மரம், 15 வருஷஞ்சென்ற 4 சூரிய மரம், 2 வருஷஞ்சென்ற ஒரு முருங்கை மரம், 6 வாழைப்பற்றைகள், நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்
 உரிமை கேட்பவரின் பெயர் பி எலன் மெனடியல், சம்பத்தவாதகே இலல் சிலிபா சிலவா, சம்பத்தவாதகே மொலின் நிகசி சிலவா, இலாகன் எல்லாரும் மொறட்டுவ, நவற்றவத்தமில் வசிப்பவர்கள்.
 விசாலம் ஏ 0, று 1, ப 09 22

துண்டு : 20.

காணியின் பெயர் குாததுபீல மடங்கஹுவத்த, உ சொயசா ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 17 ன பகுதி
 விபரம் 40 வருஷஞ்சென்ற 5 தெனீன, 40 வருஷஞ்சென்ற 1 பலா, 40 வருஷஞ்சென்ற 1 வறற்பங்கா, 20 வருஷஞ்சென்ற 2 தெனீன, 20 வருஷஞ்சென்ற 1 பெலி, 20 வருஷஞ்சென்ற 1 பலா, 20 வருஷஞ்சென்ற 1 நவ, 10 வருஷஞ்சென்ற 4 தெனீன, 10 வருஷஞ்சென்ற 3 மா, 10 வருஷஞ்சென்ற 7 கழுகு, 10 வருஷஞ்சென்ற 2 வெறலு 5 வருஷஞ்சென்ற 1 தெனீன, 1 கழுகு, 1 வெறலு, 5 தோட்ட முதலியன, ஒரு நிரந்தரமான கட்டிடம், கல்லால் கட்டப்பட்ட கிணறும், அழுத்தப்பட்ட நிலமும், கல்லால் கட்டப்பட்ட கானும், நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியுள்ள தோட்டம்
 உரிமை கேட்பவரின் பெயர் டபினயு விய நோனூ மெறூயா பொனாநது, நவற்றவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ 0, று 0, ப 22 77.

துண்டு : 21.

காணியின் பெயர் மடங்கஹுவத்த டி சொயிசா ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 21 ன பகுதி
 விபரம் 40 வருஷஞ்சென்ற 1 புளியும், 1 மறமரமும், 15 வருஷஞ்சென்ற 10 கழுகுகளும், 1 மாவும், 10 வருஷஞ்சென்ற 1 ஜம்பமரமும், 5 வருஷஞ்சென்ற 1 அஞ்சோமரமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்
 உரிமையாளரின் பெயர் ரெலகே ஜோன சிலி பீரில், நவற்றவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ 0 று 0 ப 02 75,

துண்டு : 22.

காணியின் பெயர் மடங்கஹுவத்த, டி சொயிசா ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 23 ன பகுதி.
 விபரம் 2 தெனீனமரமும், 5 வருஷஞ்சென்ற 1 தோட்ட, 1 வருஷஞ்சென்ற பயபசி, நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும்.
 உரிமையாளரின் பெயர் மஹாமறக்கலகே எப்பிரஹாம டயல், நவற்றவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ. 0 று. 0. ப. 04 11.

துண்டு : 24.

காணியின் பெயர் மடங்கஹுவத்த டி சொயிசா ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 25 ன பகுதி
 விபரம் 10 வருஷஞ்சென்ற 1 மாவும், நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும்.
 உரிமையாளரின் பெயர் மஹாமறக்கலகே சாதிரிஸ் டயல், ரதமலான்.
 விசாலம் ஏ. 0 று. 0 ப 03 19

துண்டு : 25.

காணியின் பெயர் மடங்கஹுவத்த டி சொயிசா ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 27 ன பகுதி,
 விபரம் பயிரில்லாத தோட்டம்
 உரிமையாளரின் பெயர் ஸ்ரீமதி. ஈ எஸ். பீரில், நவற்றவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ 0 று 0 ப 08 11

துண்டு : 26.

காணியின் பெயர் குருத்தபீல மடங்கஹுவத்த டி சொயிசா ரேட்டிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 350, 352, 354 ன பகுதிகள்
 விபரம் 40 வருஷஞ்சென்ற 3 சூரியமரமும், 1 வருஷ பயபசிமரமும் 20 வாழைப்பத்தைகளும், 3 நிரந்தரமான கட்டிடங்களும், நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், கல்லால் கட்டப்பட்ட கிணற்றின் பகுதியும், அழுத்தப்பட்ட நிலமும், கறகானும் உள்ள தோட்டம்
 உரிமையாளரின் பெயர் செட்டிநாட் காப்பரேசன் வங்கி
 விசாலம் ஏ. 0 று 0 ப 16 02

துண்டு : 27.

காணியின் பெயர் மடங்கஹுவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 385, 387, 389, 391 ன பகுதிகள்
 விபரம் 40 வருஷஞ்சென்ற 1 தெனீனையும், 1 வாழைப்பத்தையும், ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்
 உரிமையாளரின் பெயர் கரியகறவன பற்றபெண்டி மஹாவிதானலாகே டொன பேதரு பிரானசிலகோ போடினனடோ, நவற்றவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ 0 று. 0 ப 16 06.

துண்டு : 28.

காணியின் பெயர் மடங்கஹுவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 377, 379, 381 ன பகுதிகள்
 விபரம் 40 வருஷஞ்சென்ற 2 தெனீனகளும், 5 வருஷஞ்சென்ற 1 தோட்டமும், ஒரு நிரந்தரமான கட்டிடமும், 2 நிரந்தரமற்ற கட்டிடங்களுள்ள தோட்டம்
 உரிமையாளரின் பெயர் ரேவண ஹெனறிககல் டி சிலவா, சிலாரிஸ் ரெஜீனூ முடியில் டி சிலவா, இலுவாகனும் மொறட்டுவ, நவற்றவத்த மில் வசிப்பவர்கள்
 விசாலம் ஏ 0. று 0 ப 22 26.

துண்டு : 29

காணியின் பெயர் மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 371 கொண்ட வளவு
 விபரம் நிரந்தரமான கட்டிடம்
 உரிமையாளரின் பெயர் பீ ஜியோஜ மெனடியல், நவற்றவத்த மொறட்டுவ
 விசாலம் ஏ. 0. று 0 ப 01 99.

துண்டு : 30.

காணியின் பெயர் மடங்கஹுவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 357/8 ன பகுதி.
 விபரம் 10 வருஷஞ்சென்ற சூரியமரமும், நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்
 உரிமையாளரின் பெயர் மஹாமறக்கல் குருகுலசூரிய, பற்றபெண்டிகே சமுலெல் ரெஜீனூட் பெரோ, மஹாமறக்கல் குருகுலசூரிய, பற்றபெண்டிகே யோன மாககல் சிறில் பெரோ, நவற்றவத்த, மொறட்டுவ,
 விசாலம் 0 று 0 ப 04 62.

துண்டு : 31.

காணியின பெயர் : மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 365, 367, 369 கொண்ட வளவுகள்
 விபரம் நிரந்தரமான கட்டிடம்
 உரித்தாளியின் பெயர் : மஹாமறக்கால குருகுலசூரிய, பற்றபெண்டிகே சமுதேவல் ரெஜினால பெரேரா, மஹாமறக்கால குருகுலசூரிய பற்றபெண்டிகே யோன மாககல் சிறில் பெரேரா, நவறறவத்த, மொறட்டுவ
 விசாலம் : ஏ. 0. றூ 0 ப. 05*10

துண்டு : 32.

காணியின பெயர் : மடங்கஹவத்த, வரிமதிப்பு இலக்கம் 357/7 ன பகுதி.
 விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், 10 வருஷஞ்சென்ற கித்தலமரமும் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் : மஹாமறக்கால குருகுலசூரிய பற்றபெண்டிகே யோன மாககல் சிறில் பெரேரா, நவறறவத்த, மொறட்டுவ
 விசாலம் : ஏ. 0. றூ 0 ப. 05 36

துண்டு : 33.

காணியின பெயர் : மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 363 கொண்ட வளவு.
 விபரம் : நிரந்தரமான கட்டிடம்
 உரித்தாளியின் பெயர் : பீ. ஏ. மெண்டிஸ், உயான
 விசாலம் : ஏ. 0. றூ. 0 ப 01 53.

துண்டு : 34.

காணியின பெயர் : மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 359 ம, 361 ன பகுதிகள்.
 விபரம் : 40 வருஷஞ்சென்ற 2 தென்னகனம், 10 வருஷஞ்சென்ற 1 சூரிய மரமும், 1 நிரந்தர கட்டிடம் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் : மஹாமறக்கால குருகுலசூரிய பற்றபெண்டிகே சமுதேவல் ரெஜினால பெரேரா, நவறறவத்த, மொறட்டுவ
 விசாலம் : ஏ 0. றூ 0 ப. 10 50

துண்டு : 35.

காணியின பெயர் : மடங்கஹவத்த மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 347, 349, 351, 353 ன பகுதிகள், 355, 357 ன பகுதிகள்.
 விபரம் : 40 வருஷஞ்சென்ற 3 தென்னகனம், 25 வருஷஞ்சென்ற 1 நத.தெலமரமும், 15 வருஷஞ்சென்ற 1 பலாமரமும், 1 கமுகும், 2-10 வருஷஞ்சென்ற 2 பப்பாசியும், ஒரு நிரந்தரமான கட்டிடமும் கல்லால் கட்டப்பட்ட காணின் பகுதியும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் : இ. எச் கூறே, மொறட்டுமலை, மொறட்டுவ
 விசாலம் ஏ 0 றூ. 0 ப. 24 00

துண்டு : 37.

காணியின பெயர் : மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 343, 345 ன பகுதிகள்
 விபரம் 10 வருஷஞ்சென்ற 1 முருங்கையும், 3 வருஷஞ்சென்ற 1 பப்பாசியும், ஒரு நிரந்தரமான கட்டிடமும், நிரந்தரமான கட்டிடக் கிணை பகுதியும், அழுத்தப்பட்ட சாலைமும், சுவரின் பகுதியும் உண்டு
 உரித்தாளியின் பெயர் : ஜே. எல். பொன்னுத்த, பம்பலப்பிறறிய
 விசாலம் ஏ 0 றூ 0 ப 17 50.

துண்டு : 38.

காணியின பெயர் : மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 328, 330, 332, 334 ன பகுதிகைகொண்ட வளவுகள்
 விபரம் நிரந்தரமான கட்டிடத்தின் பகுதி
 உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி. பீறறில் பிரீஸ், நவறறவத்த, மொறட்டுவ.
 விசாலம் : ஏ. 0 றூ 0. ப. 0*40.

துண்டு : 39.

காணியின பெயர் : மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் இலக்கம் 326 ன பகுதி.
 விபரம் : 5 வருஷஞ்சென்ற 1 தோடையும், 1 மடுமரமும், ஒரு கல்லால் கட்டப்பட்ட சுவரும் 2 கறசுவரின் பகுதிகளும்
 உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி. பீறறில் பிரீஸ், நவறறவத்த, மொறட்டுவ.
 விசாலம் : ஏ 0 றூ. 0. ப. 0 57

துண்டு : 40.

காணியின பெயர் : மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 324 ன பகுதி.
 விபரம் : 10 வருஷஞ்சென்ற 5 மூங்கில் பத்தையும், 2 கறசுவரின் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் : ஜி. ஈ. சேனரத்தின, பலமேரா, அவெனூ, பம்பலப்பிறறிய.
 விசாலம் ஏ 0 றூ. 0 ப. 02 99,

துண்டு : 41.

காணியின பெயர் : மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 341 ன பகுதி
 விபரம் 10 வருஷஞ்சென்ற 1 சூரிய மரமும், ஒரு நிரந்தரமான கட்டிடமும்
 உரிமை கேட்பவரின் பெயர் : டி. சி. டி. எஸ் விஜயசூரிய, நவறறவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ. 0, றூ 0, ப 05 63.

துண்டு : 42.

காணியின பெயர் : மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 337, 339 ன பகுதிகள்.
 விபரம் 10 வருஷஞ்சென்ற 1 கோப்பி, நிக், ஆடதோடை மரங்கள், 6 வாழைப்பறறைகள், ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும் உள்ள தோட்டம்
 உரிமை கேட்பவரின் பெயர் : பரிசுத்த எமானுவெல் தேவாலயம் பாப்பாண்டவா, கொழும்பு, பாப்பாண்டவரின் வீடு, கொழும்பு.
 விசாலம் ஏ 0, றூ 0, ப 06 10

துண்டு : 43.

காணியின பெயர் : மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 335 ன பகுதி
 விபரம் : 10 வருஷஞ்சென்ற 1 முருங்கையும், 1 வாழைப்பறறையும் உள்ள தோட்டம்.
 உரிமை கேட்பவரின் பெயர் : பி. ஜே. மெண்டிஸ், மேறபாத்த சிராமவிதான இல 552, இடம்
 விசாலம் ஏ 0, றூ 0, ப 03 53

துண்டு : 44.

காணியின பெயர் : பண்டரியகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 331, 333 ன பகுதிகள்.
 விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்.
 உரிமை கேட்பவரின் பெயர் : பற்றியகே காலினு வெஸலியால கோமஸ், இஹல் இநிபெட், மொறட்டுவ.
 விசாலம் ஏ. 0, றூ. 0, ப 06 24

துண்டு : 45

காணியின பெயர் : மடங்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 314, 316, 318, 320 ன பகுதிகள்.
 விபரம் 10 வருஷஞ்சென்ற 1 வேம்பு, 5 வருஷஞ்சென்ற அனோடா மரமும், 2 வருஷஞ்சென்ற 1 பப்பா மரமும், 12 வாழைப்பறறைகளும், நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும்
 உரிமை கேட்பவரின் பெயர் : ஏ. றி ஜே. டி. மெல், உயான, மொறட்டுவ
 விசாலம் ஏ. 0, றூ. 0, ப 08 49

துண்டு : 46.

காணியின பெயர் : கெறறகெறலை கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 310 ன பகுதி.
 விபரம் பரிய இலலாத தோட்டம்
 உரிமை கேட்பவர் பெயர் : றி தோமஸ் பொன்னுத்த, நவறறவத்த, மொறட்டுவ
 விசாலம் ஏ 0, றூ 0, ப 02 40.

துண்டு : 47.

காணியின பெயர் : பண்டரியகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் 327 ன பகுதியும் 329 ம
 விபரம் நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், ஒரு கற சுவரும்
 உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி ஜே. எம் பொன்னுத்த, 19 வது லேன், கொள்ளப்பிட்டி.
 விசாலம் ஏ 0, றூ 0, ப 07 22

துண்டு : 48.

காணியின பெயர் : பண்டரியகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 325 ன பகுதி
 விபரம் 10 வருஷஞ்சென்ற பாம மரம், 2 வருஷஞ்சென்ற 1 பப்பாசி, 3 வருஷஞ்சென்ற 1 அனோடா மரம், நிரந்தரமான கட்டிடத்தின் ஒரு பகுதி, 2 கறசுவர்களும்
 உரிமை கேட்பவரின் பெயர் : டாக்டர் ஏ. எம் பொன்னுத்த, தெலிவன்.
 விசாலம் ஏ 0, றூ 0, ப 05*94

துண்டு : 49.

காணியின பெயர் : கெறறகெறலை கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 310/1 ன பகுதி.
 விபரம் பயில்லாத தோட்டம்
 உரிமை கேட்பவரின் பெயர் : பத்தலியனகே யோசப் சமுதேவல், நவறறவத்த, மொறட்டுவ
 விசாலம் : ஏ. 0, றூ 0, ப 01*88,

துண்டு : 50.

காணியின் பெயர் வண்டிய பாலத்த
விபரம் - வண்டிய பாலத்தின் பகுதி.
உரிமை கேட்பவரின் பெயர் தன்னலகே தோமஸ் பொன்னுத,
பத்தலியனகே யோசப் சமுயல், நவற்றவத்த, மொறட்டுவ.

விசாலம் ஏ. 0, றா 0, ப 01 24

துண்டு : 51.

காணியின் பெயர் கெறகெல்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும்
வரிமதிப்பு இல 300, 302, 304 ன பகுதிகள்.
விபரம் : நிரந்தரமான ஒரு கட்டிடத்தின் பகுதி
உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி டொரிஸ் எம் டி. சிலவா,
மொறட்டுவெல்ல, மொறட்டுவ

விசாலம் . ஏ 0, றா 0, ப 04 58

துண்டு : 52.

காணியின் பெயர் பண்டரியகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும்
வரிமதிப்பு இல 323 ன பகுதி
விபரம் : 15 வருஷக்குசென்ற 1 மா, 10 வருஷக்குசென்ற 1 வேம்பு,
5 வருஷக்குசென்ற 1 மா, 1 ஜம்பு, 1 தோடை, 3 வருஷக்குசென்ற
பப்பாசி, ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் ஜே சி மெனடிஸ், நவற்றவத்த,
மொறட்டுவ.

விசாலம் . ஏ 0, றா 0, ப 03 71

துண்டு : 53.

காணியின் பெயர் பண்டரியகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும்
வரிமதிப்பு இல 321 ன பகுதி
விபரம் : ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், ஒரு கற
சுவரும், அழுத்தப்பட்ட நிலமும் உள்ள தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி. எம். ஏ டி. சிலவா, ஓரியனறல்
டி. நக ஸ்ரோ, கொளஞ்சுப்பிட்டி, ஜே சி மெனடிஸ், நவற்றவத்த,
மொறட்டுவ.

விசாலம் ஏ 0, றா 0, ப 03 29

துண்டு : 54.

காணியின் பெயர் மெயின் வீதியிலிருக்கும் இல 292, 294, 296,
298 ன பகுதிகளைக் கொண்ட வளவுகள்.
விபரம் : ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதி.
உரிமை கேட்பவரின் பெயர் பறனகே செம்சன் அலபட் சிலவா,
நவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 07 67

துண்டு : 56.

காணியின் பெயர் கெறகெல்கஹவத்த, மெயின் வீதியிலிருக்கும்
வரிமதிப்பு இல 290 ன பகுதி
விபரம் : ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், 3 கறசுவரும்,
ஒரு கறசுவரின் பகுதியும், 20 வருஷக்குசென்ற 2 மா, 2 வருஷக்குசென்ற
3 பப்பாசி, 2 வருஷக்குசென்ற 3 தோடை, 5 வருஷக்குசென்ற 1 அரவி,
5 வருஷக்குசென்ற 1 கொய்யா, 5 வருஷக்குசென்ற 1 ஜம்பு முதலிய
உள்ள தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் வத்துத்தந்ரிகே ஜேமிஸ் டி. அலவிஸ்,
நவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 15 10

துண்டு : 57.

காணியின் பெயர் . பண்டரியகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும்
வரிமதிப்பு இல. 319 ன பகுதி
விபரம் : ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், 2 கறசுவரும்,
40 வருஷக்குசென்ற 2 தென்கையும் உள்ள தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எஸ். எம். மெனடிஸ், வேண்ண
லொறன் பெஞ்சமின் மெனடிஸ், நவற்றவத்த, மொறட்டுவ, சி எஸ்.
எச் மெனடிஸ், நப்பா கொய்க்கொய் டிப்போ, அக்குறெஸ்ஸ

விசாலம் ஏ 0, றா 0, ப 06 33

துண்டு : 58.

காணியின் பெயர் பிரின் அண்ட பிரின்சஸ் ஓவ வேலஸ் பாட்
சாஸ்யும், வளவுகளும், மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல
309, 315 ன பகுதிகள்
விபரம் 40 வருஷக்குசென்ற 1 அரவி, 20 வருஷக்குசென்ற 3 மா
மரங்களும், 5 வருஷக்குசென்ற 2 மா, ஒரு கறசுவரும், நிரந்தரமான
கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் . பிரின்ஸ் ஓர் வேலஸ், பிரின்சஸ் ஓவ
வேலஸ் பாட்சாஸ்கள் பொறுப்பாளர் சப்ப மனேஜர், இ. எஸ். எப் டி.
சொய்யா, குறறறியவா எஸ். நேற, லக்சுபதிய, மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 12 63

துண்டு 59.

காணியின் பெயர் கொறகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 288 ன பகுதி
விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் ஒரு பகுதியும், 2 கற
சுவர்களும், 10 வருஷக்குசென்ற 1 தோட்டமும் மற்ற மரங்கள் உள்ள
தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் . எரிக் ஸ்ரீமத ஜயரத்தின டி. சிலவா,
நவத்தவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 08 69

துண்டு : 60.

காணியின் பெயர் கொறகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 286 ன பகுதி
விபரம் 2 கற சுவர்களும், அழுத்தப்பட்ட சாஸ்யுள்ள ஒரு நிரந்தர
மான கட்டிடத்தின் பகுதியும், 25 வருஷக்குசென்ற 3 தென்கையும்,
5 வருஷக்குசென்ற 1 எம்பிலா, 1 வாழைப்பறையும் உள்ள தோட்டம்.
உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி மெரனகே டொறின் ஜேறாட்
லெஸன் பெரேரா, நவத்தவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 14 88

துண்டு : 61.

காணியின் பெயர் கொறகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 282 ன பகுதி
விபரம் 2 கற சுவர்களும், 30 வருஷக்குசென்ற 8 தென்கையும் உள்ள
தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி மெரனகே கிளாடிஸ் ரிச்சிஸ்டா
லிசுர சலகாடோ, நவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 15 80.

துண்டு : 62.

காணியின் பெயர் கொறகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல. 280 ன பகுதி.
விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும்,
30 வருஷக்குசென்ற 1 தென்கை, 20 வருஷக்குசென்ற 1 புளி, 10 வருஷக்
சென்ற 1 கரும்பும், 1 அரவிய மரமும், 2 வருஷக்குசென்ற 2 முருங்கையும்
உள்ள தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் . டபிள்யு டொன் அனறிவ வில்லியம்
பெரேரா, டபிள்யு டொன் கிறா எடமன்ற பெரேரா, இரவர்களும்
நவத்தவத்த, மொறட்டுவயில் வசிப்பவர்கள்

விசாலம் ஏ 0, றா 0, ப 17 59

துண்டு : 63.

காணியின் பெயர் கொறகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இல 272/1 ன பகுதி.
விபரம் 40 வருஷக்குசென்ற 3 தென்கையும், ஒரு கறசுவரின்
பகுதியும், ரோட்டின் இரு பகுதிகளும்
உரிமை கேட்பவரின் பெயர் சிறில் டி. பொன்னுத, " மஹுவலி ",
நவற்றவத்த, மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 24-33.

துண்டு : 64.

காணியின் பெயர் கஹறகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும்
வரி மதிப்பு இலக்கம் 288 ன பகுதி
விபரம் : 30 வருஷக்குசென்ற 2 தென்கையும், 5 வருஷக்குசென்ற
1 முருங்கையும், 1 அரவிமரமும், ஒரு கற சுவரும், கறசுவரின் பகுதியும்,
உள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் . ஸ்ரீமதி குமாரகேவத்தகே டொறதி பிளீசிட
கிரேஸ் டி. சிலவா, அலலது பொன்னுத, நவற்றவத்த, மொறட்டுவ.

விசாலம் ஏ 0 றா 0 ப 11 03

துண்டு : 65.

காணியின் பெயர் கஹறகஹவத்த, மெயின் வீதியிலிருக்கும் வரி
மதிப்பு இலக்கம் 286 ன பகுதி.
விபரம் ஒரு கறசுவரின் பகுதியும், நிரந்தரமான கட்டிடத்தின்
பகுதியும், 5 வருஷக்குசென்ற 1 முருங்கைமரமும், கபுகும் உள்ள
தோட்டம்

உரித்தாளியின் பெயர் தன்னலகே ரோபட் விஸன் பொன்னுத,
நவற்றவத்த, மொறட்டுவ.

விசாலம் ஏ 0 றா 0 ப 08 85.

துண்டு : 66.

காணியின் பெயர் மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 258
கொண்ட வளவும், சோச அடெவனியூவிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 31
கொண்ட வளவும்.

விபரம் : 30 வருஷக்குசென்ற 1 தென்கை, 20 வருஷக்குசென்ற 2 மா,
பலா, தோடை, கமுரு, ஒரு நிரந்தரமான கட்டிடம், 2 நிரந்தரமற்ற
கட்டிடத்தின் பகுதிகள் 2 கற சுவர்கள், கற சிவரின் பகுதியும் உள்ள
தோட்டம்

உரித்தாளியின் பெயர் எமானுவல் பரிசுத்த தேவாலயம், பாப்பாண்
டலா, கொழும்பு, பாப்பாண்டலா வீடு, கொழும்பு

விசாலம் . ஏ 0 றா 0 ப 25-92

துண்டு : 67.

காணியின் பெயர் மடங்கலுவத, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 303 ன பகுதி

விபரம் 25 வருஷஞ்சென்ற 1 தெனீன, 5 வருஷஞ்சென்ற 1 முருங்கை, 2 தெனீன, 5 வருஷஞ்சென்ற 1 ரட்டெல, 2 வருஷஞ்சென்ற 2 கழுக்கு, கறசுவரின் பகுதியும் உள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் கே பீ பீட்டா பெரேரா, இடம், மொறட்டுவ விசாலம் ஏ. 0 றா 0 ப 04 42

துண்டு : 68.

காணியின் பெயர் மடங்கலுவத வரிமதிப்பு இலக்கம் 301 ன பகுதி.

விபரம் கல்லால் கட்டப்படான கட்டிடம் உள்ள தோட்டம். உரித்தாளியின் பெயர் டபிளவு சாலிலை பெரேரா, இடம் மொறட்டுவ விசாலம் ஏ 0 றா 0 ப 01 06

துண்டு : 69.

காணியின் பெயர் மடங்கலுவத, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 297 ம, 299 ன பகுதிகள்

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதிகளும், 5 வருஷஞ்சென்ற 1 கொய்யா மரமும் உள்ள தோட்டம்.

உரித்தாளியின் பெயர் கொற்கனிகே சிமொன கோயில, இடம், மொறட்டுவ. விசாலம் ஏ 0 றா 0 ப 02 12

துண்டு : 70.

காணியின் பெயர் மடங்கலுவத மெயின் வீதியிலிருக்கும் இலக்கம் 295 ன பகுதி.

விபரம் ஒரு கற சுவரின் கட்டிடத்தின் தோட்டம் உரித்தாளியின் பெயர் முத்துமாதினகே வாலுறா பொன்னுது, முத்துமாதிகை சிமொன பொன்னுது, இடம், மொறட்டுவ விசாலம். ஏ 0 றா 0 ப 02 23

துண்டு : 71.

காணியின் பெயர் மடங்கலுவத, மெயின் வீதியிலிருக்கும் இலக்கம் 291 ம, 293 ன பகுதி.

விபரம் அழுத்தப்பட்ட நிலமும் உள்ள ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், 2 கற சுவர்கள், 15 வருஷஞ்சென்ற 1 கழுக்கு, 40 வருஷஞ்சென்ற 1 வேம்புமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் பீ கலயாண பியதாச, டயல, இடம், மொறட்டுவ. விசாலம் ஏ. 0 றா 0 ப 11 34

துண்டு : 72.

காணியின் பெயர் : மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இலக்கம் 256 கொண்ட வளவுகள்.

விபரம் ஒரு கறசுவரும், 2 கறசுவர்களும் கல்லால் கட்டப்பட்ட காணும் 30 வருஷஞ்சென்ற 5 தெனீனகளும், 15 வருஷஞ்சென்ற 1 தெனீனையும் உள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் மொறட்டுவ சமூக சேவா சங்கம், சங்கத் தலைவர், டக்டர் கே ஜே டி சிலவா, சிலவனஹேஸ்ட, மொறட்டுவெல்ல, மொறட்டுவ.

விசாலம் ஏ 0 றா 0 ப 25 59.

துண்டு : 73.

காணியின் பெயர் : மடங்கலுவத, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 287 ன பகுதி.

விபரம் அழுத்தப்பட்ட நிலமும் உள்ள கல்லால் கட்டப்பட்ட குளிகிற அறையின் பகுதியும், 50 வருஷஞ்சென்ற 4 தெனீனகளும், 50 வருஷஞ்சென்ற 2 கருங்காவி, 25 வருஷஞ்சென்ற 1 மா, 25 வருஷஞ்சென்ற 2 பலா, மற்றும் மரங்களும் உள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் டொன பேதுறு வியனரூலகே நெல்லி பதமா, ஸ்ரீசேன, இடம், மொறட்டுவ.

விசாலம் ஏ 0 றா 0 ப 39 34

துண்டு : 74.

காணியின் பெயர் மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 254 ன பகுதி.

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதி, ஒரு கறசுவர், 10 வருஷஞ்சென்ற 1 தோடை, 1 மா, 3 வருஷஞ்சென்ற 2 பயா மரங்களும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் : மெரனகே விலபிறட சமுவுவல் ஐவன பொன்னுது.

விசாலம் ஏ 0 றா. 0, ப 06 15

துண்டு : 75.

காணியின் பெயர் வண்டிப்பாடை இலக்கம் இல்லை.

விபரம் வண்டிப்பாடையின் பகுதி

உரிமை கேட்பவரின் பெயர் : மெரனகே ஸரானலி நெவில் ஹீற்றன் பொன்னுது, இடம், மொறட்டுவ

விசாலம் : ஏ. 0, றா 0, ப. 0 31.

துண்டு . 76.

காணியின் பெயர் மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 250 ன பகுதி

விபரம் . கறசுவரின் பகுதியும் உள்ள தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் டபிளவு வாதுகே ஹீலாரில ஒலியியா லா பொன்னுது, இடம், மொறட்டுவ விசாலம் ஏ. 0, றா 0, ப 01 29.

துண்டு : 77.

காணியின் பெயர் மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 246 கொண்ட வளவுகள்

விபரம் பயிரில்லாத தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் . மெரனகே ஸரானலி நெவில் ஹீல்டன் பொன்னுது, இடம், மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 00 07

துண்டு . 78.

காணியின் பெயர் டெல்கலுவத அல்லது ஒய்கலுவத, வரி மதிப்பு இல 285 ன பகுதி

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், 2 கறசுவர்களும், 2 வாழைப் பறறைகளும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் வானஞ்சூரிய பற்றபெண்டி மஹா காரிய கறவனகே தோமலெ பொன்னுது, இடம், மொறட்டுவ.

விசாலம் ஏ. 0, றா 0, ப. 08 39

துண்டு : 79.

காணியின் பெயர் ஒய்கலுவத, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 283 ன பகுதி

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், ஒரு வாழைப் பறறை, 1 வருஷஞ்சென்ற 2 பயாசி, 15 வருஷஞ்சென்ற 1 கழுக்கு, 10 வருஷஞ்சென்ற 1 சூரிய மரமும் உள்ள தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் மஹாரெலகே மேரி ப்லோரனல் லொஷு டயல, இடம், -மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 05 87

துண்டு 81.

காணியின் பெயர் டெல்கலுவத, மெயின் வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 281 ன பகுதி

விபரம் அழுத்தப்பட்ட சாலைகளும் ஒரு நிரந்தரமான கட்டிடம், ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், 10 வாழைப் பறறைகளும், 2 வருஷஞ்சென்ற 3 கோபி மரங்களும், 1 தோடையும், 30 வருஷஞ்சென்ற தெனீனையும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் டொனபஹலகே சாலின பியற்றீஸ் பொன்னுது, இடம், மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா 0, ப 12 22

துண்டு 82.

காணியின் பெயர் . ஒய்கலுவத அல்லது டெல்கலுவத, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல, 277 ன பகுதி

விபரம் 2 கல்லால் கட்டப்பட்ட கிணறும், ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், 4 வாழைப்பறறைகள், 10 வருஷஞ்சென்ற 1 தோடை, 20 வருஷஞ்சென்ற 1 சூரிய மரமும், 50 வருஷஞ்சென்ற 4 தெனீனையும் உள்ள தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் : மனுஞ்சூரிய பல்புவரகே சாலஸ் போனூட மெண்டிஸ், இடம், மொறட்டுவ.

விசாலம் ஏ 0, றா 0, ப 20 39.

துண்டு : 83.

காணியின் பெயர் மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 273 ன கொண்ட வளவுகள்.

விபரம் 40 வருஷஞ்சென்ற 1 ஷீகமரம், 4 அரளி மரம், 10 வருஷஞ்சென்ற 1 சூரிய மரம், 2 வருஷஞ்சென்ற 1 முருங்கை, 5 வருஷஞ்சென்ற 2 மூங்கிலப்பறறை உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் மொறட்டுவ தமிழ் கத்தோலிகக் சங்கம், சங்கத் தலைவர் ஜியோஜு டேவிட, ஹாபா எஞ்சினியர் கந்தோர், முகத்தவாரம், கொழும்பு

விசாலம் ஏ 0, றா 0, ப 24 14

துண்டு : 84.

காணியின் பெயர் மந்தப்பே-ஹீனகலுவத, மெயின் வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 269 ன பகுதி

விபரம் 2 கல்லால் கட்டப்பட்ட கிணறும், 40 வருஷஞ்சென்ற 1 தெனீன, 1 பெலி, 15 வருஷஞ்சென்ற 1 தெனீன, 1 சூரிய மரமும் உள்ள தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் முத்துத்தந்திரிகே யேனசூன கேறறுட கோமல, இடம், மொறட்டுவ

விசாலம் ஏ 0, றா. 0, ப. 08 57

துணடு : 85.

காணியின பெயர் மண்டப-ஊனகஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 269 ன பகுதி
 விபரம் 40 வருஷக்குசென்ற 8 தெனணியும், 1 ரட்டதெலும், 10 வருஷக்குசென்ற 1 முருணகையும், 2 வருஷக்குசென்ற 2 பப்பாசியும், 3 கறசவாகளும் உள்ள தோட்டம்
 உரிமை கேட்பவரின் பெயர் முதத்துதநதிரிகே பெஞ்சயின கிறிஸ்தோபா குறே, முதத்துதநதிரிகே லுயினு மெருய குறே அலலது பீரிஸ, இருவாகளும் இடம், மொறாடடுவயில் வசிப்பவர்கள்
 விசாலம் ஏ 0, ரூ 0, ப 17 95

துணடு : 86.

காணியின பெயர் மந்தபப-ஊனகஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 267 ன பகுதி
 விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், 20 வருஷம் சென்ற 1 யமபு மரமும் 10 வருஷம் சென்ற 1 தோட்டமும் 1 வருஷம் சென்ற 1 பப்பாசியும் 1 வாழைப்பற்றையும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் முதத்து தநதிரிகே ஹென்றி விகடா பாணுந்து, இடம், மொறாடடுவ
 விசாலம் 0 ஏ, 0 ரூ, 07 45 ப

துணடு : 87.

காணியின பெயர் மந்தபப-ஊனகஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 265 ன பகுதி
 விபரம் 2 கற சவாகளும் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், 1 வருஷம் சென்ற 2 பப்பாசியும் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் சியம்பலகொட கணகனகெ கொன சியதோரிஸ சேனசேகர, இடம், மொறாடடுவ
 விசாலம் 0 ஏ 0 ரூ, 07 37 ப

துணடு : 88.

காணியின பெயர் மந்தபப-ஊனகஹவதத மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 263 ப பகுதி
 விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும் ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும் ஒரு கல்லால் கட்டப்பட்டன கிணறும், 10 வருஷம் சென்ற 3 அகத்தி மரங்களும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் . மடறியிஹெலகெ கொன சொலமன, இடம் மொறாடடுவ.
 விசாலம் 0 ஏ, 0 ரூ, 08 05 ப

துணடு : 89.

காணியின பெயர் . மந்தபப-ஊனகஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 259 ம 261 ன பகுதிகள்.
 விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதி உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் பனகேக யேன கததலின பொலனன, இடம், மொறாடடுவ.
 விசாலம் 0 ஏ, 0 ரூ, 06 54 ப.

துணடு : 90.

காணியின பெயர் மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 257 ன பகுதி
 விபரம் . ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும், வாழைப்பற்றையும் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் டபிளபு யுவானிஸ பீரிஸ, இடம் மொறாடடுவ
 விசாலம் 0 ஏ, 0 ரூ, 03-08 ப

துணடு : 91.

காணியின பெயர் மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 253, 255 ன பகுதிகள்
 விபரம் 2 நிரந்தர கட்டிடங்கள், ஒரு சவா, 10 வருஷம் சென்ற 2 முருணகையும் 1 பப்பாசியும் 1 வாழைப்பற்றையும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் வினசனட அலகசனடா நெத்சிஹு, இடம் மொறாடடுவ
 விசாலம் 0 ஏ 0 ரூ, 11 67 ப

துணடு : 92.

காணியின பெயர் மடங்கஹவதத மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 249 ன பகுதி.
 விபரம் 2 கற சவாகளும், ஒரு அழுத்தப்பட்ட சாலையும் ஒரு கல்லால் கட்டப்பட்ட கிணறும் நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் கொண்டகமகே ஹெலன் பீற்றிஸ 'பீரிஸ, கொண்டகமகே எடவட எடகா பாணுந்து, இடம், மொறாடடுவ.
 விசாலம் : 0 ஏ, 0 ரூ, 09-53 ப.

துணடு : 93.

காணியின பெயர் மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 247/1 ன பகுதி.
 விபரம் . கல்லால் கட்டப்பட்ட கிணறின் பகுதியும் தோட்டமும் உரித்தாளியின் பெயர் எம் லியனகே கொன ஜினடாச அபபுஹாமி, ரவதவதத, மொறாடடுவ.
 விசாலம் 0 ஏ, 0 ரூ, 06 41 ப

துணடு : 94.

காணியின பெயர் மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 247 ன பகுதி
 விபரம் 40 வருஷம் சென்ற 1 தெனணை, 5 வாழைப்பற்றைகள், ஒரு நிரந்தரமான கட்டிடமும் ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும், 2 கறசவாகளும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும் பகுதியும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் கிளமனற மாட்டின பெரேரா, இடம், மொறாடடுவ.
 விசாலம் 0 ஏ, 0 ரூ, 14 41 ப

துணடு : 95.

காணியின பெயர் மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 245 ன பகுதி
 விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் . ரொடறிகுகெ மசி-மடலென சிலவா, இடம், மொறாடடுவ.
 விசாலம் . 0 ஏ, 0 ரூ, 04 08 ப

துணடு : 96.

காணியின பெயர் : மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு, இல 241, 243 ன பகுதிகள்.
 விபரம் ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் பி யேன கத்தரின் பொலனன, இடம், மொறாடடுவ.
 விசாலம் : 0 ஏ, 0 ரூ, 04 75 ப.

துணடு : 97.

காணியின பெயர் : மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 239 ன பகுதி
 விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும் ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும் ஒரு கல்லால் கட்டப்பட்ட கிணறும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் . ரொடறிகுகெ அலன சிலவா, கடலான, மொறாடடுவ.
 விசாலம் 0 ஏ, 0 ரூ, 04-81 ப

துணடு : 98.

காணியின பெயர் மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 237 ன பகுதி.
 விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடத்தின் பகுதியும், வாழைப் பற்றையும் 10 வருஷம் சென்ற 3 சூரிய மரங்களும் 15 வற்றப்பங்க மரங்களும் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் ஹேவா பொனசேகாகே வினிபிறுட பொனசேகா, இடம், மொறாடடுவ.
 விசாலம் . 0 ஏ, 0 ரூ, 06 06 ப.

துணடு : 99.

காணியின பெயர் . மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 235 ன பகுதி.
 விபரம் . ஒரு நிரந்தரமான கட்டிடம் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் . வதது தநதிரிகே சிசிலின மறறிஸ்டா பீரிஸ, இடம், மொறாடடுவ
 விசாலம் . 0 ஏ, 0 ரூ, 02 78 ப

துணடு : 100.

காணியின பெயர் . மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 233 ன பகுதி
 விபரம் ' ஒரு நிரந்தரமான கட்டிடம் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் . வதது தநதிரிகே எவடோசியா ஹெலன் பீரிஸ, இடம், மொறாடடுவ.
 விசாலம் . 0 ஏ, 0 ரூ, 02-34 ப

துணடு : 101.

காணியின பெயர் : மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 229 ன பகுதி
 விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடம் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் . வதது தநதிரிகே அரானேலிஸ பீரிஸ, இடம், மொறாடடுவ
 விசாலம் : 0 ஏ, 0 ரூ, 02-48 ப

துணடு : 102.

காணியின பெயர் மடங்கஹவதத, மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல. 229, 233, 235 ன பகுதிகள்.
 விபரம் . கல்லால் கட்டப்பட்டன பகுதியும், சவரின் 40 வருஷம் சென்ற 2 தெனணைகளும், 5 வருஷம் சென்ற 1 இடமும் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் . வதது தநதிரிகே சிசிலின மறறிஸ்டா பீரிஸ, வதது தநதிரிகே 'அரானேலிஸ பீரிஸ, வதது தநதிரிகே அரானேலிஸ பீரிஸ, இடம், மொறாடடுவ.
 விசாலம் . 0 ஏ, 0 ரூ, 06-67 ப

தூண்டு : 103.

காணியின பெயர் மடங்கலுவதத, மெயின வீதியிலிருக்கும் வரி மதிப்பு இல 227 ன பகுதி
 விபரம் 2 வருஷம் சென்ற ஒரு வறற பங்க மரமும், ஒரு கறசவ
 ரும், ஒரு கறசவரின் பகுதியும், ஒரு நிரந்தரமான கட்டிடத்தின்
 பகுதியும்

உரித்தாளியின் பெயர் வனகுலவறற மிறறிவாதுகெ காரண அலவின
 எப்பிரஹாம பானுநது, உயன, மொறட்டுவ
 விசாலம் 0௪, 0௫, 14 03 ப

தூண்டு 104.

காணியின பெயர் மடங்கலுவதத, மெயின வீதியிலிருக்கும் 225 ன
 பகுதி.

விபரம் இரு கல்லால் கட்டப்பட்ட கிணறும் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின்
 பகுதியும், தோட்டமும்
 உரித்தாளியின் பெயர் டிளையு ஜி எஸ் எப்பிரஹாம, பானுநது,
 டிளையு, ஓ சி யொஹானு பானுநது, டிளையு யெ பீலிகல் எப்பிரஹாம
 பானுநது, இடம், மொறட்டுவ
 விசாலம் 0௪, 0௫, 18-25ப

தூண்டு : 105

காணியின பெயர் மடங்கலுவதத, மெயின வீதியிலிருக்கும் வரி
 மதிப்பு இல 221, 223 ன பகுதிகள்

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும், 3 கறசவாகளும் உள்ள
 தோட்டம்
 உரித்தாளியின் பெயர் வெஹெலகே லூககல் சிலவா, இடம், மொற
 டுவ
 விசாலம் : 0௪, 0௫, 14 45ப

தூண்டு : 106

காணியின பெயர் உவறறகலுவதத அல்லது மடங்கலுவதத, மெயின
 வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 217 ன பகுதி.

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமறற கட்டிடமும்
 உள்ள தோட்டம்,
 உரித்தாளியின் பெயர் . கலு-ஆரச்சிகெ விகடா பெரொரா, இடம்,
 மொறட்டுவ.
 விசாலம் 0௪, 0௫, 15-26ப

தூண்டு : 107.

காணியின பெயர் : மடங்கலுவதத, மெயின வீதியிலிருக்கும் 215 ன
 பகுதி

விபரம் 40 வருஷம் சென்ற 2 தெனையும், 5 வருஷம் சென்ற
 2 பலா, 2 கொளயா மரமும், 10 வருஷம் சென்ற 1 கமுகு முதலிய
 மரங்களும் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் டிளையு டி. ரி எப்பிரஹாம பானுநது,
 இடம், மொறட்டுவ.
 விசாலம் 0௪, 0௫, 13 70ப

தூண்டு : 107 1/2.

காணியின பெயர் மடங்கலுவதத, மெயின வீதியிலிருக்கும் வரி
 மதிப்பு இல. 215 ன பகுதி.

விபரம் ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் டிளையு டி. ரி எப்பிரஹாம பானுநது, இடம்,
 மொறட்டுவ
 விசாலம் 0௪, 0௫, 01 53ப.

தூண்டு : 108.

காணியின பெயர் : மடங்கலுவதத, மெயின வீதியிலிருக்கும் .வரி
 மதிப்பு இல 209, 211, 213 ன பகுதிகள்.

விபரம் கல்லால் கட்டப்பட்டருளள காணும், 2 கற சவாகளும்,
 ஒரு நிரந்தரமறற கட்டிடங்களும், ஒரு நிரந்தரமான கட்டிடமும், 30
 வருஷம் சென்ற 1 தெனையும், 30 வருஷம் சென்ற 3 சூரிய மரமும்,
 10 வருஷம் சென்ற 1 தோட்டம், கமுகு உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் . டிளையு. யொஹானு முடியியல் கரலை
 பீரிஸ், டிளையு கொடில்லா விவியன் பிரசில்டா பானுநது, ஹில்டா
 மாலினி பீரிஸ், இடம், எ பி. எம் பீரிஸ், உயன, மொறட்டுவ.
 விசாலம் 0௪, 0௫, 14 33ப.

தூண்டு : 109.

காணியின பெயர் : மடங்கலுவதத, மெயின வீதியிலிருக்கும் வரி
 மதிப்பு இல 207 ன பகுதி

விபரம் : ஒரு நிரந்தர கட்டிடத்தின் பகுதியும், குளிகிற அறையின்
 பகுதியும், ஒரு நிரந்தரமறற கட்டிடமும், ஒரு கல்லால் கட்டப்பட்ட காணும்
 25 வருஷம் சென்ற 2 மா, 1 புளி, 1 சூரிய, 2 மா, 10 வருஷம் சென்ற
 1 தெனும் மறறு மரங்களும் உள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் யெ எம் சிலவா, எகசைல் இனஸ்பெகடா,
 மறவில்ல
 விசாலம் 0௪, 0௫, 33 38ப

தூண்டு : 110.

காணியின பெயர் : மடங்கலுவதத, சென்ற யோசப வீதியிலிருக்கும்
 வரிமதிப்பு இல 4, 6, 8 ன பகுதிகள், மெயின வீதியிலிருக்கும் வரி
 மதிப்பு இல 205 ன பகுதி.

விபரம் ஒரு நிரந்தரமறற கட்டிடத்தின் பகுதியும், ஒரு நிரந்தரமான
 கட்டிடமும், ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும், ஒரு நிரந்தர
 மறற கட்டிடமும் உள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் டிளையு சற லொவ, கிராம வேலை கண்
 காணிப்பாளர், பிந்தனுலெவ, பண்டாரலெவ
 விசாலம் 0௪, 0௫, 15 18ப

தூண்டு : 111.

காணியின பெயர் மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 186 ன
 பகுதியைப் கொண்ட வளவுகள்

விபரம் ஒரு நிரந்தர கட்டிடத்தின் பகுதியும், ஒரு கறசவரும்
 40 வருஷம் சென்ற 1 சூரிய மரமும், 15 வருஷம் சென்ற 1 புது
 மரமும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் மெரனகெ ரெஜினு மாகரட பீரிஸ், இடம்,
 மொறட்டுவ
 விசாலம் . 0௪, 0௫, 03 71ப

தூண்டு : 112.

காணியின பெயர் . மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 174,
 178, 180 ன பகுதிகளைக் கொண்ட வளவுகள்

விபரம் . மூன்று அமுத்தப்பட்ட சாலைகளின் பகுதிகளும், மூன்று
 கறசவர்களின் பகுதிகளும், இரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதிகளும்
 உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் . முத்து தந்திரிகே யெறியல் பீரிஸ், உயன,
 மொறட்டுவ.
 விசாலம் . 0௪, 0௫, 07 07ப.

தூண்டு : 113.

காணியின பெயர் மெயின வீதியிலிருக்கும் வரிமதிப்பு இல 170 ம,
 172 ம பகுதிகளைக் கொண்ட வளவுகள்

விபரம் : ஒரு நிரந்தரமான கட்டிடத்தின் பகுதியும் உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் எம். எஸ் முஹமது, எம் எம் கருத்த
 மரைககர், எம். எஸ் சீனி முகதீன், எம் எஸ் எம் சீனி
 உமமா, எம் எஸ். எம். அலி-பாத்திமா, எம் எஸ் எம் மரியான
 அய்சா உமமா, எம் எஸ் எம். முத்து அமினா உமமா, எம் பி முத்து
 தம்பி, எம் எம் முகமது சல்தான், எம் எஸ் சீனி-சேகு
 உமமா, சீனி உமமா இவர்கள் எல்லாரும் கஜின்குடி, ருமனூரி
 டி.லறிக, தென இந்தியாவில் வசிப்பவர்கள், எம். எஸ் எம் ஓமார
 சைபு, எம். எம் முகதீன் பிசைச இருவர்களும் 387 ம இல றவத்த
 வத்தவில் வசிப்பவர்கள் எம் பி எ சேயித் அபொதஹா, இல 33,
 டிகரலை, மொறட்டுவ

விசாலம் . 0௪, 0௫, 01 72

தூண்டு . 114.

காணியின பெயர் : மடங்கலுவதத, மெயின வீதியிலிருக்கும் வரி
 மதிப்பு இல. 189, 191, 193, 195, 197, 199 ன பகுதிகள்

விபரம் இரு நிரந்தர கட்டிடத்தின் பகுதிகளும், ஒரு நிரந்தரமறற
 கட்டிடத்தின் பகுதியும், 1 சவரின் பகுதியும், 3 சவர்களும் கல்லால்
 கட்டப்பட்டளள காணின் பகுதியும் உள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் பல்புவாதுகெ சாலஸ் அந்தோனி மெண்
 டில்
 விசாலம் 0௪, 0௫, 13 32

தூண்டுகள்	திக்கி	நேரம்
1— 10	19 1 55	காலை 9 30 மணிகு
11— 20	19 1 55	மாலை 2 30 மணிகு
21— 30	21 1 55	காலை 9 30 மணிகு
31— 40	21 1 55	மாலை 2 30 மணிகு
41— 50	25 1 55	காலை 9 30 மணிகு
51— 60	25 1 55	மாலை 2 30 மணிகு
61— 70	27 1 55	காலை 9 30 மணிகு
71— 80	27 1 55	மாலை 2 30 மணிகு
81— 90	1 2 55	காலை 9 30 மணிகு
91—100	1 2 54	மாலை 2 30 மணிகு
101—114	3 2 54	காலை 9 30 மணிகு

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகிற சகலரும் தாமாக அல்லது
 முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராலும்
 மேலே குறிக்கப்பட்ட திக்களுக்கும் நேரத்திற்கும் கொழுமபுக் கச்சேரியில்
 எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கும்
 உடற்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட
 ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத
 தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆடு
 ஜனவரி மாதம் 5 ந திக்கிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக
 எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எ. செயின். வி விஜயமான,
 டி.லறிக உதவி அரசாட்சி ஏசுண்டு

கொழுமபுக் கச்சேரி,
 1954 ம ஆடு நவம்பர் 6 ந உ

Q 4665/J/LLD/388/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
7 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக்
காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான
அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம
ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா
(1) ம உட்பிரிவினா-பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி
எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்க
கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
ஆரம்பப்பட இல A 3,732 கிராமம்—கிரிப்பன

கூண்டு 1

காணியின் பெயர் ஹுவக்கஹுவத்த, எடமனரன ரேட்டிலிருக்கும்
வரிமதிப்பு இல 181/1
விபரம் உபயோகமற்ற காணி.
உரித்தாளியின் பெயர் எம் பி லைபனசா, இல 181/1, எடமனரன
ரேட்டி, கிரிப்பன
விசாலம் 0 ஏ, 0 ரூ, 05.25 ப

கூண்டு 2.

காணியின் பெயர் ஹுவக்கஹுவத்த, வரிமதிப்பு இல இலவே
விபரம் ரேட்டி.
உரித்தாளியின் பெயர் எம். பி லைபனசா, இல 181/1, எடமனரன
ரேட்டி, கிரிப்பன.
விசாலம் 0 ஏ, 0 ரூ, 05.37 ப.

கூண்டு 3.

காணியின் பெயர் ஹுவக்கஹுவத்த, எடமனரன ரேட்டிலிருக்கும்
வரிமதிப்பு இல 181/2
விபரம் மரத்தால் கட்டப்படும் ஓய்வால் வேயப்பட கட்டிடமும்
உள்ள தோட்டம்
உரித்தாளியின் பெயர் கெ டி டி எடவட, இல 1, எடமனரன
ரேட்டி, கிரிப்பன
விசாலம் . 0 ஏ, 0 ரூ, 12 82 ப

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக
1955 ம ஆர் ஜனவரி மாதம் 5 ந திகதி காலை 9 30 மணிக்கு கொழும்புக்
கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்
களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்
கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும்
நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும்
1954 ம ஆர் டிசம்பர் மாதம் 22 ந தேதிக்கு முன்னா எழுத்தில்
முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்
படுகின்றனா

எ செயின் வி விஜயமாண,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கொழும்புக் கச்சேரி,
1954 ம ஆர் நவம்பர் 8 ந உ

L D 4724

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவினா
படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற்
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம
ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம
உட்பிரிவினா பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி
எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்க
கின்றேன்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், பாத்தமபர பகுதி, பாலிலை
பத்து மேற்கு கோரலை எல்லொல கமமெத்த கிராமத்திலிருக்கும்
ரொடுபெண்டேறன என சொல்லப்படும் காணியிலிருந்து 0 ஏக்கர்,
3 ரூட, 32 5 போச்சல விசாலமுள்ள ஒரு நிலப்பகுதி, அளக்கப்படும்
பிரதம இலக்கம் A 2,172 ல துண்டு 1 என விவரிக்கப்பட்டுமிருக்க
கின்றன தற்பொழுது பேராதெனிய ஹேனதெனிய கொட்டனதெனிய
விவரிக்கும் ப்ரீமதி கே டிளபு எம் கமலா மெனிக்கே தற்பொழுது
உரிமை கோருகிறார்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது
முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக
1954 ம ஆர் டிசம்பர் மாதம் 21 ந தேதி மு ப 10 30 மணிக்கு
கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில்
அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை

எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரம்
களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட
விபரங்களையும் 1954 ம ஆர் டிசெம்பர் மாதம் 14 ந தேதிக்கு முன்னா
எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால்
கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ரேன ரை,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

கண்டி கச்சேரி,

1954 ம ஆர் நவம்பர் 3 ந உ

நாளந்தை ஆற்றுத் தண்ணீர் தாங்கி திட்டத்தால் தாக்கப்பட்ட காணி
கள் எனமும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்
படும் காணிகளை, அஃதாவது —

அனுபந்தப்பட இல 1, இறுதிக கிராமம் இல. 31 குறிச்சி—வல
மோறுவ

துண்டு 392

காணியின் பெயர் பலலேமெட்டிஹகருமபுற
விபரம் . வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் . ஹீன பண்டா, ரதனாயக்க
விசாலம் ஏ 0 ரூ 3. ப 27.

துண்டு 393

காணியின் பெயர் பலலேமெட்டிஹகருமபுற
விபரம் 3 லுனுமிதெல்ல மரங்களை 5 வருஷம் கொண்ட வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் அபேசிஹ முதியானசலாகே ஹீனபண்டா
விசாலம் ஏ 0 ரூ 2 ப 10

துண்டு 394

காணியின் பெயர் மெட்டிஹகருமபுற
விபரம் 1 லுனுமிதெல்ல மரம் 5 வருஷங்கொண்ட வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் பஹலகெதரமுதியானசே
விசாலம் ஏ 0 ரூ 1 ப 06

துண்டு . 395.

விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் ஹீனபண்டா ரதனாயக்கா
விசாலம் ஏ 0 ரூ 1 ப 25

துண்டு . 396

காணியின் பெயர் மெட்டிஹகருமபுற
விபரம் வயல் நிலம் (வில்லக்கப்பட்டு)
உரித்தாளியின் பெயர் பஹலகெதரமுதியானசே
விசாலம் ஏ 0 ரூ 0 ப 23

துண்டு 397.

காணியின் பெயர் கோனமடேறன.
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் வியனகெதர லொக்கு மெனிக்கா, மேற்படி
தில்லாணாயக்க
விசாலம் ஏ. 1 ரூ 1 ப 05

துண்டு . 403.

காணியின் பெயர் கோனமடேறன.
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் வடவனகெதர கலுபநடா, மேற்படி உகரு
பண்டா, தம்பகஹகெதர அபபுஹாமி
விசாலம் ஏ 0 ரூ 2 ப 31

துண்டு 403½

காணியின் பெயர் கோனமடேறனவும், மெட்டிஹகருமபுற
விபரம் . சேனையும், வயல் நிலமும்
உரித்தாளியின் பெயர் கல்தக முதியானசேலாகே ரமமெனிக்கா,
மேற்படி அபபுஹாமி, மேற்படி லொக்கு மெனிக்கா
விசாலம் ஏ 0 ரூ 2 ப 0

துண்டு 404

காணியின் பெயர் . கோனமடேறன
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் தம்பகஹகெதர உகருபண்டா
விசாலம் ஏ 0 ரூ 0 ப 14

துண்டு 405

காணியின் பெயர் மெட்டிஹகருமபுற
விபரம் . வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் எச டீ கலுமெனிக்கா, ஹேரத் முதியானச
லாகே தம்பகா கெதர புஞ்சி மெனிக்கா
விசாலம் . ஏ. 0 ரூ 1 ப. 27,

துணை 429.

காணியின பெயர் உனுமெத்தனகுமபுற
விபரம் : வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் பன்னெக்கமுதியானசலாகே பஞ்சிபண்டா,
ஹேரத முதியானசலாகே உக்குபண்டா
விசாலம் ஏ 0 ரூ 1 ப 06

துணை 430

காணியின பெயர் உனுமெத்தனகுமபுற
விசாலம் வயல் நிலம், விலக்கப்பட்டது
உரித்தாளியின் பெயர் ஹேரத முதியானசலாகே உக்குபண்டா
விசாலம் ஏ 0 ரூ 0 ப 31.

துணை 431

காணியின பெயர் உனுமெத்தனகுமபுற
விபரம் வயல் நிலம் (விலக்கப்பட்டது)
உரித்தாளியின் பெயர் பன்னெக்க முதியானசலாகே பஞ்சிபண்டா,
லியனகெதர ரனமெனிக்கா
விசாலம் ஏ 0 ரூ 1 ப 34

துணை 432

காணியின பெயர் உனுமெத்தனகுமபுற
விபரம் வயல் நிலம்.
உரித்தாளியின் பெயர் தம்பகஹாகெதர டிங்கிரி அமமா, மேற்படி.
பஞ்சிபண்டா
விசாலம் ஏ 0 ரூ 0 ப 21

துணை 433

காணியின பெயர் பல்லேவெலகுமபுற
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் கன்னக்க முதியானசலாகே பஞ்சிபண்டா
விசாலம் ஏ 0 ரூ 3 ப 06

துணை 435

காணியின பெயர் பல்லேவெலகுமபுற
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் இஹலவத்தவனகெதர முதியானசே, ரத
ரூயக்க முதியானசலாகே ஹீனப்பண்டா
விசாலம் ஏ 0 ரூ 1 ப, 25

துணை 436

விசாடும் கொடகுமபுற
விபரம் வயல் நிலம் (விலக்கப்பட்டது)
உரித்தாளியின் பெயர் ஹேரதமுதியானசலாகே உக்குபண்டா
விசாலம் ஏ 0 ரூ 1. ப 01

துணை 437

காணியின பெயர் பல்லேவெலகுமபுற.
விபரம் : வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் ஹேரத முதியானசலாகே உக்குபண்டா,
தம்பகஹாகெதர ஹீன உக்குபண்டா, பன்னக்க முதியானசலாகே பஞ்சி
பண்டா
விசாலம் ஏ 0 ரூ 1 ப. 21

துணை 438

காணியின பெயர் பல்லேவெலகுமபுற.
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் தம்பகஹாகெதர உக்குபண்டா, மேற்படி.
முதியானசே, மேற்படி அப்புஹாமி
விசாலம் ஏ 0 ரூ 0 ப 26

துணை 439

காணியின பெயர் பல்லேவெலகுமபுற
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் தம்பகஹாகெதர டிங்கிரி அமமா, மேற்படி.
பஞ்சிபண்டா.
விசாலம் ஏ 0 ரூ 2 ப. 09 -

துணை 439½

காணியின பெயர் பல்லேவெலகுமபுற
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் அதிகாரம் முதியானசலாகே தம்பகஹாகெதர
சிரிபண்டா, திணைக்காயக்க முதியானசலாகே கஹப்பண்டா
விசாலம் ஏ 0 ரூ 0 ப 26

துணை : 440

காணியின பெயர் பல்லேவெலகுமபுற, கொடகுமபுற அம்பகா
லந்தஹேன
விபரம் : வயல் நிலம், (விலக்கப்பட்டது) சேனை
உரித்தாளியின் பெயர் : லியனகெதர லொககு' மெனிக்கா, மேற்படி.
திணைக்காயக்க, மேற்படி ரனமெனிக்கா.
விசாலம் ஏ. 1 ரூ. 3 ப 04

துணை 441

காணியின பெயர் வெலிகொடஹேன
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் ரதரூயக்க முதியானசலாகே ஹீனப்பண்டா.
ரதரூயக்க
விசாலம் ஏ 0 ரூ 1 ப 21

துணை 442.

காணியின பெயர் வெலிகொடவத்த
விபரம் 26 தெனீ, 13 பலா, 15 வருஷம், 2 மர், 1 சீத்துல்
3 தோடான, 3 எலுமிச்சமரங்கள், 10 வருஷம், 11 ஹலமிலமரங்கள்,
8 வருஷம், 9 பஞ்சமரங்கள் 5 வருஷம் கொண்ட தேரட்டம்
உரித்தாளியின் பெயர் அபேசிஹு முதியானசலாகே அப்புஹாமி,
மேற்படி குணவாதன
விசாலம் ஏ 0 ரூ 2 ப 26.

துணை 443

காணியின பெயர் பல்லேகுமபுற.
விபரம் : வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் அபேசிஹு முதியானசலாகே ஹீனப்பண்டா,
தம்பகஹாகெதர முதியானசே, ஹேரதமுதியானசலாகே உக்குபண்டா,
குலதூக்க முதியானசலாகே ரனமெனிக்கா, மேற்படி அப்புஹாமி.
விசாலம் ஏ 0 ரூ 1 ப 18

துணை 444

காணியின பெயர் பல்லேவெலகுமபுற.
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் பன்னக்கமுதியானசலாகே பஞ்சிபண்டா.
விசாலம் ஏ 0 ரூ 0 ப 31.

துணை 445

காணியின பெயர் பல்லேவெலகுமபுற
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் வட்டவனகெதர கஹப்பண்டா, ஹேரதமுதி
யானசலாகே உக்குபண்டா, குலதூக்க முதியானசலாகே ரனமெனிக்கா,
மேற்படி அப்புஹாமி, மேற்படி லொககுமெனிக்கா.
விசாலம் ஏ 0 ரூ 1 க 01 ப

துணை 446

காணியின பெயர் பல்லேவெலகுமபுற
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் லியனகெதர டிங்கிரிபண்டா
விசாலம். ஏ 0 ரூ. 1 ப. 25

துணை 447

காணியின பெயர் பல்லேவெலகுமபுற
விபரம் வயல் நிலம்.
உரித்தாளியின் பெயர் வட்டவனகெதர கஹப்பண்டா, ஹேரதமுதி
யானசலாகே உக்குபண்டா, குலதூக்க முதியானசலாகே ரனமெனிக்கா
மேற்படி அப்புஹாமி, மேற்படி லொககுமெனிக்கா
விசாலம் ஏ 0 ரூ 0 ப 25

துணை 448

காணியின பெயர் வெலிகொடவத்த
விபரம் 26 தெனீ, 3 பலா, (22 வருஷம்), 1 ராப்பலா 4 வருஷம்,
1 பாகமுரம் 5 வருஷம் உள்ள தோட்டம்
உரித்தாளியின் பெயர் அபேசிஹு முதியானசலாகே ஹீனப்பண்டா.
விசாலம் ஏ 0 ரூ 1 ப 26

துணை 449

காணியின பெயர் பல்லேவெலகுமபுற
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் : லீ எம் டிங்கிரிபண்டா
விசாலம் ஏ. 0 ரூ 2 ப 39

துணை 450

காணியின பெயர் கொடகுமபுற
விபரம் : வயல் நிலம், (விலக்கப்பட்டது).
உரித்தாளியின் பெயர் அபேசிஹு முதியானசலாகே அப்புஹாமி,
மேற்படி ஹீன பண்டா, மேற்படி குணவாதன.
விசாலம். ஏ 0 ரூ 0 ப. 31

துணை 451

காணியின பெயர் அம்பகலந்தஹேன
விபரம் : சேனை
உரித்தாளியின் பெயர் : தெரம்பகஹாகெதர உக்குபண்டா, மேற்படி.
கஹப்பண்டா, மேற்படி அப்புஹாமி.
விசாலம் ஏ 0 ரூ 0 ப 25.

නුண்ண 452.

කාணியின் பெயர் - கொடகும்புற.
 விபரம் வயல் நிலம் (வில்லக்கப்பட்டது)
 உரித்தாளியின் பெயர் தம்பகஹகெதர லொககு முதியானசே,
 பாலகெதர டிங்கிரிபண்டா
 விசாலம் ஏ 0 றா. 1 ப 39

நுண்ண 453

காணியின் பெயர் அம்பகாலந்தஹேன
 விபரம். வில்லக்கப்பட்ட வயல் நிலம் என்று சொல்லப்பட்ட சேனை
 35 வரூடும்.
 உரித்தாளியின் பெயர் வட்டவனகெதர டிங்கிரிமெனிக்கா
 விசாலம் ஏ 0 றா. 1 ப 21.

நுண்ண 454

காணியின் பெயர் அம்பகாலந்த
 விபரம் : 9 தெனனை, 3 கித்தலை, 11 பலா, 3 தொடன, 1 கஜு,
 8 பஞ்சு மரங்கள் 10 வரூடும் கொண்ட தோட்டம்
 உரித்தாளியின் பெயர். அபேசிஹற முதியானசலாகே ஹீனபண்டா,
 மேற்படி குணவாதன
 விசாலம் ஏ 0 றா 2 ப 02

நுண்ண 455

காணியின் பெயர் பல்லேவெலகும்புற
 விபரம் வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர் வியனகெதர லொககு மெனிக்கா, மேற்படி
 திணைநாயக்க, மேற்படி ரமமெனிக்கா
 விசாலம் ஏ. 0 றா. 2 ப 10

நுண்ண 456

காணியின் பெயர் பல்லேவெலகும்புற
 விபரம் வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர் தம்பகஹகெதர டிங்கிரி அம்மா, ஹேரத
 முதியானசலாகே டிங்கிரி மெமா, பரணகம் பல்லேபொல திணைநாயக்க
 முதியானசனேகா டிங்கிரிபண்டா, எஹெலப்பொல, பல்லேபொல
 விசாலம் ஏ 0. றா. 2 ப 09

நுண்ண 457

காணியின் பெயர் பல்லேவெலகும்புற
 விபரம் : வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர் அதிகாரநாயக்க முதியானசலாகே தம்பகஹ
 கெதர லொககு பண்டா, மேற்படி டிங்கிரி பண்டா, மேற்படி முத்து
 மெனிக்கா
 விசாலம் ஏ 0 றா 1 ப 29

நுண்ண 458.

காணியின் பெயர் வெலிகொடவத்த
 விபரம் : 2 தெனனை, 20 வரூடும், 2 தெனனை 2 ஓனுமிதெல
 7 வரூடும், 1 மார 5 வரூடும், 1 கித்தலை 3 வரூடும் கொண்ட தோட்டம்
 உரித்தாளியின் பெயர் பணனக்கஹ முதியானசலாகே பஞ்சிரால
 விசாலம். ஏ 9 றா. 1 ப 05.

நுண்ண 459

காணியின் பெயர் வெலிகொடவத்த, மெபகலந்த பல்லேவெ
 குமபுற
 விபரம் பயிரிடப்படாத தோட்டம், வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர். வியனகெதர லொககுமெனிக்கா, மேற்படி.
 திணைநாயக்க, மேற்படி ரமமெனிக்கா
 விசாலம். ஏ 0 றா 2. ப. 19

நுண்ண 462

காணியின் பெயர் அம்பகாலந்த.
 விபரம். சேனை
 உரித்தாளியின் பெயர் தம்பகதெர அபபுஹாமி, மேற்படி முதியான
 யானசே, மேற்படி ஹீனமுதியானசே, ஹேரதகெதர அபபுஹாமி, மேற்
 படி உகருபண்டா
 விசாலம் ஏ. 0 றா 0. ப. 06.

நுண்ண 464.

காணியின் பெயர். பல்லேவெலகும்புற
 விபரம் : வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர் வியனகெதர லொககு மெனிக்கா, மேற்படி.
 திணைநாயக்க, மேற்படி ரமமெனிக்கா.
 விசாலம் : ஏ 0. றா 1. ப 21

நுண்ண 465

காணியின் பெயர் பல்லேவெலகும்புற.
 விபரம் : வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர் தம்பககெதர லொககு முதியானசே,
 விசாலம், ஏ 0. றா 1, ப 20.

நுண்ண 466.

காணியின் பெயர் - வெலிகொடஹேன
 விபரம் : 3 பஞ்சு மரங்கள் (6 வரூடும், கொண்ட தோட்டம்)
 உரித்தாளியின் பெயர் : தம்பகஹகெதர கஹபண்டா, மேற்படி முதி
 யானசே.
 விசாலம் ஏ 0 றா 0 ப 06

நுண்ண 467

விபரம் சேனை
 உரித்தாளியின் பெயர் : ஹேரதமுதியானசலாகே பஞ்சிரால
 விசாலம். ஏ 0 றா 0 ப. 08.

நுண்ண 468

காணியின் பெயர். பல்லேவெலகும்புற
 விபரம் கொலையின் திணைநாயக்க வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர். டி. ஜி. உகருபண்டாவும, இன்னொருவரும்
 விசாலம் ஏ 0 றா 0 ப 05. "

நுண்ண 470

காணியின் பெயர் பல்லேவெலகும்புற
 விபரம் : வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர் தம்பகஹகெதர உகருபண்டா, மேற்படி
 லொககுபண்டா, மேற்படி டிங்கிரிபண்டா, மேற்படி முத்துமெனிக்கா
 விசாலம் ஏ 0 றா 1. ப 35.

நுண்ண 471.

காணியின் பெயர் பல்லேவெலகும்புற
 விபரம் - வயல் நிலம்.
 உரித்தாளியின் பெயர் ஹேரத முதியானசலாகே பஞ்சிரால, மேற்படி
 அபபுஹாமி, மேற்படி உகருபண்டா, பணனக்க மேற்படி பஞ்சிரால
 விசாலம் ஏ 0 றா 2 ப 11

நுண்ண 472

காணியின் பெயர் பல்லேவெலகும்புற
 விபரம். வயல் நிலம்.
 உரித்தாளியின் பெயர். வியனகெதர டிங்கிரி அம்மா
 விசாலம். ஏ 0 றா 1 ப 03

நுண்ண 473.

காணியின் பெயர் வேவத்த
 விபரம் 3 தெனனை, 2 பலா, 3 பாக்கு, 1 மாமரம் (40 வகு)
 கொண்ட தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஹேரத முதியானசலாகே பஞ்சிரால, ஹேரத
 முதியானசலாகே அபபுகாமி
 விசாலம் : 0ஏ, 0றா, 26ப

நுண்ண 474.

காணியின் பெயர் பல்லேவெலகும்புற
 விபரம் 1 தெனனை (50 வகு) உடைய வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர். பணனக்க முதியானசலாகே பஞ்சிரால
 விசாலம் 0ஏ, 2றா, 26ப.

நுண்ண 475

காணியின் பெயர் பல்லேவெலகும்புற
 விபரம் வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர் அபேசிஹற முதியானசலாகே ஹீனபண்டா
 விசாலம் 0ஏ, 1றா. 07ப

நுண்ண 476.

காணியின் பெயர் ஹாலியலகும்புற
 விபரம் வயல் நிலம்
 உரித்தாளியின் பெயர் ஏ எம் குணவாதன
 விசாலம் : 0ஏ, 1றா, 07ப

நுண்ண 477.

காணியின் பெயர் ஹாலியலகும்புற
 விபரம் வயல் நிலம்.
 உரித்தாளியின் பெயர் ஜி. டி. ஜி. உகருமெனிக்கா
 விசாலம் : 0ஏ, 1றா, 11ப

நுண்ண 478

காணியின் பெயர். ஹாலியலகும்புற
 விபரம் - வயல் நிலம்.
 உரித்தாளியின் பெயர் டி. ஜி. முதியானசே, ஏ. எம் ஹீனபண்டா,
 கே. எம் ரணமெனிக்கா, எச ஜி. உகருபண்டா
 விசாலம் - 0ஏ, 2றா, 02ப

நுண்ண 479

காணியின் பெயர் ஹாலியலகும்புற
 விபரம் : வயல் நிலம்.
 உரித்தாளியின் பெயர் டி. ஜி. முதியானசே, டி. ஜி. உகருபண்டா,
 டி. ஜி. ஹீன உகருபண்டா
 விசாலம் 0ஏ, 0றா, 34ப

துண்டு . 480
காணியின பெயர் பலவேலிகரத்தெனிய குமபுர
விபரம் வயல் நிலம், விலகப்பட்ட வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் டி. எம் அபபுகாமி, டி. எம் லொகரு
பண்டா, எ. எம் அபபுகாமி, எ. எம் உக்குப்பண்டா, டி. ஜி. உக்கு
பண்டா, டி. ஜி. முதியனசே, டி. ஜி. லொகரு முதியனசே
விசாலம் 0௪, 3௫௪, 16௮

துண்டு 483

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் எச் புகுசிராஸ்
விசாலம் 0௪, 0௫௪, 03௮

துண்டு 484

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் பி. எம் டிக்கிரிபண்டா
விசாலம் 0௪, 0௫௪, 04௮

துண்டு 485

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் பி. எம் புகுசிராஸ்
விசாலம் 0௪, 0௫௪, 02௮

துண்டு 486.

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் எச் ஜி. உக்குப்பண்டா
விசாலம் 0௪, 0௫௪, 02௮

துண்டு 487

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் ஜி. டிக்கிரி அபபு
விசாலம் 0௪, 0௫௪, 09௮

துண்டு 488

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் பி. எம் புகுசிராஸ்
விசாலம் 0௪, 0௫௪, 09௮

துண்டு 490

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் டி. எம் புகுசிராஸ், டி. எம் மெனிகரால்
விசாலம் 0௪, 1௫௪, 26௮

துண்டு 491

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் எச் அபபுகாமி
விசாலம் 0௪, 1௫௪, 17௮

துண்டு 492

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் எச் பி. ரத்தினசேகர
விசாலம் 0௪, 0௫௪, 27௮

துண்டு 493

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் எச் உக்குப்பண்டா
விசாலம் 0௪, 0௫௪, 17௮

துண்டு 494

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் : வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் எச். ஜி. அபபுகாமி.
விசாலம் 0௪, 1௫௪, 18௮

துண்டு 495.

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் : வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் எச் பி. ரத்தினசேகர
விசாலம் 0௪, 1௫௪, 25௮.

துண்டு . 496.

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் : வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் எச் உக்குப்பண்டா
விசாலம் 0௪, 0௫௪, 36௮

துண்டு 497

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் பி. எம் டிக்கிரிபண்டா
விசாலம் 0௪, 1௫௪, 18௮

துண்டு 498

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் பி. எம் டிக்கிரிபண்டா, டி. எம் புகுசிராஸ்
விசாலம் 0௪ 2௫௪, 02௮

-அ. நுபந்தபடம் 1 (இறுதி கிராமப்படம் 31 குறிச்சி—வலமோறுவ

துண்டு 499

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் தி. லக்ஷ்மணசேகர முதியனசேகர அபபுகாமி.
விசாலம் 0௪, 0௫௪, 36௮

துண்டு 500

காணியின பெயர் பம்பரகாளத்தேன
விபரம் : வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் ப. பன்னசேகர முதியனசேகர புகுசிராஸ், டி. ஜி. உக்குப்பண்டா, டி. ஜி. முதியனசேகர புகுசிராஸ், டி. ஜி. முதியனசேகர அபபுகாமி,
விசாலம் 0௪, 3௫௪, 23௮

துண்டு 501

காணியின பெயர் வரகொல்லைய டி. ஜி.
விபரம் : சேனை.
உரித்தாளியின் பெயர் தம்பகாக்கெதர உக்குப்பண்டா, தம்பகாக்கெதர
முதியனசேகர
விசாலம் 0௪, 1௫௪, 01௮

துண்டு 502

காணியின பெயர் வெலிபேல குமபுர
விபரம் : வயல் நிலம்.
உரித்தாளியின் பெயர் தி. லக்ஷ்மணசேகர முதியனசேகர லொகரு
பண்டா, தி. லக்ஷ்மணசேகர முதியனசேகர பி. ஜி. அம்மா
விசாலம் 0௪, 2௫௪, 15௮

துண்டு 503

காணியின பெயர் வெலிபேல குமபுர
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் வலமோறுவ ஆலயம் பிரதம பொறுப்பாளி
எம் கே ஞானசங்கர தீரோ, வலமோறுவ ஆலயம்
விசாலம் . 0௪, 1௫௪, 31௮

துண்டு 504

காணியின பெயர் வெலிபேல குமபுர
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் அபேசினசேகர முதியனசேகர அபபுகாமி
விசாலம் 0௪, 2௫௪, 20௮.

துண்டு 505

காணியின பெயர் வெலிபேல குமபுர
விபரம் வயல் நிலம்
உரித்தாளியின் பெயர் வலமோறுவ ஆலயம், பிரதம பொறுப்பாளி
எம் கே ஞானசங்கர தீரோ, வலமோறுவ ஆலயம்
விசாலம் 0௪, 0௫௪, 24௮

துண்டு 506

காணியின பெயர் வரகொல்லைய டி. ஜி.
விபரம் : சேனை
உரித்தாளியின் பெயர் வட்டவளக்கெதர கலுப்பண்டா, வட்டவளக்கெதர
உக்குப்பண்டா
விசாலம் . 0௪ 1௫௪, 36௮

துண்டு 507

காணியின பெயர் வரகொல்லைய டி. ஜி.
விபரம் சேனை
உரித்தாளியின் பெயர் அதிகாரம் நாயக்க முதியனசேகர அபபுகாமி,
அதிகாரம் நாயக்க முதியனசேகர உக்குப்பண்டா
விசாலம் 0, 0௫௪, 36௮

துண்டு : 3

காணியின் பெயர் கந்த அத்தற கும்புற
விபரம் நீர்வாய்க்கால் கொஞ்சம் கொண்ட நெல்வயல
உரித்தாளியின் பெயர் சாலை ஜயவாடன, மாசல ஜயவாடன,
ஜேன எஸ்லிம் ஜயவாடன, கே ஜி ஜூ-ஹானிஸ் இலாகனின் உரித்தாளி
கன லேலவல்
விசாலம் 0௪, 0௬, 15 8ப

துண்டு : 4

காணியின் பெயர் லொகுக்கே கும்புற
விபரம் நீர்வாய்க்கால்கள் கொஞ்சம் கொண்ட நெல்வயல
உரித்தாளியின் பெயர் ஜி ஜி ஜூ-ஹானிஸ், ஜி ஜி டாவிட, எல்
ஜி பியடிஸை, எல் ஜி உடயறடன, பெனடிஸ ஜயவாடன, லேலவல்
விசாலம் 0௪, 0௬ 27 9ப

துண்டு : 5.

காணியின் பெயர் குறுண்டே கண்ட
விபரம் தானியக்கள் கொண்ட ஒவிட
உரித்தாளியின் பெயர் எல் ஜி உடயறடன, லேலவல்
விசாலம் 0௪, 0௬, 03 1ப

துண்டு : 6

காணியின் பெயர் குறுண்டே அட்டற ஒவிட.
விபரம் 5 வருஷம் கொண்ட 5 ராப்பலா மாண்கள், 1 பலா மரம்,
2 தென்னை மரம், வாழ்க்கொண்ட கொண்ட ஒவிட
உரித்தாளியின் பெயர் கே ஜி ஜே-ஹானிஸ், லேலவல் பஹல்
விசாலம் 0௪, 0௬, 09 0ப

துண்டு : 7.

காணியின் பெயர் குறுண்டே கண்ட அட்டற கும்புற
விபரம் மண்டிட்டு, தள்ளித்தடுக்கும் இயந்திரம் கொண்ட நெல்
வயல்
உரித்தாளியின் பெயர் ஏ குறுண்டே, கே. ஜி அண்டிஸ், கே ஜி
ஜே-ஹானிஸ், எம். டி. ஜயவாடன, குமாறகே ஜயதேவிஷி, எல் அமா
சிங்கா இலாகன்குருயித
விசாலம் . 0௪, 0௬, 26 8ப

துண்டு : 8

காணியின் பெயர் ஹிரிகெடிய கும்புற அலலது கமகே 17வல்
விபரம் மண்டிடடால் மூடப்பட்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் டி. லி மஹாலியன், லேலவல் பஹல்
விசாலம் 0௪, 0௬, 04 0ப

துண்டு : 9.

காணியின் பெயர் ஹிரிகெடிய கும்புற
விபரம் நீர்வாய்க்கால் கொஞ்சம் கொண்ட ஒவிடாவும் நெல்வயலும்
உரித்தாளியின் பெயர் ஜி டி. எஸ் கறுண்டிஸ்க, ஹிறிமபுற, பாஸ்த
காலி, மிசை டபினடி ஜி என பெரேரா, எத்திலிகொட, காலி
விசாலம் 0௪, 0௬, 17 5ப

துண்டு 10.

காணியின் பெயர் ஹிரிகெடிய கும்புற
விபரம் நெல்வயல்
உரித்தாளியின் பெயர் டி. ஜயவாடன, லேலவல்
விசாலம் 0௪, 0௬, 02 2ப

துண்டு : 11.

காணியின் பெயர் ஹிரிகெடிய கும்புற
விபரம் நீர்வாய்க்கால் கொஞ்சம் கொண்ட மண்டிடடும் நெல்வயலும்
உரித்தாளியின் பெயர் டி. ஜயவாடன, லேலவல்
விசாலம் 0௪, 0௬, 15 8ப

துண்டு : 12.

காணியின் பெயர் ஹிரிகெடிய கும்புற
விபரம் எனிகட, மண்டிடடும், வாய்க்கால், தவிட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் ஜி ஜி ஜேமிஸ், லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬, 30 9ப

துண்டு : 13

காணியின் பெயர் ஹிரிகெடிய கும்புற
விபரம் வாய்க்கால், நெல்வயல்
உரித்தாளியின் பெயர் ஈ டி. ஜயவாடன, லேலவல்
விசாலம் : 0௪, 0௬, 09 8ப

துண்டு : 14.

காணியின் பெயர் ஹிரிகெடிய கும்புற
விபரம் வாய்க்கால், நெல்வயல்.
உரித்தாளியின் பெயர் ஜி ஜி என்ஹாமி, லேலவல், பஹல்
விசாலம் : 0௪, 0௬, 07 0ப

துண்டு : 15.

காணியின் பெயர் ஹிரிகெடி கும்புற
விபரம் மண்டிடடால் மூடப்பட்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் ஜி டி. எஸ் கறுண்டிஸ்க, ஹிறிமபுற பாஸ்த,
காலி, மிசை டபினடி ஜி என பெரேரா, எத்திலிகொட, காலி
விசாலம் 0௪, 0௬, 17 2ப

துண்டு : 16.

காணியின் பெயர் லாவுலுக்கே கும்புற
விபரம் வாய்க்காலும், நெல் வயலும்
உரித்தாளியின் பெயர் ஆர் சூரியராசசி, லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬, 04 8ப

துண்டு : 17.

காணியின் பெயர் லாவுலுக்கே கும்புற
விபரம் வாய்க்காலும், நெல்வயலும்
உரித்தாளியின் பெயர் எஸ் என பியதாச, லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬, 05 2ப

துண்டு : 18.

காணியின் பெயர் லாவுலுக்கே கும்புற
விபரம் ஒவிட
உரித்தாளியின் பெயர் எல் என பியதாச, லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬ 01 4ப

துண்டு : 19.

காணியின் பெயர் லாவுலுக்கே கும்புற
விபரம் வாய்க்காலில் கொஞ்சம் கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் ஆர் விக்ரமசேகர, லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬, 01 7ப.

துண்டு : 20.

காணியின் பெயர் லாவுலுக்கே கும்புற
விபரம் வாய்க்காலில் கொஞ்சம் கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் இ டி. ஜயவாடன, லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬, 01 4ப

துண்டு : 21.

காணியின் பெயர் லாவுலுக்கே கும்புற
விபரம் வாய்க்காலில் கொஞ்சம் கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் எல் ஜி உடயறடன, லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬, 01 5ப

துண்டு : 22.

காணியின் பெயர் லாவுலுக்கே கும்புற
விபரம் வாய்க்கால் கொண்ட நெல் வயல்
உரித்தாளியின் பெயர் எல் ஜி ஜயவாடன, லேலவல், பஹல்
விசாலம் . 0௪, 0௬, 03 3ப.

துண்டு : 23.

காணியின் பெயர் லாவுலுக்கே கும்புற
விபரம் வாய்க்கால் கொண்ட நெல்வயல்
உரித்தாளியின் பெயர் டி. எ. ஜயவாடன, லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬, 06 9ப

துண்டு . 24.

காணியின் பெயர் லாவுலுக்கே கும்புற
விபரம் வாய்க்கால் கொண்ட நெல்வயல், ஒவிட.
உரித்தாளியின் பெயர் டி. எ. ஜயவாடன, லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬, 10 0ப

துண்டு : 25.

காணியின் பெயர் கெடற அட்டற ஒவிட
விபரம் 15 வருஷம் கொண்ட 6 பாகடு மரம் கொண்ட ஒவிட
உரித்தாளியின் பெயர் கே ஜி அண்டிஸ் அபபு, டி. எ. ஜயவாடன,
லேலவல், பஹல்
விசாலம் 0௪, 0௬, 00 7ப

துண்டு : 26.

காணியின் பெயர் கெடற அட்டற கும்புற
விபரம் வாய்க்கால் கொஞ்சம் கொண்ட நெல்வயல்,
உரித்தாளியின் பெயர் டபினடி, ஜயவாடன, டி. ஜயவாடன, ஆர்.
ஜயவாடன, எஸ் ஜயவாடன, சிசி வியா ஜயவாடன, சிசிலியா, ஏ.
குணசேகர, லேலவல், பஹல்
விசாலம் 0௪ 0௬, 14 2ப

துண்டு . 27.

காணியின் பெயர் வியட்டேகொட கெபலல்.
விபரம் 20 வருஷம் கொண்ட 3 ரப்பா மாண்கள், வாய்க்காலில்
கொஞ்சம், அடிபாஸ்த கொண்ட நெல்வயலும், ஒவிடவும்
உரித்தாளியின் பெயர் டொன எல்கண்டா ஜயவாடன, லேலவல்,
பஹல்
விசாலம் . 0௪, 0௬, 17 5ப

துணை 28.

காணியின் பெயர் . பிடலியட்ட
 விபரம் 2½ அடி அகலமுள்ள வாய்க்கால் கொண்ட நெல்வயலும், ஓவிலும்

உரித்தாளியின் பெயர் டொன் லிலியம் ஜயவாடன, லெரியல் பயல் ஜயவாடன, மாசல் ஜயவாடன, குறு கபகே ஜேயிஸ், குறுகமகே ஜோனொரானிஸ், கனடெட்டல் கமமக இசேரிஸ், வியூரச்சி மறனேனிஸ், லேலவல் வியனகே பியஜிஸ், லேலவல் பஹல்
 விசாலம் 0ஏ, 0மு, 09 0ப

துணை 29.

காணியின் பெயர் கோனகோலதெனிய
 விபரம் நெல்வயல்
 உரித்தாளியின் பெயர் ஜயவாடன, லேலவல்.
 விசாலம் 0ஏ, 0மு, 8*9ப.
 மொத்தம் 2ஏ, 0மு 025ப

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிணர் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1954 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ந் தேதி 10 30 மணிக்கு லேலவை அரசாங்க பாடசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக காணியில் அவர்களுக்கான உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஈ லிலவாசம்,
 மாகாண அரசாட்சி ஏசனாடு.

காலி கச்சேரி,
 1954 ம் ஆண்டு நவம்பர் 2 ந் உ.

இல LD 7350

1950 டி ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

அட்டவணை
 இணை இல 4, இ ப இல 633 கிராமம்—தென்னகெலிய
துணை 256

காணியின் பெயர் . செபிறிகம்
 விபரம் 20-30 வர்டு 5 தென்கைகள், பசிய வேலி கொண்ட நெல் வயல் கொண்ட தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் O, W வீரசிங்க, 17 ஜம்புகலபுல்ல வீதி, நுக்கொடை
 விசாலம் தென்கை : 0ஏ, 0மு, 12*6ப
 விசாலம் வயல் 0ஏ, 0மு, 12 8ப

துணை 257

காணியின் பெயர் செபிறிகம்
 விபரம் நெல்வயல்
 உரித்தாளியின் பெயர் கே பி வீரசிங்க, 4, கக்கடனவடா, தங்காவல்
 விசாலம் . 0ஏ, 1மு, 20*9ப.

துணை 258.

காணியின் பெயர் குலகதூக இடம்
 விபரம் . நெல்வயல்
 உரித்தாளியின் பெயர் கால்குசென்ற கே எச் எலியாஸ் அப்புலின் வாரிஸ்தாக்கள்—(1) எஸ் டி குலகதூக, கம்புறுகம், (2) எஸ் குலகதூக, கம்புறுகம், (3) டபிளயு குலகதூக, கம்புறுகம், (4) ஏ குலகதூக, கம்புறுகம், (5) குலகதூக, பல்கோட்டை, கனத்தறை, (6) ஆர் குலகதூக, கோட்டை, மாத்தறை, (7) சஜாததா உ சிலவா, 0/0 ஜே எஸ் கூறே, இலங்கை வங்கி, மட்டக்களப்பு (8) லக்ஷ்மி டி சிலவா, 23, கம்பெல் எவனியு, மருதாணி, (9) சுவாண டி சிலவா, சாவகலாசாலை, பேராத்தெனிய.
 விசாலம் . 0ஏ, 1மு, 38*8ப

துணை 259

காணியின் பெயர் : விகரமஞ்சரிய இடம்.
 விபரம் . நெல்வயல்
 உரித்தாளியின் பெயர் : திருமதி. டபிளயு. பி சிங்கோ, அப்பு, நுவரெலியா
 விசாலம் . 0ஏ, 0மு, 37*5ப.

துணை 260.

காணியின் பெயர் விகரமஞ்சரிய இடம்
 விபரம் நெல்வயல்
 உரித்தாளியின் பெயர் திருமதி டபிளயு பி சிங்கோ அப்பு, நுவரெலியா
 விசாலம் 0ஏ, 0மு, 34 8ப

துணை 261

காணியின் பெயர் அததிகாவ இடம்
 விபரம் நெல்வயல்
 உரித்தாளியின் பெயர் திருமதி டி. ஏ சிங்கோ, கரமி யோதகண்டிய திசை
 விசாலம் 0ஏ, 0மு, 19 8ப

துணை 262

காணியின் பெயர் பாகா இடம்
 விபரம் நெல்வயல்
 உரித்தாளியின் பெயர் எஸ் பாவா, பி எஸ் எம் கனிபா, டி. ஏ மரியான, திருமதி சித்தியம்மா, அம்பாந்தோட்டை
 விசாலம் 0ஏ, 2மு, 20 6ப

துணை 263

காணியின் பெயர் பாகா இடம்
 விபரம் 15 வர்டு 4 தென்கைகள் கொண்ட தென்னந் தோட்டம்
 உரித்தாளியின் பெயர் எஸ் பாவா, யு எஸ் எம் கனிபா, டி. ஏ மரியான, திருமதி, சித்தியம்மா, அம்பாந்தோட்டை
 விசாலம் 0ஏ, 0மு, 13 6ப

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சிணர் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1955 ம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ந் திகதி காலை 10 30 மணிக்கு இக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அககாணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ந் தேதிக்கு முன்னர் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஜே. ஜே இராசநாயகம்,
 பகுதிக் கூட்டு உதவி அரசாட்சி அதிபர்
 அம்பாந்தோட்டைக் கச்சேரி,
 1954 ம் ஆண்டு நவம்பர் 2 ந் உ.

இலக்கம் J/TW 420/LM 5033

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தல் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம் பிரிவின னிரிவின (1) ம் உட்பிரிவினபடியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்கை (திருத்தம்) சட்டத்தின் 4 (1) ம் பிரிவினபடியு திருத்தியமைக்கப்பட்ட பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

பிரதம்படம் இல A 721 கிராமம்—தோலங்கமுல்
துணை 15

காணியின் பெயர் வியமேகும்புற
 விபரம் நெல்வயல்
 உரிமைக்காரரின் பெயர் மொறவக, நெல்லுந்தெனிய வாசிகளான கே ஏ டிங்கிரி மெனிக்கா, கே ஆர் பீரிஸ் அப்புறாமி, கே ஆர். கரோலிஸ் சிங்கோ, கே ஆர் ஜோன் சிங்கோ, எச். எம். கபேநயிதி.
 விசாலம் ஏ 0, மு 0, ப 12 1

துணை 21

காணியின் பெயர் தெலகஹுமல்கும்புற.
 விபரம் வெறும் நிலம்
 உரித்தாளியின் பெயர் தோலங்கமுல் வாசிகளான டி. பி புஞ்சிஸ்ரல், கே ஏ நன்மெனிக்கா, கே ஏ. புஞ்சிஸ்ரல், கேணி ஏ முதியானசி எஸ் ரி உக்குபண்டா, எஸ் ரி டிங்கிரி அப்புறாமி, டி. பி நன்மெனிக்கா எஸ் ரி நன்மெனிக்கா
 விசாலம் ஏ 0, மு 0, ப 4 6

துணை 22

காணியின் பெயர் மஹாகும்புற
 விபரம் . வெறும் நிலம்
 உரித்தாளியின் பெயர் தோலங்கமுல் வாசிகளான டி. பி முதியானசி, டி. பி. டாவித் சிங்கோ, டி. பி உக்குபண்டா, ஏ. ஏ. கிரிபண்டா, எச் ஏ நன்மெனிக்கா, எச். ஏ. டிங்கிரி அம்மா, டி. பி நன்மெனிக்கா, மங்கத்தே, வறக்காபொல வாசியான டி. எம். பீ அப்புறாமி
 விசாலம் ஏ 0, மு 0, ப 6 5

துணு 23

காணியின பெயர் . தெலமபுறமுததேததுவ.

விபரம் வெறும் நிலம்

உரித்தாளியின பெயர் ஈறனுவல, வறக்காபொல வாசியான திருமதி டபிளயு றி கிரிமெனிக்கா, நெலுந்தெனிய, வாசியான திருமதி. சி ஜி சி. விஜயசூரிய, தொலங்கமுல வாசியான டி. பி பிறம்பிசிகோ, மங்கெதற வறக்காபொல வாசியான டி. எம். பி. அப்புறாமி.

விசாலம் ஏ 0, றா 0, ப 018

துணு 24

காணியின பெயர் தெலமபுறமுததேததுவ

விபரம் வெறும் நிலம்

உரித்தாளியின பெயர் எனனுவல, வறக்காபொல வாசியான திருமதி டபிளயு றி கிரிமெனிக்கா, நெலுந்தெனிய வாசியான திருமதி சி ஜி சி விஜயசூரிய, தொலங்கமுல வாசியான டி. பி. பிறம்பிசிகோ, மங்கெதற, வறக்காபொல வாசியான டி. எம். பி. அப்புறாமி.

விசாலம் ஏ. 0, றா 0, ப 102

துணு 26

காணியின பெயர் துணுமடலவ.

விபரம் வெறும் நிலம்

உரித்தாளியின பெயர் தோலங்கமுல வாசியான டி. டி. பிஞ்சிரூல

விசாலம் ஏ 0, றா 0, ப 043

மொத்தம் ஏ 0, றா 0, ப 395

மேறுகுறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமான 1955 ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ந தேதி கால 9 00 மணிக்கு தோலங்கமுல தாமசாலாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகள்ள தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறி விக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

எம் ஜி வி பி. டபிளயு சமறசிகவ,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

கேசலைக கச்சேரி,

1954 ம் ஆண்டு நவம்பர் 3 ந உ.

காணி மீட்டற் சட்டம்

இல Q 4814/LBO/APL 1995

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியை எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினப்படியும் பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்ப கால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி (திருத்தம்) சட்டத்தினப்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசிக்க) குறித்த காணி ஒரு பரிசுத் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 62 ம் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம் ஆண்டு (ஒகரோபர்) ஐப்பசி 9 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட. இலக்கம் A. 3,714 கிராமம்—கிம்புலப்பிறறிய

துணு 1

காணியின பெயர் டெலகஹுவத்த அல்லது மிலகஹுவத்த

விபரம் தெனனந் தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் ஆர். ரெப்பட ஸரீபன பொனாநது, கிம்புலப்

பிறறிய, நீர்கொழும்பு

விசாலம் ஏ 3, றா 0, ப 07

துணு 2

காணியின பெயர் . டெலகஹுவத்த அல்லது மிலகஹுவத்த

விபரம் தெனனந் தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் ஆர் ரெப்பட ஸரீபன பொனாநது, கிம்புலப்

பிறறிய, நீர்கொழும்பு

விசாலம் ஏ 0, றா 0, ப. 07

துணு 4

காணியின பெயர் டெலகஹுவத்த அல்லது மிலகஹுவத்த.

விபரம் . தெனனந் தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் ஆர் ரெப்பட ஸரீபன பொனாநது, கிம்புலப்

பிறறிய, நீர்கொழும்பு

விசாலம் ஏ 0, றா 0, ப 04

துணு : 5

காணியின பெயர் . டெலகஹுவத்த அல்லது மிலகஹுவத்த

விபரம் : தெனனந் தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் ஆர் ரெப்பட ஸரீபன பொனாநது, கிம்புலப்

பிறறிய, நீர்கொழும்பு

விசாலம் . ஏ 1, றா 1, ப 20.

துணு 6

காணியின பெயர் டெலகஹுவத்த அல்லது மிலகஹுவத்த

விபரம் தெனனந் தோட்டம்

உரிமை கேட்பவா பெயர் ஆர் ரெப்பட ஸரீபன பொனாநது, கிம்புலப்

பிறறிய, நீர்கொழும்பு

விசாலம் ஏ 0, றா 0, ப 09

மொத்தம் ஏ 4, றா 2, ப 07

IA 2953

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரி வினப்படி சீர்திருத்திவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்கக் காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தினப்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தனான அட்டவணியில் விபரிக்கப்பட்டுள்ள காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தினப்படி பெற்றுக்கொள்ளும் எனணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக அல்லது எழுத்துமூலம் அநிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக திருக்கோணமலைக் கச்சேரியில் 1954 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழி மாதம் 7 ந திகதி கால 10 மணிக்கு எனமுன் வந்து தெரியடும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அததொகை கணக்கெடுத்த விபரத்தையும் 1954 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 25 ந திகதி அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

திருக்கோணமலை டிஸ்திரிக் உதவி மாகாண அதிபர், அன்றன ருத்த வெல மக்கெயலா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தற்) சட்டத்தினப்படியும் இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஏ ஆர். மெக்கெயலா,
உதவி மாகாண அதிபர்.

திருக்கோணமலைக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை 5 ந உ.

அட்டவணை

அனுப்பந்தம் 2, பிரிவு 11 குடிவாலா விவரணப்பட இல 7

துணு 922

காணியின பெயர் தம்பிவயல்

விபரம் நெலவயலும், சேனையும்

உரித்தாளியின பெயர் . வணினத்தம்பி கந்தப்பா சினனையா, மெயின ஸ்ரீற், திருக்கோணமலை

விசாலம் ஏ 0, றா 0, ப 05,

துண்டு : 923

காணியின பெயர் : தம்பிவயல
 விபரம் நெலவயலும் சேனையும்
 உரித்தாளியின பெயர் வனனித்தம்பி கந்தப்பா சினையா, மெயின
 ஸற்ற, திருக்கோணமலை
 விசாலம் ஏ 4, றா 3, ப 08

துண்டு 924

காணியின பெயர் தம்பிவயல
 விபரம் நெலவயலும் சேனையும்
 உரித்தாளியின பெயர் வனனித்தம்பி கந்தப்பா சினையா, மெயின
 ஸற்ற, திருக்கோணமலை
 விசாலம் ஏ 0, றா 0, ப 18
 மொத்தம் ஏ 4, றா 3, ப 31

LA 2952

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரி
 வினாபடி சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி
 (சீர்திருத்தம்) எடுத்த சட்டத்தின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின்
 பொருட்டு இதனகத்தாள அட்டவணியில் விபரிக்கப்பட்டுள்ள காணிகளை
 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி
 பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அருகக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக்
 கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட
 இன்னொருவா மூலமாக திருக்கோணமலை கச்சேரியில் 1954 ம்
 ஆண்டு (டிசம்பர்) மாகாழி மாதம் 7 ந் திகதி காலை 10 மணிக்
 கும்முன் வந்து தெரிபட்டும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தளமையையும், தாம்
 நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும்,
 அததொகை கணக்கெடுத்த விபரத்தையும் 1954 ம்
 ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 25 ந் திகதி அல்லது
 அதற்கு முன்னா எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும்
 வேண்டுகோளும்,

திருக்கோணமலை டிஸ்திரிக், உதவி மாகாண அதிகார அன்றன் நெடு
 வெல் மெக்கெயலா ஆசிரியர் நான் மேற்சொல்லிய 1954 ம் ஆண்டின்
 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின்
 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும்
 இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஏ ஆர் மெக்கெயலா
 உதவி மாகாண அதிகாரி

திருக்கோணமலை கச்சேரி,
 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 5 ந் உ.

அட்டவணை

அனுப்பந்தம் 2, பிரிவு 11 முடிவான விவரண்பட்ட இல் 7

துண்டு 920

காணியின பெயர் பன்னன்குடாண்டு அடிககாடு பன்னையடிச்சேனை
 வயல்.

விபரம் நெலவயலும் சேனையும்
 உரித்தாளியின பெயர் அப்புகுட்டி கணபதிபிள்ளை, விதானைத்
 தோட்டம், கலவன பாடசாலையின தலைமை ஆசிரியர், ராச்சிலம்பத்தை,
 முதுரா வழியாக.

விசாலம் ஏ 5, றா 0, ப 02

துண்டு 921

காணியின பெயர் பன்னன்குடாண்டு அடிககாடு பன்னையடிச்சேனை
 வயல்

விபரம் நெலவயலும் சேனையும்
 உரித்தாளியின பெயர் அப்புகுட்டி கணபதிபிள்ளை, விதானைத்
 தோட்டம், கலவன பாடசாலையின தலைமை ஆசிரியர், ராச்சிலம்பத்தை,
 முதுரா வழியாக

விசாலம் ஏ 0, றா 0, ப 14

மொத்தம் ஏ 5, றா 0, ப 16